

பூர்:

பார்வாயங்கைக் கலம்பகம்.

(குறிப்புரையுடன்)

927

பார்வாயில்லிபுத்தூர் ஹிந்து ஷைல்கூல்
 தமிழ்த்தலைமையுபாத்தியாயரும்,
 மதுரைத் தமிழ்ச்சங்கத்தினங்கத்தினரூளோருவரும்,
 சேற்றூர் சம்ஸ்தான வித்துவானும்
 அப்புவையங்காரேன்று பேயர்விளங்குசின்றவருமாகிய

க.வி.பூதைணம்

ந ர சி ம் ம ா ச ா ரி ய ா ர்

இயற்றியது.

பார்வாயங்கைக் கலம்பகம்

போருஞ்சுதவியால்

மதுரை ஹிந்து ஷைல்கூல்
 பதிப்பிக்கப்பெற்ற




1933

பா:



ஸ்ரீமத் பரமஹம்ஹேத்யாதி
சின்னக்கலியன் ராமாநஜ வீவாமி.
(ஸ்ரீ வானமாமலை மடம் 25-வது பட்டம்)

து:




ஸ்ரீமதேராமாநஜாயநம:

உ ரி ம யு தை ர.

திருவளர்தாமரைத் திருமுகாமங்கையர்
கருவிழிகளோக்கடப் பருங்கரும்வலையென
இகண்மிகுவாளோ யதம்மிகவெருவிப்
புகலரும்பெருஞ்சீ ரகல்வான்பாய
ஆகந்தகர்ந்துதன் மாகமதிசிந்தும்
அமிழ்ததாரையை விமிதமுற்றருந்தி
நவினமெல்லமளியில் வெளியசிறையன்னம்
கண்டுயில்கொள்ள வண்டுதாலாட்டுஞ்
சேற்றுத்தாமரையெனச் சாற்றுந்தடாகழும்
அற்பகவில்லாக் கற்பகநாட்டின்
மேவாதிதேயர் மூவாமருந்தி னும்
இன்சவைத்தென்ன நன்குமதித்தருந்தி
யொண்மனங்கவிக்க விண்வரைநிவந்த
கிளோகளிலிருந்து வளைவெரிந்மந்தி
தீம்பழமுதிர்க்கு மாம்பொழிற்றெழுகுதியும்
சூழந்துவிளங்கவின் போழந்துயர்ந்தோழிகும்
மாடமாளிகைகள்பொற் கூடமாமேரு
ஒன்றென்பொய்யே யென்றுகண்டேர்சொல்ப்
பொன்னி னுநவமணி தன்னி னும்புனைந்து
பற்பலபொலியும் பொற்பமைந்துளதும்

பொன்னகரத்தோர் பொன் னும்வெள்ளியும்
 மண்ணிவாழ்கின்றனர் நன்னாரிந்நகரினிற்
 பற்பலரென்ன விற்பனமிகுந்த
 மந்திரவேள்விசை யந்தனர்வாழ்வதும்
 வாயிசையாற்றிசை போயதுமாகிய
 வரமங்கைநகரினைச் சிரமங்கைகோயிலாக்
 கொண்டருள்பொழியுங் கொண்டல்வண்ணமும்
 தெய்வநாயகன் றன் செய்யதாண்மலர்மேல்
 நலம்பலமதிக்கக் கலம்பகமாலை
 வளைந்தன்பினேடு புளைந்தருள்பெறுகெனக்
 கடையனேனைக் கடைக்கணித்தருளி
 நயமிகுகருணையா னியமித்தருளினேன்
 அவ்வியன்பதியிற் சேவ்வியமடத்தில்
 அவ்விராமாநுஜன் றிவ்வியவருளே
 ஒருருப்பெற்றுச் சிருற்றிருந்தென
 இலகுறமுனிவர்க் டிலகமாகிக்
 கவிநலியாவணங் கவிந்ருலகை
 வலியிற்புரத்தலிற் கவியனிராமாநுஜன்
 என் னுநாமம் மன் னுந்தவத்தோன்
 ஆதலிலந்த மேதகவேர்ற்கே
 உரிமையாக் கின் னுவந்து
 நலம்பலமேவவிக் கலம்பகநாலையே.

(க)



ஸ்ரீதே தாரா ஶாநாஜாபநதி:

ஸ்ரீமத் பரமஹம்தீஸ்தயாதி ஸ்ரீ வானமாமலை ஸ்வாமி
ஸாதித்தருளிய ஸ்ரீமுகம்.

ஸ்ரீதே வாசிமூல வரிவு, காஷாயெட்டாலையவெநா^ந
பு, திருவாபநாவாயட்டாய், ஸ்ரீதே ஜாரோதபுயத்திவரகூவாயு^ப
ஸ்ரீவாசிதாவலெதீ ஸ்ரீதேவநாபகாநா^த செகைலெபெட்டுக்கயாரா^ந
ராய், சவண்ஜி ஹீ^நன்னா^த அநா^நா^த ஹீ^நவா^தகொடிரகொடிவெடி த இன்றி
கிரண்டூடு வாடுதித பாந்தீ^நபயட்டுதாவாரா^நய, வாசி
பாந்தாயட்டுத்தூங்குண்ண வியக்கண சீரெக்கூ பு, பொஜநாயடு
பாந்துக்கூ^ந செந்கவாயுந ஸ்ரீதே தாக்காகாலி ராஹவா^த ய ஜமா^ந
ஜீவநாவாயட்டாய், வகைகுதீநிஜந தோநவாராவிந வாந்தா^ந
வகீநாலாவு வகீநாலுவித ஸ்ரீராஜிமூலாவதாராய், ஸ்ரீ ஶமவா^ந
தோநாஜி விதா^ந நிராராகாவாபடு வாவட்டுமள்தோய், வெவடுதூ^ந வு^ந
தமதோய், எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வானமாமலை ராமாநுஜீயர்.

வகைகுவா^ந ரண வெங்வந்தான ஸ்ரீ. உ. வெ. தழிழ் விதீநு
நாவிவாவாரிபாருக்கு அநேகமங்களா^நவநம்.

உம்முடைய வரமங்கைக் கலம்பகமென்ற புவெந்திலுள்ள
ஸவுயாலிகூ^ந பெந்துவா^ந வண்டீன ரவஶாவங்கள், வாத
செந்கள், முதலான எல்லாவற்றையும் கேட்டு சந்தோஷித்து
“கவிலூஷணம்”, என்ற பெயரால் உம்மை அலங்கரிக்கிறோம்.

இன்னமும் இதுமாதிரியாக புவநங்கள் விண்ணப்பித்துக்
கொண்டு பல்லாண்டுபல்லாண்டாக இருக்கவேணுமென்று நம்முடைய
அரங்கநகரப்பன் ஸந்தியியில் புராயிதேதுக்கொண்டிருக்கிறோம்.

ஸ்ரீ:

மதுரைச்சேந்தமிழ்க்கலாசாலைத் தலைமையுபாத்தியாயரும்
சேந்தமிழ்ப்பத்திரிகையாசிரியரும்

மதுரைத்தமிழ்ச்சங்கத்தினங்கத்தினருளோருவருமாகிய

திருநாராயணயங்கார்

செய்தருளியது

சிறப்புப்பாயிரம்.

நேரிசையாசிரியப்பா.

சீர்வளர்செய்வள ரேர்வளர்கண்ணலின்
ஒங்கிடுஞ்செந்தெவின் வாங்கிடுமொண்கத்திர்
பொன் னுலகத்தொளிர் நன்னகரடைந்துநம்
நன்னலமைவைக்கும் மன்னியகாரணம்
கருவிமாமழையெனக் கருதியதற்கு
வேந்தனும்விண்ணக ரேந்தலுக்கண்பொடு
கவரியிரட்டுதல் சிவணநின்றணசயும்
நீர்வளாநிலவளஞ் சேர்வானமாமலை
யென்னயாவரும் பன்னவிளங்கும்
சிரமங்கையார்வாழ் வரமங்கைநகரில்
திரத்தினகரன்கு மூரத்தினசாத்துவிற்
பொன்மயமாகிய நன்மணியிழைத்த
பாயிருள்பருகுஞ் கோயிலினுவில் ..
திருமலர்தாமரை மருமலர்மங்கையும்
பொறையுங்க்ருணையு நிறைநிலமடந்தையும்
வங்திருளோட்டுஞ் சந்திராதித்தரும்
காமரமிசைக்குஞ் சாமரமாதரும்
வாஜைத்தனியாள் சேஜைத்தலைவரும்
சுவணவண்ணத் துவணவண்ணலும்
பெருகுபத்திகொள் பிருகுமார்க்கண்டரும்

ஏகாசனத்தினில் வாகாவிருக்க
 ஏற்றினன் போற்ற வீற்றிருந்தருளும்
 தேவநாயகன்றன் சேவடிமலர்மேற்
 குணமுமணியுமாம் மணமுமதுவுங்கொன்று
 கலம்பகமென்னு மிலம்பகம்புனைந்தனன்
 அவன்யாரென்னி னவில்வல்கேண்மோ
 யல்லிநாட்டினிலவிர் வில்லிபுத்துாரினில்
 வந்தவதரித்த வந்தணர்திலகன்
 அரைமிகுபுகழ்க்கெளன் டினியகோத்திரத்தான்
 உலகினிலுயர்வுற் றிலகிடும்வைணவன்
 அருங்கலையீனத்து மொருங்குணர்ந்துரைப்போன்
 இரகுநாதாரிய னுரனருள்புதல்வன்
 பொன்னிநன் னதியிடை மன்னியகோயிற்
 கந்தாடையண்ணன் செந்தாமரைபுரை
 இஜையடிகளையே துஜையெனவடைந்துளோன்
 வடமொழிதென்மொழி திடமுறப்பயின்றுசேர்
 செயற்கையறிவோ டியற்கையறிவும்
 உலகியலறிவு மிலகுமுளத்தினுன்
 ஏற்குமுறைப்படி நாற்கவிநவில்வோன்
 வில்லிபுத்துாரினில் நல்லிசைமேவிய
 ஹிந்துஹஸ்கலினிற் செந்தமிழ்த்தலைமை
 யுபாத்தியாய னுயர்மதுரைத்தமிழ்ச்
 சங்கத்திலகு மங்கத்தினரு
 ஜொருவன் சேற்றுர் மருவுமாஸ்தான்
 பண்டிதன்பண்டைநூல் கண்டித னுரைப்பீபான்
 மதுவைப்பெய்தெனப் புதுவைப்புராணமும்
 இதன்முதனாற்குச் சிதகறுதமிழாற்
 பொழிப்புரையும்மதன் பழிப்பறுச்சருக்கமும்
 மீதாந்தகைமைசேர் வேதாந்ததேசிகன்
 ஒத்தாவருளிய கோதாத்துதியின்

நற்பொருஞ்சௌர்ந்து பொற்புலஞ்சேர
 அத்துவாவாகுந் தத்துவார்த்ததிபிகை
 பென்னுமோருரையும் மன்னுமத்துதிக்கு
 மொழிபெயர்ப்பெனச்சொலும்வழிநூலாகிய
 தோத்திரமாலையு மேத்ததனுரையும்
 ஒருதுறைக்கோவையு மருவதன்குறிப்பும்
 சித்திரகூடத் துத்திரமுறங்சீர்க்
 குருமணி.துபிற்றிய திருமணிமன்றனும்
 பேரம்பலத்தில் வீரம்பலழூயர்
 எழுதலையரவின் முழுதுலகளிப்பான்
 அறிதுயிலமர்ந்தருள் பொறிவாழ்மார்பன்
 மாவிந்தைதோய்புயன் கோவிந்தராஜன்
 கலம்பகமாலையும் பொலம்பகிணப்புதுவைச்
 சிலேடைவெண்பாவுஞ் சொலேயந்தாதியும்
 பதிற்றுப்பத்தெனத் துதிக்குமந்தாதியும்
 செஞ்சொற்பொவியும் பஞ்சரத்தினங்களும்
 அதிககம்பிரமாம் பதிகம்பலவும்
 முதலாம்பலநூ விதமாவுரைத்தோன்
 உளமுறும்பொறையில் வளமலிகொடையில்
 ஒப்புவையங்கா ரொன்றும்,
 அப்புவையங்கா ராளரியேறே.

4

(க)

୪୦

ஸ்ரீவெதாநாஜாயநஃ

வானமாமலை வித்வான்,

பீ. உப. வே. சட்கோபாசார்யர், அருளிச்செய்தவை.

A decorative horizontal line with a central floral or sunburst-like ornament.

ஸ்ரீயத்தினவுப் பாரவப் பூ நிவாவினாயத்தே

ஸ்ரீகிருପா விஷ்ணு கார்த்தி வகுப்புவாசன

ஷக) குறுப்புகளை ஆதி விவாதித்து வேண்டும்.

ஸாதாவிந்து தூராம்பதிலோவட்டுண்டு:

(५)

நீவிலூப்பு கூது விது வரலோ கடுமெக்கி

விடு-ஷாம் தொநவாம் சூரிய மக்கள்) தோதின்படிய ஸ்தி ॥ (2)

வெட்டுத் தாய்மணமாங்கி.தா வெட்டுத் தாயும் காரமாட்டா ஆகி விலை.

திருக்கூரெஷ்டி பழவிழப்பு கெடி ஈஸ்ரமிவெளா நந்தி கதந்தி |

வாழ்வதைப் பற்றி கவிதை சொல்லுகிறேன் !

வன்னிதாக நூலிலே வரவிடுவதற்கு விரிவாக சீபாத்தகூப் பிள்ளூவிலோ (ஏ)

வாநாலி வெறுவாவை) சாம்ரோவெந யீதா !

லிலிதா வழிர்குபேயம் ஹைக்டு) ஸாவநபதி கா ॥ (८)

மு[ா]:

ஸ்ரீவரமங்கைக் கலம்பகம்.

காப்பு.

நம்மாழ்வார்.

சிரார்ந்ததென்குருகூர்ச்சின்தகத்திடைச்சேர்ந்தருளிப்
பேரார்ந்தமுச்சடர்க்கும்பெயராவகப்பேரிருளோட்
டேரார்ந்தவாய்மொழியாங்கதிராயிரமேய்வகுளத்
தாரார்ந்தபாற்கரண்வந்துவந்தென் னுள்ளஞ்சார்ந்தனேனை (க)

ஆழ்வார்கள்

பொய்கைக்குரிசின் முதன்மூவர் மாறன்புதுவையர்கோன்
மெய்கைக் கொடொண்டரடிப் பொடிபாணன் வியன்மழிசை
மய்கைக்கும்வஞ்சிமன்மங்கைமன்கோதைமதுரகவி
யுய்கைக்குயர்நெறிகாட்டிவர்தாளெற்குறுந்துகையே (ஒ).

எம்பெருமானர்

மயக்குமயன்மதமாமதமாவின்மதமடங்க
நயக்குநியாயமுழுக்குறுங்கோளரிநாவலவர்
வியக்கும்வயினவுப்பைங்கூழ்வளர்த்திடுமேகமுல
சுயக்குளிர்பூம்பொழிற்புதூரில்வந்தருளுத்தமேனை (ஏ.)

மணவாளமாமுனிவன்:

குணவாளராகுமெதிராசர் தாண்மிசைக்கொண்டபத்தி
தணவாதவுள்ளத்தன்மாறன்மறைப்பொருடன்னரங்கர்
பணவாளரவளைநின்றுற்றுக்கேக்கட்கப்பணித்தவத்தன்
மணவாளமாமுனிவன்மலர்ப்பாதம்வணங்குதுமே (ஏ.)

ஸ்ரீவரமங்கைக் கலம்பகம்.

ஸ்ரீவரமங்கைமா முனிவன்

சிர்கொள்வரமங்கைவாழ்தெய்வநாயகன்சேவடிமேல்
நார்கொள்கலம்பகமென்னும்பனுவனவில்வதற்குப்
பேர்கொள்பெருந்துணையாகவென்னெஞ்சிற்பிறக்கிடுமால்
ஏர்கொள்கலியனிராமாநுசன்றனிணையடியே (ட)

ஆசார்யன்

நந்தாமனவிருள் பாற்றும் பொலஞ்சுடர் நன்மைக
வந்தாதரிக்குந்தனித்துணை யெம்முத்தமாங்கம்புளை
யந்தாதிவருமலர் மாலிகையருளே வடிவாஞ்
செந்தாமரைக்கண்ணன் கந்தாடையண்ணன்றிருவடியே (க)

கலைமகள்

என்ஸிய மறுவற்றின்புமுதனேநூடியையும்பயனையும்பயக்கும்
ஒன்ஸிய கலைகளைவையுமுற்றென்று மோங்கிநம்மதி நலம் பெ

[ருவான்]

தெள்ஸிய கவிஞரினந்தினந்துதிக்கத்தேவரும் யாவரும்மதிக்க
வெள்ஸிய கமலமலில் விற்றிருக்கும் விமலையைவிருப்போடும்
[பணிவாம் (எ)]

அவையடக்கம் ..

தாமரைமங்கைதரைமங்கைமாரொடுதன்மருங்கில்
சாமரைமங்கையுறையுங்கொள்வானசயிலத்தினை
மாமறையாம் மகிழ்மாறன்புளை கவிமாலையுடன்
தோமறையாவென்கவிமாலையும்புயஞ்சுடினனே (அ)

நால்

மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா.

திரவு

திருமருவுமருமலர்வாழ்செவ்வியசெங்காலனமும்
மருமருவுகுழற்பொழிலாட்வண்ணப்பசங்கிளியும்
கார்கண்டமஞ்செயனக்கண் னுமனமுங்களித்துக்
சீர்கண்டமுகமலர்ந்துதிகழவிருமருங்கிருப்ப
மலர்தலைமாநிலம் படைப்பான் மலரயனைத்தோற்றுவிக்க
அலர்தலையுற்றவிருந்தியரவிந்தமணிகளர
பொருமலையடர்த்துவெற்றிப்பூந்தெரியல்புனையுரத்துக்
கருமலைமேற்செங்கதிர்போற்கெனத்துவமாமணிபுனைந்தோய் (க)

செம்பவன மணிவாயிற்கிறமுறுவனில வெறிப்ப
விம்பவனமுமுமதியில் வீறுதிருமுகம் விளங்க
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் வேறெவர்க்கும் வேந்திவனே
திண்ணமென மணியிழைத்த செம்பொனினீண்முடி துலங்க
வந்தமரர் தொழுதேத்தவரமங்கை நகரிலவீர்
நந்தவர் த்தனம்மென்று நவமணிவிமானத்துள்
பன்னருஞ்சீராழி சங்கிற்பா னுமதிபாலொளிர
மின்னணிகொண்மேகமென மேவிவீற்றிருந்தருள்ளோய் (உ)

ாரடித்தாழிசை.

ஆக்குமழிக்குந்தொழிலில்கட்கயனரனையாக்கிழ்நிலங்
காக்குறுந்கூனிசொல்லாற்கானகங்கடந்தனையே
(க)

அகிலவுலகுக்குமரசாகிமுடிபுனையுன்முடி
விகிதமெனமுனிமனைக்குவிற்குசமந்ததுவியட்பே
(உ)

ஸ்ரீவரமங்கைக் கலப்பகம்.

சுகன்முன்னும்முனிவரர்க்குந்தோன்றுநீதொடுகழற்காற்
குகன் முன்னுமுனந்தோன்றிக் கொண்டனை தோழமை
[மகிழ்ந்தே (ஏ.)]

பத்திரமாகும்பரமபதமதில்வீற்றிருந்தருணீ
சித்திரகூடத்திளவல்செய்துடிலினிரும்பினையே (ஏ.)

அனைவருக்கும் புகவிடமா யபயதானஞ்செயுநீ
முளைவருணனருள்வேண்டிமுளிபுல்விற்கிடந்தனையே (ஏ.)

வையகழும்வானகழும் மலர்ந்தளக்குந்திருவடியென்
மையகத்து வாழுந்தருநும் மாண்புநவலற்பாற்றே (கு.)

ஈரடியராகங்கள்

சதபதிமகவொரு சரமதிலொழி தர
நிகிதொலைகதிர்மகனிலைபெறவருளினை (க.)

விதிமுதலியவுயர் விபுதருமுறலருங்
கதியினையுறவொருகழுகினையருளினை (ஏ.)

மொழிதரு பொருளவைமுழுவதுமுடைமையி
னேழிவினைவிழைவினையொழியுயர்நிலையினை (ஏ.)

எவர்களுநலமுற விருமுதுகுரவரில்
அவரவர்களுதியவையருநுரிமையை (ஏ.)

ஈரடித்தாழிசைகள் ..

குரக்கரசாதியர்க்கூற்றுங்கொள்ளாதருள்சரந்தவ்
வரக்கரசக்கபுமளித்தருகிருத்தனையே (க.)

பத்தவிலோசனத்தாயர் பலொராடுங்கூண்டுண்டு
பத்தவிலோசனங்களிக்கும்படிய வருட்டினாத்தனையே (ஏ.)

உலகமெலாநின் னுடைமைநிபுடையோனென னுழைற்றை
இலகவிகல்கடிந்துநலமிழைழத்தவற்றைப்புரந்தனையே (ஏ.)

காரியமாய்க்காரணமாய்க் கரந்தெங்கும் பரந்துள்ளே
பாரிலெவருங்காணப்பார்த்தன்றேரூர்ந்தனையே

(ச)

நாற்சீரடி யம்போதரங்கங்கள்

(பேரேண்)

சங்கொடுசக்கரந்தாங்குகையினை
மங்குலைங்கர்த்தொளிவாய்ந்தமெய்யினை

(க)

அன்றமுதத்தொடுமார்ந்தநெய்யினை
குன்றவில்பத்திமைகொண்டமொய்யினை

(எ)

முச்சீரோரடி யம்போதரங்கங்கள்

(இடடயேண்)

விரைகமழ்த்துளவமிலைந்தனை
வெகுள்களிறுருளமலைந்தனை
தரைபுகழ்புதுவையிவர்ந்தனை
தகுவரிறுறவிகவர்ந்தனை

(க)

(ஒ)

(ஏ)

(ச)

இருச்சீரோரடி யம்போதரங்கங்கள்

(சிற்றேண்)

(க)	மறையறைந்தனை	(ஒ)	பொறைநிறைந்தனை
(ஏ)	வரையெடுத்தனை	(ச)	திரைதடுத்தனை
(இ)	நிறைகொழித்தனை	(க)	குறையொழித்தனை
(ஏ)	நிறைபுரந்தனை	(அ)	தரைகர்ந்தனை

எனவாங்கு

(தனிச்சொல்)

இவை முப்பத்து முன்றியாசிரியச்சரிதகம்

அனைத்தெலாளித்தவவுணைமாய்த்து
மறைகொணர்ந்தயற்கருண்மச்சலுப

(1)

(2)

அடைதருமாருக்கமுதளிப்பதற்காக்	(3)
கடைவரை சுமந்தகமடவடிவ	(4)
கடல்புகுங்கனக்கண்ணை வீட்டிப்	(5)
புடவியையிடந்தபுனிதவராக	(6)
பொன்னனுரத்தையும் பொருசரபத்தையும்	(7)
கொன்னகத்தால் வகிர்கோளியிருவ	(8)
சேவடிசிவக்க மாவலிபாற்போய்	(9)
மூவடியேற்ற முகில்புரைவாமன	(10)
மூடாமரசரை மூவெழுதலீழுறை	(11)
கோடரிகொடுதடி குரோதமார்பார்க்கவ	(12)
நலங்களர்ந்தோங்கி நானிலந்தழூக்க	(13)
இலங்கையையழித்த விருஞ்சிலையிராகவ	(14)
சங்கையில் வன்களர்த்தடிந்துலகோம்ப	(15)
அங்கையிலலங்கொள்சங்கவண்ண	(16)
தலையே பரமெனச்சகலருமுனர்த்துய	(17)
வினைதீர் கீதையைவிரித்தருள்கண்ண	(18)
துட்டரையைழித்துச் சிட்டரையளித்துக்	(19)
கட்டறனிறுவியகற்கி மூர்த்தி	(20)
ஆரியவெந்தமை யாட்கொண்டருளௌனச்	(21)
சிரியர் போற்றிடுந்தெய்வநாயக	(22)
வாழிவாழி மாதவ வாழி	(23)
ழுவடிலாங்கின் சேவடியினைக்குத்	(24)
தானுந்தடக்கையுந்தகவுறக்கூப்பித்	(25)
திக்குநோக்கித் தெண்டனிட்டு	(26)
வினையினேன் வேண்டிடும்மெய்வரம் யாதெனிற்	(27)
பொய்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்குமெவ்	(28)
வழுக்கஞங்குழுக்கொஞ்சிழுக்குடையாக்கையு	(29)
மினியானுரும்னீன்னினையடிகளுக்கே	(30)
தொண்டுசெய் தொண்டர்தந்தொண்டனு வாக்கித்	(31)
தொல்லைவினைகளைப்போக்கிக்	(32)
குற்றேவல்கொண்டருள்கூரென்பதுவே	(33)

ஸ்ரீவரமங்கைக் கலம்பகம்

7

வெண்பா

பதுமாதனத் தன்பதுமாதனத் தன
மதுமாதனத் தன்வனத் தன—விதுமான்
சிரமங்கைக்கொண்டலைநோய்தீர்த் தவன்னென்று
வரமங்கைக்கொண்டலையோர்வார்

(ஒ)

கட்டனோக்கலித்துறை

ஓராயிரந்தமிடைகான் சென்றென்னசெலும்பாக்கிறை
சீராயிரந்தமில்லேபரின்பவீட்டினிற் சேர்த்தருளும்
பேராயிரந்தமிலொன்றேனு மன்போடுபேசகிலீர்
ஊராயிரந்தமிழ்துக்குழல்வீரங்களுய்குவிரே

(ஏ)

அனுசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

குவிதனத்தாராயிருந்துங்கொடுத்துண்ணுமாக்கடமைக்குறித்துப்பாடி
யவிதனத்தாராய்வின்றியழியாமலுன்றனினையடிகட்டுக்கொதுங்
கவிதனத்தாராவன்பாற்கவிபாடியுய்யவருள்கமலப்பூமின்
புவிதனத்தாரார்மன்றல்கமழ்புயத்தாய் வரமங்கைப்புனிதமாலே

(ஏ)

எழுசீர்க்கழிநேடிலாசிரியச்சந்த விருத்தம்

புனிதருணயக்குமொருகருமமு முயற்றிலன்மெய்புகலு மறையுட்
பொருள்கொளேன்
துனிதருதனத்தி விளமகளிர்கடனத்தின்மிகு சுகமுளதெனக்
கருதினேன்
கனிதருமுளத்தொடுனையொருபொழுது நத்திலனுய்கதிநினகடைக்க
..
னருளே
இனிதருளிநற்புகழ்கொள்ககனசயிலத்தலைவலைவர்களும் வியப்
படையவே

(ஏ)

எழுசீர்க்கழிநேடிலாசிரியச்சந்த விருத்தம்

வியப்புற்றபொதனரியெழிற்பற்பாதமென மிகப்பத்தியோடுகழுநீர்
பெய்வெபற்ற வேணியவளிடத்துற்ற வேணிதுதிபெறச் சக்ரபாணி
யுறையூர்

நயப்புற்றநாகர்நகரிதற்கொக்குமோனிலெனநகைத்திட்டதோ

வெனமினர்

சேயப்பொற்பதாகைபொவிபொருப்பொத்தமாடமலிதிருப்பெற்ற

நாகநகமே (க)

வேண்பா (திருவடி வகுப்பு)

நகமடர்கானின் னடந்தநாகநடித்த

செகமளாந்தவென் சிந்தைசேர்ந்த—சுகமலிதோ

தாத்திரியார்திருத்தாள்வினையார்ந்தார்மா

தாத்திரியார்திருத்தாள்

(ஏ)

கட்டளைக்கலித்துறை

திருத்தியருக்கும்பொருளுக்கும்பூமிக்குந்தியவஞ்சக்

கருத்தியருக்குமலைந்துமலைந்துகடுஞ்சினங்கொண்

டருத்தியருக்கும் வினைசெய்தருநரகம்மடைவீர்

இருத்தியருக்கும்வான்மலைமாலையெண்ணீரிதென்னே

(அ)

எழுசீர்க்கழிநேடிலடியாசிரியச்சங்த விருத்தம்

(துருக்குலை தூது)

என்கண்மிகவண்புடையபெண் கண்மனமுந்தளரவென்

பகைவர்கண் சூளிரவே

மன்கவலைஷிஞ்சியனை நொந்தழலவிந்தவிதம் வன்கண்மதனன்களைகளாற்
புன்கணுறும்வன்கொடுமையென்செயலைமின்குலவுபொன்சிறைய

வெண்குருகுகாள்

பொன்கலையர்தண் பலவர்வின்சபிலவண்புரியர்ப்பான்செவி

சொலுங் தொழுத்தேர (க)

அறுசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

தொழுங்குலவேதியர்க்கருளாற்கொடிசூரியர்களைப்போற்றுலங்கி

விண்ணின்

ஓழுங்குறவேயப்பேரொளியைத் தொதாத்ரிநாயகளையும்பார்கோளை

ஸ்ரீவரமங்கைக் கலப்பகம்

யழுங்குபிறவிக்கடனின்றெழுந்துவரவழிதெரியாதமுந்துநாயேன்
மழுங்குமனத்திடைகண்டேன்மகிழ்கொண்டேன்துயர்விண்டேன்
வணங்கிமாதோ (ம)

முப்பத்திரண்சே ராசிரியவண்ண விருத்தம்

(புயவதுப்பு) முதலடி

மாதங்களுதியர்தமாதங்கமோடிவிட
மாவம்புராசிவரையிட்டுக்கடைந்தன
மாமெந்தனுரைநலிவோன்விந்தநாகநிகர்
மார்பந்தனுதுகிரைநட்டுப்பிளந்தன
மாமங்கையார்நுதலையேயுங்கோலாவிதென
மாதங்களூர்சிலையொடித்துக்கிளர்ந்தன
வாய்தந்தவார்சிலையிலேவான்றையேவியெதிர்
வாதஞ்செப்தோன்செயறமுற்றக்கவர்ந்தன.

இரண்டாமடி

ஏதங்களேபுரியமேலுந்துமால்கரியி
நேரொன்றுகோடுகடிருக்கிப்பிடுங்கின
ஏரங்கொளாதமலர்பேரங்கமாமலையை
பிரென்றெற்றைநனிமுறுக்கிப்பிழிந்தன
ஈடெங்குமோதரியவீரங்கொளார்குருகி
ஏன்சன்டவாயதுகிழித்துத்திகழ்ந்தன
ஏர்கொண்டவாயர்மகளார்கொங்கைமேவவெரு
தேழ்முந்தியேதழுவிமிக்குப்பொவிந்தன.

முன்றுமடி

சிதங்கொள்பாதமலர்சேர்தம்பினோசெய்வியாழி
தேசொன்றுபாதுகமளித்துக்குழைந்தன
தேரொன்றிலேறிவருவானென்றின்மாமதலீ
சீர்விஞ்சமாழிகவித்துச்சிறந்தன

தேமுந்துகூனியதுகூனந்தவாரரூள்செய்
 தேயந்தமான்மூலைதிலோத்துப்பிறங்கின
 தேனுந்துதார்விசயனேரூந்துதேரிவுளி
 சேணிந்துநேரூறமினிக்கிச்சிவந்தன.

நான்காமடி

கோதங்கடாவிடையர்மாமங்கைமார்மூலைகொள்
 கோமன்றவார்களபழுற்றுக்கமழுந்தன
 கோவிண்குலாமலரும்வேதங்களானகுரு
 கூரன்சொலாம்மலருமொக்கப்புளைந்தன
 கோலஞ்செயாழிவலோமேலான்றலாலொளிசெய்
 கோடங்குமால்வரைகளோத்துத்துலங்கின
 கோவிந்தன்மாகமலைமேவுந்தயாவுததி
 சுறும்பர்நாதன துகொற்றப்புயங்களே.

(மக)

நேரிசை வேண்பா (பூவைவிடு தாது)

புயங்கநகநாகமஜையான்பொற்பார்ந்து
 வயங்கநகநாகமலையான்—முயங்கச்
 சுவாகதமீட்சுதுசொல்லவவன்பாற்செல்
 சுவாகதமீபயன்றருஞ்சேர்ந்து

(ம.உ.)

கட்டளைக்கலித்துறை

சேராதவ்வரயரமாய்ப்பதற்குத் திகிரியினுற்
 தேராதவரயரயரகொடிக்குண்மறைசேண்சயிலன்
 சீராதவரயரயரதெய்வநாயகன்சேவடியை
 யோராதவரயரயரயனெஞ்சேதுன்பொருவிலையே

(ம.ந.)

எண்சீர் ஆசிரிய விருத்தம்

பொருமலைவென்று னுங் திருமலைநின்று னும்
 போதநிறைந்தா னும் வேதமுறைந்தா னும்
 பெருமலைமத்தா னுங் கருமலையொத்தா னும்
 பிரீதகவுடையா னும் மேதகவுடையா னும்

ஸ்ரீவரமங்கைக் கலம்பகம்

கருணைதழைமுந்தானு மருணைவிழைமுந்தானும்
காவினைநட்டானும் மாவினையட்டானும்
வருணைனேயேற்றானு மருணைக்கற்றானும்
மான்மலைவற்றானும் வான்மலையுற்றானே

(மச)

முதன்முன்றி, நாற்சீராயேனை யதியேண்சீராய்வந்த கலித்தாழிசை

(அம்மானை)

வான்மலையில்வாழ் தெய்வநாயேனை வையகத்தை
மான்மஸமூயிற்றண்ணளியால்வாழ்விக்குமம்மானே
மான்மழையிற்றண்ணளியால்வாழ்விக்குமாமாயின்
ஏன்பசியன்பாலனம்போலேற்றுண்டானம்மானே

எற்றுணலும்பாலனமே வியம்புவதனம்மானே (மரு)

நேரிசை வேண்பா

அங்கமலங்களைநேரங்கிரிகளைத்தொழுதிவ்
வங்கமலங்களைநேராய்வெந்தஞ்சே—துங்கமலர்
மாதாத்திரியைவலமிடங்கொண்மாயவைனைத்
தோதாத்திரியைச்சேர்ந்து

(மச)

பதினாண்குசீர்க்கழிசெந்திலாசிரியச்சந்த விருத்தம்

(தவம்)

சேரவரிதாமடவிமேவியிலைகாய்கணிகள்
சேர்ச்சருகயின்றவையொரீஇத்
தீரமொடுதியினிட்டுயேயுமொருகாலின்விரல்
சேயதறையொன்றிடநிலாக
கோரமிகவேபுரியுமாதவமதீகவும
கோதவமயர்ந்துழலுவீர்
கோசயிலமாநகரமேவியவிர்வானவர்கள்
கோனடியிறைஞ்சுமினவண்
சாரமுடியாதனிலுளார்வமொடுவாழுமும
சார்பினிலிருந்துவரதா

தாமரசலோசனதயாசலதிதாசரதி

தானவபுயங்ககருடா

வீரவசதேவகுமராவிமலகேசவக

வீசபுசரஞ்சனவென

வீறுபெறவோதுமியலாதெனினுணாடியை

மேவநினையுங்கடுகவே

(மன)

கட்டளைக்கலிப்பா (மடக்கு)

வேயன்மார்பிற்கொண்டாடிருப்பாவையே

மேய்த்ததுந்தண்வளந்திருப்பாவையே

தாயளந்ததமர்மண்டலத்தையே

தளிர்க்கைகொண்டதமர்மண்டலத்தையே

தீயச்சுட்டதொருதரங்கத்தையே

சிதைத்ததேதற்றநிருதரங்கத்தையே

மேயதேம்பொற்கவானத்திகிரியே

மேவிடந்துங்கவானத்திகிரியே

(மஅ)

வஞ்சிவிருத்தம்

துங்கவாண்மலைச்செங்கண்மால்

பங்கயப்பதம்பாடினார்

அங்கண்வானத்தவர்தொழு

எங்கும்வாழ்க்குவரென்பவே

(மக)

(எழுசீர்க்கழிநேடிலடியாசிரியச்சந்தவிருத்தம்)

என் ருமதியுடிநிரைகளென் ருமதியுணிமணியியி

விந்திரவிலெனுவொளிருமா

மன் ருமதில்களையுடையவிண்சயில்புரமதிலு

வந்தருளிடுமூடுமருவவார்

ஒன் ருமதிதவளவளைசெந்திகிரிதிலவுகர

ருந்தியினிலயனையருள்வோர்

சுன் ருமதிமருவுமெனையும்பிரியமுடனாடுமை

கொண்டனர்தணளிதிகழுதேவ

(உம)

ஸ்ரீவரமங்கைக் கலம்பகம்

பன்னிருச்சர்க்கழிநேடலாசிரியவிருத்தம்

மடக்கு (வறும்புங்கண்வேருந்தல்)

திகழுமஞ்சக்கரப்படையார்

சேர்ந்தாரஞ்சக்கரப்படையார்

சேர்வான்பொருப்பமருந்தினையே

தீர்ந்தேன்தெவிட்டாமருந்தினையே

புகழுந்தளிர்கோதஞ்சகமே

புகலுங்கணப்போதஞ்சகமே

புநத்துக்கணியாங்கணியாரே

போந்திங்குகடைக்கணியாரே

அகழுங்குழியவிருந்தேனே

யழகிங்கொழியவிருந்தேனை

அகவங்கரியகணமயிலே

· யரியபெரியகணமயிலே

நிகழும்பொருவிலருவிகளே

நேர்வார்பொருவிலருவிகளே

நிகரிலசோகத்தின்றழையே

நீண்டசோகத்தின்றழையே

(உக)

எண்கீர்க்கழிநேடலாசிரிய விருத்தம்

இன்பழுமலியி னுந்துன்பழுமலியி னும்

இளையவெளைமருவி னுங்கிளைஞரையொருவி னும்

வன்பகையினங்கி னும்மன்பார்கள்பினங்கி னும்

மன்பிறவிபெறி னுமடியென்மறவியுறவுஞ்

அன்பர்கரமங்கையார்முன்பர்வரமங்கையார்

அணியக்கிருதாள்களுந்தினியவிருதோள்களும்

பொன்பழகுசதனமும்முன்பழகுவதனமும்

பொருள்பொழியுமொழியுமேராருள்வழியும்வழியுமே (உட)

நேரிசைவேண்பா

(இருளொஆற்றுத்தன்மையாற்றக்கூறல்)

விழிநீரிறைக்கும்விழுமழுமெழுந்தென்
 மொழிநீரிறைக்குமொழியும்—எழின்மாடச்
 சென்னிகருமங்குறவழும்சேண்மலைசெலும்மெனுமான்
 சென்னிகருமங்கதயைசெய் (உ.ஏ.)

கட்டளைக்கலித்துறை

செய்யவனுகதங்கீனமுத்தொளிதிகழ்சேண்சயிலத்
 துப்யவனுகதந்தம்பறித்தோன்றிருத்தொண்டனுக்கா
 வெய்யவனுகதடம்பகக்கீண்டவண்வேண்டடியேன்
 உய்யவனுகதத்தாகதனுய்மகிழ்ந்தொன்றினனே (உ.ஏ.)

(கலிவிருத்தம்)

ஒன்றுகேளன் றன்விண்ணப்பமொண்குணக்கு
 குன்றமேயொண்விண்மாவெற்பிற்கொண்டலே
 இன்றுதாழெழன்னையாட்கொள்கவில்லையேல்
 சென்றதாழுன் றன்சீர்முற்றுஞ்சித்தமே (உ.ஏ.)

அறுசீர்க்கழிநேடிலடியாசிரியவிருத்தம்

(இருளொயிரங்கல்)

சித்தசனம்பரவையினையாச்சிறியுடனுழையத்தியங்கியேத
 வித்தசனம்பரவையிடையுறுதுதரமுதமென்றாவியன்முத்தஞ்சோ
 தித்தசனம்பரவையினையிழிமயினின்மோகவலைசிக்கினாள்
 சித்தசனம்பரவையியைவரமங்கைத்தகியங்கைச்செங்கண்மாலே (உ.ஏ.)

மருட்பா (கைக்கீளா) தேளிதல்

செங்கண்மலரிமைக்குந்தேகங்கோதைவண்டிவரும்
 நங்கண்மயக்குமிவர்நன்னெஞ்சேஇங்கிவற்றால்
 வரமங்கைநாதர்வரைபில்
 பரவங்குறிஞ்சிப்பார்ஷுக்கொடியே (உ.ஏ.)

அய்சீர்க்கழிநேடிலாசிரிய விருத்தம்
விண்ணவேட நாது

சூத்தென்மோசையுள்ளார்ஷுவைமருவும் விருப்பர்ப்பளினமேவுங்
தேத்தேவந்துவந்திருப்பார்சேருமன்பராகத்துந்திலோத்துவாழ்வார்
காத்தேறல்லரைவதற்காவான்வரையினமேவிருப்பார்கடுப்பார்தும்மை
மாத்தேவுக்கென்னிலைமைசொல்லுவீர்வண்டினங்காள் செல்லுவீரே

(எ-ஈ)

எண்சீர்க்கழிநேடிலாசிரிய விருத்தம்

(பாண்ணை முனிதல்)

வீரநேமியங்கையார்வியோமவெற்பின்வேதியர்

வேதகீதமேயகாதில்வேறுகீதமேயுமோ

நாரதாதியோருநாரினுடுபாதபாணங்கள்

குஞ்சாரமானப்பாடனங்கீமாதுவீருளேம்

கூரமானபஞ்சபாணர்கூடவஞ்சினுரிவண்

கூடவேகபாணநெஞ்சுக்கஈலின்றிமேவினுய்

சாரமேயவீணையோடிவீணையும்மிசைப்பது

சாரமோபரத்தைமேவுவீடுசேருசாலனே

(உ-க)

(பதினாண்துசீர்க்கழிநேடிலாசிரியவிருத்தம்)

(சம்பிரதம்)

சாலமலவெழுகடலையொருகைகொண்டுட்கொள்வோங்

தாரணியையேந்திமறைவோம்

தரையிலிரவியைநின்றுநிலவிடப்பண் னுவோஞ்

சுசியினைவிளக்காக்கொள்வோம்

பாலவிழியினைநகுதானுவெனநாட்டுவோம்

பங்கயைநெயுந்தியிடுவோம்

பகர்ந்ததும்பிகளோமாதங்கமாமாற்றுவோம்

பரியைக்கொக்காப்பணிப்போம்

தாலமதைனப்புவனமாக்குவோம்முளரியைத்

தகனஞகச்சமைப்போம்

சாற்றுமிவையத்தனையும்வித்தையோவரமங்கை
தன்னி னும்மென் னுளத்தும்

ஆலமவிர்கண்ட னெடுமண்டார்தொழுவீற்றிருந்
தருடருந்தேவநாதன்

அன்றலகளந்ததிருவடிப்பாழுடியுடைய
வவரையும்முன்விடுவனே

(நட)

பதினாறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்

(கோற்றியார்)

விட்டிலங்குமணிமாடவரமங்கைக்கு
வேந்தர்வார்சிலையினுவிலங்கைசெற்ற
வெற்றியார்புகழ்பாடும்பெற்றியார்ந்த
வெண்பிதைநேர்நெற்றியார்கொற்றியாரே
கட்டெடிலார்வலோயாழிகரம்புனைந்து
கவின்ற எசிமணிமாலையுரம்வலைந்து
கருணைமிகுமால்தோன்றீர்கலங்குமென்னைக்
கடைக்கண்ணெலைக்கிமாலாக்கிவிட்டர்
திட்டமத்தேநெடுவேதனையும்பெற்றேறன்
சீர்கொனுமக்குத்துணையாச்செயவிரும்பிற்
செய்யவேண்டியவைசிலவுண்டவற்றைச்
செப்புகின்றென்றிருச்செவிசாய்த்தருள்ளீவண்டும்
இட்டமிகுந்துளமுருகுமென்பாலன்பால்
இட்டிடைநுடங்கவந்தாங்கருடனேலெடும்
ஏயவரவைண்டிதும்பாலின்பவாரிதியும்
இனிதுவந்துதந்தருளுமின்னேயின்னே

(நக)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

இதனிலக்கண மூன் சோல்லப்பட்டது

இன்னெல்லபவையவையவையனைத்தையுமெய்தினேனினியெய்த
என்னவின்ன அுண்டொன்றிலையிருவினையேற்கிதுதகவேகாண்

பின்னையாற்றேனுதெதுவெனின் விண்மலைப்பெருமநின்னடியாரேன்
துன்னிவன் றயர் துடைத்திலனே னாநினைச்சொற்றிடுங்குறை
பொன்றே (ந-2)

எண்சீர்க்கழிநேஷலடியாசிரிய விருத்தம்

குறையொன் றுமில்லாதவரமங்கைநாத

கொடும்பிறவிப்பெருங்கடலுணைடுங்காலாழுந்தேயான்
தறையொன் றுங்கானுதுதவித்தின்றேயுன் றன்
சரணசோராருகமென் னும்புணையையைனாந்துயந்தேன்
மறையென் றவவையைவையுமிறையுமறியாமன்

வயங்குமிருங்குணக்கடலுள்வயங்குகருணைக்கும்
பொறையென் றவதற்குமிலக்காம்பொருளைத்தேடி
ஷமியிலென் றனைக்கூடிடின்யுமகிழுந்தனையே

(ந-3)

நேரிசை வேண்பா (இதுளொயியம்பல்)

மகிழுந்தனைவாயெந்தம் மடமயிலையுள்ளம்
ஏங்கிழுந்தனைவாய்நித்திரையுமின் றிப்புகழுவிண்மலைக்
கோவிந்தவென் றுகுழுமூயுங்கைக்ப்புமிந்து
வோவிந்தவென் றுரையென் னும்

(ந-4)

கட்டளைக்கலித்துறை

உந்தியங்கஞ்சமனையான்படைப்பிலுறைமினிநெஞ்
சந்தியங்கஞ்சமனையாமெதிரினிற்சந்திக்கினும்
வந்தியங்கஞ்சமனையாரைப்போற்பொழுவாழுளைய
மந்தியங்கஞ்சமனையாடும்வான்மலைமாறுளையே

(ந-5)

கலினிலைவண்ணத்துறை

துஜையெனவகைனமலைரினைநினதிஜையடிதொழுவேன்மேல்
இஜைவிழிபொழுவியருண்மழையினிலொருதுளியினைவீசில்
எஜையொழுவிதுயர்தருமிருவினையொருவிடுமெழுல்வீடாம்
திஜையறிவுயர்மறையவர்திகழுநபவரைநடுமாலே

(ந-6)

பதினுண்டு சீர்க்கழிநேடிலடியாசிரியச்சந்த விருத்தம்
(மதங்கு)

மாமதங்கியுடலாமதங்கிநிகர்வான்மதங்கிலமதாகவே
மாமதங்கயந்தாவுமண்டலிகர்மாளவென்றுபுகழுசூடிய
சாமதங்கியுருவானவெங்கடிருமாலனந்தவரைவீதியில்
தாமதங்கினருவார்மனஞ்சுழல்வேப்பமதங்கியுரையீதுகேள்
காமதங்கநிகரானநின்றனுமுனுமுனப்பினடையார்களார்
காமனுந்தனரும்வேவிரண்டொடிருநேமியுங்குலவுபாவழும்
ஏமழுந்துன்வயமாயிருந்துமென்னோவுனங்கைகளிலவாளைடா
வேரரும்பந்தமாடுகின்றவிததேனகிலென்பணிகொள்ளசீய
(ந_ஏ)

எண்சீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

ஆசைமேலடாவாசைமேலிடாவாசைதோறுமேயாசைதீமவினேன்
பாசழுமொபாசநெஞ்சிலேபாசமார்க்குபாசமேதனுய்
வாசமேவநீவாசநாதனுவாசமாலீயார்வாசவாநுசா
காசகல்பிரகாசமேவுமாகாசபூதராகாசவாசனே
காசம். பொன். வாசம்—பிதாம்பரம்.
(ந_ஏ)

எண்சீர்க்கழிநேடிலடியாசிரியச்சந்த விருத்தம்

வாசநறுங்குழலார்பாசமெனுஞ்சுழிவாய்
வாவிவிழுந்துழலாவாவியுனைந்தழலாழ்
நீசனெனன்பிதமாந்தேசவிருங்பதமாம்
நீடுறுவன்புலைமேய்நாடுறலென்றுகொலோ
மேசகசந்தரனேயாசகலந்தரனே
வேயிசைபங்கயனே பூமிசைதங்கயனே
மாசறுசந்திரனே தேசறுமந்திரனே
மாமரைநங்கையனே சீவரமங்கையனே

(ந_க)

நேரிசை வேண்டும்

(இறைவி இதுளைக்கியம்பல்)

மங்குல்வரைமான்மான்மருமருந்தார்தந்தார்
கொங்குந்தேர்த்தேர்வந்தார்வந்தாரேல்—செங்கரும்பாம்
வில்லைவில்லையாய்க்குக்கிமெல்லமெல்லம்பாம்பூவில்
வல்லைவல்லையென்றைசால்லைவாய்

(சம்)

கட்டளைக்கலித்துறை (உற்றதுரைத்தல்)

சொல்லுவல்கேளன்பதூமணிமாடச்சுடர்ப்பிழும்பே
அல்லலுருமற்செய்வான்மலைநாதர்தமங்கிரியில்
செல்லவில்லாமற்செலுமென்மனமெனுஞ்சிந்துரத்தை
வல்லமைபங்குசத்தாலேயொருபினைவஞ்சித்ததே

(சக)

பதினேறு சீர்க்கழிநேடிலடியாசிரிய வி ருத்தம்

(சித்து)

சித்தகணந்தொழுமெல்லாம்வல்லசித்தர்
தினந்தெரிசித்துய்யவருடமூத்தசித்தர்
சித்திதரும்வான்வரைவாழ்செகப்பரசித்தர்
திருவருள்பெற்றிடுமெங்கள்விண்டுசித்தர்
பத்தரெனுஞ்சித்தரிலோர்சித்தரானேம்
யணீரதபாதம்மருந்துபலநாந்தேர்ந்தேநாம்
பகர்ந்திடுவோம்மாற்றுரையாற்குறைவுறை
பார்புடத்திற்சிறையிருந்தையென்றூற்போதும்
வித்தகனுங்கண்ணனிடம்மெய்தராவை
விளங்கிமூடக்கிமாகப்புரிந்தோமப்பா
விண்ணவர்க்குநாகத்தைப்பொன்னுச்செய்தோம்
விரும்பில்வங்கந்தங்கமாப்பங்கமில்லை
வைத்திருக்குமிருப்பையிவண்கொணர்ந்தீவர்யேன்
மாட்சிபெற்றவீகையெனவழுங்குவோம்பின்
வன்மைமிகும்வேங்கையுமாதங்கமாகும்
மைந்தவின்றுபாலனத்தைவிழூந்தோம்யாமே

(சு)

எண்சீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

யாஞ்சித்தமகிழ்ந்திடரற்றிடவும்மிதமுற்றிடவும்மிரவும்பகலும்
வாஞ்சிப்பனவுந்துதிசெய்வனவும்வந்திப்பனவும்வளையாழியினார்
நாஞ்சிற்படையார்துளவத்தொடையார்நாகக்குடையார்நமையா
ருடையார்
காஞ்சிக்குரியார்தோதாத்திரியார்கழலார்கழலாங்கடிமாமல்ரே (சநு)

எண்சீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

(மறம்)

கடிபொழில்சூழ்வரமங்கைத்தேவநாதன்
கழல்புகழுங்கறைகழுவேற்பரகாலன்றன்
அடிபரவுமமைச்சர்குலத்தவதரித்த
வடல்வென்றிமறவரனவறியாய்போலும்
முடியரசர்தூதமணவோலையாயின்
முடிமணமாகும்மணப்பத்திரிகையென்னின்
மடிவரகுதிரித்திடலாங்கொடுபோபெண்ணை
மருவிடலாநடுநாட்டைமருவுவாயே

(சசு)

எழுசீர்க்கழிநேடிலடியாசிரியச்சந்த விருத்தம்

(காட்சி)

மருவொன்றுமங்குல்சிலையம்பிலங்குமதிதங்குசங்குகிளர்வே
யுருவொன்றுக்ஞஞ்சமுறைதும்பொழுங்கொடொளிருந்தரங்க
முடனே
தருவொன்றுக்ஞகவரமங்கைமஞ்சதழையம்பொதும்ப
நிடையே
திருவொன்றுகொம்பர்மகிழ்விஞ்சவின்றுதிகழ்கின்றதென்ற
நெதிரே (சநு)

எண்சீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

மடக்கு (கார்காலம்) தலைவி

திரளெழுதிவியழிவிவரவெதிர்பார்க்குங்காலம்
சேண்வரைவானுதிவரவெதிர்பார்க்குங்காலம்
கரளமெனவில்லைக்கொண்டம்பெய்யுங்காலம்
காமனங்கைவில்லைக்கொண்டம்பெய்யுங்காலம்
பூரளவெழுவாரிமணிவாரிவருங்காலம்
புலம்புமென்கண்வாரிமணிவாரிவருங்காலம்
தரளங்கையார்ந்கையிற்றளவல்ரேய்காலம்
தாயருந்தாதியும்பகையிற்றளவல்ரேய்காலம் (சுகு)
வாரி—வெள்ளம்; சீர். ஏய்தல்—பொருந்தல்; வருதல்.

எழுசீர்க்கழிநேடிலடி ஆசிரிய விருத்தம்

(சேவிலிநற்றுய்க்கறத்தோடு நிற்றல்)

காலனைக்காலகண்டனைக்கண்டகமலனைக்கமலமேற்றுயில்கொள்
ஆலனையாலவரவனைப்பரவயலையனையலையனையகருங்
கோலனைக்கோலக்குழையனைக்குழைவிற்குழகனைக்குழகனின்சயில
பாலனைப்பாலமதிநுதன்மதியிற்பதித்தனள்பதியெனத்திருவே (சுன)

கட்டடனைக்கலித்துறை

(தழையப்புறைத்தல்)

திருவார்தருதிருமார்பன்வியோமச்சிலம்பிலன்ப
தருவார்ததழையயீஷ்தியில்விழையழைவுதழையவொற்றி
மருவார்முலைவைத்திருகைகளாலுமகிழுந்தனைத்துக்
குருவார்பவழத்தின்முத்தமுந்தனள்கேற்றிருதியே (சுஅ)

நேரிசை வெண்பா. (தலைவியிரங்கல்)

கோற்றிருதியார்கைவிட்டார்தென்றற்கொடுவரிபி
னேற்றிருதியார்சிற்பாரெதிர்மனமே-தோற்றுக்கொர்

பங்காம்புயர்பதுமப்பாவைவரமங்கைகொங்கைக்
கொங்காம்புயரென்செய்கோ

(சக)

அறசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்
தலைவியிரங்கல்

செய்யபங்காம்புயவீரிசூழ்செண்சாயிலத்தினேமேவியே
வையமும்வானமுழுய்யவாழ்வண்புயலைவணங்காரென
நெயவெலைனத்தனிதள்ளியிந்காடுகடந்தவர்நங்கைமீர்
மையமழைமுகில்வந்ததுவந்திலர்நுங்குறிப்போதுமே

(ஏட)

எண்சீர்க்கழிநேடிலாசிரிய விருத்தம்
தறம்

குறித்தகுறிசொலுந்திறத்திகுறத்தியானே
குலவங்கைகொங்கைமுகக்குறிநலங்காண்
நெறித்தகுழல்குறித்தபொருட்குறிநினக்கு
நிகழ்த்திடுவேனதுமழைவாயிருப்பதொன்று
நிறத்தினின்மங்குலைநிகர்க்குநிறத்திற்பொன்றும்
நிழன்மணியுமணிமறுவுமருவிலீறும்
செறித்தகயிற்றின்றமும்புமிடையிலுண்டு
சேண்மலையைமருவிலுனைமருவுமம்மே

(ஏக)

நேரிசை வேண்பா

அம்பொன்னிலங்களுஞ்சிராரநூராந்தனாரும்
செம்பொன்னிலங்கடுக்குஞ்சேண்மலையே-ஈட்பொண்
மழையினந்தத்திருப்பார்மாணிசேர்ந்தாரைத்
தழையினந்தத்திருப்பார்சார்பு

(ஏட)

கட்டளைக்கலித்துறை

சாரங்கபாணிசதுமுகன்றங்கைத்தயரதன்செய்
சீரங்கநாயகன்றேவர்கணுதன்றிருமகள்கோண்

ஸ்ரீவரமங்கைக் கலும்பகம்

காரங்கவண்ணல்வியோமகிரீசன்கழலினையில்
வாரங்கலந்தவர்க்குண்டோபிறப்பிந்தமண்ணிடையே (நுங்)

எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

ஊசல்.

மண்ணிடையேபலவடிவாய்மாறிமாறி
வந்துவந்துபரனிவனேவனேதானென்
றெண்ணியெண்ணியழுமதியூசன்மண்ணி
பெழிலாகவதுதனையேழுசலாக்கி
தண்ணளிதோடான்பொறையைவடமாப்பூட்டி
சந்ததமும்வரமங்கையொடுமிருந்து
பண்ணளிதேசர்தாராடவாழரூசல்
பகர்தேவராஜர்சயாடிரூசல் (நுச்)

கலிநிலைத்துறை

உள்சலசைக்கும்பாசனிகர்த்துள்ளுழலாதுன்
வாசமலர்த்தாணேசநிலைக்கும்வழிகூறித்
தாசனயக்குந்தேசமதைத்தந்தருள்வாயோ
கேசவஹிட்கோவீசமறைக்குட்கிளர்தேவே (நுடு)

வேற்றேவிவேண்டேற

(தலைவியிரங்கல்)

கிளர்னைசௌவயினர்நபமலைபேயினர்கிரிபோல
வளரிருதோளிவர்மலர்பொருதானினைமருவாரில்
தளர்வுறச்சாந்தென்றுதழுலையப்பினீர்
இளமுலைமிசையெனதிகுளோமீரன்தே (நுச்)

எழுசீர்க்கழி நெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்

(உற்றதுறைத்தல்)

அன்றுலகளந்தபதபங்கயரிலங்கயரையங்கடுவிலங்கயுடையார்
என்றுமதியென்றுமதிபொன்றிகிரிசங்குகளிலங்கிரு
மருங்கரிசைசீர்

நன் றதிகழ்வின்சயிலவண்புரியர் தண்டலையினன்குபடர்
பொன்கொடியிலே
யொன் றமலரோன் றதிலிரண்டுவரிவண்டுளனவுண்டவவை
நெஞ்சமதுவே (நுள)

ஆசிரியத்துறை
(இரவுவரல்விலக்கல்)

நெஞ்சிலைமழுள்ளினிசிவரி றக்லதர்நீள்விண்குன்றர்
செஞ்சரண்மேவியசெல்வர்கட்கஞ்சிடுந்திமையைப்போற்
குஞ்சரம்வேங்கைறுங்காரங்கணைக்கஞ்சிரும்
மஞ்சரமங்கையர்க்கஞ்சதும்வாற லெம்மன்னவனே (நுஅ)

எழுசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

மன்னவர்கண்மன்னனெனனமருவலர்களடிப்பரவமணிமுடிக
வித்துவிடி னும்

இன்னலைவுள்ளவையைனத்தைபுமிழைழத்துடலை
யிருப்பினவுபடவகிரி னும்
பொன்ன விரிருஞ்சடையர்புரிதவமதைக்கண்டு
புன்முறவல்கொண்டருளிய
பண்னபங்கத்துறுபரம்பொருளோயன்றியடிப்பரவுகிலனிது
திடமரோ (நுக)

பண்ணிருசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

(பிச்சியார்) ..

திடம்படுதெஞ்சொடுசெங்கற்பொடிக்குறைமருங்கசைத்துச்
செய்யமேனி
திகழுதரவெண்ணீறணிந்துதிரிகுலங்கபாலமிவை செங்கையேந்தி
இடம்படுமூர்தொறுஞ்சென்றுதிரிந்திரங்துண்டுவங்தொளிர்
வாளிரவியெய்தி
ஶழில்வளர்டொன்பூமியிருசடரோடுங்கமஞ்சுன்மஞ்சிருந்த
தெண்ன

தடம்படுமோசனத் தில்வீற்றிருக்குந்தனிமுதலைத்
தனித்துப்பாடுச்
சவியபிச்சியாரேநிர்நவியபிச்சர்போன்றீரித்தன்மையாலே
யுடம்படுவீரன்றுன்னிப்பின்னடைந்தேனுளமுருகமூரலுற்றீர்
உந்திருக்கானேஞ்சியெய்டேவளொயுமிவ்வேளையிலொருத்தலு
சிதஞ்சுழே (க.ட)

கோச்சகம்

(தன்றுயர்தலைவர்க்குரைத்தல் வேண்டல்)

சூழுமுலகம்படைத்தார்தோன்றியிலகம்படைத்தார்
ஏழுமரனெய்திடத்தாரேயுமரனெய்திடத்தார்
வீழுவனப்பாலடையார்வீணமனப்பாலடையார்
வாழிடந்தோதாத்திரியேமால்சொலைய்தோதாத்திரியே. (க.க)

கலித்துறை (தலைவிமறுத்தல்)

எய்திலரென்னேவன் னுயிரன்னுரெழின்மானே
ஏய்திகழுவேள்விமொய்ப்புகையென்னின்னிழன்மின் னும்
பெய்மழையும்வில்லும்முறுமோபார்பி னும்பீவி
மைமயிலாலுங்கொல்விள்வெற்பார்மலைமீதே.

(க.உ)

கலவிருத்தம்

(தலைவியிரங்கல்)

மீதிலகுசோதிமதிவீசுதழலாலும்
கூதிரெனவோதிடுகொடுங்கடுவினாலும்
பாதியுயிராகுமெனுபாதியறியாத
வாதிநபநாகரவியுமமனியதாமே:

(க.ந)

ஆசிரிய விருத்தம் (களி)

அளிதழையுங்கட்கடையினேக்கிக்குந்தி
யளித்தழைந்தரைவரையுமமரிலோட்பி
யன்றிடங்கர்வாய்ப்படுமாம்பலையளித்திட
டயனரஞ்சியர்க்கிறும்பூதடையச்செய்து

களிதழழுமாவிதனைக்களஞ்செறித்துக்
கவின்மதுரையார்பவர்கட்கொருவேந்தாகிக்
கமழுதருமுண்டகவிருப்பார்தமைத்தனக்குச்
காதலன்காதவிமருகிகளாக்கிக்கொண்ட—

ஓளிதழழும்வானமலைமாதவன் றன்
உபயவடிகளோத்தினமுமூட்கொண்டுயந்த
உண்மையுறுகவியேம்யாழுரிமைமக்காள்
உரைக்குதுஞ்சாவியின்வசிட்டனுயர்வைபுற்றுன்

தெளிதழழும்மறையவர்கண்மேதயாலே
சிறப்புற்றார்சார்களி லுஞ்சிறப்பிதேயால்
தேசமிகுஞ்சான் ரேர்கள்செஷியினல்புஞ்
திறங்கொடிருமங்திரத்தைத்தேர்ந்துய்வி தே

(குச)

எண்சீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்
(தலைவியிரங்கல்)

தன்னுட்கையாறேய்தீஉங்கிளவில்.

வீரநேமிவலங்கொண்டகொண்டவின்
விளங்குவிண்மலைசூழ்ந்திடுமாம்பொழில்
சேரெழின்முலைப்பூங்கொடிகாளைனைச்
சிவணவேசிறுகாவினலைகின்றீர்
சூரமாமலர்கொண்டுகண்ணீரினைக்
கொட்டுகின்றிரணிவண்டுவீழுந்திடப்
போரவாகமெலியலுற்றீர்பிரி “
பொற்பரீகம்விரும்பினீர்போலுமே.

(சுரு)

ஓஷ்ண்சீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்
(நீநீனெந்திரங்கல்)

மேலவர்வாழ்விண்மலையின்மேவுங்கண்ணன்
மேகவண்ணனருட்கண்ணன்வியன்சிலம்பிற்

கோலமலர்ப்பைங்கொடிநின்குழலீமெய்யைக்
கொங்கைகளையங்கைகளையிதழைச்சொல்லை
மாலவிர்தண்டலைதளிர்மெல்லருப்புதண்டு
வண்கனிதேன்கொடுப்பைடத்தமலரோனென்னே
நீலவிழிகளைக்களையாற்சிலையானெஞ்சை
நிருமித்தானென்னவருத்துங்கருத்தாலன்றே. (காக)

எண்கீர்க்கழிநேடிலாசிரியச்சந்த விருத்தம்

கருத்தினினினைத்தவையனைத்தையுமனித்தருள்கடைக்
கணினருட்கட அழாய்
மருத்தொடையினைப்புனைதிருப்புயமனிபழயன்
மணிக்கனவெற்பிரவிதாள்
அருத்தியோடிருத்தியதுளக்கருமனத்தினரடித்துணை
பிடித்தபெரியோர்
எருத்தினையனத்தினையுகைப்பவர்தமைத்தினையினத்து
ணையுநத்திலரோ. (கங)

உயிர்வருக்க நேரிசைஆசிரியப்பா

- (1) அருமறைமுடிதிகழ்திருமகள்கொழுநனை
- (2) ஆவினம்பூந்தளிர்மேலவிர்பாலைன
- (3) இரணியனுரப்வகிர்முரணியவுகிரனை
- (4) ஈடுமெடுப்புமில்லீடுடையாளை
- (5) உத்தமருளத்தினித்தமுளாளை
- (6) ஊதியவேங்குழலாதியஞ்சோதியை
- (7) எய்தருநற்குணத்தெய்வமனியை
- (8) ஏறார்தியாதியர்பேறுபெற்றுய்ய :
- (9) ஜியவந்தணர்துதிசெய்யவீற்றிருக்கும்
- (10) ஒளிமணிவண்ணனைத்தெளிவொடுமொருகால்
- (11) ஓர்தியேலுளமேசேர்தி
- (12) ஒளவியமிலாததிவ்வியவுலகே

(கா)

கலினிலைவண்ணத்துறை

உலகினிலிலகியடலவகையுயிர்தொறுமொழியாமே
நிலவியநபமலையிலையவர்மறையவர்நெடுமாலார்
நலமலிமலரடி யிலைகளைநலமெனந இனுகாதார்
இலகைகாளியுறவிருவினையறவடைகிலரெழில்வீடே

(கக)

பதினாண்குசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

எழிலிறைறதுயிலுந்தானமாமலையே
யிருப்பிடம்வானமாமலையே
இலக்குமிழைந்துமேந்திருநிறமே
எழிலிபோனம்மேந்திருநிறமே
கொழுந்திருக்கோதைகோலவண்டுளவே
குலவுமாங்கோலவண்டுளவே
குவலயம்பூக்குமுந்தியம்புயமே
குருந்தமுந்தியம்புயமே
வழங்கிடுந்திங்கண்மனத்துதிப்பதுவே
மனுமறைமனத்துதிப்பதுவே
மலரடிமுனிவர்வழுத்தவிர்ந்தனவே
மலிபுகழ்வழுத்தவிர்ந்தனவே
அழித்ததும்பொரவந்தியங்குமைவரையே
அளித்ததுந்தியங்குமைவரையே
அரிவையர்செய்பரதத்துவந்திடமே
லவன்பூரதத்துவந்திடமே

(எம்)

கட்டளைக்கலித்துறை

திடம்படுசங்தியிற்றேன்றல்கெடுதறிரிதலிலான்
உடம்படுமெய்யின்றியேயுயிரோன்றுயிரோர்மடுவிற்
படம்படுபாம்பினிலாடும்விண்சைலன்பதாம்புயமே
மடம்படுவேற்குத்துணையாயிம்மண்ணிலுமாகத்துமே

(எக)

பன்னிருசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

மடக்கு (காமமிக்கழிப்படர்களில்)

கத்துங்கடலமருந்திரையே
கமழ்காற்குடலமருந்திரையே
கரியனிறக்காவிக்கணமே
கணியதுறக்காவிக்கணமே

நத்தும்போதாக்குஞ்சினமே
நற்றுய்மீதாக்குஞ்சினமே
நத்தமருந்தவளவனமே
நஞ்சமருந்தவளவனமே
முத்துமணலேகரும்பனையே
மூட்டுமணலேகரும்பனையே
மோதக்கழுநீர்காணீரே
முன்னியெழுநீர்காணீரே

நித்தமுருகுவாரிலையே
நெஞ்சமுருகுவாரிலையே
நிமலைகலைமான்மருவலரே
நெடுவிண்மலைமான்மருவலரே

(எ2)

எழுசீர்க்கழிநேடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்

(அவ்னவிதோது)

மருவளர்திருக்கமல்லரணிநணிப்பயி இமடாடடையனக்

குருகுகாள்

தருவளர்வனத்துவிசிவலையிடையகப்படுமொர்தழைசிறை
• • மயிற்பெடையில்வேள்
உருவளர்மலர்க்களையிலுடலுயிர்நடுக்கழுறவுளையுமென்
மனத்துயரெலாம்
திருவளர்நபச்சயிலர்மருவுமுவணக்கொடியர்திருமுனமுறைத்
திடுமெனே (எந்)

எழுசீர்க்கழிநேடிலாசிரியச்சந்த விருத்தம்
(போய் பாராட்டல்)

உரைத்திடுமறைக்குலமுடித்தலமிசைப்பொலியுலப்பரு
சுடர்த்திகிரியான்
வரைத்தடமதிற்றிருநபச்சிலைநகர்க்கிறைமலைத்தலை
மலர்க்கொடியனீர்
விரைக்குழல்வணத்தெழுவில்கனுற்றெழுமுகிற்குலமிகுத்திடு
சமட்பினலவோ
நரைத்தெனவிளர்த்துமெவிவுற்றுவவியற்றுயர்நபத்திடை
யொளித்திடுதலே (ஏச)

நேரிசையாசிரியப்பா
(பருவங்காட்டி வற்புறுத்தல்)

ஒளிமணிவண்ணானும்பர்கடம்பிரான்
அருள்பொழிகண்ணனலைகடற்றுயின்றேன்
ஆழியஞ்செல்வனரவினடித்தோன்
வானமாமலைபால்வார்பொழிற்சிமையத்
தும்பரிலொளிப்பூங்கொம்பரனையாய்
நின்றிருமுறுவவிற்பொன்றளவரும்ப
நீலவுண்கண்களினீலம்வாய்விள்ள
வேந்தெழுலங்கையிற்காந்தண்மலர்தாக
கோலமாமேனியிற்கொன்றைறழுப்பக
கண்ணானுமண்ணானுங்கவி நுற்றிருந்தெனக்
காயாவொடுபிடாக்கானிடையெழுவில்கூங்
உடைந்தோடுவீனில்வேந்தொண்குடைக்கிடந்தென
விடந்தொறுமாழுப்பிகளொழுந்துகிளர
வேனிலென்னுரிம்வேம்பகைவினோத்த
வெந்துயர்தவிர்ந்தமைவினவவந்தாங்கு
மரங்தொறும்மதுவுண்வண்டினம்மருவ
தவண்றணங்தேகலாற்றவழுயல்கற்பினர்
அவன்வரத்தம்மையலங்கரித்திடுதல்போல்

தவனாற்கரிந்ததருக்களுங்கொடி.களும்
 நறந்தளிர் தழைத் துநீசெறிந்திலங்க
 குருகுகள் பெடையொடுகுடம்பையுட்புகுதர
 வாளிமலைமூழைமன்னிவதிய
 தண்கடவிப்பிதரளச்சூற்கொளப்
 பொறியளிபாடப்புறவுவாய்மூட
 சாதகந்தெவிட்டச்சோரம்பசிப்பக
 கணமயிலாடக்கருங்குயில்வாடக
 குஞ்சரம்வயங்கக்குரங்குகள்தியங்க
 ஆன்றலையெடுப்பமான்றலைகவிழ
 வாய்ல்பரக்கவெயிற்றராக்கரக்க
 மணிற்கோபஞ்சைறயவினிற்கோள்கணிசைய
 குவலயங்குளிர்ப்புறக்கொங்கைகள் வெதுப்புற
 வாடைவான்வளரக்கோடைகாறளர
 மணந்தாருண்மகிழுத்தணந்தாருண்ணெகிழுக
 குரைகடல்பருகிக்குளிர்ந்துடல்கறுத்து
 வரந்திபோல்யான்வான்தியாவலென்
 ரெழுந்துவிண்படர்ந்தொளிர்யமுளையோவென் ன
 மாகமடங்கலும்வளைந்துபரசி
 மரகதமணியினுல்வளைந்தவானரங்கிற
 பரதநாட்டியம்பயில்பாவையராமெனக்
 கவி னுறவடிக்கடிகலந்துமின்னிக்
 காருடன்மத்தசயம்முழுங்கினவென
 யாவருங்கலங்கவிரைந்திடத்தார்த்து
 மின்னலாங்காதனிமிகுவிருப்போடு
 கன்னவில்புயமிசைக்கமலங்குவளை
 யாதியபன்னிறமலர்கொடுதொடுத்தணி
 வாசிகையோவெனவானவில்லிட்டு
 நிருட னுஸ்டநிழுன்வெண்மணிகளைச்
 செரணிக்காத்திறந்தெரிந்துமிழுந்தெனாரிக்
 கணத்தொடுகரகக்கணத்தினைப்பெய்து
 கருதரும்வீரவொடுகார்வரக்கண்டனை

மின்னவிர்நெடுவேலான்னலர்ச்செசுத்து
 வாகைமாலையோகையொடுசூடி
 நால்வகைத் தாண்யுநாற்றிசைசுழுத்
 திங்கள்வெண்கவிகைத்திசையெலாநிழுல்செய
 தரளவெண்ணகையார்சாமரமிரட்ட
 விசயமாமடந்தைவியம்புயமருவ
 விரிபுகழுரிவைவிடாதுடனுறைய
 மேவுநிற்குறித்துவிரைந்துவருகாதலர்
 தேர்வரக்காண்குவையின்னே
 மறுகுதலோழிமதிமதிமகிழுதியே

(எடு)

நேரிசை வேண்பா

(சேவிலியாற்றுத்தாயைத்தேற்றல்)

மதிவாண்முகத்தாய்மதித்தனரனந்தம்
 நுதிவாள்விழியைபொடியிற்—பதிகொணர்வல்
 ஏதமொன்றுவான்மலைமாவின்னருளாற்றேற்றியவன்
 பாதமொன்றுற்றுயதன்ரேபார்

(எசு)

கட்டளைக்கலித்துறை

(இறைவியிதுளைக்கிறையருளியம்பல்)

பாரிற்பலகர்மவரமங்கைதங்குபரமனருள்
 சேரிற்பகையுந்த்பாமென்றிதுபெய்திருத்துளவத்
 தாரின்றவன்றரப்பெற்றேற்றமழுவிற்றசித்தநிலா
 நீரின்றகைடூயுற்றிறன்மெய்குளிரநிழுலிட்டதே

(என)

• . . . கலிச்சந்தவிருத்தம்

நிழுல்தேமலிடுபொழில்சூழ்நபவரைமான்மறைமல்தேரய்
 கழுன்மேன்மிகுபரிவான்வரகவிமாலைகள்புனைவார்
 அழுன்மேனியனலர்மேலவன்றியாவொருநெறிபோய்
 தொழுன்தேமலியசுர்வாழிதருச்சுடர்வானுலகுறுவார்

(எழு)

துறளாடிவஞ்சிப்பா

வாரிதிசூழ்தருமண்ணவரும்
வேரிமலர்முடிவின்ணவரும்
மொழிகுணக்கடலாழிமுனிவரும்
இழிவொழிதொழிலுயர்யோகிகளும்
கடிமலர் தூவிக்கழல்பணிய
இடிமுகில்போற்பல்லியந்தழங்க
மந்திரவெள்வியர்மறைமுழங்க
சந்தனம்நறுமலர்சசிகமழ
மன்றலந்தென்றல்வந்துலவ
மின்னார்சாமரம்விழுந்திரட்ட
எழின்மிகுவிஞ்சையரிசைபாட
ஒழிவருபவந்தொலைந்துலச்ய
பாற்கடல்பங்காங்கயமா
மாற்றிலாவைந்தருமாவனமா
தீர்த்தமனைத்துஞ்செலாசயமா
ஆர்த்திகொள்சரர்விருட்சாதிகளா
வைகுந்தமேவரமங்கையதா
வைகிடப்பூமியும்மலர்மகளும்
ஆவரமடியார்க்களித்தருளஞ்
சீவரமங்கைத்திருமகளும்
கதிரவனுந்தண்கலாநிதியும்
கதிரவிர்சாமரகன்னியரும்
கருடனும்மருகண்டுவின்காதலனும்
பிருகுஷஞ்செனைப்பெருமானும்
இருமருங்கெதிரினுமினிதிலக
இருமைமுகில்வீற்றிருந்ததென
ஏகாசனத்திலினிதமரும் . . .
நாகாலயத்தோர்நாயகனை
நமர்காள்
பத்தியுடனெபரவுமின்
முத்திவீடெய்திமோதமுறறபொருட்டே

(ஏக)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

பொருளாதவற்றைப்பொருளெனவுணர்ந்து
புன்னெறிபற்றியேயொழுகும்
மருளினும்மானைப்பிறப்பொழிந்தென்றும்
வைகுண்டமேவிவாழ்ந்திருப்பீர்
அருளுருவாகுந்திருமகண்மகிணைணிபொழில்
வான்மலையெம்மான்
திருவடிகளையேதஞ்சமென்றடைமின்சிறப்புறந்
திறனைவேட்பவரே

(அடி)

கலிவிருத்தம்

வேட்பவையாவையும்விருப்பினலருள்
சேட்படுவிண்மலைத்தெய்வநாயகன்
தாட்பதுமங்களைச்சரணமெய்தினேன்
கெட்பதைன்பிறருழைக்கிடைப்பதென்னரோ

(அக)

வேண்டாழிசை

என்னையாட்கொளியையவர்கோபான்
தன்னைவான்மலைசார்ந்துபணிவார்
முன்னைவானோர்முதல்

(அஉ)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

முதன்முவருக்குண்முதலாம்முகுந்தனன்.
முருகார்த்தாய்முடியினுன்
புதன்முடுகாளின்மினிதேனுடுமேவு
புயலாதிதேயர்பதியாஞ்
சிதன்முரிநாணையுணாணிமுந்த
சிவைதாழவாழவருண்மால்
நுதன்முதுவோர்கண்மகியான்மதித்து
நுவல்வான்மலைக்கரசனை

(அங்)

எழுசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

(இளவேனிற்காலம்—தலைவியிரங்கல்)

அருஞுறுகடைக்கணம்புயைகொழுந
னமர்ந்ததோதாத்திரியொருவி
பொருஞுறுநசையாற்றனியெனத்தள்ளிப
போனவரறிந்திலர்போலும்
வெருஞுறுத்தனலைவீசதென்றலின் மெய்
வெந்துமாங்குயிற்குரற்கினைந்து
மருஞுறுமெனதுமுலைவிழிபொன்னும்
மணிக்ஞம்வழங்குகின்றதையே

(அசு)

பன்னிருசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்

(மேகவிதோது)

வழங்குதென்றலைக்கிள்ளோயைக்குபிலினை
வரிவண்டைமடதெஞ்சை
வயங்குபாங்கியைமன்மதன்றேர்டரி
வயச்சின்னம்வரிவின்ஞன்
பழங்கனுற்றிடத்தோற்றிடம்படையெனப்
பயமுற்றுமனம்பூவை
பயிலுமாமயிஸ்நடைமொழிசாயலின்
பகையென்றும்பகராமல்
முழங்குமங்குனின்வரவையேனோக்கினன்
மொழியுஞ்சாதகமென்ன
முன்னுமென்றனமூன்னுறக்காத்திட
முன்னிற்றனமுறையேயாம் : :
தழங்குபேரலைப்பங்கதாமரசமோர்
சார்கொள்வான்சயிலத்தான்
சரணந்தாழ்ந்தவன்றருதுளவங்கொடு
தந்தென்னையருள்வாயே

(அது)

பதினாண்துசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்
(தலைவியிரக்கல்)

அருளினன் றிருங்குன்றெடுத்தவராரத்தென் றலங்குன்றெடார்
அரனடற்சிலையினையிறுத்தவரடார்மதன்சிலைதனையிறுர்
செருவில்முன்புசெங்கதிர்மறைறத்தவர்தீய்க்கும்வெண்கதிர்
மறைறத்திடார்

திரண்மரந்துளோசெய்தவர்குயில்சேர்மரந்துளோசெய்திடார்
வெருவுகானவெங்கனலவித்தவர்விரகவெங்கனலவித்திடார்
விரைவாயமுதங்கொடுத்தவர்விரும்புவாயமுதங்கொடார்
திருவிளங்கியமார்பினார்வனத்தெரியலார்வரமங்கையார்
செய்யசேவகர்செய்யுமாண்மைசிரிப்பதாகவிருந்ததே (அக)

பதினாண்துசீர்க்கழிநேடிலடியாசிரிய விருத்தம்
முதிர்வேனிற்காலம். தோழிகற்று

(ஆற்றுத்தன்மையாற்றக்கூறல்)

இருந்ததன்கமலமலரோரீஇச்சரும்ப
ரினமலர்ச்சோலைபுக்கிருப்ப
எழிற்புளினத்துவதிந்தகோகங்க
ளிரும்புளைப்பொதும்பரினேளிப்பப்
பெருந்தடங்களில்வாழ்மீனினம்வெதும்பிப
பினாங்குசைவலங்கருண்மறையப்
பிடித்தெரிமுதியவேனிலோடுன்றன்
பிரிவெனுங்கனலியுங்கனற்ற
வருந்திநின்மார்பிற்பொருந்தியதுவாவு
மாலையைவிரும்பிமெய்ம்மறந்து
மதுரமாம்பாலுங்கசந்துவெப்புயிர்த்து
வாய்வீரீஇமாமுலைமீது
பொருந்தியபுழுகுநானமுஞ்சாந்தும்
புனைந்தமாலையுமெரிகதுவப்
புரமெலாம்வெந்துபுலம்புழுவையினைப்
புரநப்பெபாருப்பிலச்சத்தேன (அன)

நேரிசை வேண்டா.

அுச்சதாநந்தவரிமுகுந்தகோவிந்த
சச்சிதாநந்ததயாநிதியே—நச்சிலார்
தந்தவர்த்தநத்தாய்வான்சைசலசரண்புக்கே களை
நந்தவர்த்தநத்தாயான்வாய்

(அச)

கட்டணாக்கலித்துறை

(நாரைவி தோது)

வாயுந்திரையுகளுங்கானன் மேயமடக்குருகே
யாயுஞ்சிரீவரமங்கலமாநகரார்க்கெனுள்ளும்
நோயுந்தெரித்தணியந்தாமங்கேடரநோக்கிலையேல்
யயுந்திடநினதந்தாமமின்றன்றியம்புதியே

(அக)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

இயம்புமன்னையினினியகொங்கைக்கினிதேயங்கியேயழாதென்னைக்
கயம்புனைந்தசெந்தாமரைமலர்ப்பரைகழுவினைக்காட்டொண்டார்
நயம்புனைந்தருள்வரமங்கைமேவியநங்கையாம்வரமங்கைக்
குயம்புனைந்திடுதின்புயர்வின்புவிகூறுபாம்புகழாரே

(கூட)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

கட்டிர்காலம் (தலைவியிரங்கல்)

பாம்புகளென்னச்சீறிப்பகழிகளெனவிரைந்து
வாம்புவிமானப்பாய்ந்துவந்தெனைவருத்துங்கூதிர்
தீம்புனல்வான்சிலம்பன்சிலம்படிதொழுஞ்சிலம்பர்
தாம்புகுந்தியங்குதீயந்தனிலிலைபோலுமன்றே

(கூக)

கலவிருத்தம் . . .

அன்றளித்திடுமைவருக்காட்படா
நின்றளிர்க்கழுனஞ்சிலெண்ணையும்
ஏன்றளித்திசையெய்துவைதீயாநபக்
குன்றளிக்குமூயர்குணக்குன்றமே

(கூட)

ஆசிரியத்தாழிசை (தலைவியிரங்கல்)

குன்றுகுடையாக்கொடுபூரந்தகோபாலர்

இன்றுநம்முரினிலெய்திலவர்முழக்கும்

வென்றியஞ்சங்கொலிமேவாதோழீஇ

(க)

கருவரைமத்தாக்கடல்கடைந்தகார்வண்ணார்

திருமிநம்முரினிற்சேரிலவர்முழக்கும்

வெருவொழிசங்கொலிமேவாதோழீஇ

(க_)

கல்லினைப்பெண்ணுக்கடிதருஞ்காகுத்தார்

செல்வநம்முரினிற்சேரிலவர்முழக்கும்

வில்லிடுசங்கொலிமேவாதோழீஇ

(க_)(கந_)

நேரிசை வெண்பா

(தலைவி தலைவனிகந்தமை சாற்றல்)

தோழினிக்கென்னைசொல்லுகேன்றேதகிரி

வாழிமையவர்கோளைவாழ்த்தியன்று—பாழியிற்செய்

ஆஜைக்கஞ்சாரென்பதாரறிவாரென்றனக்காக்

கோளைக்களிறட்டகோ

(கக)

பாழி—கொயில்

கட்டளைக்கலித்துறை

(பாண்ணை வெகுளால்)

கோளைக்களிறட்டகோதேவநாதன்குலசிரியில்

பாளைப்பகர்ந்துபலிக்குழல் ராணபகனடுவே

யேஜைப்பொருந்தியிருளிற்குமொநின்னிசையிசையா

நாளைத்தவிழந்தத்தனுவினர்க்காமிந்நப்பிசையே

(கநு)

• பன்னிழுசீர்க்கழிநேடிலடியாசிரிய வருத்தம்.

(இடைச்சியார்)

இசைப்புறுதேவபிசையினிரைபூரந்தருளௌம்பெருமானுக்கினியதாய
எழில்விண்மலைவி திரினிற்றபிழோஇதயிரோஇவென்றென்

தெவர்க்குநெஞ்சு

ஸ்ரீவரமங்கைக் கலம்பகம்

39

நைசுபெருகப்பகர்ந்திடுசிற்றிடைச்சியாரேநும்மைநாடி னோர்கள்
நண்ணிய்பேரிடைச்சியாரென்பவென்னேயென்பாலாநண்பால்வாரும்
வுசைசிறிதுமில்லாமற்றேய்ததியிதென்றருஞ்வங்துமேவி
மதிதருமானென்காழிகையிதனிலுதவுமனமகிழ்ச்சிகூர
மிசையுமோர்நவநீதம்பெறுவதற்குமிகவிருப்பம்விலைவழங்கும்
வெண்பொன் னுஞ்செம்பொன் னுமிகத்தருவேன் மேன் மையினேவு
வீரே (கங்க)

பதினேன்துசீர்க்கழிநேடிலடியாசிரியவிருத்தம்

வலைச்சியார்.

மேன்மையாரொருமீனமாய்முனம்
வெய்யவன் றனைவீட்டியே
வேதநான்கையுமிட்டுநல்குபு
வேதன் வேதனைமாற்றிய
கோன்மையார்வரமங்கைமேவிய
கொன்களூர்திருநாட்டினிற
கொன்முலைச்சியராம்வலைச்சியர்
கோலமேவியகோதைத்தும்
மான்னமையார்தருகண்களாம்வலை
வாய்க்கீடெயன்னுயியாம்
மச்சதும்வயமாக்கொளற்கிவை
வந்திரேற்கருப்பஞ்சிலை
நோன்மையாரவரான்மலங்குற
நேக்கலீர்கலைகொள்கலீர்
நுங்குமென்கவலைக்கிரங்கிலீர்
நோற்றிலீர்கலமாகவே
• (கங்க)

வஞ்சித்துறை.

மாகவரையார்பொன் நாகவரையார்முன்
ஏகவரையாரன் பாகவரையார்மின்

(கங்க)

நிலைமண்டிலாலுசிரியப்பா.

வாடை (பாங்கிவிடோது)

- ஆர்வம்பெருகியவந்தனர் துதிக்கும்
மாறநுறைறத்தருண்மாமறைகளுக்கிசை
ஆறங்கங்க்றியவாலிநாடனும்
அகவிடத்துள்ளாரனைவருந்தெருஞு
5 அருண்மிகுவியாதனருளிச்செய்த
சூத்திரத்துட்பொருடோன்றவிரித்தருள்
பெரும்பூதாசனும்பின்னுமூலகோர்
உபயேவதாந்தமுமுணர்ந்துய்வதற்கா
திருமகள்கொழுநன்றிருவருளின்படி
10 யோருருவாகியுவந்தெழுந்தருளி
ஐங்கோலைவன்றுமுக்கோல்பிடித்து
முக்காலமுமுணர்முனிப்பட்டர்பிரான்
கருதியளித்தகவியனிராமாநுஜன்
என்னும்பெயர்கொளிருங்குணக்குன்றம்
15 கல்விக்கருங்கடல்கவிஞர்கள்கற்பகம்
இரவலர்க்காக்குமெழிற்காமதெனு
புரவலர்களுக்குப்புகழ்தருந்தெய்வஞ்
சீரடிபணிந்துசிவிறிவீச
வீணவேனுமிருதங்கமுதலிய
20 பஸ்லியரிசைக்கப்பாலையர்நடிக்கப்
பொன்மலைபொருவும்நன்மணிக்கோயிலுள்
சங்குசக்கரந்தரித்தலிற்றானும்
புவனம்பட்டத்தலிற்புமிசையோனும்
‘செங்கிடைவர்ந்திசேர்தலாற்சிவனும்
25 எழுமலையெறிதலிலிமையர்தலைவனும்
நாகமேயந்தார்தலினல்லிமையோரும்
வரம்பெற்றிடலான்மாண்பமைமுனிவரும்
செந்தன்மையுண்மையிற்செய்யவந்தனரும்

ஸ்ரீவரமங்கைக் கலம்பகம்

- அச்சங்களோதலிலரும்புரவலரும்
- 30** மச்சங்காட்டவில்வண்பொன்வணிகரும்
சொல்லிவிளோத்தலினல்லவேளாளரும்
மருப்பங்கயமொடுமாதேரமருவவிற்
செருப்புரிதற்கெழுசேனத்திரளும்
போதநண்ணவிற்புகழ்தருங்கல்வியும்
- 35** குணமணிகுலவலிற்குலகவிகவிகளும்
பொருவும்பங்காமடுயமெனுமணித்தடம்
ஆஞ்சைவலமாம்பூங்குழல்பொலியச்
செந்தாமரையாந்திருமுகமலர்ந்து
குவளோயாங்குலவிழிகொண்டுநோக்கி
- 40** செவ்வியவள்ளோயாஞ்செவிகளாலோர்ந்தின்
அமுதமூறுங்குமுதமாம்வாயிற்
புனிதமுத்தமாம்புன்னகைபுரிந்து
சுந்தரநந்தமாங்கந்தரங்காட்டித்
தங்குகுமிழியாங்கொங்கைகடாங்கித்
- 45** திகழ்ச்சிறலையாந்திரிவலிபடைத்து
நண்ணியசுழியாநாபியைவாய்ந்து
சேர்ந்திடுவஞ்சியாஞ்சிற்றிடைதுடங்க
வரமங்கையாரினேர்மருங்கினிலிலங்க
வீற்றிருந்கருளிவிண்மண்புரக்கும்
- 50** தெய்வநாயகனைத்திருவடிதொழுரென
ஆரஞ்சுரெய்தியாளரிமதமலை
வயப்புவிமுதவியவல்விலங்களும்
குலவியதுணையாடுங்குருளோகளோடும்
குறவரும்மருட்சிகொளக்குளிர்ந்திரண்டு .
- 55** செறிந்துயர்ந்தோங்குசெழுவளந்துண்ணிய
கோடுயர்வரைகள் சேர்க்குகைகளின்மருவி •
புறவுகள்பூவையர்பூங்குழற்கூட்டகிற்
புகைதவழ்மாடம்போந்துபெடைகளைச்
சிறகராலஜைத்துச்சீர்ந்துவதியக்
- 60** கார்கண்டாடிக்களோத்தயர்ந்திருந்தெனக்

- கலாபஞ்சக்ருக்கிக்கணமயிலொடுங்க
மலர்ந்தசெங்காந்தண்மலரினைக்கண்டதை
இவர்ந்தசெந்தியெனவெண்ணிக்குதித்தவண்
குளிர்காய்வதற்கதிற்குரங்குகைகநீட்ட
65 இரவினிலெவருமியங்குதலிலாமையாற்
கரவினிற்செலுங்கடங்காணுதோழிய
முதிர்குளிர்பொருதுடன்முற்றும்வெளிறிக்
கொண்டறண்டலையிற்குறுந்துளிதூற்ற
கனற்றினனென்றுகாய்க்கிர்க்கடவுளை
70 வேணிற்காலத்துவெகுண்டவர்தாமே
கனற்றிலனென்னெனக்கரைந்துகவல
மெய்ம்மயிர்பொடித்துவிரைந்துவாய்துடித்து
மொழிதுமாறிமொயம்புநடுங்கி
மேதினியோரெலாப்வெகுண்டவர்நிசர
75 வடபானிமிர்ந்தவான்பனிவரைநின்
றடுபுலியாமெனவதிர்ந்துசிறி
யடிக்கும்வாடைக்கலமந்தன்றே
சிவையொடுமூடியசிற்றம்பலவானஞ்
செந்தழுருவன்செறிநுதற்கனற்கணன்
80 பொருகினவேங்கைப்புலியதனுடுத்துப்
புகர்முகமருப்புப்பொருப்புரிபோர்த்துப்
புகைந்தெரிப்பூவைப்பூங்கையிலேந்தியு
மாட்டமின் னுந்தவிர்ந்திலன்றே
அன்னதாம்வாடையெம்மண்ணலாரகலம்
85 “அனைந்தால்ள் நியிவ்வாடையிலடங்குமோ
ஆருயிரனையவாய்வளைத்தோழி
வாழிவாழிநின்மாட்சிசாலுள்ளம்
நின்னைக்காணினினைவுற்றுபசரித்
தென்னைசிசாரித்திதயமுருகி

ஸ்ரீவரமங்கைக் கலம்பகம்

90 விரைவொடுதின்தெடுமேவியென் னுயிர்
என்னையணைந் தில்வின்னலைப்போக்கி
யினி துவாழ்விக்கு மேகுதியின்னே

93 கசிந்தெனைக்காத் தனின்கட்டமையன்றே (க்கக)

எழுசீர்க்கழுப்போடு ஆசிரியச்சந்த விருத்தம்.

அன்றினரினடர்பொறிகள்வென் றுதவமெயர்வதுயர்வன்
தெறணியவடையநமர்காள்
பொன்றிகிரிதவளவளைநின் றிலகுகரகமலர்பொன்ககன்கிரி
யனுகவே
மன் றுமதிகலைமருவும்நன் றிவிளைமதிமருவும்வண்டுறவில்
சரிதைமருவும்
வென்றியுயர்புகழுமருவுமென்கமலையருண்மருவும்விஞ்சமொரு
திருமருவுமே (ஈ)

வரமங்கைநாயகியார் மலரடிகளே சரணம்.

பூந்வரமங்கைக் கலம்பகம்

முற்றிற்று.

ஆக்கியோன் பேயர்.

மின்னூர்த்தடமதில்வில்லிபுத்தூர்வள்விமென்மலர்த்தாள்
மன்னூர்வமோடுவளைங்குராசிம்மன்வண்ணிமபொடு
தென்னூர்வரமங்கைவாழ்தேவாநாயகன்சேவுடிமேற்
பொன்னூர்கலம்பகமாலைவளைந்துபுனைந்தென்னே. (க)

பூந் ஆண்டாள் திருவடிகளே சரணம்.

கற்புக்கார்.

ஸ்ரீ :

ஸ்ரீமதோமாநுஜாய நம:

ஸ்ரீ வரமங்கைக் கலம்பகம்.

(குறிப்புக்கார).



ஸ்ரீ வரமங்கையென்பது திருமாலின் நூற்றெட்டுத் திவ்விய தேசங்களுள் ஒன்றுக் கூடும் சுயம்வியக்தஸ்தலம் எட்டினு ளொன்றுகிய ஸ்தலவிசேஷமாம். இது பாண்டியநாட்டுத் திருப்பதி கள் பதினெட்டிற்குஞ் தெற்கெல்லையாகவிருக்கிறது.

இதனை நம்மாழ்வார் ஸ்ரீவரமங்கை நகரென்றும் மங்களாசாச னஞ்செய்தருளியிருக்கிறார். இதுவே ஸ்ரீவில்லிபுத்தூரைப் புதுவை யென்பதுபோல மருஉவென் னுமியல்பு வழக்கின்படி வரமங்கையென் ரூயிற்றென்ப. தலபுராணத்தில் தோதாத்திரியென்றும் வானுத்திரி யென்றும் ஸ்ரீவல்லிமங்கா நகரமென்றஞ்சொல்லப்படுகிறது. சில பெரியார் வானமென்பதை ஆகாசத்தின் பெயராகக்கொண்டு ஆகாயத் துக்கும் அத்திரிக்குமுள்ள பெயர்களையெல்லா முசிதமாகச் சேர்த்து வியோமாசலம் முதலிய பெயர்களை யிதற்கு வைத்து வழங்கிவருவதாகவுங் தெரிகிறது. அவற்றுள் வானமாமலையென்பது பிரசித்தமான பெயர். இதுவும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திரு நாமம். சர்க்கார்கணக்குகளில் நாங்கூனேரியென்று காணப்படுகின்றது.

ஸ்ரீ என்னுஞ்சொல் தமிழில் திரு என்று வழங்கப்பெறும். தேவர், திவ்வியதேசம், புண்ணியதீர்த்தம், பகவத் சரிதம், பாகவதர் முதலிய மகிழ்ச்சைப் பொருள்களுக்கு அடைமொழியாய் அவற்றின்மூன் ஸ்ரீராமன், ஸ்ரீரங்கம், ஸ்ரீபத்மினீ, ஸ்ரீராமாய்ணம், ஸ்ரீ விஷ்ணு சித்தர் என நிற்கும். இது வரமங்கைக் கலம்பகத் திற்குமாம்.

ஸ்ரீவரமங்கை—இதற்குப் பண்புத்தொகை நிலைத்தொடராகவா வது இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுமடன்றேக்க தொடராக வாவது பொருள் கொள்க.

வரமங்கைக்கலம்பகம் இதற்கும் 2ம் வேற்றுமை யுருபும் பயனு முடன்றேக்க தொடராகவாவது ஆரும் வேற்றுமைத் தொகைநிலைத் தொடராகவாவது பொருள்கொள்க. பின்னாலும் பொருட்பிறிதின் கிழமைப்பொருள்து. இவற்றிற்கு ஸ்ரீவரமங்கையைவிஷயமாகக்கொண்ட கலம்பகமென்பது தேர்ந்தபொருள்.

இவ்வாறு பொருள்கொள்வதற்கு “திருவாளன்றிருப்பதிமேல் திருவரங்கத் தமிழ்மாலை விண்டுசித்தன் விரித்தனன்” என்னுமருளிச் செயலுக்கு “தேசியரான பெருமாளோச்சொன்னதெல்லாம் உபசர்ஜன கோடியிலேயாய் அத்தேசமேயாய்த்து இத்திருமொழிக்கு விஷயம்” என்று வியாக்கியானஞ்செய்தது வழிகாட்டியாய் இராநின்றது. [உபசர்ஜனம்-அப்பிரதானம்.]

அன்றிக்கீ ஸ்ரீவரமங்கையென்பது விடாதவிலக்கணையாய்அங்கு வீற்றிருந்தாலும் தெய்வநாயகனைக் குறித்ததென்றால் கொள்ளலாம்.

கலம்பகமென்பது தமிழுக்குரிய தொண்ணுற்றூறு பிரபந்தங்களிலோன்று. இதற்கு இலக்கணம் ஒருபோகும், வெண்பாவும், கட்டளைக்கலித் துறையும் முதற்கணியுறுப்பாகமுதலில் வரப்புயவுகுப்பு, மதங்கு, அட்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தளை ஊச லென் னும் பதினெட்டு ருப்புக்களும், காலத்தால் மருவிய இடைச்சிடார், பிச்சியார், கொற்றியார்முதலியனவும், இயைந்திலங்க, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியனிருத்தம், கலிசிருத்தம், வஞ்சிசிருத்தம், வெண்டுறை, ஆசிரியத்துறை, கலித்துறை, வஞ்சித்துறை, கலிநிலைத்துறை, கலித்தாழினச முதலியவற்றேருடிடையிடையே வெண்பாவும், கலித்துறையும் விரல, மடக்கு, வண்ணம், சந்தம், முதலியனவும் பொருந்த வந்தாதித் தொடையான்முற்றுற இறுதியும் முதலும் முன்னடித்து வரப்பாடுதலாம். இவ்வாறு பாடுகால், தேவர்க்குரூறும், அந்தணர்க்குத் தொண்ணுற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணுறும், அமைச்சர்க்கைமுபதும், வணிகர்க்கைம் பதும், வேளாளர்க்கு முப்பதுமாகப் பாடவேண்டும். இவ்விலக்கணம் புண்ணிருபாட்டியல், இலக்கண விளக்கம் முதலிய நூல்களிற்கண்டது.

ஆசிரியர் தொல்காப்பியனார் செய்யுளியவில் “விருந்தே தானும் புதுவது கிளந்தயாப்பின் மேற்றே” என்னும் சூத்திரத்தில் விருந்து தானும் பழங்குடை மேலதன்றிப் புதிதாகத்தாம் வேண்டியவாற்றில் பலவகைச் செய்யுள்களுக்கொடர்ந்துவரத் தொடுக்கப்படும் தொடர்நிலை மேலதென்று கூறினமையால் இக்கலம்பகம், அவ்விருந்தாமென்க. இதனைப்பிற்காலத்தார் சிறு காப்பியத்துளொன்றென்பர்.

கலம்பகமென்னும் பெயருக்கு நம்பூர்வாசார்யர்கள் திருப்பள்ளி யெழுச்சியென்னுந்தில்லையென்ப பிரபந்தத்திலுள்ள “கலம்பகம்புனைந்த அலங்கலந்தொடையை” லென்ற தொடருக்கு “நாகாவி தமான புட்பங்களாற்” ஏற்றுத்த மலர்மாலை போலப் பலவகைப்பாக்களாற் புனைந்த பாமாலையைக் கலம்பகமெனப் பெயரிட்டு வழங்கினர் போலுமென வியாக்கியானஞ் செய்தருளுவர்.

கலப்பு அகம் என்ற இரண்டு சொற்கள் புணர்ந்து மெலித்தல் விகாரம் பெற்றது என்று கொண்டு புயவகுப்பு முதலிய பலவகை யுறுப்புக்களையுங் குறிக்கும் பலவகை யாப்புக்களுங் கலத்தலைத்தன்னிடத்தேயுடையது என அன்மொழித்தொகைக் காரணப்பெயராயிற் ரென்றுங்கொள்ளலாம்.

இப்பெயர் “முதனால்கருத்தன்” என்ற சூத்திரவிதிப்படி நுதலிய பொருளால் வந்தபெயராம். தன்மையான்வந்ததென்றுஞ் சொல்லலாம்.

திருப்பதியின் பெயர் ஸ்ரீவரமங்கை. (வானமாலை), பெருமாள் பெயர் வானமாமலைப் பெருமாள், தெய்வங்காயகன், தோத்திரிநாதன். நாய்ச்சியார் பெயர் ஸ்ரீவரமங்கைத்தாயார். விமானத்தின்பெயர் நந்தவர்த்தனம். புட்கரிணியின்பெயர் இந்திரபுட்கரிணி; சேற்றுத்தாமரை. கிழக்கே திருமுக மண்டலம். வீற்றிருந்த திருக்கோலம். ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி, சேனை முதலியார், பெரியதிருவடி, சாமர கண்ணிகைகள், சந்திர சூரியர், ஏகாசனம். உரோமர், பிரகு, மார்க்கண்டர், பிரமா, இந்திரன் இவர்களுக்குப் பிரத்தியகூம். ஆம்பிரவனம். மங்களாசாசனஞ் செய்தருளிய ஆழ்வார் நம்மாழ்வார்.

திருவாய்மொழியில் அஞ்சாம் பத்து, ஏழாங் திருவாய்மொழி, “நோற்றநோன்பிலேன்” முதலிய (பிக பாடல்கள்), புராணம் பிரமாண்ட புராணம், இரகசியகாண்டம்.

இள்ளோப்பெருமாளோயங்காரென்ற திவ்வியகவி அழகியமணவாள தாசரருளிச்செய்த நூற்றெட்டுத் திருப்பதியக்தாதில்

“வானேர்முதலாமரமளவாவெப்பிறப்பும்
ஆனேற்கவதியிடலாகாதோ—தேனேயும்
பூவரமங்கைபுவிமங்கைநாயகனே
சீவரமங்கையரசே” என்ற 51வது பாட்டு.

பாண்டியநாட்டுத்திருப்பதிகளிலித்திருப்பதி 11வது :

(காப்புக்கள்)

காப்பு-காத்தல். இது இங்குக்காத்தருளங் கடவுளின் விஷய மான வணக்கத்துக்குத் தொழிலாகுபெயர். ஆகவே கவி தாமெடுத் துக்கொண்ட நால் இனிது முடியும்பொருட்டு ஆன்றேர் வழக்கப்படி வழிபடு கடவுளோயாதல் ஏற்புடைக்கடவுளோயாதல் வணங்குவதோன் ஒயிற்று. இருவரையும் வணங்குதலுமாம்.

நம்மாழ்வார்

இக்காப்புச் செய்யுள் பிரபன்னஜனகூடஸ்தரான நம்மாழ்வார் விஷயமானது. இது வழிபடுகடவுளின்பாற்படும். அக்கடவுளடியாரை வணங்குவதும் வழிபடுகடவுள் வணக்கமேயாம்.

சௌவர்கள் கலோசனை முதலில் வணங்குதலை மரபாகக்கொண்டிருப்பர். வைணவர் சேனேசரின் அம்சமாகிய ஆழ்வாரை வணங்குதலை மரபாகக்கொண்டுள்ளார்.. .

சீரார்ந்த—சார்ந்தனனே

சேர்ந்தருளி, மேய் ஆர்ந்த பாற்கரன் என்னுள் உவங்துவந்து சார்ந்தனென முடிக்க,

சிந்தகம்-திருப்புளி. கடவிடையுமாம். முச்சுடர்-சோம சூரியாக் கிணிகள். அகம்பேரிருளென்றது-மனத்துள்ள அஞ்ஞானந்தகாரத்தை. வாய்மொழி-திருவாய்மொழி. கதிர்-சூரியகிரணம். திருவாய்மொழி யாங்கதிரென்றது உருவகம். திருவாய்மொழிப் பாடலாயிரத்தையுஞ் செங்கதிரோன் கதிராயிரமாகக் கொள்ளப்பட்டது. வகுளத்தார்-மகிழ் மலர்மாலை. பாற்கரன்-சூரியன். வகுளபாற்கரன் என விசேஷத்தது. இப்பாட்டிலுள்ள வியதிரோகாலங்காரத்தை (வேற்றுமையணியை) விளக்குதற்கு உபமானமாகிய சூரியனிக்காட்டிலும் உபமேயமாகிய ஆழ்வாருக்கு விசேஷங்கூறப்பட்டிருப்பது கான்க.

“வழிபடுத்தய்வ வணக்கங்குறி மங்கல மொழி முதல் வழுவா துரைக்கில், எடுத்துக்கொண்ட இலக்கணவிலக்கியம் இடுக்கணின்றி யினிது முடியுமே” என்ற விதியின்படி இப்பாட்டில் சீரென் னுமங்கல மொழி வழுவாதெடுத்துரைக்கப்பட்டது.

“சீரெழுத்துப் பொன் பூ திருமணினில் திங்கள்சொல், கார்பரிதி யானைகடலுலகம்-தேர்மலைமா, கங்கை நிலம்பிறவங் காண்டகையழுன் மொழிக்கு, மங்கலமாஞ்சோல்லின்வகை” — என்ற இப்பாட்டியற்பாடலால் சீர்மங்கலமொழியாதல்கான்க.

வழுவாதுரைத்தலாவது “வகையுளிசேர்தல் வனப்பின்றுய்வைத் தல், தொகை சேர்பொருள் பலவாத் தோன்றல்—தகையில், பொருளின்மை யிறுதிரிதலேபோல்ல, தகு முதற்சீர்ச்சொற்காகுந்தப்பு”

“ஆனவெழுத்தொன்பதே மூந்து மூன்றங், காகா வெட்டாறு நான்காதிச் சீர்க்கோ” — என்ற விதிவிலகாது பாடுதல். இம்முதன் மொழியிலிக்குற்றமொன்று மின்மையுணர்க.

இவ்விதி நான்முகத்தன்றிப் பாயிரமுகத்துங் கொள்ளப்படும். கம்பராமாயணப்பாயிரத்து முதற்பாடன்முதற்சீரில்

உலகமென்னு மங்கல மொழி வழுவாதெடுத்துரைத்திருப்பது கான்க. சீர் என்னும் மங்கலமொழி நம்மாழ்வாரென் னுங் திருநாமத்

துக்குப் பொருந்தியிருத்தலே வரையறுத்த பாட்டியன் முதலிய நூல் களையோர்ந்துணர்க.

ஆழ்வார்கள்.

ஆழ்வார்களென்பதற்கு எம்பெருமானது திவ்விய கல்யாணகுண கணங்களாகிய கடவிலேயாழ்ந்தீடுபடுவரென்று பொருள்கூறுப.

பொய்கை-துணையே. (2) தாள்ளுத்தனவென முடிக்க. பொய்கைக் குரிசில்-பொய்கையாழ்வார். காஞ்சிபுரத்துள்ள பொற்றுமரைப்பொய்கைபிலவுதரித்தவராதவின் இத்திருநாமமெய்தினர். குரிசில்-ஆண்பாற் சிறப்புப்பெயர். மற்றிருவர் பேயாழ்வாரும் பூதத்தாழ்வாருமாம்.

“பேயனுயோழிந்தெனம்பிரானுக்கே” என்கிறபடியே பகவத் பத்தி பரவசராம் பேய்போல நெஞ்சமிதல், கண்சமலல், ஆடுதல், பாடுதல், சிரித்தல் முதலியவைகளை யெப்பொழுதுஞ் செய்பவராதலாலே பேயெனத்திருநாமம்பெற்றனர். இது உவமையாகு பெயர்.

“கடல்வண்ணம்பூதம்” “மறுத்திருமார்பனவன்றன்பூதம்” என்கிறபடியே பகவத்விஷய ஞானத்தால் சத்தைபெற்றவராதலால் இத்திருநாமம்பெற்றனர். “பூசத்தாயாம்” என்றபடி சத்தையுள்ளதாயிருக்கை யென்னும் பொருள் கொண்ட ‘பூ’ வென்னும் வடமொழி வினையடியாகுப் பிறந்தபெயர்.

மாறன்-நம்மாழ்வார். திருவவுதரித்ததே தொடங்கி அமுதல், பாலுண்ணல் முதலிய செய்யாது உலக நடைக்கு மாருகவிருந்ததனால் காரியார் மாறனென்று திருநாமமிட்டனரென்ப. வல்வினைக்கு மாருகவிருத்தலாலும், பர்மதநிரசனம்பண்ணியதனாலும், பாண்டியநாட்டிற்குதிபதியாதலாலும் வீதத்திருநாமமென்றலுமொன்று.

புதுவையர்கோன்-பெரியாழ்வார். புதுவையென்னும் பூநில்லி புத்துரிலே திருவவுதரித்து அவ்வூரிலுள்ளார்க்கு நிர்வாககராயிருக்கையாலே வந்த திருநாமம்.

மெய்யைக்கொள்ளுதலாவது-தத்வ-ஹித் புருடார்த்தங்களையுள்ள வாருணர்தல்.

தொண்டரடிப்பொடி-தொண்டரடிப்பொடியாழ்வார். உள்ளும்புற முமொத்துப்பகவந் முகோல்லாசார்த்த கைங்கர்யஞ்செய்யுங் தொண்டரது திருவடித்துள்பொலே தன்னைப்பாவித்து அந்த ஸ்ரீ வைணவர்களுடைய திருவடிக்கீழ்க் குற்றேவல்புரிபவரைத் தொண்டரடிப்பொடியென்றதுவரையாகுபெயர்.

பாணன்-திருப்பானுழவார். பாண்-இசைப்பாட்டு. பெரியபெருமாள் திருவடிக்கீழே வீணையுங் கையுமாய் அவனுடைய குணகிர்த்தனஞ்செய்துகொண்டு நிரந்தரசேவை பண்ணுதலாலே வந்ததிருநாமம். இசைபாடுநராகிய வோர்பாளர் குலத்தினர்வளர்க்க வளர்ந்தவராகவில் வந்ததென்னவுமாம். வியன்-பெருமை. மழிசை-திருமழிசையாழ்வார். திருமழிசையென் னும் மகிசாரகீத்திரத்தி வைதரித்தருளியவராதலாலே இத்திருநாமம் வந்தது. இது இடவாகுபெயர். மய்-மையென்பதன் போலி. இதற்குக் குற்றமென்றிங்குப் பொருள். குற்றமாவது—காமம், வெகுளி, மயக்கம். (இவைகளை) கைக்கும்-கடியும், வஞ்சிமன்-குலசேகராழ்வார். வஞ்சியென் னும் (வஞ்சிக்களம்) திருநகரத்துள்ளார்க்குத்தலைவராதலில் இந்தத்திருநாமம் வந்தது.

மங்கைமன்-திருமங்கையாழ்வார். மங்கையென் னும் நாட்டிற்கு இறைவராயிருந்ததனுலே வந்ததிருநாமம். கோதை-ஸ்ரீ ஆண்டாள். “பாடிக்கொடுத்தானைற் பாமாலை ழூமாலை சூடிக்கொடுத்தாள்” என்கிற படியே பெரியபெருமாளுக்கு வாசிக்காயிகருபமான திருமாலைகளைச் சாத்தியருளியதனுலே விந்த திருநாமம்.

மதுரகவி-மதுரகவியாழ்வார். மதுரமான கவிகளைப்பாடுதலாலே வந்த திருநாமம். இது பண்புத்தொகைப்புறக்குப்பிறந்த அன்மோழித்தொகைக்காரணப்பெயர். நாற்கவிகளுளொன்றுகிய மதுரம் என் னும் பெயரிய கவியைப்பாடுபவரென்றுமாம். அக்கவியாவது—‘சொன்னேக்கும் பொருளேனுக்குந் தொடைநோக்கு நடைநோக்கும் முதலிய எந்நோக்குங்காண விலக்கியாயிருப்பதாம்.

உய்கைக்கு-பிறவிப் பெருங்கடவினின்றுங் கரையேறி உஜ்ஜீவிக் கைக்கு. உயர்நெறி-மேலான உபாயம். காட்டுதல்-தாந்தாந்திருவாய் மலர்ந்தருளிய திவ்யப் பிரபந்தங்களிலே வெளியிடுதல். இதனைச்சித் தோபாயமென்ப.

முதலாழ்வார்கண்முதல் மதுரகவியாழ்வாரிறுகச் சொல்லப்பட்ட உய்கைக்குயர்நெறி காட்டுமீவர்களுடைய திருவடிகள், எற்கு உறும் துணை-அடியேனுக்குப்பொருந்திய சகாயஞ் செய்வனவாகும். எடுத் துக்கொண்ட காரியமினி துழுடியுமென்பது கருத்து. தாள்-பால்பகா அஃநினைப்பெயரின்குப்பன்மைப்பொருளது.

எம்பெருமானார்.

எம்பெருமானார்-இராமாநுஜர். இது திருமந்திரம், சரமசோலா கம் இவைகளை யுபதேசித்தருளிய திருக்கொட்டியூர் நம்பி சாத்திய திருநாமம்.

மயக்கும்—உத்தமனே (3) பூதாரில் வந்தருளுத்தமன், கோளரி, மேகம் என விளைமுடித்துக்கொள்க.

இது உருவகத்தை அங்கமாக்குக்கொண்ட (உல்லேகம்) பலபட புனைவனிரி.

மயக்கும்-தத்வஞ்ஞானமுண்டாகாதபடி மயங்கசெய்யும். அயல் மதம் ஆம்-இதர சமயங்களாகிய. மதமா-யானை. மதம்-செருக்கு. மடங்க-தலைகுனிய. நயக்கும்-யாவரும் சரியென்று விரும்பும். நியாயம்-தர்க்கமாகிய. முழுக்கு-கர்ச்சனையை. உறும்-பொருந்திய. கோளரி-கிங்கம். நாவலவர்-வாக்குவல்லவர்களாகிய சிறந்த வித்வான்களும். (உயர்வு சிறப்பும் மைசெய்யுள் விகாரத்தால் தொக்கியது). வியக்கும்-எவராலும் நியாயவரதத்தாலே மறுக்கமுடியாததென்று அதிசயிக்கும். வைணவப்பைங்கழ்-பூர்ணவைஷ்ணவசமயமாகிய செந்நெற்பயிறை, வளர்த்திடும்-மென்மேலும் விருத்தியடையச் செயும். மேகம்-முகில். உலகு-உலகத்தார், இடவாகுபெயர். உலகென்பதே உலகத்தையும் உலகத்தி வள்ளரையும் குறிக்கு மென்ப, உயறஜ்ஜீவிக்கும் பொருட்டே.

குளிர்பூம்பொழில்-குளிர்ந்தபூஞ்சோலைகளாற் குழப்பட்ட. குதூரில்-
ஸ்ரீபெரும்பூதூரில். வந்தருள்-திருவவதரித்தருளிய. உத்தமன்-பரமா
சிரியன். மணவாள மாழுனிவன்-வரவர முனிவன். இத் திருநாமம்
ஆச்சிரமஸ்வீகாரம் பெற்றுக்கொண்டபின்பு அழகியமணவாளனது
திருவுள்ளத்துக் குகந்தவரென்று ஆச்சிரம ஸ்வீகாரம் கொடுத்த
ஸ்வாமிபால் சாத்தப்பட்ட திருநாமம். குணவாளராகும்—வணங்
குதுமே (ச) ஆற்றெழுக்காகவே பொருளமைந்திருத்தல் காண்க.

உள்ளத்தன், அத்தன் என்பன மணவாளமாழுனிவன் என்ப
தற்கு அடைமொழி. மலர்ப்பாதம்-உவமைத்தொகை. முனிவன்-மலர்ப்
பாதம்-ஆரூம்வேற்றுமைத் தொகைகிலைத்தொடர். பாதம் வணங்கு
தும். இரண்டாம் வேற்றுமைத் தொகைகிலைத்தொடர். வணங்குதும்
தன்மைப்பன்மைவினைமுற்று. இதற்குநாம்என்பதுதோன்றுன்முவாய்.
குணவாளராகுமெதிராசர்-சகலகல்யாண குணக்ஞேபேதராயிருக்கிற
எம்பெருமானார். தாள்மிசை-திருவடிகளிலே. தணவாக-ஒருகாலும்
பிரியாத. பக்திகொண்ட உள்ளத்தன்-பிராவண்யத்தைக் கொண்டுள்ள
திருவுள்ளத்தையுடையவன். பணம் வான் அரவு-படத்தையு மொளி
யையுமுடைய ஆதிசேஷனுகிய, அணைனின்று-பரியங்கத்தினின்று.
உற்று-(பாலகனுக) கோஷ்டிக்கெழுந்தருளி. கேட்க-சிரவணஞ்செய்
யும்படி. மாறன்மறைப்பொருள் பணித்த-ஆழ்வாரருளிச்செய்த திர
மிட வேதார்த்தமாகிய ஈடு முப்பத்தாறுயிரத்தை. பணித்த-ஆனந்திக்
கும்படி உபந்யாசம் செய்த. அத்தன்-ஸ்வாமி.

ஆசார்யன்.

ஆசார்யன்-ஸ்ரீ டப. வே. கோயிற்கந்தாடை ஸ்ரீரங்காசார்ய
அண்ணன் ஸ்வாமி. நந்தா திருவடியே-(இ) திருவடி, சடர், துணை,
மாலிகை என முடிக்க. இப்பாட்டு (உல்லேகம்) பலபடப்புணவனி.

நந்தா-(சோமசூரியாக்கினிகளாலும்) கெடாத. மனவிருள்-அஞ்ஞானுந்தகாரத்தை. மாற்றும்-ஒடச்செய்யும். பொலஞ்சடர்-அழகிய
பாற்கரண். நன்மைற-எல்லா நலங்களும் கிடைக்கும்படி. வந்து ஆத
ரிக்கும்-எழுந்தருளி உபகரித்தருள்கின்ற. தனித் துணை-ஒப்பற் ற ஆத

ரவு. உத்தமாங்கம்-தலை. அந்தாது-அழகிய மகரந்தம். இவர்தல்விளங்கல். மாலிகை-மாலை. செந்தாமரைக்கண் உவமைத்தொகை. அரூள்வடிவாம் என்பதைச் செந்தாமரையோடன்றிக் கண்ணேடுக் கூட்டிப்பொருள்கோடலாம். முன்னது அழுதோபமை. கந்தாடையண்ணன் என் னும் பொதுப்பெயர் இங்கு எனக்குத் திருவிலச்சிட்டு மந்திரோபதேசஞ்செய்தருளிய பீரங்காசாரிய அண்ணன் ஸ்வாமியைக்குறித்துச்சொல்லுகின்றது.

கலைமகள்

கலைமகளென்றதுசரச்சுவதியை. இக்கலைமகளே இந்த வரமங்கை மாண்மியத்தை மலைமகளிடங் கேட்டு உலகத்தாருய்யும்படி பிரசித்தி யாக வெளியிட்டாருளின்னொன பூராணங்கூறுதலாலும், சூதபூராணிகர் நௌமிசவன முனிவர்களுக்கு இக்கதையைச்சொல்ல ஆரம்பிக்கும் போது இந்தச் சரஸ்வதி தேவியை யுங் தியானித்துக் கொண்டு சொன்னாரென்று அப்புராணமே கூறுதலாலும்.

பீ. உ. வே. வானமாமலை ஸ்வாமி நியமனப்படி இக் கலம்பகத்தைச்செய்ய ஆரம்பித்து, கலம்பகத்தின் பெருமையையும் அடியே நறிவின் சிறுமை நோக்கி நெஞ்சங் கொஞ்சங் தளர்ந் தயர்வுறும்பொழுது “படிகங்றமும் பவளச்செவ்வாயும் கடிகமழ் செந்தாமரைபோற் கையும்” உடையராய் என்னுள்ளேவந்து தோன்றிஅபயப்பிரதானஞ்செய்தருளியுதினாலும் வாக்தேவதையாகையாலும் உபகார ஸ்மிருதி யாலும் இந்த வணக்கங்கூறப்பட்டது.

எள்ளிய—பணிவாம். (கு) நம்மதிநலம்பெறுவான் நாம் ஸிமலையை விருப்பொடு பணிவாம் என வினை முடிவு செய்க.

மதியென்பது புத்திக்கும் சந்திரனுக்கும் பெயராதவில் அடியே னுடைய புத்தியானது சிந்திரனைப்போலக் களங்கமுற்று இன்பத்தை மாத்திரந் தருந்தனக்குரிய கலைகளையெல்லாம்படைந்து பின்பு கொஞ்சங்கொஞ்சமாகக்குறைற்றந்துகொண்டே வராமல் காமம் வெகுளி முதலை குற்றமற்றதாய் இன்பத்தொடு அதனுடன் சேர்த்துச்சொல்லப் படுகிற அறம் பொருள் வீடென்று நாற்பயணியும் பயக்கும் கிறந்த

கலைகளையெல்லாம் பொருந்தி எக்காலத்தும் விருத்தியடைந்துவிளங்கு தலாகிய நன்மையைப்பெறும்பெர்சுட்டு விமலையை விருப்பொடு பணி வாம் எனப் பொருள் கொள்க. இது சிலைடையளியை யங்கமாக் கொண்டு தோன்றிய வேற்றுமையணி (வியதிரேகாலங்காரம்) ஆம்.

மறு-களங்கம், குற்றம். இன்பம்-ஆங்கதம், காமம். கலை-அமை முதலிய பதினாறு கலை; வேத முதலிய பதினெண்கலை.

அவையடக்கம்.

அவையடக்கமாவது நூலாசிரியன் கேட்போராகிய கற்றேர் குழுமிய அவையில் தன்னியல்லை வெளியிட்டதாங்கிப்பேசுதல்.

தாமரைமங்கை—சூடினனே. (எ) வானசயிலத்தினுன் என் கவிமாலையும்—சூடினன் என்க.

தாமரை மங்கை-பெரியபிராட்டியார். தரைமங்கை-பூமிப்பிராட்டியார். தன்மருங்கு-தனது உபய பார்சவம். சாமரைமங்கையர்-பகவதனுக்கிரகத்தைப்பெற்ற ஊர்வசி, மேனகைகள். உம் இழிவு சிறப்பும்மை. வானசயிலன்-வானமாமலைப்பெருமாளாகிய தெய்வநாயகன். மாமறை-வேதங்களுட்சிறந்த சாமவேதம். ஆம்-அதன் சாரமாகிய. கவிமாலை-திருவாய்மொழியாகிய மாலை. தோம்-குற்றங்கள். மறையா-வெளிப்படுகின்ற. கவிமாலை-இந்தக் கலம்பகம். உப்-இழிவுசுசிறப்பு. புயம்-திருத் தோள்களிலே. சூடினன்-தானே வலியப் புளைந்து கொண்டனன்.

..

நூல்.

நூல் போறவின் நூலென்ப. என்னை நுண்ணியவாய பலபுஞ்சியி ன்றுனைகளாற் கைவல்மகளே செயற்கை நல்ந்தோன்ற இழைபடுத் தல்போல சுகிர்ந்து பகர்ந்த சொற்பறவைகளாலுணர்வினில் வல்லோர் எதுகை மோளை முதலிய யாப்பு நடைபடக் கோத்து நூற்கப்படுத வில், நூலென்பது தந்திரமென்னும் வடமொழியின் மொழிபெயர்ப் பென்றுங் கூறுப.

1-வது பாட்டு

மயங்கிசைக் கொச்சகக்கவிப்பா.

அதாவது தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்னும் ஆறுறுப்புக்களும் மிக்கும், குறைந்தும், பிறழ்ந்தும், உறழ்ந்தும், பலவாறு மயங்கிவருதலாம். இது தேவரை முன்னிலைப் படுத்திக் கூறற்கண் வந்தது.

இப்பாட்டிற்கண் தரவிரண்டாய் வருதலும், தாழிசையாருய் வருதலும், மிகுதி அராகம், அளவடியிரண்டாய் வருதலும், அம்போ தரங்கம், அளவடியெட்டாய் வருதலும், குறை முன்வந்ததன்றி அராகவுறுப்பின்வழி பின்னுங் தாழிசை வந்தது பிறழ்வு. மேற்கூறிய படி இப்பாட்டு பலவாறு மயங்கிசைவருதலில் மயங்கிசையெனப்பட்டது.

பல கோடுபட அடுக்கியுடுக்கும் உடையினைக் கொச்சகமென்ப. (இது கொய்ச்சகமென்றும் வழங்கப்படுகிறது) அதுபோலக் குறியவும் பெரியவும் விராயடுக்கியும் தம்முளொப்ப வடிக்கியும் செய்யப்படும் பாட்டினைக் கொச்சகமென்பது உவமையாகு பெயர்.

கவி-என்பதற்கு எழுச்சி, பொவிவு, வேகம் என்பது. பொருள்பா. என்பதற்குச் செய்யுளென்பது பொருள். ஆதலில் பொருளினை லும், இசையினை எழுச்சியும், பொவிவும், வேகமும் பெற்று வருதலில் கவிப்பா வென்ப. தரவு-அதாவது மற்றைய வறுப்புக்களின் பொருளைத் தொடுத்துத் தந்து கவிப்பாவின் முதலுறுப்பாய் நிற்பது. “தந்துமுன்னற்றவிற்றரவே” என்பதிதனிலிக்கணம். தரவு-தருதலுடையது. தரம்-தலீ. உடலுக்குத் தலைபோல இப்பாவிற்குத் தலை மையாய் நிற்றல்பற்றித் தரவெனப்பட்டதென்றலுமொன்று. ஆயின் கழுத்து என்று பொருள்படும். எருத்து என்னும் பெயருமிதற்குண்டேயெனில், அதற்கு நச்சினுர்க்கினியர் உடம்புங் தலையுமென வேறுபட்டு வழங்கும் வழக்குவகையால் உடம்புக்கு முதலெலருத்தாதவில் எருத்தெனப்பட்டதென்பர். இதுவும் இதனை யடுத்துவருந்தாழிசையும் அளவடிகளாகவே வருமென்ப.

முதலாவது தரவு.

திருமருவுமென்னும் முதற்சீர் திருவென்னும் மங்கலமொழியை முதலிலுடையதாய், வகையுளிசேர்தன் முதலிய ஆந்தமில்லாததாய் ஜிந்தமுத்துள்ளதாய்ப் பொருந்தியிருக்கல் காண்க.

திரு-அழகு. மேன்மையுமாம்-திருவென்பதற்குப் பேராசிரியர் கண்டோரால் விரும்பப்படுந் தன்மை நோக்கமென்பார். அதாவது யாவனேருவன் யாதொரு பொருளைக் கண்டாலே அக்கண்டவற்கு அப்பொருண்மேற் சென்ற விருப்பத்தோடே சூடிய அழகு. அவற்கு அதன்மேல் விருப்பத்துதல். அதனிற் கிறந்த வருவும், ஒளியும், நலனும் பிறிதொன்றற் கெவ்வாற்றானு மில்லாமையானே.

மருமலர் - பரிமளமுடையஞ் செந்தாமரை மலர். மலர் என்பது மலர்வது மலர் என வினைமுதற் பொருள் விகுதியாகிய இ என்பது புணர்ந்து கெட்ட பெயர். இதற்குப் பூவெனப்பது பொருள். இப் பெயருமது. “பூவெனப்படுவது பொறிவாழ்பூவே” என்று இரே வன்றாத்திரியார் விதந்தோதியிருக்தலோர்க. செவ்விய - அழகிய. செங்காலனமென்றது பெரியபிராட்டியாருக் குவமையாகு பெயர் மருமருவு-இயற்கை வாசனையையுடைய. குழல்-திருக்குழற்கற்றையை யுடைய. பொறில்லூம் - பூமிப்பிராட்டியாராகிய. வண்ணப்பசங்கினியும் - அழகிய பசுமையாகிய சுகமும். (உருவகம்) கார் - தீமகம். மஞ்ஞஞு - மயில். கார்கண்ட மஞ்ஞஞியன் மலர்ந்து உவமையனி. இது முற்றுவமமாதலுணர்க. இருமருங்கு-உபயபார்சவம். மலர்தலை மாங்கிலம்-விரிந்த இடத்தையுடைய உலகத்தை. படைப்பான் - சிருட்டிக்கும்பொருட்டு. (பாணீற்றுவினையெச்சம்) மலர் அயனை - கமலாசன ஞன பிரஹ்மாவை. தோற்றுவிக்க-உண்டாக்குதற்கு. அலர்தலையுற்று அவிர்-மலர்ந்து விளங்குகின்ற. உந்தி அரவிந்தம்- ஸாபீகமலம். அணி கிளர - அழகுற்று விளங்க. பொருமலை - தன்னேநெடெதிர்த்தமர்புரிந்த. (முட்டிகண், சாலூரான் என்னும்) மல்லர்களை. அடர்த்து-கொன்று. வெற்றிபூதெரியல்புனை உரத்து - வெற்றி மலர்மாலை சூடிய திருமார் பிலே. கருமலைதீமல் செங்கதிர்போல் - நீலமலையேல் சிவந்த சிறணங்களைவுடைய சூரியன் வீற்றிருப்பதுபோல. கௌத்துவ மாமணி-

கெள்ளுபமென்னும் பெயரிய பெருமை தங்கிய இரத்தினத்தை. புனைந்தோய் - சூடிக்கொண்டிருப்பவனே. (உவமையனி) கருமலைமேற் செங்கதிர் முரண்டொடை. கெளத்துவம்; அமிர்தமதனம் பண்னும் பொழுது திருப்பாற்கடலினின்றுந் தோன்றிய சிவந்த காந்தியை யுடைய வோரந்துதமனி. (க)

இரண்டாவது தரவு.

செம்பவள மணிவாயில்-சிவந்தபிரவாள மென்னுமிரத்தினத் தினம்போன்ற திருவாயிலிருந்து. சிறுமுறவுல்-மந்தகாசம். நிலவு எறிப்ப - சந்திகையைச் செய்ய. இவ்வடியும் முரண்டொடையின் பாற்படும்.

விம்பவளமுழுமதியில்-மண்டலாகிருதியான அழகிய பூர்ண சந்திரனைப்போல. வீதிதிருமுகம்-சிறந்த அழகியதிருமுகமண்டலம். வேந்து - அதிபதி. விகுதியின்றிவந்த உயர்தினைப் பெயர். “விகுதி யின்றியும் விளங்குமுயர்தினை”. யென்ப. அரசு, அமைச்சமுதலியவு மிது. தின்னாம்-திருடம்; நிச்சயமென்றபடி. பூர்வமங்கை வானமா மலை நந்தவர்த்தன மென்பதத்திவ்வியதேசத்துள்ளகோயில் விமானத் தின் திருநாமம். நவமணிவிமானம்-நவரத்தினமிழைத்த விமானம். பன்னருஞ்சிர் - சொல்லுதற்கருமையான பெருமைவாய்ந்த. ஆழிசங்கில்-சதர்சனமும் பாஞ்சசனியமும்போல. பானுமதி-சூரியசந்திரர்கள். பாடுலிரி-இரண்டுபக்கத்தும் விளங்க. மின்னணிகொண் மேகமென-சஞ்சல சாலங்களோடுகூடிய. மேகமென-கருமுகில்போல. மேவி-விரும்பி. வீற்றிருந்தருள்வோய்-வீற்றிருந்த திருக்கோலமாக எழுந்தருளியிருக்கிற தெய்வநாயனே இவ்விரண்டு தூவுகளிலும் காய்ச்சிராகவே வந்தனகாண்க.

முதலாவது தாழிசை.

தாழிசைதாழம்பட்ட ஒசைப்படையதாய். தரவினின்றும் அடிகளின் ரெஞ்சைக்குறைந்து கலிப்பாவின் இரண்டாவது உறுப்பாயிருப்பது. இதனாலிது தரவிற்கும் பின்வருமுறைப்புக்களுக்கு மிடையே வருதலிடை நிலைப்பாட்டென்ற பெயரையும் பெறும்.

ஆக்குந்தொழி லழிக்குந்தொழிலெனக்கூட்டுச், அயன்-முறைநிரனிறை. ஆக்கிப்படைத்து. நிலம்-உலகை. காக்குறும் நீ-புரிபாலனஞ்செய்கின்ற நீ.

நிலம் என்பது மத்திப்பீபகமாயிருந்து ஆக்குமழிக்குமென்பவற் றேடும் பொருந்திப்பொருள்படுதலுணர்க.

குனி-மந்தரை. கைகேயி சொல்லாலென்னது குனி சொல்லாலென்றது அவள் சொல்வதற்கிவளே காரணமாதலில்.

காத்தற்குச் சர்வஞ்ஞத்வம், சர்வசக்தித்வம் முதலியகுண வேண்டுகையாலே தானே கைக்கொண்டருளினான்ப.

சுகன்-சுகப்பிரமரிஷி. முன்னும்-முதலாகிய. சுகன்-சிருங்கி பேரபுரத்தரசனுன ஒர்வேடன். முன்னுமுனம்-நினைப்பதற்குமுன்பே. தோழமை-நட்பு. பத்திரம்-மங்களம், பேரின்பழுமாம். பரமபதம்-ஸ்ரீ வைகுண்டம். சித்திரகூடம்-கோதாவரி நதிக்கரை யருகிலுள்ள ஒரு பருவதம். இவைல்-இனையபெருமாள் (இலக்குவன்). குடில்-பர்ண சாலை. விழுந்தனை-ஆசைப்பட்டாய். புகலிடம்-தஞ்சம். அபயதானம்-அபயப்பிரதானம். முனை-முன்னை.- இடைக்குறை. முன்பு-அதாவது ஸ்ரீராமாவதாரகாலம். முனிபுல்-உலர்ந்த நாணற்புல். வருணன்-சமுத்திர ராஜன். மையகம்-அஞ்ஞானுந்தகாரம் மூடிய மனம், முக்குற்றமுமுடைய மனமுமாம்.

மாண்பு-மாட்சிமை. நுவலற்பாற்றே-சொல்லத்தக்கதோ? இல்லையென்றபடி. ஏகாரம் எதிர்மறைப்பொருளது. இத்தாழிசை யடிகளிலுள்ள நாற்சீரும் காய்ச்சிராகவே வந்தன.

இவை நான்கும் ஈரடி அராகங்கள்.

அராகமாவது அருதுகுகிச்சேறல். அதாவது குறிலினையாலாகிய நிரையகைச்சிர்களையே பெரும்பாலும் பெற்று மாத்திரை நீருத அமிடையே துணிதலுமின்றி கடுகுச்செல்லுமாடிகளால்வருவது.

இதற்கு வர்ணித்துப்புகழ்தலாலே வண்ணகமென்றும், முடிகிச் செல்லுதலாலே முடிகியல் என்றும், சீர்கள் செறிந்து கிற்கும்படியுடுக்கப்படுதலாலே அடுக்கியலென்றும் பெயர்களுண்டு. இதற்கு அடி, அளவடி முதலியன். அடிகளுக்குச்சருக்கம் நான்கு. பெருக்கமெட்டு.

(க) சுசிபதி மகவு-இந்திரன்மைந்தனுன வாலி, சரம்-பாணம். சிசி தொலை கதிர்மகன்-சூரிய குமாரனுன சக்கிரீவன். இதில் இராவணைன வெல்ல வல்ல மகா பலசாலியான வாலியைக்கொன்று அவனுக்குத் தோற்றிருடியொளிந்துகொண்டிருந்த சக்கிரீவனைப்புரந்து தோழனுக்க் கொண்டானென்கையாலே ஆச்சரதகார்யாபாதமாகிய நான்கு குணங்களில் சர்வஞ்ஞுத்வஞ்சொல்லப்பட்டது. சர்வஞ்ஞுத்வமாவது விடுமதற்கு விடுகையும் பற்றுமதற்கு பற்றுகையுமாம்.

(ஒ) விதி-பிரமா. விபுதர்-தேவர். உம் உயர்வு சிறப்பு. உறலருங்கதி-விலட்சண மோட்சம். கழுகு என்றது சடாயுவென்னும் பெயரிய பெரியவுடையாரை.

இதிலப்பிரயாதி தேவர்களுக்குங் கிடைத்தற்கரியவிலக்ஷண மோக்குத்தை அற்பமானதிரியக்ஜாதியிலே பிறந்த பெரியவுடையாருக்குத் தந்தருளினனென்கையாலே சர்வசக்தித்துவஞ்சொல்லப்பட்டது. சர்வசக்தித்வமாவது - அநாதிகாலார்ஜிதமான பாபங்களையெல்லாம் போக்கி கித்யமுத்தரோடொருவராம்படிசீர்க்கை. அற்பமென்றது. சாதலநுநட்டானம்பண்ணுகைக்கு யோக்கியதையில்லாம்மையை. கழுகினை-வேற்றுமை மயக்கம்.

..

(ஏ) மொழிதருபொருள்-வியவாகாரயோக்யமான வஸ்துக்கள் அவை முழுவதும் ஓவைகளோ? அவைகள் எல்லாவற்றையும். உடைமையில்-உடைமையாகக்கொண்டிருத்தலாலே (அப்பொருள்களிடத்து) ஒழிவினை-வெறுப்பையும். விழைவினை-விருப்பையும். ஒழிவிட்டருளிய உயர்நிலையினை-மேலான தன்மையையுடையை. இதனைலே பூர்த்தி சொல்லப்பட்டது. அதாவது அவாப்த சமஸ்தகாமத்வம் இதனை “வேண்டுதல்வேண்டாமை” யென்பர். செந்நாப்போதார்,

குறிப்புரை

(ச) எவர்களும் - அஞ்ஞர்களும் ஞானிகளும். உம் இனைத்தறி பொருண்மேல்வந்தமுற்றும்மை. அதாவது அஞ்ஞர்களும் அசக்தர்கள் மாகிய பத்தசேதனர்களோடு நித்யமுத்தர்களோடு வாசியற யாவர்கள் மென்றபடி. நலமுற-ஆனந்தத்தை யடையும்படி. இருமுதுகுரவரில்- பெருமை தங்கிய பிரியபறையானதாயும், ஹிதபரஞ்சிய தந்தையும் போல. கருதியவையருள் - பிரியமாயும் ஹிதமாயுமிருந்துள்ள சர்வா பிஷ்டங்களையும் தந்தருளுதற்குரிய குடர்த்தொடக்கையுடையை. இதனால் பிராப்தி சொல்லப்பட்டது. இதுவே சர்வசேஷித்துவம்.

இவை யளவடி நான்கு வந்தன. இவை நான்கும் கருவிளங்கி ராகவே வந்தன காண்க. இவை முழுவதுங் குற்றெழுத்தாகவே யமைந்தது ஓர்வகைச் சொல்லனரி. இவற்றுள் ஐகாரமுங் குறுக்கமாகவின்.

இரண்டாவது தாழிசை.

(க) குரக்கரச ஆதியர் - வரநர்களுக்குத் தலைவர்களை சுக்கிரிவ மகாராஜா முதலியோர். கூற்றும் - பிரீதிபூர்வகமாகச் சொன்ன வார்த்தைகளையும். உம்மை உயர்வு சிறப்பு. அரக்கரரச இராக்ஷஸாதிபதி யான விபிஷ்ணும்வான். இதில் மகாராஜர் முதலியோர்களுடைய வார்த்தைகளையு மங்கிகரியாது விபிஷ்ணும்வானுக் கயயப்பிரதானங்கு செய்தருளித் தமது சமீபத்தில் மிகவும் அந்தங்களுக்கு அங்கிகரித்தருளின னென்கையாலே ஆச்சரியணசௌகர்யாபாதகமாகிய நான்கு குணங்களுள் வாத்சல்யஞ்சு சொல்லப்பட்டது.

•••

அதாவது ஈன்ற கன்றினிடத்தில் தாழ்ப்பச வைத்திருக்கும் அன்பு போன்ற அன்பினீ யடியார்கள்பகுக்கல் (சாவேச்சுரன்) வைத்திருக்கை. அதாவது சுவடுபட்ட தறையிலே புல் தின்னுத பசு, தன்கடையாலே புறப்பட்ட கன்றினிடத்துள்ள மலங்களைத் தன்வொய்யாலே தழும்ப நக்கி முன்னினைக்கண்றுகளையும் புல்விடவந்தவர்களையும் தொழ்பாலுங் குளம்பாலு மொறத்துத் துண் முலைப்பாலைப் பக்கத்

தனைத்தூட்டி வளர்க்குமாப்போலே, அடியார்களுடைய தோழன் களைப் போக்கியமாகக்கொண்டு விரோதிகளைப்போக்கித் தன் கல்யாண குணங்களாலே அவர்களைத் தரிப்பிக்கையாம்.

(உ) பத்தவிலோசனமென்பது ஒர் ஆலமரம். இதனடியில் கண்ணன் ஆயர்சிறுவர்களோடு பேதமில்லாமல் ஒருவன் கொண்டு வந்த கட்டுண்வை மற்றொருவருமுண்டு கூகுக்களித்திருந்தனரென்ப. 2வது பத்தவிலோசனம்-அடியார்களது கண்கள். களிக்கும்படி-ஆநங் திக்கும்படி. ஆயர்பாலரோடும்-கோபாலர்களுடனே. கூட்டுண்டு-ஒருவருண்வை யொருவர் பலாத்காரமாகக் கொண்டுண்டு. திளைத்தனை - அபேதமாகக்கலந்து விளையாடினை. இதனாலே சௌசிலஞ்சு சொல்லப் பட்டது.

அதாவது சிறியவரோடு பெரியவன் வந்து கலந்தால் தன் பெருமையவர் நெஞ்சிற்றேற்றாது நம் விதேயரான பந்துமித்திரர்களில் ஹொருவரென்று தோன்றும்படியிருக்கை. இக்குணத்திற்குச் சீலம் என்று பெயர் கூறாது சௌசிலமென்ற தென்னையெனில் இப்படிக் கலப்பது அவர்களுக்குக் கார்யங்க்கூடியதாக அன்றிக்கே அது தன் பேரூக நினைத்திருக்கை. சுசீலத்தின் தன்மை சௌசில்யம்.

(ஈ) உலகமெலாம் நின்னுடைய - எல்லாவுலகங்களும் உன்னுடையனவாம். நீ - உடையோன் - நீஸ்வாமி எனும் முறைமை - என்று சொல்லும் கிரமம். இலக்னினங்கும்படி. இகல் கடிந்து-விரோதிகளைப் போக்கி. நலம் இழைக்குத் - நன்மைகளைச் சொய்து. அவற்றை - அந்தச் சொத்தை. புரந்தனை - பரிபாலித்தாய். இதனால் ஸ்வாமித்வஞ்சு சொல்லப்பட்டது. அதாவது ஆசார்ய சமாச்சரயனத்தாலே சம்மியக்ஞானத்தைப் பிறப்பித்து பிராப்பியத்தில் உருசியைப் பிறப்பித்து பரபக்கி

பரஞ்சூனம், பரமபக்தி இவைகளையும் பிறப்பித்து லோகப்பிராப் தியைப்பண்ணிக்கொடுத்து அனுபவஜனிதப்பிரீதிகாரிதமான நித்ய கைங்கர்யத்தை யேவிக்கொள்க.

(ச) காரியமாய்-செய்யப்பட்டயாவுமாய். காரணமாய்-திரிவித காரணமுமாகி. திரிவித காரணமாவன-சமவாயி (முதற்காரணம்) சககாரி (துணிக்காரணம்). நிமித்த காரணம்) என்பன, உபாதான காரணமென்பதும் முதற்காரணம். கரந்தெங்கும் பரந்துள்ளீ-ஒரு வருமுன்னராதபடி அந்தர்யாமியிருக்கிறார்கள். இதனாலே அகில செகத் சொருமியாய் அந்தராத்மாவாய் சர்வ வியாபகங்களை என்று சொல்லப்பட்டது. பாரிலெவருங்காண-சேதன சேதனவி...கமற யாவரும் சேவிக்கும்படி. பார்த்தன்றேர் ஊர்ந்தனையே-கௌந்தேயனு அர்ச் சனருக்கு இரதசாரதியாயிருந்தாயே. இதனாலே சௌலப்யஞ்சொல் லப்பட்டது.அதாவது-அதீந்திரியமான பரவஸ்து இந்திரியகோசரமாம் படி தன்னை யெளியனுக்கிக்கொடுக்கக். இத்தாழிசையடிகளிலுள்ள நாற்சிரும் காய்ச்சிராகவே வந்தனகாண்க.

அம்போதரங்கங்கள்.

அம்போதரங்கமாவது உயர்ந்தோங்கிப்பெருவடிவாயெழுந்து வர வரச்சுருங்கிக் கரையடைந்தொடுங்கு நீர்த்திரை போல முன்னர் நாற்சிரடியாய் உயர்ந்தோங்கிப் பின்னர் முச்சிரடியாயதனிற் சுருங்கி அதன் பின்னர் இருசிரடியாய் அதனினுஞ் சுருங்கி முடிவது.

நாற்சீர் கொண்ட இரண்டாய், இரண்டும் நாற்சீர்கொண்ட அடி ஒன்றுய், நான்கும் முச்சீர்கொண்டஅடி ஒன்றுய் எட்டும். இருசீர் கொண்ட அடி ஒன்றுயப் பதினாறும் வருவதே சிறப்புடைய அம்போ தரங்கமாம். சிறுபான்மை முச்சிரோரடியாய். நான்கு வருதலும்; இருசீர் ஓரடியாய் எட்டுவருதலுமுண்டு. சிறுபான்மைக்குக் கூறிய படியே இப்பாட்டியற்றப்பட்டிருக்கிறது. . . .

நாற்சீரீரடியிரண்டடிகளைப் பேரெண் என்றும், நாற்சீரோரடி நான்கிளையனவெண் என்றும், முச்சிரோரடிகளை இடையெண் என்றும், இருசீரோரடிகளைச் சிற்றெண் எனவுங் கூறுவர்.

பேரெண்.

(1) சங்கொடு கையினை-பாஞ்சனிய சுதர்சனங்களைத் தரித்த திருக்கைகளையுடையவேன். மங்குலை. மெய்யினை-நிருண்டகரிய மேகத்தையொத்த திருமேனியையுடையவேன்.

(2) அன்றுடையினை-கிருஷ்ணவதாரத்தில் திருஆய்ப்பாடியிலுள்ளார் கிருகங்களிலிருக்கிற பாலைராடு நெய்யையுழன்டருளி வைகினே. குன்றலில். மொய்யினை-குறைதலில்லாத பேரன்பினையுடைய கலீஜந்திரனென்னும் யானையையுடையாய். மொய்யாளை. இவை நாற்சீர் ஈரடியால்வந்தமயால் பேரெண்ணும். நாற்சீரோரடியாய்வரும் அளவெண் இங்கு கூறப்படவில்லை.

இடையெண்.

(க) விரை. மிலைந்தனை-வாசனை பரிமளிக்கின்ற திருத்துழாய்மாலையைச்சூடினாய். துளவம்மாலைக்கு கருவியாகுபெயர்.

(2) குவகுள் மிலைந்தனை-கோபாவேசங்கொண்டெடுதிர்ந்த குவலயாபீடுமென்றும் யானையைப் பொருதுகொன்றுகினே.

(ங) தரையிவர்ந்தனை-பூமியிலுள்ளார் யாவருங் கொண்டாடும் ஸ்ரீவில்லிபுத்துரிமை வடபத்ர சயனரென்னுங் திருநாமத்தோடும் பிரகாசிக்கின்றாய். (திருவரங்கமன்னாரென்றுங் திருநாமத்தோடும்) தரை-எல்லாரும் என்னும் பயன்படவந்த இடவாகு பெயர்.

(ச) தகுவரின்கவர்ந்தனை-இராவணைதி யிராக்கதர்களின் உயிரைக்கொள்ளை கொண்டனை. உறவி-உயிர். இவை நான்கும் முச்சீரோரடியாய் வந்தமையிலிடையெண்.

• . . (சிற்றெண்)

(க) மறையறந்தனை-பிரமாவுக்கு அம்சனுபியாகவும் அயக்கிரீவ ரூபியாகவும் சேவைசாதித்து வேதங்களையெல்லாம் உபதேசித்தருளினாய்.

(2) பொறைநிறைவர்த்தனை-கூமாவென் னுந்திவ்விய சூணத்தாலே பரிபூர்ணாயிருக்கின்றார்கள். இயல்பினாலே நிகழ்கால மிறந்த காலமா யிற்று. அல்லது பூமியைக்குறிக்கும் பொறையென்னும் பெயர் இட வாகுபெயராய் அதன்மேலுள்ள சராசரமனைத்தையுங் குறிப்பதாகக் கொண்டு அவையெல்லாவற்றிலும் ஒழிவறநிறைவர்த்துள்ளாயெனவும் பொருள் கூறலாம்.

(3) வரையெடுத்தனை-கோவர்த்தனமென்னுமலையை, கோபாலர் களையும், கோக்களையும் இந்திரனேவவின்படி பொழிய மழையினாலுற்றுன்புமூலதபடி காப்பதற்காகக்குடையாகக் கையிற்கொண்ட ருளினும். அல்லது கமடவடிவாய் அமுதமதனகாலத்தில் மந்தரமலைகடவின் மூழ்காதபடி முதுகிலே தாங்கியருளினுயென்றும் கூறலாம்.

(ச) திரைதடுத்தனை-கடவிலே வானரவீரர்களைக் கொண்டு சேதுபந்தனஞ்சு செய்தருளினும். திரைகடலுக்குச் சினையாகுபெயர். ஏவதற்கருத்தா-இது.

(ட) நிறைகொழித்தனை-எங்கனு நிரந்தரமாக நிறைந்துறையுமியல்பினை. இரணியினெற்றுந்துணத்தினின்று நரசிங்கருபியா யவதரித்துயாவருக்குந்தெரியும்படிசெய்தனை. அல்லது, நிறை-நியாயங்களை. வேதம் முதலிய சாஸ்திரங்களாலே யாவருமுனர்ந்துயியும்படி வெளிப்படுத்தியருளினுயென்றுமாம்.

(க) குறையொழித்தனை-“குறையோன்றுமில்லாத கோவிந்தா” வென்று கூவிக்காரியங்கொள்ளும்படி அவாப்தசமஸ்தகாஷங்க எழுந்தருளியிருக்கிறார்கள். அடியார்களுக்கு நேருங்குறைகளைப்போக்கியருளுகிறார்கள். நிகழ்காலத்தாலே வியவகரிக்கவேண்டியமுக்காலத்தினுமொத்து நிகழும் வினையை இறந்தகாலத்தாற் கூறியது விரைவிற் செய்தருளுகிறனென்றும் துணிவெற்றி.

(ங) நிறைபுரந்தனை-பசுக்கூட்டங்களை அசூரர்களால் வர்ந்மாபத்துக்களைப்போக்கி மேய்த்துக் காப்பாற்றினும்.

(ங) தரைகரந்தனை-பூமியைப்பிரளையாபத்திலே இரட்சித்தருளுகைக்காக திருவயிற்றிலொளித்து வைத்தருளினும். தராவென்றும் ஆணிறையாயிற்று.

இவையெட்டும் இருசீரோராடியாய் வந்தமையில் சிற்றெண் என் னும் பெயர் பெற்றது. இப்பாட்டில் சிறுபான்மைவருமென்ற இலக்கணப்படி முச்சீரோராடி நான்கும், இருசீரோராடியெட்டும் வந்தன் காண்க.

தனிச்சொல்.

அதாவது தனியே சொல்லப்படுமொருசீராய்ப் பொருணிரம்பி விட்டிசைத்துப்பெரும்பாலும் சுரிதகத்தின் முன்னே நிற்பது. விட்டிசை, கூன், தனிநிலையென்னும் பெயருமிதற்குண்டு.

எனவாங்கு-என்றிப்படி இஃஃதோரசைநிலை.

சுரிதகம்.

அதாவது தனிச்சொல்லுக்குப்பின் அகவற்பா, வெண்பாவென் னும் இரண்டானால் ஏதாவதுன்று கலிப்பாவினிறுதியுறுப்பாய்நின்று முடிவது. சலிந்து சுரிக்கப்படுவதென்பதிதான் பொருள். வடநூலார் இதனை ஸ்வரிதகம் என்ப. இது சுரிதகமெனத் தற்பவமாயிற்று “சுரிந்திறுதலிற் சுரிதகம்” என்பாருமூளர். அடக்கியல், போக்கியல் வாரம், வைப்பு, என்றுமிதற்குப் பெயருண்டு.

(க-உ) முழங்குகின்ற கடலிற்காந்த சோமுகாசுரனைக்கொன்று வேதங்களைக்கொண்டுவந்து பழையபடி பிரமாவுக்குக் கொடுத்தருளிய மீனவருவனே.

(ந-ஈ) தன்னைச்சரணக்கிடிபண்ணிய தேவர்களுக்கு அமிர்தத் தைக்கொடுத்தருளுவதந்காகமதனஞ்செய்யும் மந்தரமலையை வகித்த கூரம் சொருபனே.

(ஞ-கூ) பூமியையமித்துக்கொண்டு கடலுக்குள்ளொளித்த இரணியாக்கனைக்கொன்று பூமியைக்கோட்டிலேந்திவந்து பழையபடி நிலை பெறசெய்த பரிசுத்தமான வராகவடிவனே.

(ஏ-அ) இரணியனுடைய மார்பையும் அகங்காரத்தோடு எதிர்த்துப் போர்ப்புறிந்த உருத்திராம்சமான சுரபமென்றுமென்காற்

புள்ளினுடையும் பெருமை பெற்ற நகங்களாலே பிளந்த நரசிம்மச் சொருபனே.

(கூ-ய) சிவந்த திருவடிகள் கண்றும்படி மகாபலிசக்கிரவர்த்தி பிடம் நடந்துபோய் மூன்றாடி மண்ணையிரந்த காளமேகத்தை யொத்த வரமன வடிவனே. மேகம்-பிரதியுபகாரங்கருதாது தருதற்கும் திருமேனி நிறத்துக்குமுவரை.

(மக-யெ) தூர்ப்புத்தியை யுடையார்களாகிய கொடுக்கோன் மன்னரை இருபத்தொருதலைமுறைவரை மழுப்படையினாலே அழித்த கோபமிக்க பரசுராமனென்னுங் திருநாமமுடையானே.

(யா-யிச) நன்மைபயக்குஞ் தருமங்களெல்லாஞ் தழைத்தோங்கி இவ்வலகமுஜ்ஜீவிக்கும்படி இலங்கைபாழாகப்படைதொடுத்தபெருமை தங்கிய விஜயகோதண்டபாணியாகிய தாசரதியே. நலம்-தருமத்துக்குக்காரியவாகுபெயர்.

(யரு-யிக) அளவில்லாத அஞ்சாமையையுடைய அசுராம்சரான அரசர்களையழித்து உலகத்தையளிப்பதற்காக அழிகியகையிலே அலா யுதத்தையேந்திய சங்கம் போன்ற வெண்மையான திருமேனியை யுடையானே.

(யன-யது) தன்னையே பரமாத்மாவென்று தெளிந்து சகலரு முஜ்ஜீவிக்கும்படி கேட்ட மாத்திரத்தானே பிறவிக்கேதுகள்மங்களையெல்லாம் போக்கியருஞ்சின்ற ஸ்ரீபகவத் கீதாசாஸ்திரத்தை அர்ச்சன னுக்குத்தேர்த்தட்டினிருஞ்து வித்தாரமாகப்பொருள் விரித்துபடுதே சித்தருளிய ஸ்ரீகிருஷ்ணனே.

(யக-யெ) துட்ட நிக்கிரகஞ்செய்து சிட்டபரிபாலனஞ்செய்த கற்கிவடிவமுடையவனே.

(உக-உடு) எல்லராலுங்கொண்டாடப்படுகின்றவனே யடியேங்களையடிமை கொண்டருள் வேண்டுமென்று சிறப்புடையார்களாகிய முனிவர்களும் யோகிகளுஞ் துடிக்கின்ற தெய்வநாயகனே.

(உந) வாழ்வாயாக வாழ்வாயாக ஸ்ரீயப்பதியே வாழ்வாயாக,

(உச-உள) பூவடிவு-செந்தாமரை மலர்வண்ணம். தகவு-தகுதி, விதிப்படி. வினையேன்-பாபியாகியநான். வேண்டிடும்-பிரார்த்திக்கும். மெய்வரம்-நிலைமையான வரம். யாதெனில் என்னவென்றால்.

(உச-உக) (எப்பொழுதும்) ஒருபடியாய் நிற்கின்ற தன்னுடையதல்லாததைத் தன் னுடையதாகவும் ஆன்மா அல்லாத சரீரத்தை ஆன்மாவாகவும் நினைக்கின்ற அந்யதாஞ்ஞானமும், அதங்களுக்குண்மான பரத்திரவியாபகாரம் முதலிய தூர்ந்தத்தைகளும், சுற்றுமென்பன எவைகளோ அவைகளெல்லாம் கூட்டங்கூடிக்கொண்டிருக்கும் மல மூத்திராதிகளாகிய அசத்த பதார்த்தங்களைக் கொண்டுள்ள உடலுமாகிய இவைகளோ.

இனி-நின்னையடைந்த பின்டு. உன்னூலல்லது செல்லாதென்றி ருந்தபின்பு என்றுமாம். யான்றுமல்-அடியேனடையாதபடி. நின் இலையடிகளுக்கே-உன் னுடைய உபயசரனாரவிந்தங்களுக்கே. தொண்டுசெய் ஆக்கி-அடிமைசெய்கின்ற அடியார்க்கடியஞகச் செய்து. தொல்லைவினைகளைப்போக்கி-சஞ்சிதமும், அநப்புபகதமென்னும் பிராரப்தமுமாகிய பூர்வ கன்மங்களையொழித்து. சுற்றேவல்கொண்டு-அடிமைகொண்டு. அருள்கூர் என்பது ஏ-கிருபை தழையவேண்டுமென்பதேயாம்.

இருவிகற்ப நேரிசைவெண்பா.

இருவிகற்பமாவது முதலிரண்டடியோரெதுகைத்தாயும் பின்னிரண்டடியோரெதுகைத்தாயும் வருவது. சேர் என்பதற்குத் தலைமை, தகுதியென்றும், இசையென்பதற்கு ஒசை, சீால் என்றும் பொருளுண்மையில் தக்க ஒசையும், தக்கசொற்களும் வருதல்பற்றி நேரிசையெனப்பட்டது.

வெண்பா வெண்மை நிறத்தினது இயல்புபோன்ற இயல்பைத் தன்னிடத்து முடைமையிலிப்பெயர்த்தாயிற்று. இது ஒப்பினானுகியபெயர், இயல்பாவது வெண்ணிறம் வேறொருநிறத்தொடுகலந்தபின் கேடுறல் போல இது வெண்டளையின்றிப்பிறத்தளை விரவியலழி இசைகெடுதலாம்.

இரண்டாம் பாட்டு.

(இ-ள்) வரமங்கைக்கொண்டலை-ஸ்ரீவரமங்கலங்கரில் வீற்றி குந்த திருக்கோலமாயெழுந்தருளியிருக்கிற மேகவண்ணஞ்சிய தெய்வ நாயகனை. (கொண்டல் உவமையாகுபெயர்) பதுமாதன ததன்-திருமா மகள் தனதடங்களிலமர்ந்திருப்பவனென்றும், பதுமா ஆதனததன்-கமலாசனஞ்ன பிரமதீவனுக்கும், மதுமாதன-வசந்தகாலத்திற்குரிய வளைகியமன்மதனுக்கும், அத்தன்-தந்தையாயிருப்பவனென்றும், வனத் தன்-திருத்துழாய்மாலையை யுடையவனென்றும். விதுமான்-சங்கிர ஸீனச் சிரோழஷணமாகக் கொண்டிருப்பவளுகிய சிவபெருமானது. சிரம-பிரமகபாலத்தை. அங்கைக்கொண்டு-அழகிய கையிலேதாங்கி. அலை-பலிக்காக ஊர்தோறும் அலைந்து திரிதலாகிய. நோய்-துன்பத் தை. தீர்த்தவனென்றும்- போக்கியருவியவனென்றும். சொல்வார்-உரைப்பார்கள் தத்வஞ்ஞானிகள் எ-று வனத்தன் என்பதை வல்ந்த தன் எனப்பிரித்து வலிமையான பாஞ்சசனியமென்னும் சங்கத்தை யுடையவனென்றும் பொருள் கூறலாம். இங்கு தமிழ் நூலார் வழக்கின்படி முக்காலத்தினும் மொத்தியல் பொருளை எதிர்காலமாகச்சொல் லப்பட்டது.

இவ்வெண்பா நாற்சீர் முச்சீர் நடுவே தனிச்சீர் நாற்சீர் முச்சீர் பெற்று நாள் என்னும் வாய்ப்பாட்டால் முடிந்தது.

கட்டளைக் கலித்துறை.

கட்டளை-அளவு நேரசை முதலாகத்தொடங்குமடிகளுக்கு எழுத்துப்பதினைதென்றும், நிரையசை முதலாகத்தொடங்குமடிகளுக்கு எழுத்துப் பதினேழுண்ணிறும் கட்டளைபெற்று வருதலாலும், துறைதாழிசை, விருத்தம் என்னும்பாவினம்மூன்றுள்ள இப்பாட்டுக் கலிப்பாவின் இனமாகிய துறையாதலாலும் கட்டளைக்கலித்துறையெனப் பெயர் பெற்றது. இதற்கிலக்கணம், “அடியடிதோறுமைஞ்சிராகி, முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது, கடையொரு சிரும் விளங்காயாகிக் கட்டளைக்கலித்துறை கவிக்குமென்ப” “நேர்பதினைதே நிரைபதினேழுங்கேருதினர் புலவ ருயர்கலித்துறைக்கே” என்பன வாம், கடையொருசிரும் விளங்காயாகி எனவிதந்தோதலால் முதற்

சீர் நான்கும் பெரும்பாலும் இயற்சீர்களேயாகவும் சிறுபான்மை அவற்றேடு தேமாங்காய்ச்சிரும், புளிமாங்காய்ச்சிரும் விரவியும் வரப் பெறுமெனவும் வரப்பெறுமிவைகளுள்ளும் குறினெடுநிறையசையா விற்ற இயற் சிரும், நெடில்நேரசையாவிற்ற காய்ச்சிரும்மருவாதன் நும், அங்குனமுமன்றி அம்முதற்சீர் நான்கனுள் கருவிளங்காய் கூவிளங்காய்ச் சீர்கள் வந்துபொருந்துமாயின் எழுத்துக்கள் மேற் கூறிய அளவின்மிக்குச் செய்யுளின்பங் கெடுமெனவும், நெடில்நேரசைச்சிரை நடுவேயுடைய மாங்காய்ச்சீர் சிறப்பிலதாய் ஒரடியுளொன் றருகிவரு மென்றும் அடியிறுதியில் வருதற்குரிய விளங்காய்ச்சிருள் நெடினேரசையாவிற்ற காய்ச்சிரும் வருமென்றுங்கொள்க. பின்னும் ஈற்றுச்சீர்களாகிய விளங்காய்ச்சீர்களிரண்டில் கூவிளங்காய்ச்சீர்க்குப் பதிலாகஅதனே டொருபுடையொத்தனவாகிய தேமாங்கனி தேமாங்கண்பூச்சீர்களும் கருவிளங்காய்ச்சீர்க்குப் பதிலாக அதனேடொரு புடையொத்தனவாகிய புளிமாங்கனி, புளிமாங்கண்பூச்சீர்களுஞ் சிறுபான்மை வருமெனவுங் கொள்க. சிலர் “ஒற்றளபாய்விடத்தேரல காம்” எனவே அளகெழாதவழி ஒற்றுக்கள்சிருந்தளையுஞ் சிதையில ஈகுபெறு வெனக்கொண்டு வெண்பா, கட்டளைக்கவித்துறை முதலிய வற்றிலே சீர்தளை சிதைவுழி இருகுறிற்கு நடுநின்ற ஒற்றெழமுத்துக்களை இவ்விருகுறிலுமினைந்து நிறையசையாதல் வேண்டி நீக்கியல் கிடுவர்.

இவ்வாறு கொள்வதற்குப் பின்னுமாதாரமாக, “சொல்லாரும் வல்லினமில்லினமோடிடை தொன்று மொற்று, நில்லாது நேர் நேர் நிறையென்றுரைப்பர் நிரம்பிய நூல், கல்லாத மாந்தர்கடேமாங்கனி யென்பர் கற்றுணர்ந்த, நல்லாரனைவருங் கூவிளங்காயென்று நாட்டுவரே.” என்றவிதியையுங் காட்டுவர்.

ஆயினும் “வண்டுண்டுழாய்ப் பெருமான் மதுசுதனன்றுமோதரன்” என்றும், “‘மூர்தேறுமுது மலருநற்றுரெம்பிரான் நம்பியாருநானே’ என்றும் சொல்லப்படும், திருவிருத்தம், தொண்டர் திருவந்தாதி கட்டளைக் கவித்துறையடிகளிலே வந்திருக்கிற “தாமோதரன்” “ஆருநானே” என்ற ஐந்தாஞ்சீர்களில் முற்கூறிய விதியின்படி ஒற்றெழமுத்துச் சீர்கொள்ள முடியாமையோர்ந்துணர்க.

முதற்சீர் நான்கும் வெண்டளை பிழையாது என்றதினாலே கடை யொருசிரும் நிரைமுதலாவுங்த கட்டளைக்கலி த்துறைகளிலே வெண்டளை பிழைத்துவருமெனக் கொள்க.

கட்டளைக்கலி த்துறை திலகக்கலி த்துறையென்றும், கோவைக் கலி த்துறையென்றுமிரு வகைப்படும். மேற்கூறிய இலக்கணமுடையனயாவும் திலதக்கலி த்துறையேயாம்.

கோவைக்கலி த்துறையாவது ஈற்றடி முன்றஞ்சீர்ச் சொல் பக்குவிட்டு முதற்சோரோடொன்றி ஒழுகிய ஒசைத்தாய்வரும். இரண்டாஞ்சீர் நாலாஞ்சீர்களும் ஒசைபிரிந்தொழுகின் மிக்கச்சிறப்புடைய தென்பார்.

இக்கட்டளைக்கலி த்துறைக்கு விருத்தம் மென்றும் ஆன்றேரால் வழங்கப்படுகிறது. இதற்குக் காரிகையென்றும் பெயருமுண்டு. இங்குக் கூறப்பட்டவிலக்கண முறையானே இக் கலம்பகத்துவரும் கட்டளைக்கலி த்துறையின்னவாறு வந்திருக்கின்றன வென்றேர்ந்துணர்க. இதுவரை கூறியவை மற்றென்று விரித்தலே யென்று மனநா னுகின்றது. அமைதியாகக்கொள்ள. (2)

முன்றும் பாட்டு.

ஓராயிரந்த உய்குவீரே (ஏ)

இ-ள். ஓர் ஆய்-முன்றுதாய்மார்களிலொரு சிறிதாயாகிய கைகேயி. அந்த-அங்குள்ள. மிடைகாண்-மரமடைந்த காட்டில். சென்று இரு என்ன-போய்ப் (பதினேண்கு வருடம்) இருப்பாயாக. என்ன-என்று சொல்ல. செல்-தட்டாது உடனே போன. உம்பர்க்கிறை-(தோதாத் திரி நாதனுகிய) தெய்வ நீயகனது. சீர்-சிறந்த கவியாண குணங்களை. ஆயிர்-ஆராய்கின்றீரில்லை. அந்தம் இல் பேரினப் வீட்டினில்-அளவில் லாத பேரனந்தத்தையுடைய அந்தாமத்தினில். சேர்த்தருளும்-ஆடை வித்தருளும். பேர் ஆயிரந்தமில்-சகத் திரநாமங்களீல். ஒன்றேறனும்- ஓருதிருநாமத்தையாயினும். அன்போடு-பீரிதியோடு. பேசுகிலீர்- சொல்லுகிலீரில்லை. ஊராய்-ஊர்தோறும். இரந்து-யாசகஞ்செய்து. அமிழ்த்துக்கு-வயிற்றுச் சோற்றுக்காக. உழல்வீர்-சுற்றிச்சுற்றியலை ஜின்றவர்களே. எங்கண்-எவ்வாறு. உய்குவீர்-உஜ்ஜீவிப்பீர்கள். (ஏ)

அறுசீர்க்கழி நெடிலடியாசிரியவிருத்தம்

“ஸீயோருசீர்நிறைதருபாத நெடிலடியாம்” என்றும்

“மிக்கபாதங்கழி நெடிலே” என்றும் சொல்லுபவாதவில் இப்பாட்டிலொவல்வோரடியிலும் ஆறுசீர் வருதலாலே அறுசீர்க்கழி நெடிலடியென்று விசேஷக்கப்பட்டது. சிரும், பொருளும், இசையும், நூண்மையவாகப்பெற்று ஆசிரியர் அறிவித்தல்போலப்பொருள்களையறிவித்து நிற்றலில் ஆசிரியப்பாவென்றும், அப்பாவின் இனமாகிய தாழிசை, துறை, விருத்தமென்னும் மூன்றிலிது விருத்தமாகவில், ஆசிரியவிருத்த மெனப்பட்டது. இவ்விலக்கணத்தை மேல்வரும் ஆசிரியவிருத்தத்திற்கெல்லாங் கொள்க.

(இ-ள்) குவிதனத்தாராய் இருந்தும்-குவித்து வைத்திருக்கிற பொருளையுடையவர்களாயிருந்தும். மாக்கள்-மிருகங்களைப் போலப் பகுத்தறிவில்லாதவர். பாடிய விதனத்து-கவிபாடி யோர்பிரயோஜனமும், பெருத் துக்கத்தினுடே. ஆராய்வு இன்றி-உணர்ச்சியைழிந்து. துங்க இதன் நத்து-த்தமான நன்மையை விரும்புகிற. ஆரா அன்பால்-பேரன்பினாலோ. உய்ய அருள்-உஜ்ஜீவிக்கும்படி கிருபை செய்யவேணும். கமலப்பூவின்-செந்தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பெரியபிராட்டியார். புனி-பூமிப்பிராட்டியார்-தனத்தார்-திருமூலைத்தடங்களில்லைநின்து கொண்டிருக்கிற திருமாலைகளி னது. மன்றல் கமழ்-வாசனை பரிமளிக்கின்ற. புயத்தாய்-திருத் தோள்களை யுடையவேனே. வரமங்கை-பூரி வரமங்கையென னுமதிவ்யதேசத்தில் வீற்றிருந்தருள்கின்ற. புனித-பரிசுத்தனேன. மாலை-அடியார்களைக் காப்பாற்றுவதில், மிகுந்த பிழேமத்தையுடையவேன. நீ உய்யவருள்-எனழுதிக்க.

(ச)

எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்.

இதன் இலக்கணம் 4வதுபாட்டிற் சொல்லப்பட்டது.

இதன் சந்தக்குறிப்பு தனதனதனத் தனன் தனதனதனத் தனன் தனதனதனத் தனனா.

புனிதருணயக்கு வியப்படையலே. (ஞ)

(இ-ன்) புனிதர் உள்நயக்கும் உ-ஞற்றிலன்-சித்தபரிசுத்தியை பூடைய பாகவதர்கள் திருவள்ளமுவந்தருஞும் ஒருகாரியமும் செய்கினன். மெய்கொளேன்-வாய்மையையே வழங்கும் இரகசியார்த்தங்களைப் பெரியோர்களிடம் வழிபாடியற்றிச் சிரவணஞ்செய்கின்றன. துனிதரு-கருதினேண்-எப்பொழுதும் துன்பத்தையே விளைவிக்குஞ்செல்வத்திலும் இளப்பருவமுடைய மாதர்களுடைய தனதடங்களிலுமின்பழுள்தன்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். கனிதருநத்திலன்-உருகிய நெஞ்சத்துடனுண்ணை ஒரு சிறியகாலவளவுகூட விரும்பினேனில்லை. ககனசயிலத்தலை-வியோமாத்திரி நாதனே. உய்கதி-அடியேன் உஜ்ஜிவிக்கும்வழி. நினைக்கடைக்கணருளே-தேவருடைய கிருபாகடாக்குமேயாம். ஏ-பிரிநிலை. (ஆதலாலே) எவர்-யவே-யாவரும். இறும்பூதெய்தும்படி இனிதருளி-நன்றாகக்கடாக்கித்து. நற்புகழ்கொள்-இதுவரை நீயடைந்துள்ள கீர்த்தியைக்காட்டி வூம் மேலானதான் கீர்த்தியையடைவாயாக.

(ஞ)

எழுசீர்க்கழி நெடிலடி யாசிரியச் சந்த விருத்தம்.

சந்தக்குறிப்பு.

தனத் தத்த தானதன தனத் தத்த தானதன தனத் தத்த தானதன
தனத் தத்த தானதன்ன.

(பா) வியப்புற்ற நாக ககமே (க)

(இன்) வியப்பு உற்ற-இறும்பூதெய்திய. (இறும்பூத எய்தற்குக்காரணம்) தனதிருப்பிடமாகிய சத்தியலோகத்தில் திடைரெனத் தோன்றியது. போதன்-கமலாசனங்கைய பிரமன். அரி-அடியார்களின் பாபங்களைப் போக்கியருள்பவனுகைய திருவிக்கிரம மூர்த்தியினது. எழில் பற்பாதமென-அழகிய திருவிழித் தாமரையென்று (சங்க சக்கிராதிலாஞ்சனங்களாலே) நிச்சயித்து. மிகப்பத்தியோடு-அத்தியந்த பக்தியுடனே. கழுநீர்- திருமஞ்சனஞ் செய்த தீர்த்தத்தை. பெயப்பெற்ற-தரிக்கத்தக்க பாக்கியத்தைக்கொண்ட. வேணி-சடாமகுடத்தையுடைய பரமசிவனும். அவன் இடத்து உற்ற-அப்

பெருமானது இடது பாகத்திற் பொருந்திவர்த்திக்கிற. ஏணி-மான் பிளையினது கண்போலுங் கண்களையுடைய பார்வதியும் ஆகிய இவர்களது. துதிபெற-தோத்திரத்தை அங்கீகரித்தருளவுதற்காக. சக்கரபாணி-சுதர்சனத்தைவகித்த திருக்கையையுடைய தெய்வநாயகன். உறையூர்-வீற்றிருந்தருளுங் திவ்யதேசம். நயப்பு உற்ற-மேம்பாடுடைய அடைந்த. நாகர் நகர்-தேவர்களின் நகரமாகிய அமராபதி. இதற்கு-இந்த ஸ்ரீ வரமங்கல நகரத்திற்கு. ஒப்பாகுமோ-இணையாகுமோ. இல் என-ஒருகாலுமில்லையென்று. நகைத்திட்டதோவெனபரிகாசஞ் செய்து பற்களெல்லாம் வெளியேதோன்றும்படி சிரித்ததோவெனும்படி. மின் ஆர்-ஒளி நிரம்பிய. பொன் சயப்பாதகை-அழகிய வெற்றிக்கொடிகள். பொலி-விளங்குகின்ற. பொருப்புஒத்தமலைகளைப்போன்ற. மாடம் மலி-திருமாளிகைகள் நிரம்பியுள்ள. திருப்பெற்ற-கல்வி செல்வமென்னும் இருவகைச் செல்வத்தையுமுடைய. நாக நகமே - வானமாமலையோம். கொடிகள் ஆகாயத்தை யளாவி விளங்குகின்றதைத் தேவர் நகரமாகிய அமராபதியைப் பார்த்துச் சிரிக்கிறதாகச் சம்பவித்திருத்தலாலே தற்குறிப்பேற்ற (உதியிரே க்ஷாலங்காரம்) அணி.

(கு)

நேரிசை வெண்பா—திருவடிவகுப்பு.

இதன் இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

திருவடி வகுப்பு ஆவது பாட்டுடைத் தலைவனது திருவடிகளின்கிறப்புக்களைக் கூறுவது.

(பா) நகமடர் திருத்தாள் (ஏ) ..

தாள் நடந்த, நடித்த, அளந்த, சேர்ந்த என்க.

நகம்-மரம்-மலையுமரிம். நாகம் - காளிங்களென்னும் சர்ப்பம். ஜெகம்-உலகம். சுகமலி-இன்பமிக்க. தோதாத்திரியார் - ஸ்ரீவரமங்கையில் வீற்றிருந்தருள்பவரும். திருத்து - (சேதனர்களைத் தன்கிருபையாலும், புருஷகாரத்தாலும் சீர்திருந்தச் செய்கின்ற. ஆள்வினை-முயற்சியை. ஆர்தார்-பொருந்தியவராகிய. மா-பெரியபிரா

ட்டியாரையும், தாத்திரியார்-பூமிப்பிராட்டியாரையு முடையவராகிய தெய்வ நாயகன்து திருத்தாள். எ-று (ஏ)

கட்டளைக் கலீத்துறை.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(பா) திருத்திய ரிதென்னே (அ)

அலைந்து, மலைந்து, தொண்டு, வினை செய்து, அடைவீர், வான்மலை மாலையெண்ணீர் இது என்னே-என்க.

திருத்தியருக்கும் பொருள் (எவ்வளவுமிகுதியாயிருந்தாலும்) மனதிற்குத் திருப்தியைக் கெடுக்குஞ்செல்வம். தீயவஞ்சக்கருத்தியர்-கொடுமையான வஞ்சக நெஞ்சையுடையவர். அருத்தியர் உக்கும் வினை-விருப்பமுடையவர்களும் பயப்படும்படியான செய்கை. இரந்து கேட்பவர் மனமிற்றுப் போகும்படியான காரியமென்றுமாம். அடைவீர்-அடைகின்றவர்களே நீர். இருத்திய-சகல சம்பத் சமிர்த்தியையுடைய. ருக்கும-பொன்மயமான. வான்மலை மாலை-வானுத்திரி யில் வீற்றிருந்தருந்து தெய்வ நாயகைன். எண்ணீர்-தியானிக்கின்ற ஸில்லை. இது என்னே-இது என்ன மூடத்தனம். எ-று. (அ)

எழுசீர்க்கழி நெடிலடியாசிரியச் சந்த விருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

சந்தக்குறிப்பு.

தந்ததன தந்ததன், தந்ததன தந்ததன, தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்த தனஞ்.

குருகு-ஒர் நீர்ப்பறவை; நாரையுமாம். குருகுவிடு தூதாவது-தலைவனைப்பிரிந்து வருந்துந்தலைவி தலைவனிடத்துத் தன்னிலையைச் சொல்லும்படி நாரையென்னு நீர் வாழ்ப்பறவையைத் தூது செல்ல வேண்டுதல். இத்துறை ஜிந்தினைக்கோவையில் களவியவில் ஒரு வழி ததனத்தலென்றும் கிளவித்தொகை ஏழில் ஒன்றுகிய சென்

றுழிக்கலங்கவின் விரிபன்னிரண்டில் சென்றேன் நீடலிற் காமமிகக் கழிப்பார்களியாம். அதாவது தலைவன் மாலைக்காலத்தளவும் வாராது காலம் நீட்டித்தலால் காமமிக்குப் பக்கத்துள்ள கடல். கானல். பொழில் விலங்கு புள் முதலியவற்றை நோக்கிச் சிறப்பச் சிந்தித்துத் தலைவிசொல்லுஞ் சொல்லாம்.

(பா) என் கண்மிக சொலுங்தொழுதரோ. (க)

வெண்குருகுகாள் வன்கொடுமை யென்செயலை விண்சயில வும் புரியர் பொன் செவிசொலுமென்முடிக்க.

(இ-ள்) அழல-கோபிக்க. வன்கண்கொடுமை. புன்கண்ண-நோய்; துண்பமுமாம். வன்கொடுமை யென்-வன்மையான பொல்லாங்கை யுடையேனது. மின்குலவு-ஒளி தழைத்த. பொன் என்றது இங்கு வெண்பொன்னுகிய வெள்ளியை. சிறைய - வெள்ளியைப் போலும் வெண்மையான இறகுகளையுடைய. பொன்செவி-அழகிய திருக்காது கள். தொழுது-வணங்கி. தொழுதுசொலும் என்றதனுலே தொழுது சொல்வதற்கு இடமுங் காலமும் பார்க்கவேண்டுமென்று நியதி யில்லை யென்க. (க)

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

இதன் இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(பா) தொழுங்குல வணங்கிமாதோ (ஐ)

தோதாத்திரி நாயகைன். உம்பர்கோனை மனத்திடைக்கண்டேன் (கண்டு) வணங்கி மகிழ்கொண்டேன். துயர்விண்டேன் என முடிக்க.

(இ-ள்) தொழுங்குல வேதியரென்றது உரோமச மகாமுனி வரை. அம்முனிவர்க்கே வைகுண்டத்திலிருந்து அண்டமுழுதும் அநந்த கோடி சூரியர்கள் ஒரே காலத்திலுத்தது போல தேஜோ ரூபியாய் எழுந்தருளினாரென்று அந்தத்தலபுராணம் புகலுதலாலே. உம்பர்கோன்-தெய்வ நாயகன் என்பதன் பரியாயபதம். மழுங்கு மனம்-கூர்மையற்றபுத்தி. துயர் என்றது பிறவித்துயரை எ-று (ஐ)

வண்ணம் எடுத்த சந்தமிடையீரூதுறல்.

தானந்த தானதன தானந்த தானதன தானந்த தானதன
தத்தத்தத தனந்தன.

புயவகுப்பு-பிரபந்தத் தலைவனது திருத்தோள்களைப் பலபாடியாக
வர்ணித்துத் துதித்தல்.

(பா) மாதங்களுதியர் — கொற்றப்புயங்களே.

உம்பர் நாதனது கொற்றப்புயங்கள் ஒவ்வொராடியினது எட்டா
வது சீர்தோறுமுள்ள முப்பத்தொரு பலவின்பாற் படர்க்கை வினை
முற்றுக்களுக்கும் எழுவாயாயிருத்தல் காண்க.

(இ-ள்.) மாதங்கன் - அயிராவதமென்னும் யானையினையுடைய
தேவேந்திரன். ஆதியர் என்றது முப்பத்துமுக்கோடி தேவர்களை.
ஆதங்கம் - மனவருத்தம். அதாவது துர்வாசமுனிவரது சாபத்தாலே
வந்தது. மாஅம்புராசி - கருங்கடல். வரை - மந்தரபருவதம். (க)

முதலடி.

மாமைந்தனுன் - பெருமை தங்கிய பிரகலாதாழ்வார். நவியோன்-
பல வகையாகத் துண்பப்படுத்தியவனுகிய இரணியகசிபு. விந்தநாகம்-
விந்தியபருவதம். தனது உகிர்-நரசிம்மனுபத்தைக்கொண்ட தனது
நகம். நட்டு-உள்ளே செலுத்தி.

(2) மாமங்கயார் - பெரியபிராட்டியாரின் அம்சமாகிய ஜானகி
யாரது. நுதலை-புருவத்தை. இது ஏயுங்கொலொ-இது ஒப்புஆகுமோ
வென்று. மாது அங்கனூர் சிலை - உமாதேவியாரை யோர்பாகத்திற்
கொண்டவனது பினுகமென்னும் வில்லை. . . .

(3) வாய் - சீதாசமேதனுய் மிதிலாநகரத்திலிருந்து அயோத்
தியாபுரிக்கு எழுந்தருஞ்மிடைவழியிலே. தந்த - இதனை நானேற்றுக
வென்று கொடுத்த. வார்க்கிலையில்-நின்டவில்லை. ஏவுவொன்றைவிட-
இரு பாணத்தை விடுத்து. எதிர்வாதஞ் செய்தோன் - எதிர்வழக்குச்

சொன்னவனுடைய செய்வுகளை குறுமங்களை முற்றுமுழுமையும். கவர்த்தன-அப்பாணத்திற்கு இரையாக அபகரித்தன. (ச)

இரண்டாமடி.

எதங்களே புரிய - கெடுதிகளையே விளைப்பதற்காக. மேல்உந்து - தன்மேலேவிய. மால்கரியின் - மதமயக்கத்தையுடைய குவலயாப்ரீட மென்னும் யானையினது. ஏர் ஒன்று கோடுகள் - அழகுபொருந்திய கொம்புகளை. திருக்கி-முறுக்கி. (க)

ஸரம் கொளாத - இரக்கத்தை நெஞ்சிற்றரியாத. மலர்-முட்டிகள் சான்னாரனென்னும் மல்லர்களது. பேரங்கமாமலையை - பெரிய உடல மாகிய வரையை (உருவகம்). ஈர் என்று என்ன-ஒர் கருப்பங்கழிபோன்ற தென்றலக்ஷியமாக நினைத்து. ஈர் - கரும்பு; பேண்முட்டையுமாம். கருமை, பருமை யென்னும் பண்படியாகக் கார்பார் என்னும் பெயர் கள் வருவன்போல இருமையென்னும் பண்படியாகக்கார்னன்றுவந்தது போலும். இருமை-பெருமை, கரும்புக்குப் பெருமையாவது திரிலோக விஜயியாகிய சித்தசனுக்கு வில்லாயிருக்கும் பெருமை. எவரும் விரும்பும் இனிய இரசத்தையுடைத்தாயிருக்கையுமாம். ஸரமென்னும் பெயரும் கரும்புக்கிலக்கியங்களிற் காணப்படுகின்றதினாலே எப்பொழுதும் ஸரமுடையது ஸரம் என வினைமுதற் பொருண்மை விகுதி யாகிய இகரம் புணர்த்து கெட்டதென்றங் கொள்ளலாம். அழகு என்னும் பெருளதாகிய ஸரமென்னும் பண்புப்பெயர் ஆகுபெயராய்க் கரும்பை யுணர்த்தியது. ஸறுகெட்டு வழங்குகின்றதென்றங் கொள்ளலாம்.

“

(2) ஈடு-ஒட்டு. குருகு-பகாசரன். ஏசு-இழிக்கப்படும் பொருள் களை; முதனிலைத் தொழிலாகுபெயர். உண்டா-உண்கின்ற. ஏர்-அழகு. ஆயர்மகளார் என்றஞ் சுப்பின்னைப்பிராட்டியாரை. ஏருதுவழ் என்று தாரகாசரனது யுத்தத்திலே மடிந்த காலநேமி யென்னும் அசரனது புத்திரர்களைழுவரும் ஆயர்பாடியிலுள்ள கும்பனென்னுங் கோபாலனுடைய கொட்டத்துள்ள கோக்களிடத்துப்பிறந்த காளைகளேழு. (ச)

கும்பனது வேண்டுகோட்கிணங்கி அந்த அசுராவேசமுள்ள ஏழீருதுகளையு மடர்த்து ஸ்ரீ கண்ணப்ரீரான் நப்பின்னைப்பிராட்டியாரை மனம் புரிந்துகொண்டனனென்பது. (ஸ்ரீபாகவதம்)

முன்றுமடி.

சிதம் - குளிர்ச்சி. இதுமலருக்கடை. தம்பி என்றது பரதாழ் வானை. நோவு ஒழிசெய இது பாதுகத்துக்கடை. தேசு ஒன்று-காந்தி பொருந்திய. இது இடைப்பிறவரல். நோவு - தன் தாயினது சொல்லாலே தாசரதி தானுஞ்சுரிய இராஜ்யத்தை இழந்து தாமரைத் தாள்கணேவ ஜானகியோடுந் தண்டகாரண்ணியஞ் சார்ந்தனனே என்றதனாற் சேர்ந்த துன்பம். (க)

என்று - சூரியன். தேரொன்றிலேறியவனுகிய என்று என்க- மாமதலை-அச்சூரியனது சிறந்த புத்திரனுகிய சுக்கிரீவன். சீர்விஞ்ச- சிறப்பதிகரிக்கும்படி. (க)

தேம்-பரிமள மிகுந்த சந்தனக்கலவையை, பண்பாகுபெயர், உந்து- சமர்ப்பித்த. நந்த-கெடும்படி. அந்தமான்மூலை - அந்த அழகிய பினை போலும் விழியினைப்படையாளது தனதடங்களை. திளைத்து - மருவி. பிறங்கின-விளங்கின. (க)

தேன்லந்து-மகரந்தத்தைப் பெருக்குகின்ற. தார்-மாலை, விசயன் ஹரிவுளி-அர்ச்சனனது தேரிற்பூட்டியகுதிரைகள். சேண்-ஆகாயத்து விளங்குகிற. இந்துநேர்உற - சந்திரனைப்போலப் பிரகாசிக்கும்படி. மினிக்கி - தேய்த்து அழுக்குப்போக்கி. (க)

நான்காமடி.

கோது அங்கு அடா - குற்றமதாழுள்ள அவ்விடத்துச் சீசராத். இடையர் மாமங்கைமார் - பொதுவியர்கள். கேம்மன்றலார்களபம் - சிறந்த பரிமள நிறைந்த சந்தனக்கலவை. (க)

கோ விண்குலாமலரும் - பூமியிலும் சுவர்க்கத்திலும் விளங்கு கின்ற புஷ்பங்களையும். குருகூரன் சொல்லான வேதங்களாமலரும் -

நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய சாமவேதசாரமான திருவாய் மொழியாகிய பாமாலையையும் ஒக்க-கூட. (2)

கோலஞ்செய்-திருக்கைகளுக்கு அழகைச் செய்கின்ற. ஆழிவளை-சங்கசக்கரங்கள். மேல் ஒன்றலால் - திருக்கைகளுக்கு மேலே தங்கி யிருத்தவில். ஒளிர்செய் - பிரகாசத்தை விளைக்கின்ற. கேள்தங்கு-கூரியனும் சந்திரனும் தங்கியிருக்கிற. மால்வரைகளொத்து-மேலான உதயகிரியும், அத்தமனகிரியையும்போல—(தற்குறிப்பு). (ந)

கோவிந்தனும் - மாகமலை - வியோமாத்திரியில். மேவு-வீற்றிருந் தருள்கின்ற. தயாவுததி-கருணாசாகரனுமாகிய. கூறு-யாவருந் துதிக் கும். உம்பர்நாதனது - தேவநாயகனது. கொற்றப்புயங்களே-வெற்றி பெற்ற திருத்தோள்கள் எ-று. (பிக)

நேரிசை வெண்பா,

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

பூவைவிடுதாது.

எட்டாம் பாட்டிற் சொன்ன விலக்கணமே இதற்கும். ஆனால் இது பக்கத்துள்ள பொழிலிலுள்ள கிள்ளையைத் தூதுவிடுவது.

(பா) (மூ) புயங்கநகநாகமனையான்—சேர்ந்து. (மூ)

சுவாகதமே நீ, புயங்கநகநாகமனையானுகிய நாகமலையான் முயங்க அவன்பாற் தூதுசொல்லக்செல் (அவ்வெம்பெருமான்) சுவாகதமேயென்று (இங்கு) சேர்ந்து அருளும். (மூ)

(இ-ள்.) புயம் - திருத்தோள்கள். கநகநாகம் அனையான்-சுவாரண மயமான மகாமேருஷை யொத்தவனும். பொற்பு ஆர்ந்து-அழகுநிறை ந்து. வூயங்கு - விளங்குகின்ற. அநகம் - நிர்மலமான. நாகமலையான்-வானுத்திரீசனுமாகிப் பெற்றவாயகன். முயங்க-என்னைவந்தலையும்படி. சுவாகதமே-கிள்ளையே நீ, தூதுசொல்ல அவன்பாற் செல். சுவாகதமேயென்று (உன்னைக் கண்டவுடன் உன் வரவு நல்வரவாகுக வென்று வரவேற்றுபசரித்து) சேர்ந்து - உன் னுடன் இங்குவந்து. அருளும் கிருபை செய்யும். (மூ)

கட்டளைக்கலித்துறை.

இதனிலக்கணம் முன் சொல்லப்பட்டது.

(பா) (மந) சேராதவரையரை—ஒரு விலையே. (மந)

அரையல் நெஞ்சீச் சேண்சயிலன் தவர் ஐயர் ஐ தெய்வநாயகன் சேவடியை யோராதவரை துண்பு ஒரு விலை என்க.

(இ-ள்) சேராத அரையரை - தன்னைச்சேர்ந்த பாண்டவர்களுடன் பகைத்த துரியோதனதியரை. மாய்ப்பதற்கு - ஒவ்வொருவராக அழிக்கும்பொருட்டு. திகிரிகொண்டு - சக்கரப்படையினுலே. தேர் ஆதவரை - ஒற்றைச் சக்கரம் பூண்ட தேரையுடைய சூரியனை. அரை நொடிக்குள் - அரைக்கணத்தளவிலே. மறை-மறைத்தருளிய. சேண்சயிலன் - வாஞ்சுத்திரீசனும். சீர் ஆ - சிறப்பாகிய. தவர்-முனிவர்களுக்கும். ஐயர் - தேவர்களுக்கும். ஐ - தலைவனுமாகிய. தெய்வநாயகன் - தேவநாதன்து. சேவடியை - செவ்விய பாதங்களை. ஓராதவரை - தியானியாத பரியந்தம். துண்பு ஒரு விலை-பிறவித்துண்பத்தை யொழியாய் (ஓர்ந்த கணத்திலொழிப்பாய்) (மந)

எண் சீர்க்கழி நடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(பா) பொருமலைவென்றானும்—வான்மலைநின்றுளேன். (மச)

பொருமலைவென்றானும் முதலிய 15-ம் எவன் அவன் வான்மலை நின்றுளேன் என்க. “

(க) எதிர்த்துப் போர்புரிந்த மல்லர்களைச் செயித்தவனும், (உ) திருவேங்கடமென்னும் திருமலையிலே நின்ற் திருக்கோலம் யெழுங் தருளியிருக்கிறவனும், (ங) ஞானசொருபியாயெங்கும் வியாபித்துள்ள வனும், (ச) வேதங்களி னுட்பொருளா யவற்றிற் றங்குகின்றவனும், (ஞ) பெரிய மந்தரவரையைக் கடல்கடையும் மத்தாகவுடையவனும், (கு) கருங்கடலையொத்த கரியதிருமேனியை யுடையவனும், (ஏ)

சொர்ன பீதாம்பரத்தையுடையவனும், (அ) மேன்மையையுடையவனும், (கூ) மற்றெல்லாக்கல்யாணகுணகணங்களுள்ளும் கிருபாகுணமே மேலிட்டிருப்பவனும், (இ) செய்யவளாகிய திருமகளை விரும்பியவனும் அல்லது திருமகளாராலே விரும்பப்பட்டவனும், (ஈக) சத்திய பாமைக்காகத் தேவலோகத்திலுள்ள கற்பகப்பூஞ்சோலையை அவளது கொல்லித் தோட்டத்திற் கொணர்ந்து நட்டவனும், (இஉ) குவலயா பிடமென்னும் யானையைக் கொன்றவனும், (இஏ) வருணனிடத்தில் கடவிலைனகட்டுதற் கனுமதி கேட்டவனும், (இஏசு) கிருபைதுளிக்கு மின்சொல்லையுடையவனும், (இஏகு) மயக்கழும் சலிப்புமில்லாதவனும், (இஏசு) வானுத்திரியில் வீற்றிருந்தருள்பவனே எ-று. (இஏசு)

கவித்தாழிசை.

இது கவிப்பாவின் இனம் மூன்றிலொன்று. இதனிலக்கணம் இரண்டுமுதலிய பலவடிகளாலீற்றுடிமிக்கு ஏனையடிதம்முள்ளவொத்து நிற்பத் தனித்தேனும், ஒரு பொருண்மேல் மூன்றுக்கியேனும் வருவது. இது முதன்முன்றி நாற்சீராய் இடைமடக்காய் ஏனையடி எண்சீராய் மிக்குவந்தது. அம்மனை அதாவது மூன்று பெண்கள் கூடி அம்மானை யென்னும் ஓர் விளையாட்டைப் புரியும்பொழுது பிரபந்தத்தலைவன் றன்மையினை ஆகேஸப் சமாதான பூர்வகமாகச் சிறப்பித்துக் கூறுவது.

(பா) வான்மலை— அம்மானை.

(இஏகு)

ஆற்றெழுகுகாகவே பொருள்கொள்க.

(இ-ள்.) வான்மலை - வானமாமலை, வையகத்தை - பூமியை, மால் மழையில் - கருமேகம்போல். தண்ணளியால் - கிருபையினாலே, வாழ் விக்கும் - இரட்சிப்பான். வாழ்விக்குமாயின் (ஆகேஸபம்). பசியன் - பெரும்பசியையுடையவன். பால்அனம்போல - தண்ணிடம் கிடைத்த உண்ணினைப்போல. ஏன் ஏற்று உண்டான்-எதற்காகக் கையால் வாங்கி யருந்தினன். கையில் எடுத்துண்டருளியதும் (சமாதானம்). பாலன் மேல்-பிரளை வெள்ளத்து அழியாது காப்பாற்றியதென்றால். இயம்பு வது என் - குற்றங்கூறுவதெதற்கு. (இஏகு)

நேரிசை வெண்பா.

இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(பா) அங்கமலங்களை——சேர்ந்து.

(மிக)

நேர்ஆய் நெஞ்சே தோதாத்திரியைச் சேர்ந்து துங்கமலர் மாதாத் திரியை வலமிடங்கொள் மாயவனை அங்கமலங்களை நேர் அங்கிரிகளைத் தொழுது இ அங்கமலம் களை என்க.

(இ-ள்) நேர் ஆய் நெஞ்சே - நேர்மையான மார்க்கங்களையே ஆராய்கின்ற வென்மனமே. தோதாத்திரியைச் சேர்ந்து - வானமாமலையை யடைந்து. துங்கமலர்மா-மேலான செந்தாமரைமலரில் வீற்றிருந்தருஞம் பெரியபிராட்டியாரையும். தாத்திரியை-பூமிப்பிராட்டியாரையும். வலம் இடம் கொள் - வலதுபக்கத்தும் இடதுபக்கத்தும் வைத்துள்ள. மாயவனை - விசித்திரகுண சேஷ்டிதனுகிய தெய்வநாயகனாது. (வேற்றுமை மயக்கம்) அங்கமலங்களை நேர் - அழகிய செந்தாமரைமலர்களை யொத்த. அங்கிரிகளை-திருவடிகளை. தொழுது-துதித்து இ அங்கமலம் - இந்தச் சரீரமாகிய அழுக்கை. களை - போக்குவாய். (மிக)

பதினேன்கு சீர்க்கழிநெடி.லடியாசிரியச்சந்த விருத்தம்.

இதன் இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

சந்தக்குழிப்பு.

தானதனதானதனதனதானதனதானதனதனதனதனதன.

தவமாவது பகவத் பிராப்திக்கு விரோதியான சரீரசம்பந்தாதி களை யறுத்து எம்பெருமானை யடையவிரும்பி “தொன்னெறியை வேண்டுவார் வீழ்களியு மூழிலையு, மென்னுமிலைவையே நுகர்ந்துடலங்தாம் வருந்தித், துன் னுமிலைக்குரம்பைத் துஞ்சியும் வெஞ்சுடரோன், மன் னுமழல் நுகர்ந்தும் வண்டடத்தினுட்கிடந்தும், இன்னதோர் தன்மையராய்” என்கிறபடியே மனம் பொறிவழிபோகாது நிற்றற் பொருட்டு (நீர்ப்பருகியும்) (காற்று நுகர்ந்தும்) காய் கனி கிழங்கு சருகு முதலியவைகளைத் தின்றும் கோடைகாலத்தில் பஞ்சாக்னி

மத்தியிலும், மாரிகாலத்தும் பனிக்காலத்தும் உடவிற்பாசியேறும்படி நீர்நிலையினிடையிலும் நின்று அவற்றில் வரும் துண்பங்களைப் பொறுத்து உடலையொறுத்து நோன்பிழைத்தல். இவ்வாறு வருந்தவேண்டா, யான் சொல்லுகிறபடி செய்து உஜ்ஜீவியுங்களென்று பரோபதேசன்று செய்வதாகும்.

(பா) சேரவரிதாம்—கடுகவே.

(மன)

மேவி, அயின்று, ஒரீஇ, நிலா, புரியும், மாதவமது ஏதுஅவம். அகோ தவமயர்ந்து உழலுவீர் மேவி, வானவர்கோன் அடியை இறைஞ்சுமின் அவண்சார முடியாதெனில் இருந்து, எனு வோதும் இயலாதெனின் அனுன் அடியை மேவக்கடுகநிலையும்.

(இ-ள்.) அடவி - காடு. அவை - இலை முதலிய அந்தப்பொருள்களையும். ஒரீஇ - உண்ணைதொழிலித்து. தீரம் - தைரியம். சேயதரை - செவ்விய பூமியிலே. ஒன்றிட-பொருந்தும்படி. நிலா-நின்று. கோரம்-குருரம். மிகவே-மிகும்படி. புரியும்-செய்யும். மா-பெருமை தங்கிய. தவம் அது ஏது - தவத்தினல் யாது பிரயோஜநம். அவம் - வினே. அகோ-ஐயோ; இரக்கக் குறிப்பிடைச்சொல். தவமயர்ந்து-வேண்டிய வேண்டியாங் கெய்தலாமென மிகவுமயங்கி உழலுவீர் - வருந்துகின்ற வர்களே. (நீங்கள்) கோசயிலமாநகரமேவி - வானமாமலை யென் னும் பெருமை தங்கிய திருநகரியை யடைந்து. அவிர் - அங்கு வீற்றிருந்த திருக்கோலமாக விளங்குகிற. வானவர்கள்கோன் - தெய்வநாயகன். அடி-திருவடிகளை. இறைஞ்சுமின்-வணங்குங்கள். அவண்சார முடியாதெனில் - அத்திவ்யதேசத்திற்குப்போக வன்மையில்லையானால். ஆர்வமொடு - பிரீதி பூர்வகமாக. நும்சார்பினில் இருந்து - உங்களுடைய இருப்பிடத்திலேயேயிருந்து. வரதா - சர்வாபிஷ்ட பலப்பிரதனே. தாமரசத்தோசன - புண்டாரீகாக்ஷனே. தயாசலதி - கிருபாசமுத்திரமே. தாசரதி - தசரதநந்தனனே. தானவடுசங்க கருடா - அசரர்களாகிய பாம்புகளுக்கு உவணன் போன்றவனே (உருவகம்). வீரவசதேவ குமரா - வீரத்தையுடைய வாசதேவனே, ஷிமல-நிர்மலச்சொருபியே. கேசவ - பிரமருத்திரர்களைத் தன் திருமேனியில் வைத்திரட்சிக்கின்ற வனே. கவீசபுசரஞ்சன - வானர்களுட் சிறந்தவனுகிய சிறியதிரு

வடியினது தோருக்கிணிமையானவனே. எனா - என்று. வீறுபெற - உத்துங்கமாக-இதும், உச்சரியுங்கள். இயலாதனின் - அதுவும் முடியாதென்றால். அனைவர் அடியை-அந்தத் தெய்வங்காயகனது திருவடிகளே. மேவு-அடைய. கடுகு-விரைவில். நினையும்-எண்ணுங்கள் எ-று. (யீ)

இத்தவம் பெரியதிருமொழி ஈ-வது பத்து உ-வது திருமொழி உ-வது பாட்டாகிய “காயோடு நீடுகனியுண்டு வீசுகடுங்கானுகர்ந்து நெடுங்காலமைந்து, தீயோடு நின்று தவஞ்செய்யவேண்டா திருமார் பனைச் சிந்தையுள்ளவத்துமென்பேர், வாயோது வேதமல்கின்ற தொல் சீர்மறையாளர் நானுமுறையால் வளர்த்த, தீயோங்க வோங்கப் புக மோங்கு தில்லைத்திருச்சித்திரகூடஞ்சென்று சேர்மின்களே” என்றதை யடியொற்றியது.

(கட்டளைக்கலிப்பா) மடக்கு.

முதற்கண் மாச்சீர் பெற்று நாற்சீரான் வந்தது அரையாகவும், அஃது இரண்டடி கொண்டது ஒரடியாகவும், அவ்வடி நான்கு வந்து நேரசை முதலாகிய அரையடிக்கு ஒற்றெழுழித்தெழுத்துப் பன்னென்றும், நிரையசை முதலாகிய அரையடிக்கு ஒற்றெழுழித்தெழுத்துப் பன்னிரண்டுமூளதாக அளவுபடுத்தப்பட்டிருப்பதாலே கட்டளைக்கலிப்பாவெனப்பட்டது. இதுவும் கட்டளைக்கலித்துறைபோல தொல் காப்பியர் காலத்துப்பின் பயின்று வருவதுபோலும். இப்பாட்டு நேரசை முதலாகவந்து அரையடி பதினெடு எழுத்தால் வந்திருப்பது காண்க.

மடக்கு-வந்தமொழியே மடங்கிவருவது; இப்பாட்டிலிடிதோறும் தனித்தனியே இறுதிமுற்றும் மடங்கி வருதல் காண்க.

(பா) வேயன் மார்பிருப்பாள்—வானத்திழுரியே. • (யீ)

வேயன் மார்பிருப்பாள், வேயன் மேய்த்தது, வேயன் அளந்தது, வேயன் தளிர்க்கை கொண்டது, வேயன் தீயச்சுட்டது, வேயன் சிதைத்தது, வேயன் மேயதேம், வேயன் மேவிடம் இன்னின்ன தெனப் பொருள்கொள்க.

(இ-ன்.) வேயன் - ஆயர்பாடியிற் பசு மேப்பதற்காகக் கையி . லேந்திய மூங்கிற்கோலையுடையவன், அல்லது புல்லாங்குழலையுடையவ ஞகிய ஸ்ரீ கிருஷ்ணன். தெய்வநாயகனை ஸ்ரீ கிருஷ்ணனென்று அபேதாத்யவசாயம்? மார்பில் கொண்டாள்-திருமார்பில் வைத்திருப் பவள். திருப்பாவையே-திருமகளேயாம். மேய்த்தது - புன்மேய்த்து நீரூட்டி வளர்த்தது. வனம்-பிருங்காவனத்திலே. திருப்பு-திரும்பிய. ஆவையே-பசுக்களையே. இது ஜாதியொருமை. தாய்-தாவி-அளந்தது. அமர் - பொருந்திய. மண்தலத்தையே - பூதலத்தையே. தளிர்க்கை கொண்டது - மாந்தளிர்போன்ற திருக்கைகளிலேந்தியது. (பலராமாவ தாரத்திலே) அமர்மண்டு - சண்டையில் போர்க்களத்தில் நெருங்கி (ப்பகைவரை யழிக்கின்ற) அலத்தையே - கலப்பையையே யாம், தீய-வேகும்படி. சுட்டது-தகித்தது. ஒரு-ஒப்பற்ற. தரங்கத்தையே- அலைகளோடுகூடிய கடலையேயாம். (இது சினையாகுபெயர்) சிதைத் தது-பொருதழித்தது. நிருதர்-இராக்கதரது. அங்கத்தையே-உடல் களையேயாம். மேயதேம் - விரும்பிய திவ்யதேசம். பொன்கவான் - அழகிய மத்தியப்பிரதேசத்தையுடைய. அத்திகிரியே - காஞ்சிபுரமே யாம். மேவிடம் - வீற்றிருந்தருளும் இடம். துங்க - மேன்மையான. வானத்திகிரியே - வானமாமலையே யாம் எ-று. (மது)

வஞ்சி விருத்தம்.

முச்சிரடி நான்காய் வருவது வஞ்சி விருத்தமாம்.

(பா) துங்கவான்மலை—என்பவே.

(மக)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்கா.

(இ-ன்.) துங்கவான்மலை - உயர்ந்த வானமாமலையில் வீற்றிருந்தருளும். செங்கண்மால் - சிவந்த திருக்கண்களையுடைய தெய்வநாயக னது. பங்கயப்ப்தம் பாடினார் - தாமரைமலர்போன்ற திருவடிகளையன்போடு பாடியவர்கள். அங்கண்வானத்தவர்தொழு - அழகிய இடமகன்ற பரமாகாசவாசிகளான நித்யமுத்தர்கள் கொண்டாட. எங்கும் வாழ்க்குவர்-எங்குந்திருவருள்பெற்றின்புறுவர். என்ப - என்று சொல் வூவர் பெரியர்.

(மக)

எழுசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்த விருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

சந்தக்குழிப்பு.

தந்ததனதனதனந-தந்ததனதனதனந-தந்ததனதனதநதா.

தந்ததனதனநதன-தந்ததனதனநதன தந்ததனதனதனதனதன.

(பா) என்றுமதி——தனவிதிகழுவே.

(உய)

விண்சயிலபுரமதி அவந்தருளினேடு மருவுவார் எனையும் தன்னளிதிகழுப் பிரியமுட னடிமைகொண்டன ரெங்க.

(இ-ள்.) என்று - சூரியன். மதி-சந்திரன். உடுநிரைகள்-நகஷத் திரக்கூட்டங்கள். என்றுமதி-என்று மதிக்கத்தக்க. அணிமணியில்- (அநேக நிறங்களையுடைய) அழகிய இரத்தினங்களினுடேல. இந்திரவில் என ஒளிரும்-வானவில்லைப்போல் வயங்குகின்ற. மாமன்று-பெருமை பொருந்திய சபைகளையும், மதில்களையுடைய - கோட்டை மதில்களையுமடைய. விண்சயிலபுரமதி அவந்தருளினேடு மருவுவார்-வானமாமலை யென்னுங் திருநகரியிற் றிருவுளமுகந்து கிருபையோடு வீற்றிருந் தருஞந் தெய்வநாயகர் (கருத்தா). ஒன்றும் அதிதவளவளை - பொருந்திய மிக்கதாவள்ளியம் பொருந்திய பாஞ்சசனியமென்னும் சங்கமும். செந்திகிரி-செம்மையான சுதர்சனமென்னுஞ் சக்கரமும். நிலவுகரர்-விளங்குகின்ற கையையுடையவர். உந்தியினி லயனை யருள்வோர் - நாடிகமலத்திலே பிரம்மாவைப் படைத்தவர். இவ்விரண்டையும் மருவுவார்க் கடைமொழியாகக்கொள்க. குன்றுமதி மருவுமெனையும்- அற்ப புத்தியையுடைய ஸன்னையும். தண்ணளிதிகழு - தமது பரம கிருபை யெங்கும் பிரகாசிக்கும்படி. பிரியமுடன் : பீர்தியோடும். அடின்ம கொண்டனர் - ஆட்கொண்டருளினர் எ-று. (உய)

பன்னிருசீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.

இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

மடக்கு.

வந்தமொழியே மடங்கி வருவதாகிய ஓர் சொல்லணியாம்.

வறும்புனங்கண்டு வருந்தல்.

இதற்குத் தலைவன் வறுங்களம்நாடி மறுகலென்றும் பெயருண்டு. அதாவது தலைவியில்லாத தினைப்புனத்தை நோக்கித் தலைவனிரங்கல். இத்துறை பகற் குறியிடையீடென்னுங் கிளவியில் கலக்கமென்னும் பிரிவிலுள்ளது. இடையீடு - தடை. “விலக்கல் சேறல் கலக்கமென்றால், கிகப்பின் முவகைதேபகற்குறியீடு” என்பதனாலறிக். இது ஏழாநாட் செய்தியென்ப.

(பா) திகழுமஞ்சக்கர—இன்றழையே.

(உக)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) திகழும் - விளங்கும். அம்-அழகிய. சக்கராயுதத்தை யுடையவர். சேர்ந்தார்-தம்மையடைந்தார். அஞ்ச-பிரிவினுற் பயப்படும் படி. கரப்பு - ஒளித்தலை. அடையார் - பொருந்தார். சேர் - சேர்ந்த. வான்பொருப்பு-வானமாமலையின் பக்கத்துள்ள புனங்களில். அமரும்-பொருந்தியிருக்கின்ற. தினையே - ஏனைலே. தெவிட்டாத-உவட்டாத. மருந்தினை - அமுதம் போல் வாளாகிய தலைவியை. தீர்ந்தேன் - விட்டு விட்டேன். புகழும் - கொண்டாடும். தளிர்-மாந்துளிர்களை. கோது-முக்காற் கிழிக்கின்ற. அம்சகமே-அழகிய கிளளையே. புகலும்-சொல் லும். கணப்பொழுது-ஒரு நொடிப்பொழுது. அஞ்ச உகமே - ஜிங்து யுகம்போலைவிருத்தியடைகின்றதே. புனத்துக்கு-தினைப்புனத்துக்கு. அணியாம்-அழகாயிருக்கிற. கணியாரே-வேங்கைமரங்களே. (தலைவியிருந்தவிடமாதலில் கணியாரேயென்று உயர்த்தி விளிக்கின்றன) போந்து இங்கு கடைக்கணியாரே - இங்குவந்து கடாக்ஷிக்க மாட்டாரே; ஏ வினா. ‘அகழும் குழி அவிரும் - கவலைக்கிழங்கெடுக்கத் தோண்டிய பள்ளங்களில் நிறைந்துவிளங்குகின்ற. தேனே-மகரந்தமே. அழகு இங்கு ஒழிய் - ஏனது அழகுபோல்வாளாகிய தலைவி இவ்விடம் விட்டு நீங்க. இருந்தேனே - இன்னும் உயிரோடிருக்கின்றேனே. அகவும் கரியகணமயிலே - ஆடுகின்ற கருமையாகிய கூட்டமாகிய கேகயபட்சிகளே. அரியபெரியகண் அம்அயிலே - அருமையும் பெருமையுமடைய கண்கள் அழகிய வேலாயுதம் போன்று விளங்குமே.

நிகழும் - இடையருதொழுகுகின்ற. பொருவு இல-ஒப்பற்ற. அருவி களே - நிர்ச்சரங்களே. பொருவில் அருவிகள் - போர் செய்தற சூரிய கருப்புவில்லையேந்திய அருபியாகிய மன்மதனூர். நேர்வார்- என்னேடு போர்புரிகின்றார். ஒரு மன்மதனைப் பலராக மதித்தது வருத்த மிகுதியால் வந்த மருட்சி. இகழ்ச்சிக் குறிப்புமாம். (நிராயுத பாணியாயிருக்கிற ஒரு அபலையோடு வில்லாளி போர்செய்தலால்) நிகர் இல் அசோகத்தின் தழையே - ஒப்பில்லாத அசோகமரத்தினது இலை களே. நீண்ட சோகத்து இன்று - யான் மிக்க துன்பத்தை யடைந் திருக்கிற விப்பொழுது. அழையே - என்னாருயிர்போல்வாளோ யழைப் பாய் என்றவாறு.

(உக)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணமும் முன்னே சொல்லப்பட்டது.

இப்பாட்டில் விளங்காய்ச்சிரும் விளச்சிருமாகவந்த எண்சீர்களும் வழியெதுகை பெற்றே வந்தது காண்க.

(பா) இன்பழுறமலியினும் — விழியுமே.

(உ.உ)

அடியேன் எக்காலத்தும் வரமங்கையார் தாள்களும் தோள் களும் சதனமும் வதனமும் மொழியும் விழியும் மறவியறுவதே என முடிக்க.

(இ-ள.) இன்பம் - சுகம் உறமலியினும் - நனிபெருகின்னலும். துன்பம் - வருத்தம். அறநவியினும் - மிகவருத்தினலும். இளைஞர்- யெளவங்வனிதையர் அலிலது தேசாந்தரகதரான புத்திரர் முதலியோர். எனைமருவினும் - என்னைவந்து சேர்ந்தாலும். *இலைஞர்-தாய்தந்தையர் முதலிய பந்துக்கள். எனையொருவினும்-என்னைத் தள்ளிவிட்டாலும். வன்பகை - கொடிய பகைஞர். இணங்கினும்: நட்சினரானாலும். அன்பர்கள்-நேசர்கள். பினங்கினும்-விரோதம் கொண்டாலும். மன்பிறவி பெறி னும்-பெருமைபெற்ற எந்தப் பிறப்பைப் பெற்றாலும். அன்பர்- அடியாரிடத்து. அத்தியந்தம்-பீரிதுமையுடையவரும். தரம்-பாஞ்ச சன்யமென்னுஞ் சங்கத்தை. அங்கையார் - அழகிய கையிற்கொண்ட

வரும். முன்பர் - யாவருக்கும் முதன்மையானவருமாகிய. வரமங்கையார் - ஸ்ரீவரமங்கையில் வீற்றிருந்தருளுகின்ற தெய்வநாயகன்து. அணியிவிரு-அழகு விளங்கும். தாள்களும் - இரண்டு திருவடிகளையும். திணிய-திண்ணியவைகளான. இருதோள்களும்-இரண்டு புயங்களையும். பொன் - பெரியபிராட்டியார். பழகு - பயில்கின்ற. சுதனமும் - வாசஸ்தானமான திருமார்பையும். முன்பு-முதன்மையான. அழகுவதனமும் - அழகிய திருமுகமண்டலத்தையும். பொருள்பொழியும் - பரமபுருஷார்த்த தத்துவங்களைச் சுருங்கச் சொல்லி விளக்குவிக்கின்ற. மொழியும் - கீதாசார சரமசுலோகத்தையும். ஏர் - அழசிய. அருள் - கருணை. வழியும் - பெருகுகின்ற. விழியும் - திருக்கண்களையும். அடியேன்-தாசடூதனுன நான். மறவியுறுவதேனு - மறதியை யடைவேனு. ஒருகாலத்தும் அடையமாட்டேன் எ-று. (22)

நேரிசை வெண்பா.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(ஆற்றுத்தன்மை யாற்றக்கூறல்).

அதாவது தலைமகளது ஆற்றுத்தன்மையை ஆற்றுதல் வேண்டுமெனத் தோழி தலைவனுக்குக் கூறுதல். இது வரைவுகடாதலின்கண்ணள்ளது. இது 15-வது நாட் செய்திகளிலொன்று. இது குறிப்பினால் வரைவுகடாயது.

(பா) விழிந்ரிறைக்கும்—தயைசெய்.

(23)

செல் நிகரும் அங்க மான், விழிந்ரிறைக்கும், விழும், அழும், எழுந்து, என் மொழி நீர் இறைக்குமொழியும் எழில்மாடச்சென்னி கருமங்குல் தவழ்சேண்மலை செலுமெனும் நீ தயைசெய் என முடிக்க.

(இ-ள்) செல்நிக்ரும் அங்க - காளமேகத்தையொத்த திருமேனி யையுடையவனே. மான் - மான்விழிபோலும்மருண்ட பார்வையை யுடைய தலைவி. (உவமையாகுபெயர்) விழிந்ரிறைக்கும் - நின்பிரிவாற்றுது வருந்துங்கால் பெருகுங்கண்ணீரைக் கைகளா விறைக்கின்றாள். விழும் - சிற்கழுதியானு கால்சோர்ந்து விழுகின்றாள். அழும் - அழு

கின்றன். எழுந்து-(என்னைப்பார்த்து). என் மொழி-யான்சொல்லும் வார்த்தைகளை. நீர் - நீங்கள். (தாயாதவின் கெளரவித்துப் பேசுகிறோம் மயங்கிக் கூறுகிறானாகவுமாம்.) இறைக்கு - என் தலைவராகிய தெய்வ நாயகனுக்கு. மொழியும்-சொல்லும். எழின்மாடச்சென்னி-அழகிய மாளிகைகளின் சிகரங்களிலே. மங்குல் - மேகம். தவழ் - சஞ்சரிக்கும் சேண்மலை - வானுத்திரிக்கு. செலும் - போங்கள். எனும் - என்று சொல்லுவாள். நீ தழைசெய் - அருள்புரிய வேண்டும். (உங்)

கட்டளைக்கலைத்துறை.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(பா) செய்யவானுகதம்—மகிழ்ந்தொன்றினனே. (உங்)

சேண்சயிலத்துய்யவன் அனுகதத்து ஆகதனும் மகிழ்ந்தொன்றி னன் என முடிக்க. தந்தம்பறித்தோன், தடங்கிண்டவன் வினைமுதலி னடைமொழிகள்.

(இ-ள்) செய்ய - வயல்களிலுள்ள. வல்நாகுஅது - வலியசங்கம். அங்கு-அவ்விடத்தில். ஈன்-பெற்ற. முத்து ஒளிதிகழ்-முத்துக்களின் நிலவினாலே விளங்குகின்ற. சேண்சயிலத்துய்யவன் - வானமாமலையி வெழுந்தருளியிருக்கிற புனிதனும். நாகதந்தம்-குவலயாபீடமென் னும் யானையினது கொப்புகளை. பரித்தோன் - திருகிப்பிடுங்கியவனும். திருத்தொண்டனுக்கா - சிறந்தபக்தனுகிய பிரஹலாதனுக்காக, வெய்ய வன்-குரூரங்கிய இரணியனது. ஆகதம்-மார்பாகிய மலை. பக-பிளவு படும்படி. கிண்டவன் - பிளந்தவனுமாகிய தெய்வநாயகன். வேண்டு - விரும்புகின்ற. அடியேண்-தாச்சுதன். உய்ய-உஜ்ஜீவிக்க, அனுகதத்து- இருதயகமலத்திலே. ஆகதனும் - எழுந்தருளியவனும். மகிழ்ந்து- சந்தோஷசித்தனும். ஒன்றினன் - நிலையாக வீற்றிருக்கின்றனன் எ-று. (உங்)

கலிவிருத்தம்.

அதாவது நாற்சீரடி நான்கு வருவதாகும். இதில் ஒவ்வொரடி யிலும், முதற்சீரும், நான்காஞ்சீரும் கூவிளமும், இரண்டாஞ்சீர் தேமாவும் மூன்றாஞ்சீர் தேமாங்காடுமாய் வந்திருப்பது காண்க.

(பா) ஒன்றுகேள்—சித்தமே.

(உடு)

ஒன்றுகேள் - இல்லையேல் உன்றன் சீர்முற்றுஞ் சென்றதாம். சித்தமென முடிக்க.

(இ-ள்.) குணக்குன்றம் - உருவகம். ஒண்விண்மாவெற்பில் - ஒள்ளிய வானமாமலையில் வீற்றிருந்தருள்கின்ற. கொண்டலே-மேகம் போன்ற ஒளதார்யத்தையும் தேக்காந்தியையுமுடையவனே. இன்று-இப்பொழுது. தாழ் என்னை - அடிபணியு மென்னை. ஆட்கொள்க - அடிமைகொண்டருளவேனும். இல்லையேல்-அவ்வாறு செய்தருளாமற் போனால். உன்தன் சீர்முற்றம் - தேவரீருக்கு இதற்கு முன்னிருந்த கிருபாநிதி, தீநதயாருவென்பது முதலிய சிறப்புப்பெயர்களெல்லாம்.

சென்றதாகும் - போய்விடும். சித்தம் - நிச்சயம்.

(உடு)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன் சொல்லப்பட்டது.

இகுளோயிரங்கல்.

இதனிலக்கணம் உங்-வது பாட்டிற் சொல்லப்பட்டிருக்கிறது.

(பா) சித்தசனம் பரவை—செங்கண்மாலே.

(உசு)

செங்கண்மாலே மயில்தின் மோகவலை சிக்கினால் ஆள் என்க.

(இ-ள்.) சித்தசன் - மன்மதனது. அம்பு-பாணங்கள். அரவையினையா - பாம்பைப்போல. சீறி - இரைந்துகொண்டு. உடல்நுழையுடம்பிற்புக. தியங்கிமயங்கி. தவித்து-இளைத்து. அசனம்-உண்ணு முன்வை. பரவையிடைவிதி தூதர் - சுந்தரமூர்த்தி பரவைநாய்ச்சியா ரிடத்துக்கு அனுட்பிய தூதராகிய சிவபெருமானது. அமுதம் என்றால் - உணவாகிய விஷமென்று சொல்லுகிறார்கள். (அத்தலைவியினது) சோதித்தசனம்-பிரகாசமான தந்தபந்திகள். வியன்முத்தம்-பெருமை பொருந்திய முத்துக்களின் வரிசையாம். பரவை-கடல். இனைவிழி-இரண்டு கண்களாகும். மயில் - இத்தன்மையளாகிய மயில்தோலுஞ்

சாயலையடையாகிய தலைவி. நின்மோகவலை - நினது மோகமாகிய வலையில் அகப்பட்டுக்கொண்டாள், சித்தசனம் - சித்தரெனும் தேவ தணங்கள். பரவு-துதிக்கின்ற. ஐ இயை-அழகு பொருந்திய. வரமங்கை - ஸ்ரீவரமங்கையில் வீற்றிருந்தருள்கின்ற. திகிரியங்கை - சக்கர பாணியாகிய. செங்கண்மாலே - செவந்த திருக்கண்களையடைய தெய்வ நாயகனே எ-று.

(உசு)

(மருட்பா).

அதாவது முன் வெண்பாவந்து பின் அகவலாய் ஒரு செய்யுள் வருவது. பார்ப்பனக்குமரனும் அரசகண்ணிகையும் மயங்கிக்கூடி வாழ்தல்போல வெண்பாவும், அகவற்பாவும் மயங்கிக்கூடி நிற்றலால் மருட்பாவெனப் பெயர் பெற்றது. இருபாவினடிகளைச் சமநிலை மருட்பாவென்றும், ஏற்றிழிவாக வருவதை வியநிலைமருட்பாவென்றும் சொல்லுவார். இம்மருட்பா புறநிலைவாழ்த்து, வாடிழறவாழ்த்து, செயியறிவுறீல, கைக்களையென்னும் பொருள்களின் வரும். இப்பாட்டுச் சமநிலை மருட்பாவாகும். கைக்களை, தெளிதல், (துணிவு) ஒரு தலைவனும், தலைவியும், விதிவழியாலோரிடத் தெதிர்ப்பட்டுழிக்காம நுகர்ச்சி காரணமாக அவர்களுள் ஒருவரிடத்துண்டாகும் சிற்றுறவு. கை-சிறுமை, கிளை-உறவு. இதனை ஒருதலைக் காமமென்ப. இது காட்சி, ஜீயம், துணிவு முதலிய ஒன்பது வகைப்படும். இது ஆண்பாற் கைக்களை; துணிவு என்னுங் துறைபற்றி வந்தது. துணி வாவது தமியளாய் நிற்கின்ற தலைமகளைக்கண்ட தலைமகள் இம்மகள் தெய்வப்பெண்டீனே மானிடமாதோ வென்றையுற்று, கண்ணிமைத் தலானும், வளைந்துள்ள மாலைகளில் வண்டுமொய்த்திருத்தலாலும், தெய்வப்பெண்ணல்லள் மானிடமாதேயெனத் தெளிதல். கண்ணிமைத்தலத்தலும், வண்டுமொய்த்தலும், தலைவனிடத்து நிகழும் ஐய மகற்றுங் கருவியாகுமென்பதைப் பின்வருஞ் சீத்திரத்தாலுணர்க. “எழுதியவல்லியுங் தொழில்புனைகலனும், வாழுயமலருங் கூடியவண்டும், நடைபயில்தியும் புடைபெயர் கண்னும், அச்சஸமும் பிறவுமவள் பானிகழுங், கச்சமிலையங்கடிவனவாகும். இதில் பிறவுமென்றது வேர்த்தலையும், நிழல் தோன்றுதலையுமாம்.

(பா) செங்கண்—பூக்கொடியே.

(உன)

நல்நெஞ்சே! நங்கண்மயக்குமிவர், கண்மலரிமைக்கும், கோதை வண்டிவரும், இங்கிவற்றூல் வரமங்கைநாதர் வரையில் குறிஞ்சிப்பார் பூக்கொடியே.

(இ-ள.) நல்நெஞ்சே - நல்ல மனமே. நம்கண் மயக்கும் இவர் - நமது கண்களைத் தெய்வப்பெண்ணேவென்று மயங்கச்செய்யும் இப்பெண்மகளார். செம்மை கண்மலர் இமைக்கும் - செவ்வையாகிய மலர் போன்ற கண்கள் புடைபெயரும். தேன்கோதை வண்டு இவரும் - வாசனை பொருந்திய அல்லது தேன் பெருகுகின்ற மலர்மாலைகளில் மதுகரங்கள் மொய்த்து விளங்கும். இங்கு - இவ்விடத்து. இவற்றூல் - இவ்விரண்டு காரணங்களாலே. வரமங்கைநாதர்வரையில் - பூர்வரமங்கைக்கு நிர்வாககராகிய தெய்வநாயகரது மலையிலுள்ள. பரவு அம்குறிஞ்சி - பரந்த அழகிய சூறிஞ்சி நிலத்திலே. படர் - சஞ்சரிக்கின்ற. பூக்கொடியே - பூமியிலுள்ள மானிடமடந்தையரே யாம். பூக்கொடி யென்பதற்கு புட்பவல்லியென்னும் பொருஞூண்மையில் அதற்கேற்ப செம்மைகள் மலர் இமைக்கும் - சிவந்த மகரந்தங்களைக் கொண்ட புட்பங்கள் விளங்குகின்றன. தேங்கு ஒதைவண்டு இவரும் - நிறைந்த ரீங்காரத்தொனியோடுகூடிய வண்டுகள் மொய்த்து விளங்குகின்றன. இங்கு இவற்றூல் இங்குள்ள இத்தன்யினுடை வரமங்கைநாதர்வரையில் பரவு அங்குறிஞ்சி மரத்திலே படர்ந்துள்ள புட்பலைத்தயே யாகு மெனப் பொருள்படுதலு முனரத்தக்கது. (உ)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

வண்டுவிடுதாது.

தலைவைனப்பிரிந்த தலைவி தன்பக்கத்துப் பூஞ்சோலையிலுள்ள வண்டுகளைக் குறித்துத் தன் காதல்நோயைத் தலைமகனுக்குச் சொல் ஆம்படி தூதுவிடுத்தல்.

(பா) பூத்தேன்மேல் — சௌலுவீரே,

(உஅ)

வண்டினங்காள் நும்மைப்போன்றவராகிய மாத்தேவுக் கென் னிலைமை சொல்லுவீர் செல்லுவீர் என முடிக்க.

(இ-ள்) வண்டினங்காள் - மதுகரங்களே. பூத்தேன் மேலாசையுள்ளார் - (நீங்கள் பூவிலுள்ள தேனினிடத்தில் பிரியமுடையீர் அது போல) தலைவரும் செந்தாமரைமலரில் வீற்றிருக்கும் தேன்போலு மினிய யெரியபிராட்டியாரிடத்தில் வியாமோகத்தையுடையவர். பூவை மருவும் விருப்பர் - (நீங்கள் புட்பங்களையெண்யும் ஆசையையுடையீர்) (தலைவரும்) பூமிப்பிராட்டியாரை யெண்யும் பிரிதியையுடையார். புளினம் மேவும் தேத்தே வந்து உவந்து இருப்பார் - (நீங்கள் பட்சி ஜாலங்கள் தங்குமிடமாகிய சோலை தடாகம் முதலிய விடங்களிலே வந்து சந்தோஷமாக இருப்பீர்கள்) (தலைவரும்) காவேரிந்தியின் மத்யப் பிரதேசத்துள்ள சைகதப்பரப்பின் இடையே விளங்குகின்ற பூர்வங்க கேஷத்திரத்திலே வந்து ஆநந்தமாக அறி துயிலமர்ந்தருஞ்வார். சேரு மன்பராகத்தும் திளைத்துவாழ்வார் - (நீங்கள் பொருந்திய பெருமை பெற்ற மகரந்தப்பொடியிலும் அழுந்தி வாழ்வீர்கள்) (தலைவரும்) தன்னை யடைந்த அடியார்களுள்ளத்திலும் கலந்து சந்தோஷமாக வீற்றிருந்தருஞ்வார். காத்தேறல்வரைவதற்கார் வான்வரையின்மே லிருப்பார் - (நீங்கள் கானகத்துள்ள மதுவைக் கொள்வதற்காகப் பெரிய மலைகளின் மீதிருப்பீர்கள்) (தலைவரும்) காத்து-அடியார்களைரட்சித்து. ஏறு அல் - அவர்கள் மனதில் பிரக்கிருதி சம்பந்தத்தாலே நாடோறும் விருத்தியடைகின்ற அஞ்ஞானந்தகாரத்தை. வரைவதற்கார் - போக்கு வதற்காக. வான்வரையின்மேல் இருப்பார் - (நீங்கள் பெரியமுங்கிலின் மேலிருப்பீர்கள்) (தலைவர்) வானுசலத்தின்மேல் வீற்றிருந்தருஞ்வார். (ஆதலாலே) நும்மைக்கடிப்பார் - உங்களுக்கு ஒப்பாகவே விளங்குகின்றார். (நும்மைப்போன்றவராயிருத்தலில்) நிரிம்மியராம் மாத்தேவுக்கு-பெருமை பொருந்திய தலைவராகிய தெய்வநாயகருக்கு. என்னிலைமை-எனது தன்மையை. சொல்லுவீர்-சொல்லுங்கள்: செல்லுவீர்-அந்த வானமாமலைக்குச் செல்லுங்கள் (எ-று.)

சேருமன்பராகத்தும் என்பதன் உம்மை எச்சவும்மையாதலில் (நீங்கள் தேன்பெருக்கி லழுந்துவதுமன்றியென்றும்) தலைவர் சகல

திவ்யதேசங்களிலும் திருக்கொவில்கொண் டெழுந்தருளியிருப்பது மன்றி யென்றும் பொருள் கொள்க.

எண்கீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன்னால் சொல்லப்பட்டதாயினும் ஒவ்வொரு டியினும் இரண்டு நான்கு ஆறு எட்டாவது சீர்கள் கூவிளமாகவும் ஒன்று ஐந்தாவது சீர்கள் கூவிளங்காயாகவும், முன்று ஏழாவது சீர்கள் கருவிளங்காபாகவும் வருதல் இப்பாட்டிலோர் விசேஷம்.

(பாணைமுனிதல்).

தலைமகளை வரைந்தெய்திய தலைமகன் நாடோறும் பாலையே யுண்ணுமொருவன் இடையிலே புளிங்காடியையுமுண்டு அப்பாவினி னிமையை நன்கறிந்தாற்போலத் தலைமகளினிமையை யறியும்பொரு ட்டுப் பரத்தையிடஞ்சென்று இன்பம் நுகர்ந்து மீண்டுவந்து வாயிலினின்று உள்ளே செல்லப் பெற்றுயேத் தலைமகளினது துனியைத் தீர்த்து வாயில் வேண்டும்படி பாண்தலாறுவனையனுப்ப அப்பாண னும் இனிய பாடல்களைப் பாடிக்கொண்டு தலைமகளிடஞ்சென்று தலைவர் உன்னிடத்து நீங்காத பேரன்பினையுடையாரென்று புளைந்துரைத்து அவளது ஊடலைத் தீர்க்கமுயல அப்பாணை நோக்கித் தலைமகள் வெகுண்டு கூறுதல். பாணர் சங்கிதம்பாடிப் புகழ்பவர். (இவர்களைப் புலையர் வகுப்பைச் சேர்ந்தவரென்ப).

(பா) வீரநேமி—சாலனை.

(உக)

ஏகபாண சாரமேய சாலனே நீ என்னிடம் வந்து வீஜையோடு மிவ்வீஜையு மிசைப்பது சாரமோ பரத்தை மேவுஷிடுசேரு என முடிக்க.

(இ-ன.) வீஷநேமி - வீரமேஹிய சுதர்சன மென்னுஞ் சக்கரப் படையை. அங்கையார் - அழகிய கையிலுடையவராகிய தெய்வ நாயகரது. வியோமவெற்பில் - வானத்திரியி லெழுந்தருளியிருக்கிற. வேதியர் - மறையாளர்களாகிய பூநீவெணவர்களது. வேதகிதம் - சாம வேத கானம். ஏகாதில் - பொருந்திய செவிகளில். வேறு கீதம் -

மற்றைய வரிப்பாடல்கள். ஏயுமோ - செல்லுமோ (ஒருக்காலுஞ் செல்லாது). நாரதாதியோரும்-வீணை வாசிப்பதில் மிகவுஞ் சிறந்தவரென்று கொண்டாடப்படுகிற நாரதமகாரிஷி முதலியோரும். நாரின் - அன்போடி. நாடி - தியானிக்கின்ற. பாதபாணனார் - திருவடிகளையுடைய திருப்பானுழவாருடைய. ஞானசாரமான - முக்கியமான தத்துவங்களைத்தை விளைக்கும். பாடல்-பாசுரங்களை. நாரும்-எப்பொழுதும். ஒதும்-பாராயணஞ்செய்யும். வீறுளைம்-சிறப்பைப்பெற்றிருக்கிறோம். கூரமான - கொடுமையாகிய. பஞ்சபாணர்கூட - அரவிந்த முதலிய இந்து களையுடைய மன்மதன்கூட. இவண்கூட - இங்குவர. அஞ்சினார் - பயந்து வாராதிருக்கிறார். ஏகபாண - ஒரு பாணனே. (இவண்) நெஞ்சு கூசலின்றி - மனங்கூசாமல் மேவினும். சாரமேய - நாயனையானே. வீஜையோடு - வீஜை யிசைத்தலோடு. வீஜையும் - இந்த வீஜை வார்த்தைகளையும். இசைப்பது - சொல்வது. சாரமோ - இனிமையாகுமோ? ஆகாது. ஆதலாலே, சாலதை - சாலக்காரனே. பரத்தைமேவு வீடுசேரு-பொதுமகள் குடியிருக்கும் கிரகத்தையடை. ஏன் இவ்வாறு நரகவேதுவான பொய்யைப்பேசி ஜீவனஞ் செய்கின்றும். இதைவிட்டு, பரத்தைமேவு - பராத்பரஞ்சிய தெய்வநாயகளை விரும்பு. வீடுசேரு - இப்பாழுடலை யொழித்து மோக்ஷ லோகத்தை அடைந்தடிமை செய்வாயாக.

(உக)

பதினாஞ்கு சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(சம்பிரதம்).

இந்திரஜாலம் முதலிய ஜாலவித்தையில் வூல்லவர்கள் தமது மேன்மையைத் தாமே சிறப்பித்துக் கூறுவது சம்பிரதம் என்னும் உறுப்பின் இலக்கணமாம்.

(பா) சாலமல—விடுவமே.

(நய)

நாம், உட்காள்வோம், மறைவோம், நிலவிடப்பண்ணுவோம், கொள்வோம், நாட்டுவோம், உந்தியிடுவோம், மாற்றுவோம், கொக்

காப்பணிப்போம், ஆக்குவோம், சமைப்போம் இவை யத்தனையும் வித்தையோ (இல்லை) தேவநாதன் திருவடிப்பா முடியுடையவவரையும் முன்விடுவனேயென முடிக்க.

(இ-ள.) சாலமல - மாயவித்தையல்ல. எழுகடலை யொருகைக் கொண்டு உட்கொள்வோம் - சப்தசமுத்திரங்களையு மொருகையாலெடு த்துக் குடித்து விடுவோம். (எழுகடலையை) யென்றும் பொருள்படுத இனர்க் தாரணியை யேந்திமறைவோம்-பூமண்டலத்தை யெடுத்துத் தாங்கிக்கொண்டு மறைந்துவிடுவோம். (தார் அணியை - தார் என்னும் பெயரிய ஓராபரணத்தை) தரையில் இரவியை நின்று நிலவு இடப் பண்ணுவோம் - இப்பூமியிலே சூரியனை நிலையாகவிருந்து தனக்குரிய வெயிலை மறைத்துக்கொண்டுச் சந்திரிகையை வீசச்செய்வோம். (இரவியை-மலைகளை. நின்றுநிலவிட - நிலைபெற்று விளங்க) சசியினை-சந்திரனை. விளக்கா - கிரகதீபமாக. கொள்வோம் - உபயோகிப்போம். (சசியினை-கற்பூரத்தை. விளக்கா-தீபமாக; தீபமாவது திருவாராதனத் துச்செய்யுமோ ரூபசாரம்) பாலவிழியினை - நெற்றிக்கண்ணான பரமசிவைன். நகு - விளங்குகின்ற. தானுவென - தம்பமென்னும்படி. நாட்டுவோம் - பூமியில் பதித்து விடுவோம். (தானுவென் னும் பெயரினையுடையவனென்று உறுதியாகச் செய்வோம்). பங்கயைன் - பிரம்மாவை. உந்தியிடுவோம் - காட்டாற்றில் போட்டுவிடுவோம்; தள்ளி விடுவோம் என்றுமாம். உந்தியிடுவோம் - பகவானது நாட்சிகமலத்தில் சேர்ந்து வீற்றிருக்கச் செய்வோம். பகர்ந்த தும்பிகளை மாதங்கமா மாற்றுவோம் - சொல்லுகின்ற வண்டுகளை மத்தகஜங்களாக மாற்றி விடுவோம். (தும்பிகளை-யானைகளை என்றுமாம்.) பரியைக் கொக்காப் பணிப்போம் - குதிரைகளைப் பகமென்னும் டட்சியாகச் செய்வோம். (கொக்கு-குதிரையுமாம்.) தாலமதனை-பணைமரத்தை அல்லது பூமியை. புவனம் ஆக்குவோம் - பூமியாகச் செய்வோம் அல்லது ஜலமாகச் செய்வோம். தாலம் - பூமி - புவனம்-பூமி முளரியைத்தகனாகுச் சமைப்போம்-தாமரையை அக்கினியாக மாற்றிவிடுவோம். முளரி-அக்கினியுமாம். சாற்றுமிவை யத்தனையும் வித்தையோ- சொன்னவிவைகளைல் லாமொருசிறந்தவித்தையாகுமோ ஆகாது. வரமங்கைதன்னிலும்-பூமி வரமங்கையென் னுங் திவ்யதேசத்திலும், என் னுளத்தும்-எனது இரு

தயகமலத்தினும். ஆலம் அவீர் கண்டனேடும் - விடம் விளங்குகின்ற கழுத்தினையுடைய பரமசிவனேடும். அண்டர்-இந்திராதி தேவர்கள். தொழு-துதிக்க. வீற்றிருந்தருள்தரும் - வீற்றிருந்த திருக்கோலமாக எழுந்தருளியிருந்து ரட்சிக்கின்ற. தேவநாதன் - தெய்வநாயகன். அன்று - திரிவிக்கிரமாவதாரகாலத்தில். உலகு அளந்த - மண்ணையும் விண்ணையுமளவிட்ட. திருவடிப்பா - திருவடிகள் பரிசியாத. முடியுடைய அவரையும்-சிரசினையுடையவர்களையும். முன்விடுவன்-உங்கள் முன் கொண்டுவந்து நிறுத்துவன் எ-று. தெய்வநாயகனது திருவடிகள் பட்டாத முடியுடையோர் எவ்வுலகத்துமில்லையாதவில் அவர்களையுமினித்தேடி முன்னே கொணர்ந்துவிடுவமெனச் சப்பிரதாயமாக அருமை யறிவித்தபடி.

(ந.ட)

பதினாறுசீர்க்கழி நெடிலடியாகிரிய விருத்தம்.

இதன் இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(சொற்றியார்).

இவர் ஆவார் திருமண்காப்பு முகவிய ஸ்ரீ வைணவ சின்னங்களைத் தரித்து தூர்க்காடேவியை யுபாகித்துக்கொண்டு ஊர்தோறும் ஐயமெடுத்துண்ணும் ஒருவகைச் சாதியார். கொற்றி - தூர்க்கை. இவரை உபாகிக்கின்றவராதலிற் கொற்றியாரெனப்படுவர்.

(பா) விட்டிலங்கு——அருளுமின்னே.

(ந.க)

(மின்னே கொற்றியாரே யருளுமென முடிக்க).

(இ-ள்.) விட்டுஇலங்குமணி - விட்டுவிட்டு விளங்குகின்ற இரத்தினங்களமுத்திய. மாடம்-திருமாளிகைக்களையுடைய. வரமங்கைக்க்கு வேந்தர் - ஸ்ரீவரமங்கையென்னுங் திவ்யதேசத்துக்கு நிர்வாஹகரும். வார்சிலையினால் - நீண்ட கோதண்டமென்னும் வில்லினாலே. இலங்கை செற்ற - இலங்கா நகரத்துள்ள இராவனுதி இராக்ததரை யழித்த. வெற்றியார் - செயசீலரது. புகழ்பாடும்-கீர்த்தியைத் துதித்துப் பாடுகின்ற. பெற்றியார்ந்த-தன்மை வாய்ந்த. வெண்பிறைநேர் - வெள்ளிய

பிறைச்சங்கிரனுக்குச் சமானமான. நெற்றியார்-நெற்றியைப் பொருங் திய கொற்றியாரே. கட்டெழிலாழி கரம்புனைந்து - மிக்க அழகு வாய்ந்த சங்கசக்கரங்களைக் கையில் தாரணஞ்செய்துகொண்டு; அல்லது வளையல்களையும்மோதிரங்களையும் கையிலனின்துகொண்டு. கவின் அழகிய-துளசிமாலை - துளசிமனிமாலையையும், திருத்துழாய் மாலையை யும். மனிமாலை - பதுமமனிமாலையையும், இரத்தினபூரணங்களையும். உரம்வளைந்து - மார்பிலனிந்துகொண்டு. கருணைமிகு - தயைமிகுந்த. மால்போன்றீர் - தெய்வநாயகனை யொத்திருக்கின்றீர். (ஆதலாலே) கலங்கும் என்னை - மனக்கலக்கமுற்ற வென்னை. கடைக்கண்ணைல் நோக்கி - அபாங்கத்தாலே கடாக்ஷித்து. மாலாக்கிவிட்டர் - நெடுமாலாக்கிவிட்டர். மிக்க மோகத்தை யடையச்செய்தீர். திட்டமதனேடு-மிக்க திருத்தையுடைய மன்மதனுடனே. வேதனையும்-இரம்மாவையும். பெற்றேன் - தந்தேன். திட்டுஅமதனேடு (பிரிந்தோர் யாவருங் திட்டுகின்ற அந்த மன்மதனாலே! இங்கு ஒதிருபு. “தொடியோடு துவக்குண்ட” என்றாற்போலக் கருவிப்பொருளது. வேதனையும் - துன்பத்தையும். பெற்றேன் - அடைந்தேன். சீர்கொள் நுமக்குத் துணையா - சிறப்பைக்கொண்டிருக்கிற உமக்குச் சமானமாக அல்லது (துணைவனாக) செயவிரும்பில் - பண்ண இச்சித்தால். செய்யவேண்டியவை-இயற்றவேண்டியவை. சிலவுண்டு-சிலவிருக்கின்றன. அவற்றைச் செப்புகிறேன்-அவைகளைச் சொல்லுகிறேன். திருச்செவி சாய்த்தருளவேண்டும்-கேட்டருளவேண்டும். இட்டமுடன்-உள்ளன்போடும் இடுக்கண்ணறும் - துன்பமடைகின்ற. என்னைநோக்கி - என்னிலைமையறிந்து. இட்டிடைதுடங்க-துண்ணியமருங்குலொசிய. வந்து-கிட்டி. ஆம்கருடனேடும் - வாகனமாகிய கருடனுடனே. ஏய - பொருந்திய அரவளையும் - அநந்த பூரியங்கத்தையும். நும் - உமது. பால் இன்பவாரிதியும் - இன்பத்தை விளைக்கும் பாற்கடலையும். இனிது உவந்து தந்தருநும் - நன்றாகக் களித்துக் கொடுத்தருளவேணும். வந்தாங்கு-எழுந்தருளியதுபோல். அருள்தன்னேடும் - தண்ணளியுடனே. ஏய - மார்போடு மார்பு பொருந்தும்படி. அரவளையும் - ஆதரவுடனே தழுவும். நும்பால் இன்பவாரிதியும் - உம்மிடம் உள்ள சுகசாகரத்தையும். (இன்பவாரிதி யென்பதற்கு இன்பத்துக்கு ஹேதுவான சமுத்திரம்போன்ற கடிபுரோ பாகத்தையும். வாரிதி-கடிபுரோ பாகத்திற்

குவமையாகு பெயர். இனிது வந்து தந்தருளுமென்றும் பொருள் கொள்க. இன்னே—இப்பொழுதே. மின்னே—உவமையாகு பெயர்; கொற்றியார்க் கடைமொழியாகக்கொள்க.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இப்பாட்டி லொவ்வோரடியிலும் முதற்சீர் தேமாவாகவும், இறுதிச்சீர் புளிமாங்காயாகவும் மற்றைய நான்கு சீரும் விளமாகவும் வருதல் காண்க.

(பா) இன்னலென்பவை——குறையொன்றே.

(ந.ஏ)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) இன்னல்—துன்பம். இருவினையேற்கு—மகா பாபியாகிய வெனக்கு. இது—துன்பங்களைப் பொறுத்தல். தகவேகாண்—தகுதி யேயாகும். பின்னை—ஆனால். ஆற்றெழுனைது—என்னால் சகிக்கழியாத துன்பம். எதுவெனில்—யாதென்றால். விண்மலைப்பெரும-வானமாமலையில் வீற்றிருந்கருள்கின்ற தெய்வநாயகனே. நிற்குரியான்—உனக்கடிமையாகிய வெராருவன். துன் னும் என் இடர்—சரணைகதனைகிய எனது துன்பங்களை. ஏன் தீர்த்திலை—ஏன் போக்கவில்லை. என—என்று. நினை—உன்னை. சொல்லிடு—சொல்லும். குறையொன்றே—குறைவொன்றுதான் எ—று.

(ந.ஏ)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதி லொவ்வோரடியிலும் 4, 8-வது சீர்கள் தேமாவாகவும், மற்றவையெல்லாங் காஷ்சிராகவும் வருதல் காண்க.

(பா) குறையொன்று—மகிழ்ந்தனேயே.

(ந.ஏ)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கீாள்க.

(இ-ள்.) நெடுங்கால்—அநேக காலம். புணை—தெப்பம். அளைந்து—அடைந்து. இறையும்—சிறிதும். வயங்கும்—விளங்கும். பொறை—பொறுமை. இலக்குஆம்—தகுதியாகிய. பொருளை—ஒரு சேதனைன். கூடி—அடைந்து.

(ந.ஏ)

நேரிசை வெண்பா.

ஆற்றுத்தன்மை யாற்றக்கூறல்.

இவற்றின் இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(பா) மகிழ்ந்தலைவாய்—என் னும். (ந.ச)

தெய்வநாயகனே நீ எந்தம்மட்மயிலை மகிழ்ந்தலைவாய் என்க.

(இ-ள.) (மடமயில்) உள்ளம் நெகிழ்ந்து, அலைவாய்—பஞ்சஜை யிலே (நித்திரையுமின்றி) புகழ்வின்மலைக் கோவிந்தன்று குழையும்-கீர்த்திவாய்ந்த வியோமாத்திரியில் வீற்றிருந்தருளுகின்ற கோவிந்த னென்று சொல்லிக் கூவித்துவரும். கைகூப்பும் - நீ யிருக்கின்ற திக்கை நோக்கித் தெண்டஞ்சமர்ப்பிப்பாள். இந்த என்று - என்னைத் தகிக்கு மிந்தச் சூரியன். இந்துவோ - சந்திரனே (இல்லை இல்லை.) என் னும்-என்று மயங்குவாள். (ஆகையால்) எந்தம்மட்மயிலை - எமது இளமைப்பருவம் உடைய மயில்போலு மங்கையை. மகிழ்ந்து அலை வாய் - உவந்து மருவவேணும் எ-று. (ந.ச)

கட்டளைக்கவித்துறை.

இதன் இலக்கணம் முன் சொல்லப்பட்டது.

(பா) உந்தியங்கஞ்சமனை—மாறுணையே. (ந.ஞ)

வந்து இயங்கு அஞ்சம் அனையாரைப்போல் பொழில்வாழ் இளைய மந்தி அங்கு அஞ்ச அம்மனை ஆடும் வான்மலைமால்துளை (ஆதலாலே) யாம் இனி உந்தியங்கஞ்சமனையான்படைப்பில் உரேம்; சமனையெதிரி னிற் சந்திக்கி னும் கெஞ்சங்தியங்கமென்க.

(இ-ள.) வந்து இயங்கு—வந்து விளையாடுகின்ற. அஞ்சம் அனையா ரைப்போல—அன்னப்பறவையைப்போலும் மெல்லிய நடையையுடைய பெண்களைப் போல. பொழில்—உய்யானத்தில். வாழ்—வாழ்கின்ற. இளையமந்தி—இளமைப்பருவமுடைய பெண்குரங்குகள். அங்கு—அப் பொழிலில். அஞ்ச அமனை—அஞ்ச அம்மனைகளைக் கையிற்கொண்டு.

ஆடும்—விளையாடுகின்ற. வான்மலைமால்—வியோமாத்திரியில் வீற்றிருஞ்சு தருள்கின்ற தெய்வநாயகன். துணை—எனக்கு ரட்சகர். ஆதலாலே, யாம்தாம். இனி—இனிமேல். உந்தியங்கஞ்சமனையான்—பகவானுடைய நாயிகமலத்தையிருப்பிடமாகவுடைய பிரம்மாவினுடைய. படைப் பில்—சிருட்டியில். உரேம்—அகப்படோம். சமனை—யமனை. எதிரினில்—நேரே. சந்திக்கி னும்—சந்தித்தாலும். நெஞ்சம் தியங்கம்—மனம் தடுமாறமாட்டோம். (எ-று).

கலிநிலைவண்ணத்துறை.

“நெடிலடிநான்காய் நிகழ்வது கலித்துறை” என்பதிதனிலக்கணம். வண்ணக் குறிப்பு—தனதன, தனதன, தனதன, தனதன தனதான வென்பது. இப்பாட்டில் ஒவ்வொரடியிலும் முதன்னஞ்சுங்கருவினஞ்சீராகவும், ஈறு ஒன்றும் புளிமாங்காய்ச்சீராகவும் வந்தது காணக.

(பா) துணையென—நெடுமாலே

(ந-கு)

திருமாலே தொழுவேன்மேல் அருண்மழையிலொரு துளியினை வீசில், இருவினையொருவிடும், எழில்வீடாமென்க.

(இ-ள்) துணையென—ஆதரவென்று. அணை—யாவரும் சரணமடையும். மலர் இணை—தாமரைமலரையொத்த. இணைய்தி—உபய சரணங்களை. இணைவிழி—இரண்டுதிருக்கண்கள். அருள்மழை—உருவகம். எணை—எண்ணை (அளவை.) ஒழு—அற்ற. இருவினை—பிறவிக் கேதுவானமகா பாபங்களெல்லாம். ஒருவிடும்—நீங்கிவிடும். எழில்வீடுஆம்—அழகிய மோட்ச உலகமும்கிட்டும். திணை—குலத்தினாலும். அறிவு—ஞானத்தினாலும். உயர்—மேலான. மறையவர்—வேதியர்கள். திகழ்—பிரசித்தி பெற்று விளங்குகின்ற. நபவரை—வியோமாசலத்தில் வீற்றிருஞ்சுதருஞ்சின்ற. நெடுமாலே—அடியார்களைப்பிறவிப்பினியொழித்துஜல்லிவிக்கச் செய்வதின்மிக்க வியாமோகத்தையுடையவனே நீ. (எ-று) (ந-கு)

பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்த விருத்தம்.

சந்தக்குழிப்பு.

தானதந்ததன தானதந்ததன தானதந்ததனதானான.

இப்பாட்டில் 1, 3, 5, 8, 10, 12-வது சீர்கள் தேமாவாகவும், 2, 4, 6, 9, 11, 13-வது சீர்கள் கூவிளங்காயாகவும், 7, 14-வது சீர்கள் விளமாகவும் வந்திருப்பது காண்க.

மதங்கு-கலம்பக வுறுப்பு 18-ல் ஒன்று. இதற்கு மதங்கமென்றும் மதங்கியாரென்றும் பெயருண்டு. மதங்கி யென்பவள் ஆடல் பாடல்களில் வல்ல பதிரூறு வயதுப் பெண். இவள் தொழில், இரண்டு கைகளிலும் வாளையேந்தி வீசிக்கொண்டு தானுஞ் சுழன்று பாடியாடுதல். இம்மாதின் ரூபலாவண்ணியாதிசயங்களைப் பார்த்து மோகித்த ஒருவன் அவளைப் பாராட்டிக் கூறுவதாகச் செய்யுள் செய்வது இதனிலக்கணம்.

(பா) மாமதங்கி—பணிகொள்ளசையே.

(நட)

ஆற்றிருமுக்காகவே பொருளமைந்துளது.

(இ-ள்.) மாமதங்கி - கரியநிறமுடைய பத்திரகாளியும். உடல் ஆம்அது - சரீரகாந்தியினாலே. அங்கிநிகர்வான் - செந்தியை யொத்த வனக்கிய உருத்திரமூர்த்தியும் ஆகிய இவர்களது. மதம் - செருக்கு. கிலமதுஆக - சிதற. மாமதங்கயம் - பெரிய மத்தகஜங்களை. நடாவு - ஏறி நடாத்துகின்ற. மண்டலீகர் - (துட்டங்களாகிய) அநேக தேசராஜர்கள். மாளவென்று - சாகும்படி ஜயித்து. புகழ்குடிய - கீர்த்தியைத் தரித்த. சாமதங்கியுருவான - ஜாமதக்கினியென்னுஞ் திருநாமத்தையுடையவராய்த் திருவவதரித்த. எங்கள் திருமால்-எங்கள் திருமாலென்று சொல்லும்படி சௌலப்பய குணத்தைக்கொண்டுள்ள தெய்வநாயகனது. அனந்தவரை வீதியில்- சிறப்புமிக்க ஸ்ரீவரமங்கல நகரத் தெருவிலே. அனந்தம் - ஆகாசம். தாமதங்களருவார் மனம் - தாமத குணமிக்கார்களது நெஞ்சு. சமூல-உழுமலும்படி. ஏய்மதங்கி-வந்த மதங்கி.

(எய் என்பதற்கு ஏமாற்றுகின்ற எனினுமாம். உரையிது - இந்த வார்த்தையை. கேள்-கேளாய். காமதங்கம் - விருப்பத்தை விளைக்கும் சுவர்ணாத்துக்கு. (இங்கு வல்லின மிரட்டியாதது செய்யுள் விகாரம்) நிகரான-சரியான. நின்தனுமுன் ஆழனம் - உனது (அழகிய) மேனி (அல்லது வில்) முன்னே தோன்றுவதற்கு முன்னே. பின் அடையார்கள் யார் - (காமபரவசராய் வெட்கத்தைவிட்டு நின்பின்னே வராதவரைவர்? ஒருவருமில்லை. (பின்வாங்கி யோடாதவர்கள் எவர் என்றும் பொருள்படுதலுணர்க). (அப்படியிருந்தும்) காமனும் - யாவரையுமோகிக்கச்செய்யும் மன்மதனும். தனரும் - மோகமுற்று மனந்தளருகின்ற. வேல் இரண்டொடு - இரண்டு வேலாயுதத்துடேன (இரண்டு விழிகளும்) இருநேமியும் - இரண்டு சக்கரப்படைகளும் (இரண்டு தனங்களும்) குலஷ-விளங்குகின்ற. பாலமும் - பிண்டிபாலமென்னும் ஆயுதமும். (நெற்றியையும்) ஏமம்முந்துலன்வயமாய்-இருந்துகாத்தலில் முதன்மையான உன்வசமாகவிருந்தும். எனையோ - யாதுகாரணமோ. (உன்அங்கைகளில் வாள்களைத்தாங்கி). ஏர்-அரும்ப - அழகுதோன்ற. நடனம் ஆடுகின்ற விதுனன் - நர்த்தனஞ்சு செய்கின்றது ஆகிய இந்தக் காரியம் யாது. ஏசில் என்பணி - குற்றமற்ற என்னிடமிருக்கின்ற. பணிகொள் - ஆபரணங்களை வாங்கிக்கொள்ள வேணுமென்னும். ஆசையே - அவாவோ. (வெளியிடவேணுமென்றபடி) ஏசில் என்பணி கொள் ஆசையேயென்பதில் குற்றமற்ற வென்னைக்குற்றீவல்கொள்ள வேணுமென்னும் பிரீதியோவென்றும் பொருள் தோன்றல் காணத்தக்கது.

(ந.ஏ)

எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

இது 1, 3, 5, 7-வது சீர்கள் தேமாவாகவும், 2, 4, 6, 8-வது சீர்கள் கூவிளமாகவும் அடிக்கோறும் வந்தன காணக.

(பா) ஆசைமேலடா—காசவாச னை.

(ந.ஏ)

ஆகாசபூதரா நி ஆசைமேவினேன் நெஞ்சிலே கிருபாசமேதனுய் வாசமேவவா எங்க.

(இ-ன்.) ஆசைமேல் - பொருளின்மீது. அடா ஆசை - தகுதி யில்லாத இச்சை. மேவிடா - அதிகரித்து. ஆசைதோறும் - திக்கு விதிக்குகள்தோறும். மேய்-போய். ஆசை மேயினேன் - குற்றமுற்ற வனகை ஆயினேன்து. பாசம் மூடும் - நீரிற்பாசிபோல அஞ்ஞானந்த காரத்தாலே வியாபிக்கப்பட்டிருக்கிற. ஆபாசனெங்கிலே - பொய்த் தோற்றத்தையுடைய (அல்லது கேட்டையுற்ற)இதயத்திலே. பாசம் ஆர் - அன்பார்ந்த - கிருபாசமேதனும் - காருண்ணியருபியான பெரிய பிராட்டியாரோடு கூட. சநாதனு-நித்தியனே. வாசவாநுசா-உபேந் திரனே, காசுகல் - குற்றமற்ற. பிரகாசமேவும்-ஒளியமைந்த. ஆகா சஷ்டா - வானமாமலையே. காசவாசனே - பிரதாம்பரதாரியாகிய தெய்வ நாயகனே. நீ வாசமேவ-நித்யவசாம் பண்ணுதற்கு. வா - எழுந்தருள வேணும். (காசம் - பொன்).

(ந-ஆ)

எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்.

சந்தக்குழிப்பு.

தானதனந்தனாலு தானதனந்தனாலு தானதனந்தனாலு
தானதனந்தனாலு.

இதில் 1, 3, 5, 7-வது சீர்கள் தேமாவாகவும், 2, 4, 6, 8-வது சீர்கள் கருவிளங்காயாகவும் அடித்தாறும் வந்துளது காண்க.

(பா) வாசநறுங்குழலார் — சிவரமங்கையனே.

(ந-கூ)

ஸ்ரீவரமங்கையனே ! நீசனேன் உன்பதம் ஆம் புஜை மேய் நாடு உறல் என்றுகொலோ என முடிக்க.

(இ-ன்.) பாசம் - பந்தம். சுழி-ஆவர்த்தம். (உருவகம்) வாவி - தாவி. ஆவியும் - உடலேயுன்றி உயிரும். அழல்ஆழ் - நரகத்து மூழ்கு கின்ற. நீசன் எனும் தகையென் - எல்லாப்படியாலும் இழிவுற்றவ னென்று சொல்லத்தக்க யான். அங்பு இதம் ஆம் - தயையும் அதற் கந்துகுணமான உரிமையையுமுடைய. உன் - உன்து. தேசு அவிர்பத மாம் - ஒளிலூளிரும் திருவடிகளாகிய (அன்பும் இதமுமாகிய தேசு)

என உருவகமாக்கிப் பொருள்கொள்ளவும்மையும். வண்புஜீன - பல மாசிய தெப்பம்; எவற்றுலுக் கேட்டிருத வலிமையையுடையது என்பது வன்மையின் பொருள். பதமாம்புஜீன உருவம். மேய் - மேவி. நாடு உறல் - (பிறவிப் பெருங்கடலைக் கடந்து) உனது திருநாட்டைத்தல். என்றுகொலோ - எக்காலமோ. மேசகம் - கருமை; இது ஆகு பெயராய் மேகத்தையும், சுந்தரம் - அழகு; இது ஆகுபெயராய்த் திருமேனியையும் உணர்த்தலாலே, மேசகசுந்தரனீ - நிலமேகம்போன்ற திருமேனியையுடையவனேபென்று பொருள்கொள்ளப்பட்டது. ஆசு அகல் அந்தரனே - தோன்றல், மறைதல், துண்புறுதல் முதலிய குற்ற மொன்றுமில்லாமல் ஒரே தன்மையாய்ப் பரமாநந்தத்தையே விளைவிப் பதாயிருக்கிற தெளிவிசப்புடையானே. வேயிசைபங்கயனே-வேணு கானஞ் செய்தருநூம் திருவாயையுந் திருக்கைகளையு முடையவனே; (பங்கயம்) வாய்க்கைகளுக் குவமையாகுபெயர். பூமிசை - தாமரைமலரிலே. தங்கு - வீற்றிருக்கின்ற. அயனே - சிருஷ்டி கர்த்தாவாயிருப் பவனே. மாசு அறு சந்திரனே - களங்கரகிதனையிருக்கிற அமுத கிரணன்போலே ஆனந்தத்தை விளைவிப்பவனே. தேசுறுமந்திரனே-வாச்சியனுகிய நீ தேசாந்தரகதனையிருந்தாலும் கிட்டினின் றதவுதலென்னும் பிரகாசத்தைப்பெற்றுள்ள பெரிய திருமந்திரத்தையுடையவனே. மாமரை நங்கையனே - பெருமை தங்கிய தாமரை மலரில் வீற்றிருந்தருந்துகின்ற பெரியபிராட்டியாரைத் திருமார்பிலே வைத்துக்கொண்டிருப்பவனே; மரை-தாமரை; முதற்குறை. சீவரமங்கையனே-ஸ்ரீவரமங்கல நகரத்துக்கு திர்வாசனுயிருக்கிற தெய்வநாயகனே எ-று. (நக)

.. நேரிசை வெண்பா.

இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(இறைவி இகுளைக்கியம்புல்): ..

பிரிந்தாள்முதல் இடைவிடாதுள்ள பெருவிருப்பாலே தோன்றும் உருவெளித்தோற்றத்தை யுண்மையாகவேயெண்ணி மகிழ்ந்து தோழியோடு சொல்லல்.

(பா) மங்குல்வரை—சொல்லைவாய்.

(சம)

மான்! மங்குல்வரை மால், மருமரும்தம்தார் தந்தார்; கொங்கு உந்து ஏர் தேர் வந்தார் வந்தாரேல், செங்கரும்பு ஆம் வில்லை வில்லை யாய் நறுக்கி மெல்ல மெல்; அம்பு ஆம் பூவில் வல்லை வல்லை என்ற சொல்லை வாய். எனப் பிரித்துப் பொருள் கொள்க.

(இ-ள்) மான் - மான்விழிபோல மருண்ட பார்வையையுடைய தோழியே; அண்மைவிளி. மான் ஆகுபெயர். மங்குல்வரைமால் - வானமாமலையில் வீற்றிருந்தருஞ்சின்ற தெய்வநாயகன். மருமரும் - வாசனை மருவிய. மருவுமென்னுஞ் செய்யுமென்னச்ச வீற்றுயிர் கெட்டது. தம்-தமது. தார்-திருத்துழாய்மாலையை. தந்தார்-கிருபையாலே கொடுத்தருளினார். (ஆதலாலே) கொங்கு-பரிமாள்த்தை. உந்து-எவ்விடத்தும் ஷீசுகின்ற. ஏர்-அழகையுடைய. தேர்வந்தார்-தென்ற லாகிய தேரையுடைய மன்மதனார். வந்தாரேல் - (இனி வரமாட்டார்) வந்தாரெனில். (அவரது) செங்கரும்புஆம் வில்லை - செவ்விய கரும் பாகிய தனுவை. வில்லையாய்-துண்டு துண்டாக. நறுக்கி-துண்டித்து. மெல்ல மெல் - மெதுவாக மென்று தின்பாயாக. அம்புஆம் - பாணம் ஆகிய. பூ-புட்பங்களை. (ஸர் காசுக்கு) வில்-விக்கிரயஞ்செய். வல்லை-விரைவிலே. வல்லை யென்ற - சாமர்த்திய முடையவனென் னும். சொல்லை - புகழை. வாய் - அடைக எ-று.

(சய)

கட்டளைக்கலித்துறை.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

உற்று உரைத்தல்:*

(2-வது நாள் இடந்தலீப்பாட்டிற் றலைவியோடு கூடிப்பிரிந்து வந்த தலைவனது வாட்டம் வினாவிய பாங்கற்கு அத்தலைவன் தனக்கு வாட்டமுற்ற காரணத்தை உள்ளவாறுரைத்தல்).

(பா) சொல்லுவல்கேள் — வஞ்சித்ததே.

(சக)

ஆற்றெழுக்காகவே பொருள் கொள்ளலாம்.

(இ-ன்.) சொல்லுவத் கேள் அன்ப-யானுற்றதை உரைக்கின் ரேன் கேளாய் தோழனே. தூமணிமாடச் சுடர்ப்பிழும்பே-பரிசுத்த மான இரத்தினங்களாற் செய்த திருமாளிகைகளின் சோதியின் தொகுதிகளே. ஏகாரம் பிரிநிலை. (சூரியோதயபீமில்லாமலே யென்றபடி) அல்லது உருமற்செய்-இரவிலும் இருள் வரவொட்டாமல் வெருட்டு கின்ற (எழாம் வேற்றுமை யுருபும் உயர்வு சிறப்பும்மையுந் தொக்கது செய்யுள் விகாரம்) வான்மலைநாதர் தம் அங்கிரியில்-தோத்தாத்திரி நாதரது அழகிய திருவடிகளிலே (அழகிய வரையிலே). செல்லல் இல்லாமற் செலும் - ஜிம்பொறி வயப்படும் அல் இல்லாமற் செல்லு கின்ற. மனம் எனும் சிந்துரத்தை - சிந்த மென்னும் மத்த கஜத்தை. வல்லமை அங்கு சத்தாலே - மேட்டுப் பாங்களிலுள்ள அழகிய தருப்பைப்படில்லினாலே. (வல்லமையுள்ள அங்குசமென்னும் படையினாலே) வல்-சொக்கட்டான்காய். கச்சமாம் (சூதாடுகருவி போலமுகமைந்த அல்லது ரவிக்கையளிந்த அழகிய தனதடங்களி னாலே) ஒரு பிளை-ஒரு பெண்மான். (பிளைபோலு மிளைவிழிகளை யுடைய மடமயில்) வஞ்சித்தது-சதிசெய்துவிட்டது. (சக)

பதினாறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதன் இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

சித்து.

அதாவது இரசவாதம் முதலியவைகளிற் கைதீர்ந்த ஒரு சித்தர் தமது சாமர்த்தியத்தை ஒரு பிரபுவினிட மெடுத்துச்சொல்லி யாசித்தல் செய்ததாகச் செய்யுள் செய்தல். இரதவாதமாவது இரும்பு முதலிய தாழ்ந்த உலோகங்களை யுயர்ந்த தங்கமாக ஆக்குதல் முதலி யவைகளென்றது மருந்து, ஜால மென்பனவாகும். இத்துறையை இந்துவிற் கூறவேண்டுமென்ற இலக்கணிகளுடைய கருத்து, எம் பெருமானையு மவனாய் யார்களையு மடைந்தவர்கள் மூன்னிருந்த தாழ்ந்த நிலைமையை விட்டு உயர்ந்த தன்மையை யடைவார்களன்பதே.

இது கலம்பக வுறுப்பு 18-ல் ஒன்று.

(பா) சித்தகணம்—வாஞ்சித்தோழை

(சுடு)

(ஆற்றெழுத்துக்காகவே பொருளமைதல் காண்க.)

(இ-ன்) சித்தகணம்-அணிமா முதலிப அட்டமா சித்தியை யடைந்த பெரியார்களது கூட்டம். எல்லாம்வல்ல சித்தரெனப் பெயர்பூண்டு திருவிளோடல் புரிந்த சிவபெருமான். உய்ய-உஜ்ஜி-விக்க. அருள்தழைத்த-கருணை விஞ்சிய. சித்தர்-திருவளத்தையுடையாராகிய. சித்திதரும்-அடியார்களுக்கு அகிலாபீஷ்ட சித்திகளையும் அளித்தருந்து. வான்வரை வாழ்-தோதாத்திரியில் வீற்றிருந்தருந்து. செகப் பிரசித்தர்-உலக மெங்கும் வாற்சல்யாதி குணங்களாலே விளங்குகின்றவராகிய தெய்வ நாயகரது. திருவருள்பெற்றிடும்-சிறந்தகருணையையடைந்த (கருணையென்று கூடவில் கருடாலுடராய்ச்சேவை சாதித்தருளியதை) எங்கள் விண்டுசித்தர்-அடியேங்களுக்கு நிர்வாஹகரான (பெரியாழ்வாரது) விண்டுசித்தரென்னுந்திருநாமத்தையுடையவரது. பத்தரெனும்-அடியார்களென்று கொண்டாடும். சித்தரில்-சித்தர்களுடைய கூட்டத்திலே (சித்தோபாய நிட்டருக்குள்ளே) ஒர் சித்தரானேம்-ஒரு சித்தி பெற்றவராயினேம். பண்டிரசவாதம்-செய்யுமிரதவாதமும். மருந்துபல-ஓளடதங்கள் பலவும். நாம் தேர்வோம்-யாம் தெரிந்திருக்கின்றேம். (இவைகளைத்தெரிந்துகொள்ள விருப்பமுடையார்க்கு) பகர்வோம்-சொல்லுவோம். (நாம்செய்யும் தங்கம்) மாற்று உரையால்-யர்ந்த மாற்றிலும் உரையிலும் (குண்றவடையாது) பார்- (நீநேரிற் சோதனை செய்து) தெரிந்துகொள். புடத்திற்கு-தாழ்ந்த உலோகங்களைப்படும்போட்டுயர்ந்த தங்கமாகச் செய்வதற்கு. இறை இருந்தையென்றாற் போதும்-ஒரு கூடை கரியிருந்தாற் போதுமானது. (நீர் இதற்குமுன் யார் யாரிடம் போய் உமது வித்தையைக்காட்டிப் பரிசுபெற்றிருக்கின்றீரென்று கேட்கின்றாயா? கேள் சொல்லுகிறேன்) வித்தகஞம்-எல்லாம் ழல்லவஞ்சிய. கண்ணனிடம்-பூரி கிருஷ்ணபகவானிடத்திலே. மெய்ய-உண்மை. தராவை-தராவென் னும் பெயரிய உலோகத்தை. ஆடகம் ஆக்கினம்-சுவர்ணமாகச் செய்துவிட்டோம். கண்ணனிடம் எய்து அராவை-மடுவிற்குதித்தபொழுது கோபமுடன் எதிர்த்த காளிங்களென்னும் சர்ப்பத்தை. ஆடுஅகம்-நடனசாலையாக ஆக்கினம்-செய்தோம்) அப்பாவென்பது சித்தர்கள்.பேச்சு. (அன்றி

யும்) விண்ணவர்க்கு—தேவர்களுக்கு. நாகத்தை—நாகமென்னும் பெயரிய உலோகத்தை. பொன்னுக்செய்தோம்—தங்கமாகவே யமைத்து விட்டோம். நாகம்—சவர்க்கலோகம் அது இயல்பாகவே சொரணமயமானது. விரும்பில்—(இரதவாதத்தால் வருமிலாபத்தை நீ யடைய) இச்சித்தாயானால். (செய்துதருகிறோம்) வங்கம்—காரியம். தங்கம்—ஆம்—சொரணமாகும். (விரும்பில்—நாவிகர்கள் இச்சித்தால். வங்கம்—மரக்கலங்கள். தங்கு அம் ஆம்—எப்போதுங் குறையாது தேங்கியிருக்கிற கடவிலீ செல்லும்) பங்கம் இல்லை—சத்துருச் சரக்குகளாலே நாம் செய்து தரும் தங்கத்துக்கு ஒருக்காலுங் கெடுதி கிடையாது. வைத்திருக்கும் இருப்பை—நீ வைத்துக்கொண்டிருக்கிற இரும்புகளை (ஆபத்தனத்தை) இவண்—இங்கு சொன்னார்த்து. ஈவாயேல்—கொடுப்பாயானால். மாட்சிபெற்ற—பெருமை பொருந்திய. ஈகையென—சவர்ணமென்று யாவரும் மதிக்கும்படி. (ஒளதார்யமென்று) வழங்குவோம்—பேதித்துதருவோம், சொல்லிப்புகழ்வோம். வன்மைமிகும் வேங்கையும்—(உலோகங்களையன்றி) பலம் மிகுந்த வேங்கைமரமும். மா—பெருமைபெற்ற. தங்கமாகும்—பொன்னுகும். “வேங்கை பொன்புவி மரப்பேர்” என்பது காண்க. (பலம் பொருந்திய வேங்கைப் புலியும் மத்தகஜமாகுமென்றும் பொருள்படுமாயினும் இவ்வாறு கூறல் சம்பிரதத்துக்குத் தக்கடையன்றிச் சித்துக்குப் பொருந்தாது). மைந்த—பிள்ளாய். இன்று—இத்தினத்தில். (இத்தனை வித்தைகளுங் கற்றிருந்தும்) யாம்—நாம். பாலனத்தை—கஷ்டான்னத்தை. விழைந்தோம்—விரும்பினேம் எ—து.

அர்த்தாந்தரம்.

(இ-ள்.) அப்பா ஷந்தா—ஐயா கிரகண்தாரணபடுவே. (மைந்து—வலிமை) பணி—அன்போடு வணக்கு. ரதவாதட்ட—பகவத் சொருபருப்புணவிவிஷயமான இனிய வியவகாரமாகிய அமிர்தத்தை. அரூந்து என்னும் வினைக்கெற்பவாதத்தை அமுதமாக உருவகஞ் செய்யப்பட்டது. அருந்து—செவி வாயாக வுட்கொள். பலம்—உட்கொண்டதனால் வரும் பிரயோஜநத்தை. (நாம்) — ஆசார்யாதுக்கிரகத்தாலே தெளிந்த ஞானத்தையுடைய யாம். தேர்ந்தோம்—ஞாநத்தினாலே முத்தி யென்ற விஷயத்தை நன்கறிந்திருக்கிறோம். பகர்ந்திடுவோம்—

உனக்கு முபதேசிப்போம். மாற்று உரையால்—(நம் முபதேசத்தால் வரும் யதார்த்தங்களை தீபமானது) இதர மதவாதிகளுடைய வாதத் தினாலே. குறைவு உறுதுதாழ்வடைய மாட்டாது. பார்—(இவ்விஷ யத்தை) நீயே தெரிந்துகொள். புடத்திற்கு—இந்தத் தத்துவங்களை மற்றென்றாலும் சலியாமல் நிலைபெறுதற்கு. இறை—சிறிதுபொழுது. இருந்தை ஆனால்—இருந்தாய் என்றால். போதும—போதுமானதேயாம். இதுவரை அட்டமாசித்திகளிலே காலத்தை வறித்த கழித்து இப்போது பகவன் முகேங்கல்லாசத்திற்கு ஹேதுவான உபதேசஞ்சான சேதன பரிபாலனத்தை விரும்பினேம் (ஆத்ம சம்ரக்ஷணத்தை விரும்பினேம்) எ-று.

(சு)

எண்சீர்க்கழிவிடிலடியாசிரிய விருத்தம்.

இதிலொவ்வோரடியிலும் எட்டுச்சிரும் மாவியற்சிராகவே வந்தன காண்க. இயற்சிராவது எல்லாப் பாவிலுமியலுஞ்சீர். இயலுதல்—பொருந்துதல். (இயற்கைச்சிரெனினுமாம்).

(பா) யாம் சித்தமகிழ்ந்து—கடிமாமலரே.

(சு)

யாம் இடரற்றிடவும் இதமுற்றிடவும் இரவும் பகலும் சித்த மகிழ்ந்து வாஞ்சிப்பனவும் துதிசெய்வனவும் வந்திப்பனவும் தோதாத் திரியார் கழலார் கழலாங் கடிமாமலரே யென முடிக்க.

(இ-ள்.) வளையாழியினர்-சங்குசக்கர மங்கையிற்கொண்டவரும், நாஞ்சிற்படையார்-அலாயுதத்தையுடையவரும். துளவத்தொடையார்-திருத்துழாய்மாலையை யுடையவரும், நாகக்குடையார் - கோவர்த்தன பர்வதத்தைக் குடையாகவுடையவரும். நமை ஆஞ்சையார் - நம்மை யடிமைகொண்டக்குளியவரும். காஞ்சிக்கு உரியார் - அத்திகிரிக்கிபதி யும் ஆகிய. தோதாத்திரியார் - வானமாமலையாரது. கழல் ஆர் - வீர கண்ணை தரித்த. கழல்ஆம் - திருவடிகளாகிய. கடி - வாசனைபொருந்திய. மாமலரே - செந்தாமரமலர்களே யாம். வாஞ்சிப்பன முதலிய திரிகரணங்களின் ரெழில்.

(சு)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதில் 3, 4, 7, 8-வது சீர்கள் இயற்சீர்களாகவும், மற்றயவை வெண்பா வுரிச்சீராகவும் ஒவ்வொரடியினும் வந்தன காண்க.

(மறம்).

இது கலம்பக வறுப்புப் பதினெட்டடி லொன்று.

இதனிலக்கணம்:-தமது மகளை மணம் பேசும்படி அரசரா லனுப் பப்பட்ட தூதனை நோக்கி மறவர்கள் மணமறுத்து அவ்வரசரை யவமதித்துப் பேசியதாகச் செய்யுள் செய்வது. புறப்பொருளிலக்கணத்தார் இதனை மகட்பாற் காஞ்சியென்னும் துறையினமாகக் கொள்வார். மகட்பாற் காஞ்சியாவது—புறப்பொருட்டினை பன்னிரண்டனுள் காஞ்சித்தினைக்குரிய பல துறைகளிலொன்று. அதாவது— நின்மகளை எனக்கு மனங்குசெய்து தருகவென்னும் அரசனேடு மாறு படுவது “ஏந்திமூயாட்டருகென்னும், வேந்தனேடு வேறு நின்றன்று”.

வெண்பா.

“அளியகழல்வேந்தரம்மாவரிவை

எளியரென்றெண்ணியுறைப்பிற்—குளியாவோ

பண்போற்கிளவியிப்பல்வளையாள்வாண்முகத்து

கண்போற்பகழிகடிது”

இது புறப்பொருள் வெண்பாமாலையிற் காட்டிய உதாரணம்.

“மணித்தாரரசன் றன்னேலையைத்து துவன்வாய்வழிதேய

தினித்தாசழியச்சிதைமின் றலையையென்றீவினையைத்

துணித்தான்குருகைப்பிரான் றமிழாற்சருதிப்பொருளைப்

பணித்தான்பணியன்றெனிற்கொள்ஞங்கொள்ஞுமென்

பான்மையையே”

என்பர் சடகோபரந்தாதியிற் கம்பநாடரும்.

தெய்வநாயகனுக்கே உரியளாகிய தமது மகளை மணம் பேசும்படி ஒலை கொடுத்தனுப்பப்பட்ட அரசனது தூதன் அவ்வரசன் கட்டளைப் படி தம்மிடம் வந்து ஒலையைக் கொடுத்து மணம் பேச அம்மகட்கு ரியார் மிக்க கோபங்கொண்டு அம்மணப்பேச்சை மறுத்து அவ்வரசனைக் குறித்துப்பரிக்கித்துக் கூறினரென்பதிதிற் கூறப்பட்ட விடயமாம்.

(பா) கடிபொழில்சூழ்—மருவுவாயே.

(சச)

ஆற்றிருமுக்காகவே பொருள் கொள்ளலாம்.

(இ-ள்.) கடி-வாசனை; இளமையுமாம். வரமங்கை-வானமாமலை. தேவநாதன்-தெய்வநாயகன். கறைகெழு-பகைவரி னிரத்தந்தோய்ந்து விளங்குகின்ற. பரகாலன் - திருமங்கையாழ்வார். அமைச்சர் - மந்திரி கள் (அவராவார் நீர் மீனடப்பான் முதலியோர்). அடல் - வலிமை. முடி அரசர் - கிரீடாதிபதிகளாகிய அரசர். (அழியும் அரசரென்றும் பொருள்படுதலுணர்க). மணவோலை - கலியாணவோலை. (இதற்குத் தாழும்பூவென்றும் பொருஞ்சுமையில்). முடி - சூடு. மணமாம் - மன்றலங்கழும் (என்று பரிகசித்துறைக்கப்பட்டது.) மணப்பத்திரிகை யென்பதற்கு, மண் அப்பிய அந்தத்திரிகை யென்றும் பொருள்படுதலில், மடிவரகுதிரித்திடலாங்கொடுபோவென்று பரிகசித்துறைக்கப்பட்டது. மடிவரகு - மடித்தவரகு. மடி - மூடனேயென்று விளித்ததாகவுங் கொள்ளலாம். ஒலை பத்திரிகை யென்பவற்றின் பொருளறியாது ஏதோ புலம்புகின்றனர் ஓலைன் வந்தகாரியத்தை வாய்மொழி யாகவே வழங்குவோமென்று கருதி, பெண்ணை மணம் பேசவந்தோ மென்ன, தூதரது வார்த்தையைக்கேட்ட மறவர் ஓர் நதிக்கும் பெண்ணையென்னும் பெயருண்மையில், அதற்கும் பரிகாசமாக நடுநாட்டுக்குப்போ பெண்ணை மருவிடலாமென்றனர். பெண்ணை யென்னும் நதிகடுநாட்டி லே யுளதாதவில் பரிகசித்தற் கேதுவாயிற்று.

எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியச்சங்த விருத்தம்.

சந்தக்குழிப்பு.

தனதந்ததந்த தனதந்ததந்த தனதந்ததந்த தனனு.

இதில் ஒவ்வொரடியிலும் 1, 3, 5 புளிமாங்காய்ச்சீராகவும், 2, 4, 6 தேமாஞ்சீராகவும், 7 புளிமாஞ்சீராகவும் வந்தன காண்க.

(காட்சி).

அதாவது கூர்வேலினாஞர் பற்பன் னாரூயிரவர் வேட்டை விருப்பால் வெவ்வேறிடங்களிற் பிரியத் தமியனுப் வந்த தலைமகன் ஒண் னுதன்மகளிர் பற்பன் னாரூயிரவர் ஷீனாயாட்டு விருப்பால் வெவ்வேறு கருதிப் பிரியத் தமியளாய் மலர்ட் ளா'குகுள்ள மரகதமணிப்பாறையி லோர் தண்ணியமர நீழுவில் மாலோடுவதைக் கண்னுற்று நின்ற தலை மகளைப் பான்மையாற் கண்னுற்று இஃதென்னேயென்று வியத்தல்.

(பா) மருவொன்று—தென்றனெதிரே.

(சரு)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்ளலாம்.

(இ-ன.) மருஞ்றமங்குல் - வாசனை பொருந்திய மேகம். (இருவகை நறுமணமுங் கமமுங் கூந்தலையும்) கிலை - வில். (புருங்கள்) அம்பு-கணை. (கண்கள்) இலங்கு-இவை விளங்குகின்ற. பதி-சந்திரன். (முகமும்) தங்கு - மேலே கூறிய மதியிருக்கின்ற. சங்கு - சங்கம். (கழுத்தையும்) கிளர்வேய் - விளங்குகின்ற மூங்கில். (தோள்களையும்) உருஞ்று - அம்மூங்கிலுருவத்தோடு சேர்ந்த. கஞ்சம் - செந்தாமரை மலர். (அகங்கைகளையும்) உறுளறும்பு ஒழுங்கொடு - அமைந்த பிழீவி காபந்தியுடன். (பிழீலாபந்தி உரோமாவலி) ஒளிரும் - பிரகாசிக்கும். தரங்கமுடனே - அலைவரிசைகளுடனே.. (அலைவரிசை-வயிற்று மடிப்பு இதனைத் திரிவலியென்பார்) திரு ஒன்று கொம்பர் - அழகுவாய்ந்த ஓர் பூங்கொட்டு. (ஒரு மாதர் அரசு) தருஞ்று - கற்பகத்துக்குச்சமான். செங்கை - செவ்விய திருக்கைகளையடைய. வரமங்கைமஞ்ச - பூர்வ மங்கலங்களில் வீற்றிருந்தருநும் மேகவண்ணஞ்சிய தெய்வநாயகன்து

தழைஅம்பொதும்பரிடையே - செழித்த வழகிய பூஞ்சோலையினிடையே. மகிழ்விஞ்ச - (கண்டவர் யாவருக்கும் எனக்கு என்றுமாம்) சந்தோஷம் அதிகரிக்குப்படி. இன்று-இன்றைய தினத்தில். என்றன. எதிரே - என்னுடை முன்னே. திகழ்கின்றது - விளங்குகின்றது. (இஃது இதற்குமுன் எங்கும் எப்பொழுதுங் கானாத அற்புதக்காட்சியாம்) எ-று. (சுரு)

இப்பாட்டிலுள்ள மருங்குல் முதலியவைகள் கூந்தல் முதலியவை கருக்கு உவமையாகு பெயர்களாகும். இவ்வாறு சொல்வதை அணி நாலார் உருவக வுயர்வு நவிற்கியென்பர். (ரூபகாதிசோக்திரலங்காரம்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதில் அடிக்கோறும் 4-8வதுசீர்கள் மாச்சீர்களாகவும் மற்றைய வாறுசீர்களும் காய்ச்சீர்களாகவும் வந்துளது காண்க. மடக்கு-இலக்கணமுன்சொல்லப்பட்டது. இதில் அடிக்கோறும் அரையடியிறுதி முற்றும் மடக்கு; இன்னும் அடிக்கோறும் அரையடியால் கார்காலத் தியல்பும் மற்றேரரையடியால் தலைவிதன்னியலுஞ்சொல்லப்படுகிறது.

கார்காலம் (தலைவி கூற்று)

அதாவது கார்காலத்தில் திரும்பிவருவதாகக் காலங்குறித்துப் பிரிந்துசென்ற தலைவன் அக்காலம் வந்தும் வரானாக, அதுவரையாற்றி யிருந்த தலைவி ஆற்றுமைமிக்கு அக்காலத்தியல்புகளையுஞ் தன்னியல்புகளையும் கூறியிரங்குவது.

(இ-ள்) திரள்ளழிவி-கூட்டமாகிய மேகங்கள். எழில் இவர-அழகு விளங்கும்படி. (ஓம்பெருமானது திருமேனியழகுன்றுமாம்) எதிர்பு-ஏதிரேதோன்றி. ஆர்க்கும்-முழங்கும், காலம். சேண்வரை-வானமாமலையில் வீற்றிருந்தருளும். வானதி-தெய்வநாயகன்னது. (வான் இடவாகுபெயராய்த் தேவரையுணர்த்துகிறது) (ஆதிநாயகன்) வரவு-வருகையை எதிர்பார்க்குங்காலம். கரளம்-என-விடமென்றுசொல்லும் படி, வில்லைக்கொண்டு-கருநிறமுடையதாய். அம்பெய்யும்-மழையைப் பொழியும், காலம். காமன்-மதன். அங்கைவில்லைக்கொண்டு-அழகிய

கரும்புவில்லினுலே. அம்பு எம்யும்-கணைகளையேவும், காலம். புரளை-கரை புரஞ்சுடி, எழு-பெருகிவருகின்ற. வாரி-மலை வெள்ளம். மணி-அங்குள்ள அரதனங்களை. வாரிவரு-அள்ளிக்கொண்டு வரும் காலம். புலம்பும்-அழுகின்ற. என்கண்வாரி-ஏன் னுடைய கண்ணீர். மணி-மண்ணி-கழுவியதனுலே. வார்-தனகஞ்சகம். இவரும்-விளங்கும். காலம். தரளங்கையார்-முத்துமாலைகளையணிந்திருக்கிற (முத்தவரிசையையொத்த தந்தங்களையுடைய) அயன்மாதரது. நகையில்-அவமதிச் சிரிப்பைப்போல. தளவு-மூல்லைக்கொடி கள். அலர்வய்காலம்-மலர்களைப் பொருந்தியிருக்கும் காலம். தாயரும்-நற்றுய செவிவித்தாய் முதலிய வர்களும், தாதியும்-உயிர்த்தோழியும். பகையில்-பகைவர்போல. தள-அநாதரவு செய்யும்படி. அலர்-பலரறிந்து நூற்றும்பழி. ஏய்-வரும், காலம் (எ-று). (சகு)

(எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

இதில் 1-3-5-வது சீர்கள் விளச்சீர்களும், 2-4-7வது சீர்கள் மாச்சீர்களுமாய் ஒவ்வொரடியிலும் வந்துள்ளன காண்க. இப்பாட்டில் அடிதோறும் முதலில் வந்த சொல்லையே மறுபடியும் மடக்கியிருத்தல் ஓர் வியப்பு. இவ்வாறு வருவதனை (அநுப்பிராசமென்பார்).

(செவிவி நற்றுய்க்கறத்தோடு நிற்றல்)

செவிவி-தாயின்தோழி. நற்றுய்-சொந்தத்தாய். அறத்தோடு நிற்றல்-களவை முறையே வெளிப்படுத்திநிற்றல்; முறை-கிரமம். தலைவி பாங்கிக்கறத்தோடு நிற்றல், பாங்கி செவிவிக்கறத்தோடு நிற்றல், செவிவி நற்றுய்க்கறத்தோடு நிற்றல், நற்றுய் தந்தை தஜீயர்க்கறத்தோடு நிற்றல். அறத்தோடு நிற்றலென்பதற்குப் பொருள்-முறையே களவைவெளிப்படுத்தலென்பது வேறெவ்விடத்திற்குமாகாது. இவ்விடத்திற்கு மாத்திரம் ஆகுமென்ப. இது. அகப்பொருண்ணாலா ரால் ஏற்படுத்தப்பட்ட பெயரெனக்கொள்க. அறத்தோடுகிலை முன்னிலைமாழியென்றும், முன்னிலைப்புறமாழியென்றும், இருவகைப் படும். இச்செய்யுள் முன்னற்கூறியதாம்.

(பா) காலனைக்கால —— பதியெனத்திருவே

(சன)

திருவே ! பாலமதிநுதல்விண்சயிலபாலனைமதியில் பதியெனப் பதித்தனளெனமுடித்துரைக்க.

(இ-ள்) காலனை-காலங்கருதியுயிர் கவருமியமனையும். காலகண்டனை- (அக்காலனையுங் காலாலுதைத்த) ஆலகாலவிடத்தையருந்தியத ஏற்கறுத்துள்ள கழுத்தினையுடையகண்னுதலையும். கண்டாபடைத்த. கமலனை-பதுமாசனனுன பிரமாவை நாபியிலுடையவனும். கமலமேல்-பிரளயவெள்ளத்தில். துயில்கொள்-பாலகணுயேழுலகுண்டுறங்குகின்ற. ஆலனை-ஆலினங்தளிரையுடையவனும். (ஆஸ், தளிருக்கு ஆகுபெயர்) ஆலஅரவனை-விடத்தோடுகூடிய திருவனந்தாழ்வானைப்பரியங்கமாகவுடையவனும். அரவாலீயனை-முழக்கத்தையுடைய திருப்பாறகடலையறி துயிலமருமிடமாகக்கொண்டருளியவனும். அலீயனையகருங்கோலனை-இருளையொத்த கரியதிருமேனியையுடைய ஞானப்பிரானும். (கோலம் வராகம்) கோலக்குழையனை-அழகிய திருக்குண்டலங்களைத் தரித்தவனும். குழைவில் குழகனை-வளைந்த சாரங்கமென்னுங்தனுவைக்கொண்ட நித்ய யெளவனமுடையவனுமாகிய. குழக-அழகினையுடைய. (குழகு, அழகு, யெளவனம்) விண்சயில பாலனை-வானமாமலையில் வீற்றிருந்தருள்கின்ற சர்வரக்களை. பாலமதிநுதல்-பிறைச் சந்திரனையொத்த நெற்றியுடைய நம்மகள். (மதிநுதல்-அன்மொழித் தொகைக் காரணப்பெயர்) மதியில்-தனது மனதிலே. பதியென-பர்த்தாவென்று. பதித்தனள்-திடமாகக்கொண்டிருக்கின்றாள். (சன)

கட்டளைக்கவித்துறை.

இலக்கணம் முன் மொழியப்பட்டது.

• தழை நயப்பு உரைத்தல்.

அதாவது பாங்கி தலைமகனுக்குத் தலைவி அதிக விருப்போடு நீகொடுத்த தழையை ஏற்றுக்கொண்டனளென்பது. இது பாங்கியிற்கூட்டத்துள்ள அறுபத்தொரு துறையளான்று.

(பா) திருவார்தரு—கோற்றேஷியே.

(சன)

அன்ப! கோற்றெழுடி நீ தருவார் தழையை விழியிலொற்றி மூலை வைத்து அனைத்து பவழுத்தின் முத்தமுங் தந்தனளென்க.

(இ-ள்) அன்ப-தலைவனே. கோற்றெழுடி - அழகிய வளையல்களையணிந்த தலைவி. (கோற்றெழுடி அன்மொழித்தொகைக் காரணப்பெயர்) கோலம்-அழகு. கோல்-கடைக்குறை. திருஆர்-பெரியபிராட்டியார் நித்யவாசஞ் செய்தருஞ்சின்ற. திருமார்பன் - அழகிய வட்சத்தலத் தையுடைய தெய்வநாயகனானது. விண்சிலம்பில்-வியோமாசலத்திலுள்ள. தருஆர் - விருட்சத்திலிருந்த. தழை - (நீதந்த) தழையை. (யான் கொடுக்கப் பேரன்டோடு வாங்கி) விழைவு தழையை - காதல் மீக்கூர். விழியில் - கண்களிலொற்றிக்கொண்டு. மருஆர் - சந்தனக்கலவையின் பரிமளங்கிறந்த. மூலைவைத்து - தனதடங்களிலே வைத்து. இருகை களாலும் - இரண்டு கரங்களாலும். மகிழ்ந்தனைத்து - உன்னை நேரிற கண்டாங்கு வந்து கட்டிக்கொண்டு. குருஆர் - நிறம் மிகுந்த. பவளத் தின் முத்தமும் தந்தனள் - பிரவாளத்துக்குச் சமானமான அதரத் தினுலே கொஞ்சவுக் கொஞ்சினால் எ-று. (சஅ)

நேரிசை வெண்பா.

இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

தலைவியிரங்கல்.

(33-வது நாளில் இளவேணிற்பருவத்து வருவதாகச் சொல்லிப் பொருள்வயிற்பிரிந்த தலைவன் அக்காலம் வந்தும் வரானுகத் தலைவருந்தல்).

..

(பா) கோற்றெழுடியார்—செய்கோ. . .

(சக)

மனமே! கோற்றெழுடியார் கைவிட்டார் தென்றற்கொடுவரியினேற் றெட்டெதிர் நிற்பாரார். பங்காம்புயர் கொங்காம்புயர் தோற்றுகிலர் என் செய்கோ என முடிக்க.

(இ-ள்) மனமே, கொற்றெழுடியார்-அழகிய வளையல்களையணிந்த தோழியரும். கைவிட்டார்-என்னைப் பாதுகாத்தவினின்றும் விலகி

விட்டனர். தென்றல்-மந்தமாருதமாகிய. கொடுவரியினேற்றெழுடு-ஆண்புவியுடனே. எதிர்-எதிரிலே. நிற்பார் ஆர்-நிற்பவரெவர். (ஒரு வருமிலர்) பங்காம்புயர்-சேற்றுத்தாமரையென் னுந்தீர்த்தத்தையுடை. யவரும். பதுமப்பாவை-திருமகளாராகிய. (பாவை உவமையாகு பெயர்) வரமங்கை-பூநிவரமங்கைத்தாயாரது. கொங்கை-தனதடங்க வினுடைய. கொங்குஆழம்-வாசனைகமழ்கின்ற. புயர்-திருத்தோள்களை யுடையவருமாகிய தெய்வநாயகர். தோற்றுகிலார்-இன்னும் எழுந்தரு வினுரில்லை. என்செய்கோ-யாதுசெய்தேவனே, தெரியவில்லை. (சுக)

அறுசீர்க் கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

இதில் ஒவ்வொரடியிலும் ஆறுசீரும் கூவிளமாகவே வந்தன கான்க.

(தலைவிபிரங்கல்)

இருபத்தொன்பதாவது நாளில் கார்காலத்து வருவதாகச்சொல் வியோதற்குப்பிரிந்த தலைமகன் அக்காலம் வந்தும் வரானுகத்தலைவி தோழியசோடு சொல்லி வருந்தல்.

(பா) செய்யபங்காம்புய—குறிப்போதுமே

(ஞ)

ஆற்றெழுமுக்காகவே பொருள்கொள்க.

(இ-ள்.) செய்ய- செம்மையான. பங்காம்புயாரி-சேற்றுத்தாமரைக்குளம். சூழ்-சூழ்ந்துள்ள. சேண்டியிலத்தினை - வானமாமலையை. மேவிதேய - அடைந்து. வையமும் - பூவுலகத்துள்ளாரும். வானமும் - தேவலோகத்துள்ளவர்க்குளம். உய்ய-உஜ்ஜீவிக்கும்படி. வாழ்-விற்றிருந்தருள்கின்ற. வண்புழலீல வளம் பொருந்திய மேகவண்ணாகிய தெய்வநாயகனை. வணங்கீரெனி - பணியாதவர்களைப்போல. நைய - வருந்தும் படி. எனை-அபலையாகிய பார்யையை. தனிதள்ளி-தனியாய் வசிக்கும் படி விட்டுவிட்டு. இங்நாடு கடந்தவர் - சுதேசத்தை விட்டுப்பறதேசன் சென்ற தலைவர். நங்கைமீர் - தோழியர்களே. மைய - கருநிறமான. மழை முகில் - பருவ காலமேகம். வந்தது - வந்திருக்கிறது. (வந்தும்)

வந்திலர் - வந்தாரில்லை. (வராதகாரண மொன்றுமெனக்குத் தெரிய வில்லை) (உங்களுடைய) குறிப்பு ஒதுமின் - அபிப்பிராயத்தை அறிவி யுங்கள் எ-று.

(நுட)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

இதில் ஒவ்வொரடியிலும் 1-2-5-6வது சீர்கள் காய்ச்சிராகவும் 3-4-7-8வது சீர்கள் மாச்சீர்களாகவும் வந்தன காண்க.

குறம்.

அதாவது தலைவனைப்பிரிந்து வருந்திக்கொண்டிருக்கிறதலைவியின் முன்பு உண்மையான குறி சொல்லவல்லவோர் குறத்திவந்து கைக் குறி முதலிய குறிகளைப்பார்த்து நினைத்த காரியத்தை உள்ளவாறு ரைத்ததாகச் செய்யுள் செய்வது. இது கலம்பகவுறுப்புப் பதினெட்டானுளொன்று.

(பா) குறித்தகுறி—மருவுமம்மே.

(நுக)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்ளலாம்.

(இ-ன்) அம்மே - அன்னே. (இது குறப்பேச்சு) குறித்தகுறி - நீ விரும்பிய குறியை. சொலும் - உள்ளவாறுரைக்கும். திறத்தி - சாமர்த்தியசாலியாகிய. குறத்தி-குறப்பெண். யானே-நான் மாத்திரமே. (வேவெறுருவரும் இப்போது இம்மலையிலில்லை) குலவு - விளங்கு கின்ற. அங்கை- (குறியும்) உள்ளங்கைக்குறியும். கொங்கைக்குறி- மூலைகளின் குறியும். முகக்குறியும்-முகத்தில் குறியும். நலம் (காண்)- நன்மையாக விருக்கின்றன. (காண்-அசை) நெறித்த குழல்-நெய்த்த டர்ந்த கூந்தலையுடைய பெண்ணே. (அடையடித்த-ஆகுபெயர்) குறி த்தபொருட்குறி-நீ கருதிய வத்துவினடையாளத்தை. நினக்குநிகழ்த் திடுவென் - உனக்கு ஒளியாமற் சொல்லுகின்றேன் (கேள்) அது - அப்பொருள். மறைவாயிருப்பதொன்று - மறைவிடத்திலுள்ளதாகும். (வேதத்தில் பிரதிபாதிக்கப்பட்ட பரம்பொருளாம்). நிறத்தினில் - வண்ணத்தினுலே. மங்குலை நிகர்க்கும் - நீருண்ட கரியமேகத்துக் கொப்பாகத் தோன்றும். (பின்னும்) நிறத்தினில் - அகலத்திலே.

பொன் னும்-பொன் னினையும். நிழல்-ஒளியையுடைய. மணியும்-மணி யினையும். மறுவும்-இலாஞ்சனத்தையும். மருவி-பொருந்தி. வீறும்-எப்பொருளிலுஞ் சிறப்புற்றிருக்கும். செறித்த - இறுக்கிக்கட்டிய. கயிற்றின் தழும்பும் - தாமத்தினாகிய வடுவும். இடையில் உண்டு - மத்தியப்பிரதேசத்திலுள்ளதாகும். (பொன்-திருமகள்) (மணி-களைத் துவம்.) (மறு - பூர்வத்ஸம்.) செழித்த கயிற்றின் தழும்பென்றது யசோதை உலோகலத்தோடு பினைத்துக் கண்ணிறுன்சிறுத்தாம்பினால் கட்டியதனுலுண்டான ரேகை). சேண்மலையை மருவில் - நீ வானமா மலையை யடைந்தால். மறுவும் - (உன் கண்னுக்குக் காணமுடியாமல் மறைந்துபோன அப்பொருள்) உன்னையனையும். (சந்தேகமில்லை) எ-று.

(நுக)

நேரிசை வெண்பா.

இலக்கணம் சொல்லப்பட்டது.

முன்னிரண்டடி ஸ்ரீவரமங்கலங்கரி லுள்ள திருமாளிகைகளுக்கும் ஸ்ரீவைஷ்ணவாகனங்குஞ் சிலேடை.

வின்னிரண்டடி திரிபென் னுஞ் சொல்லணியாம். திலதண்டுலம் போல விளங்குகின்ற சொல்லணியும் பொருள்ணியும் சேர்ந்து வருதலால் (சேர்வையணி) (வஸங்வஸ்வி ராமங்காரா) இதில் புகழுத்தக்க சரித்திரத்தைப் புகழ் பொருநூக்கங்கமாகச் சொல்லுதலாலே வீறு கோளணியுமாம். (உதாத்தாலங்காரம்) சிலேடையணி வீறுகோளணிக்கங்கமாய் வருதலாலே உறுப்புறுப்பிக்கலவையணியாம். (அங்காங்கிபாவசங்கராலங்காரம்) இதில் வீறுகோளணி தலைமையாயும் சிலேடையணி அஃதின்மையாயும் வருதலில் (இவ்வணியாகவுங் கொள்ளப்பட்டது). (குலவையாவது பாலு நீரும்போலப் பேதந்தோன்று திருத்தல்).

அம்பொன்னிலங்க்கும்— சோர்வு.

(நுட)

வரை—சார்பென முடிக்க.

(இ-ன்.) அம்பொன் இலங்கள் உம் - மிக்க அழகு வாய்ந்த திருமாளிகைகளும் (அம்பொன் ஒருபொருட் பண்மொழி). செம்பொன்

நிலம் - செவ்விய சுவர்க்கத்தை. கடுக்கும் - ஒக்கும். சீர் ஆராருள்ஆர் - பெருமையும் அருமையு மைமந்த கிருபா பரிபூர்ணர்களாயிருக்கிற. அந்தணரும்- உபயவேதாந்தார்த்த விசாரதராகிய பூர்வைணவர்களும். செம்பொன்னில் - செவ்வையான ஒழுக்கங்களையுடைய சரகுருவைப் போல. அங்கு - அவ்விடத்து. அடுக்கும் - அவதரிக்கும் எனவுமான. சேண்மலையே-வானமாமலையே, நம்பு-முக்கியப் பிரமாணமாக ஆஸ்திக ரணவராலும் உறுதியாகக் கொள்ளப்படுகிற. மறையின் அந்தத்து- உபநிடதங்களிலே விளங்கிக்கொண்டிருப்பவரும், மாண்பு சேர்ந்தாரை - மாட்சிமைப்பட்ட திருவடிகளை யடைந்தவரை. தறையில்- பூமியில். (ஆவிறு ஜியாகத்திரிந்த தறையென்றும் வடசொல் தறை யெனத் தமிழ்ச்சிறப்பு எழுத்தாகத் திரிந்துளது. இவ்வாறு வருவதற்கு விதி “பொதுவெழுத்தானுஞ் சிறப்பெழுத்தானும்” என்றும் இலக்கணக்கொத்துச் சூத்திரத்துட் காண்க.

கட்டளைக்கலித்துறை.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(பா) சாரங்கபாணி——மண்ணிடையே.

(நா)

(ஆற்றூருமுக்காகவே பொருள் கொள்க).

(இ-ள.) சாரங்கபாணி - மாணிடமேந்தியாகிய பரமசிவனுக்கும். சதுமுகன் - நான்முகனுக்கும். தந்தை - பிதாவும். தசரதன் சேய் - தயரதராஜ குமாரனும். பூர்ங்காநாயகன்-திருவரங்கராஜனும். தேவர்கள்நாதன்-தெய்வநாயகனும். திருமகள்கோன் - பூர்யபதியும். காரங்க அண்ணல் - கருமுகிலைய திருமேனியையுடைய சர்வரட்சகனும் ஆகிய. வியோமகிரீசன் - தோதாத்திரீந்திரனது. வாரம் - அன்பு. மற்றது வெளி. இப்பாட்டில் தந்தை சேய் என்னும் முரனும், நாயகன் முதலிய சொற்களில் அர்த்தாவிரத்தி. தீபுகவணியும்மைந்தன காண்க.

(நா)

எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.

இதில் அடிக்கோறும் 1; 3, 7, 8-வது சீர்கள் மாச்சீராகவும், மற்றையவை வெண்பா வுரிச்சீராகவும் வந்தன காண்க.

(ஊசல்.)

ஊசலாவது பிரபந்த கர்த்தா பிரபந்தத் தலைவனை நோக்கித் தேவீர் தேவிமரரோடும் டோலோற்சவங் கண்டருள்கவன்றும் பிரார்த்திப்பதாகச் செய்யுள் செய்வது.

இது ஆசிரிய விருத்தத்தாலாயினும் கலித்தாழிசையாலாயினும் ஆடிரூசல், ஆடாமோலுசல், ஆடுகலுசல் என்பவற்றுள் ஏதாவதொன்றை முடிவாகக்கொண்டுவரும். இது ஆசிரிய விருத்தம்; ஆடிரூசல் என்பதை முடிவாகக்கொண்டது காண்க.

(பா) மண்ணிடையே—யாடிரூசல்.

(ஞச)

ஆற்றிருமுக்காகவே பொருள் கொள்ளவேணும்.

(இ-ன.) பரன்-சர்வேசுசரன். மதியுசல்-புத்தியிலுள்ள சந்தேகமாகிய ஊத்தையை. மண்ணி - கழுவி. (நியே பரம்பொருளென்று திடம் பிறக்கும்படி யனுக்கிரகித்து) அதுதனையே - திடாத்யவசாயத் தோடு கூடிய அந்த மனதையே. ஊசலாக்கி - ஊஞ்சற்பலகையாகச் செய்து. தண்ணளியோடு ஒண்பொறையை - தேவீருடைய கருணைக்குமையென்னுங் குணங்களோ. வடமாப்புட்டி - ஊசலசைக்குங் கயிருக அதிலினைத்து. சந்ததமும்-அநவரதமும். வரமங்கையொடும் இருந்து-ஸ்ரீவரமங்காசமேதனும் வீற்றிருந்து. பண்ணுவிசேர் - இசைபாடும் வண்டர்கள் சேர்ந்துள்ளன. தார் ஆட-திருத்தோண் மாலைகளைச்சுயிம்படி. ஆடிரூசல் - ஆடுகலுசல். பகர் - யாவரும் துதிக்கின்ற. தேவராஜரே-தெய்வநாயகரே. ஆடிரூசல் - ஆடுக ஊசல் எ-று. (ஞச)

கலிநிலைத்துறை.

(விருத்தக் கலித்துறையுமாம்).

இதில் ஈற்றுச்சீர் மாத்திரம் புளிமாங்காய்ச்சிராகவும், மற்றைய நான்கும் மாச்சீர்களாகவும் அடிகடோறும் வந்தன காண்க.

(பா) ஊசலசைக்கும்—தேவே.

(ஞஞ)

மறைக்குட்கிளர்தேவே கேசவ விண்கோவீச உள்ளுமலாது வழி கூறி உன் தேசமதைத்தந்து தாசனை யருள்வாயோ என முடிக்க.

(இ-ள்) ஊசலசைக்கும் பாசம்-ஊஞ்சலையாடச்செய்யும் சங்கிலியை. நிகர்த்து-லுத்து. உள்ளன் இதையம். உமலாது - சலிக்காமல். உன்வாச மலர்த்தாள்நேசம் - தேவரீருடைய பரிமளங்கமழும் பதும பாதங்களிலே பத்தி. நிலைக்கும் வழிகூறி - தயிலதாரையைப்போலே இடைவிடாதிருக்கும் உபாயத்தை உபடேசித்து. உன் தேசமதைத் தந்து - பிரமருத்திரேந்திராதியர்களும் அடைய விருப்பும் பரமபத நாட்டையளித்து. அருள்வாயோ - இரட்சிப்ராயோ. ஒ வினாப்பொருளாது. கேசவன் - பிரமருத்திரர்களைக் கந்திருமீனி வைத்துக் காப்பாற்றுவன். மறைக்குட்கிளர்தே - வேதங்களிலே விளங்குகின்ற பல வகையான லீலகளையுடையவன். விண்கோ ஈசன் - வானமாமலைக்கு நிர்வாஹகன் எ-று.

(நுடு)

வேற்றெழுவிவெண்டுறை.

வேற்றெழுவியாவது முதவிரண்டடி ஐந்து சீராய் நீண்டு ஒரொவியாயும் பின்னிரண்டடி நாற்சீராய்க் குறுகி மற்றெழுரொவியாகவும் வருதல். வெண்டுறை - வெண்பாவினினம் முன்றிலொன்று. முதவிலுள்ள ஐந்து சீர்களுள் அடிகளுள் முதனுண்கு விளச்சீராகவும், மற்றைய ஒன்று புளிமாங்காய்ச்சீராகவும், பின்னிரண்டடிகளுள் முன்னதில் முதலது விளஞ்சீராகவும், 2-வது தேமாங்காயாகவும், 3-வது புளிமாஞ்சீராகவும், 4-வது கூவிளாஞ்சீராகவும், பின்னதில் முதலதும் 2-வதும் கருவிளாஞ்சீர்களாகவும், 3-வது புளிமாஞ்சீராகவும், நாலாவது தேமாங்காய்ச்சீராகவும் நியதியின்றி வந்துள்ளுகாண்க.

தலைவியிரங்கல்.

கலந்து பிரிந்த தலைவி காமதாபத்தால் வருந்த அவளைக்கண்ட தோழிமார் அத்தாபத்துக்குக் காரணமாராய்ந் துணராமல் வேனிற் காலத்தாலாகிய தாபமென்று கருதி அது தணிப்பான் சந்தனச் சேற்றை அவளுட்டபினப்பிச் சைத்யோபசாரஞ்செய்ய அது கால

தாபமன்றுதலில் கலவிக்காலத்தின்பஞ்செய்து பிரிவுக்காலத்துத் துண் பஞ்செய்யும் பொருள்களுளொன்றுகிய சந்தனக்குழம்பு விரகதாபத் தை விருத்திசெய்ய, அதனை யாற்றமாட்டாத தலைமகள் தோழியர் களை வெறுத்து வருந்தியது.

(பா) கிளரிசைவேயினர்——இசூலோமீரன்றே.

(நுக)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்ளலாம்.

(இ-ள்.) கிளர் இசை வேயினர் - விளங்குகின்ற சப்த சவரங்க ளேருடியபுல்லாங்குழலையுடையவரும். கிரிபோல். பருவதங்கள்போல். வளர்-பூரிக்கின்ற. இருதோளினர் - இரண்டு திருப்புயங்களையுடைய வருமாகிய. நபமலைமேயினர்-வானமாமலைப் பெருமாருடைய. மலர் பொருதாளினை-செந்தாமரைமலர்களை யொத்த திருவடிகளை. மருவாரின்-அடையாதவர்கள்போல. தளர்வு உற-தளர்ச்சியறும்படி. இளமுலைமிசை-எனது இலோமையான தனதடங்களிலே. சாந்தென்று- சந்தனக்குழம்பென்று சொல்லி. (வஞ்சித்து) தழலையப்பினீர்-அழற் பிழும்பை வாரிப்பூசினீர்கள். (நீங்கள்) எனது-என் னுடைய. இசூலோமீர் அன்றே-யிர்த்தோழியர்கள்லவா? நீங்கள் செய்த உபசாரம் அழகிதாயிருந்தது.

(நுக)

எழுசீர்க்கழிநெடி லடியாசிரியச்சந்த விருத்தம்.

இதில், அடிகடோறும் முதலைந்து சீர்கள் கூவிளங்காய்களாகவும், ஆருவது சீர் தேமாவாகவும் இறுதிச்சீர் புளிமாகவும் வந்தன காண்க.

சந்தக்குழிப்பு.

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தானதனன.

(துறை உற்றுரைத்தல்).

இதனிலக்கணம் 41-வது பாட்டிற் சொல்லப்பட்டது.

(பா) அன்றுலகளந்த——நெஞ்சமதுவே.

(நுள)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) என்றுமதி என்றுமதி - சூரியனுஞ் சந்திரனுமென் ரெண்ணத்தக்க. இசை சீர்-கீர் த்தியும் சிறப்பும். விண்சயில வண்புரி யர்-வானமாமலையென்னும் வளந்தங்கிய திருநகரத்தையுடைய தெய்வ நாயகன்து. தண்டலையில்-மாஞ்சோலையிலே. நன்றுபடர்-நன்றாகப் படர்ந்திருக்கிற. பொன்கொடியில்-அழகிய அல்லது பொன்மயமான வல்லியிலே. ஒன்று-பொருந்தியிருக்கிற. மலர் ஒன்று அதில்-ஒரு தாமரைமலரிலே. இரண்டு வரிவண்டு உளன - இரண்டு புள்ளிகளை யுடைய அல்லது இசைப்பாடலைப் பாடுகின்ற வண்டுகளிருக்கின்றன. அவை-அவ்வண்டுகள். நெஞ்சமது-மனமாகிய மகரந்தத்தை. உண்ட-உட்கொண்டன. (41-வது பாட்டில் தலைவியின் தனத்தினாற் சவித் தேன் என்றான; இதில் கண்களாற் கலங்கினே னென்றான் பதபங்கயம் உருவகம். என்று ... மருங்கர்-மயக்கவனி. மற்றைய வாக்கியம் சருங்கச்சொல்லனி. அதாவது அடைமொழி யொப்புமையாற்றலால் அல்பொருட் செய்திதோன்றப் புகழ்பொருட்செய்தியைச் சொல்லுதலாம். இதனை வடநாலார் சமாசோக்தி யலங்காரமென்பார். தண்டியாசிரியர் இதற்கு ஒட்டணியென்று பெயர் கூறி “கருதிய பொருடொகுத்தது புலப்படுத்தற், கொத்ததொன் றுறைப்பி னஃதொட்டென மொழிப” என்பார். மற்றஞ்சிலர் உவமப்போலி, உள்ளுறையுவமம் பிறிது மொழிதல், நுவலாநுவற்சியென இவ்வணிக்குப் பல பெயர் கூறுவார். சரச்சுவதி கண்டாபரண நூலார் உபமானத்தாலே உபமேயத்தை யறியும்படி சொல்லுதல் விவ்வலங்காரமென்ப. (நின)

ஆசிரியத்துறை.

நான்கடியாய் ஈற்றயலோழி த்த மூன்றடிகளுமறு சிருடையன வாய், ஈற்றயலடி யீந்து சிருடையதாய்க் குழைந்து, இடைமடக்காது வந்தது. இதற்குச் சீர்வரையில்லை. இது ஆசிரியப்பாவினினத் தொன்று.

இரவுவரல்விலக்கல்.

அதாவது இயற்கைப் புணர்ச்சியையெப்திய தலைவன் பின்பு தலைவியின் ரேழியி னுதவியைக்கொண்டு தலைவியைப் பகலிலு மிரவிலும் களவுநெறியால் ஏகாந்தத்தில் சந்தித்துவரு தாளிலொரு

நான் தோழி அவ்வொழுக்கத்தையே விரும்பிய தலைமகனுக்கு அவன் வரும் வழியினருமையையும் அது கருதித் தாங்கள் பயப்படுதலையும் கூறி நீ எப்பொழுது மெவ்விடத்தும் நெஞ்சஞ்சாது வரும் தேகபலம் ஆயுதபலம் தந்திரம் முதலியவற்றை யுடையையானாலும் நிசியில் நின் வரவெங்கட்டுத் துண்பத்தை விளைவிக்கும். ஆதவிலிங்கு இவ்விரு ஸில் வரற்பாலையல்லை என விலக்குதல். ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவியென்று மித்துறைக்குப் பெயர் கூறுவர். இத்துறையின் மெய்ப்பாடு அச்சம். பயன் வெளிப்படையாக வந்து மணஞ்செய்து கொள்ளுதலை வற்புறுத்தல். இதனுடே “புணர்தல் நறுங்குறிஞ்சி” என்றபடி மலையும் மலையைச் சார்ந்த நிலங்கும் புணர்ச்சிக்குரிய திணையென்பதும் “குறிஞ்சி கூதிர்யாமமென்மனுர் புலவர்” என்றபடி பெரும்பொழுதிற் சரத்காலமும் சிறுபொழுதில் நள்ளிரவும் முன் பனியும் (இது சிறந்ததன்று.) குறிஞ்சிக்குரிய காலமென்பதும் அறிக.

“கூதிர்யாமம் முன்பனியென்றிலை யோதிய குறிஞ்சிக்குரிய வாகும்”

(பா) நெஞ்சிலெம்முள்ளி——மன்னவனே. (நுஅ)

மன்னவனே நீ கல்லதர் நெஞ்சில் எம்முள்ளி நிசிவரில் தீமையைப்போல நின்கணக்கு சூஞ்சரம் வேங்கையஞ்சினும் அரமங்கையர்க் கஞ்சதும் வாரலென முடிக்க.

(இ-ள்.) எம் உள்ளி-ஏங்களை நினைத்து.கல்லதர்-பருக்கைக்கற்கள் செறிந்த மலைச்சாரல் வழி. விண்குன்றர்-வியோமாத்திரிநாதர். மஞ்சு-அழகு, வன்மையுமாம். அரமங்கையர்-வனதேவதைகள். அஞ்சதும்-பயப்படுவோம். வாரல்-வரற்க. எதிர்மறைவியங்கோள். (நுஅ)

எழுச்சிக்கழிநடிலடியாசிரிய விருத்தம்.

இதில் அடிக்கடோறும் முதலெந்து சீர்களும் விளங்காய்ச்சீர்களாகவும் மற்றைய விரண்டும் ஆசிரிய வுரிச்சீரில் மாச்சிராகவும் வந்தன காண்க.

(பா) மன்னவர்கள்——திடம்தோ. (நுக)

ஆற்றெழுமூக்காக்கவே பொருள் கொள்க.

(இ-ன்) மருவலர் - பகைவர். இன்னல் - துன்பம். இழூத்து-செய்து. வகிரி னும்-பிளங்காலும். பொன்னகிரிருஞ் சடையர்-பொன் னைப்போல விளங்குகின்ற சடாமகுடத்தையுடைய பரமசிவன். பன்யாவராலுங் கொண்டாடப்பெற்ற. நபநகத்துவறு - வியோமாத்திரியில் வீற்றிருந்தருள்கின்ற. பரம்பொருளையன்றி-தெய்வநாயகனையல்லாமல். அடிபரவுகிலன் - பாதங்களில் வணங்கமாட்டேன். இது திடம் - இது நிச்சயம். அதோ-அசை. “முதலையையுறிற்சினையைக்கண் னுறும்” இல் என்னும் இடப் பொருளுண்மை விரித்துப் பொருள்கொள்ளப் பட்டது. (இதனால் அநங்யசரணத்துவஞ் சொல்லப்பட்டது). பின் னிரண்டடிகளாலே சர்வலோக சரண்யத்துவமும் சௌலப்பியமும், சுவாமித்துவமும் சொல்லப்பட்டது.

(ருக்க)

பண்ணிருசீர்க்கழி நெடிலடி யாகிரிய விருத்தம்.

இதில் அடிகடோறும் 1, 2, 3, 4, 7, 8, 9, 10-வது சீர்கள் வெண்பா வரிச்சீர்களாகவும், 5, 6, 11, 12-வது சீர்கள் மாச்சீர்களாகவும் இருப்பது காண்க.

பிச்சியார்.

அதாவது சிவச்சின்னங்களைத் தரித்துத் தெருவிற் பிச்சைக்கு வருகிற பெண்ணெருத்தியைக்கண்டு காமுகனெருவன் தன் காதலை வெளியிட்டு முன்னிலைப்படுத்திக் கூறுவதாகச் செய்யுள் செய்வது. பித்தன் என்பது சிவபெருமான் பெயராதலில் அது மொழியிடைப் போலியாய்ப் பிச்சனென்றாலில் இப்பெயரின் பெண்பாலான பிச்சியென்பது சிவச்சின்னம் பூண்ட பெண்ணை யுணர்த்தும். இது கலம்பக வுறுப்புப் பதினெட்டானுள் சேராதாயினும் பிச்சியார் கொற்றியார் முதலிய வுறுப்புக்களைக் காலத்தான் மருவி வந்ததென்பர் இலக்கண விளக்க நூலார்.

(பா) திடம்படு— உசிதஞ்சூழீ.

(கூட)

ஆற்றிருமுக்காகவே பொருளமைந்தது காண்க.

(இ-ள்.) திடம்படு நெஞ்சு - இளகாத மனம். செங்கற்பொடிக் குறை-காவிலுத்திரம். மருங்கு அசைத்து-இடையில்வின்து. செய்ய மேனி திசம்தர - சிவப்பான உடம்பில் விளக்கும்படி. வெண்ணீரனின்து - திருநீற்றையனின்து. (செய்யமேனி வெண்ணீறு:முரண்) திரிசூலம்-முக்கவட்டுச்சூலம். கபாலம்-மண்டையோடு. ஒளிர்வான் இரவி எய்தி-விளங்கும் வானமாமலையை யடைந்து. பொன்புமி இருசுடர் - பெரியபிராட்டியார் பூமிப்பிராட்டியார் சூரிய சந்திரர்கள். கமஞ்சுன்மஞ்சு - நீரைப்பருகிக் கருத்து மழைபெய்யும் தருணத்தது ஆகிய மேகம். இருந்தது என்ன - வீற்றிருந்தாற் போன்ற. (அபுதோபமை) தனிமுதல் - ஆதிகாரண வஸ்துவாகிய தெய்வஙாயகனை. சவிய-ஒளியடைந்துள்ள. நவிய-மாணியிடக்கரந்தெந்திய. பிச்சர் போன்றிர்பித்தராகிய சிவபெருமாணிப் போன்றிருக்கிறீர். (செய்யமேனி, வெண்ணீறு, திரிசூல கபால தாரணம், ஊர்தோறுஞ்சென்று பிச்சையெடுத்துண்ணல் சிவனுக்கு மிவளுக்குமுள்ள பொதுத்தன்மை; உவமையனி) (இதனுலை) உடம்படுவீர் என்றெண்ணிப் பின்னடைந்தென்-என்னுடைய உடலை யொழித்துவிடுவீரோவென்று முன் னுரைது பின்சென்றென் (என் கருத்துக்கிசைவீரென்று பின்னே வந்தென்), உளம் உருக மூரலுற்றிர்-(அவன் சங்காரகாலத்துக் கண்டோர் நெஞ்சம் பயந்துருகும்படி புன்னகை புரிவதுபோல) நீருமென்னுளம் ஆசையாலுருகும்படி புன்னகை புரிந்தீர்) உம் திருக்கால் நோக்கி-உம்முடைய கடைக்கண்ணுலை பார்த்து. எய்வேளையும் - என்கேற் பாணப்பிரயோகஞ்செய்யும் மனமதனையும். உம்மைக்குக் கருத்து, பிச்சரைப் போலத் தன்கேற் பாணப்பிரயோகம் செய்யும் வேளை யொறுத்தல் போலாது என்கேற் பாணப்பிரயோகஞ்செய்யும் வேளையும். இவ்வேளையில்-இந்தச் சமூயத்தில். ஒறுத்தல்-தண்டித்தல். உசிதம்-தகுதியாகும். சூழ-ஆளைசித்து. (அவ்வாறு) செய்யவேணும் எ-று. (கூட)

(கொச்சகம்) மடக்கு.

அடிக்கோறு நாற்கிருங் கூவிளங்காயாக வந்தன காண்க. அடிக்கோறு மரையடி மடக்காக வந்ததும் காண்க.

(தன்றுயர் தலைவர்க்குணர்த்தல் வேண்டல்).

அதாவது தலைவி தன் துயரைத் தலைவர்க்குணர்த்தல் வேண்டுமெனப் பாங்கிபொடு கூருநிற்றல்.

(பா) சூழ்முலகம்படை——தாத்திரியே.

(கூக)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) சூழ்ம்-ஆராயத்தக்க. உலகம்-பதினெண்குலகங்களையும் (படைத்தவரும்.) தோற்றும் - இலங்கைக்குமுன்னே காணப்பட்ட இலகு அம்பு - விளங்குங்கடலை. (அம்பு ஆகுபெயர்) அணைகட்டிய வரும். ஏழுமரன் - சுக்கிரீவன் காட்டிய சப்த சாலவிருட்சங்களையும். (மரன்மொழி யிறுதிப்போலி) எய் - ஒரே பாணத்தினாலே யெய்து துளை செய்த. திடத்தார் - தைர்யமுடையவரும். ஏயும் - தண்ணைவங் தடைந்த. அரன் - சிவபெருமான். எய்து - சேர்ந்து தங்கியிருக்கின்ற. இடத்தார் - வாமபாகத்தையுடையவரும். வீழும்-பிரளை மகார்ணவத் திலே தமக்கிருப்பிடமாக விரும்பிய. வனப்பு - அழகினையுடைய. ஆல் அடையார் - வடபத்திரத்தை யுடையவருமாகிய. தெய்வநாயகர். மீட்டென்மனப்பாலடையார் - திரும்பவு மெனது மனதில் அடையார் (கனவிலுங் தோன்றுதொளித்தார்.) (அவர் எங்குளாரெனிற்கேள்) வாழிடம் - அந்காயகர் வீற்றிருந்தருஞமிடம். தோதாத்திரியே-வானமாமலையே யாம். எய்தாத்திரியே - என்னைக்குறித்து உடலுமளமு மெலிகின்ற. தாத்திரியே - (எனக்குப் பிரியமானவைகளை யெல்லா முதனியுற்றிடத் துதவுகலாலே பிரிப்பரையாகிய் நற்றுக்கையைப்போன்ற தோழியே. (உவமையாகுபெயர்) வாழ்வு - (அவள்து அதீனத்திலேயே யிருக்கிற) என்னுடைய வாழ்க்கையை. உரை - (விரிவாய் வேலோ பார்த்து) விளம்பு. எய்தாத்திரி யென்பதற்கு - என்னிலைமை யெல்லா முணர்ந்ததாயே என்றும் பொருள் கூறலாம். எய்த்தல் - அறிதலானது எ-று.

(கூக)

(கலித்துறை).

அதாவது ஜிஞ்சிரடி நான்கு வருவதாகும்.

இதனிலக்கணம் முன் னுஞ் சொல்லப்பட்டது.

இதில் அடிக்கோறும் 1, 3-வது சீர்கள் கூவிளமாகவும், 2, 4வது சீர்கள் தேமாவாகவும், ஜிஞ்தாவது சீர் புளிமாங்காயாகவும் வந்துளது காண்க.

தலைவி மறுத்தல்: அதாவது பாங்கியிது மழைக்காலமன்று. இது மறையவர் வேள்விப்புகை. நீ சொல்வது வம்பென்றதை மறுத்துத் தலைவி உண்மையான கார்காலமே யென்றும், அதற்கு அடையாளமாக இன்னின்ன பொருள்கள் தோன்றியிருத்தலைப் பாரென்றும் கூறு நிற்றலாம்.

(பா) எய்திலரென்னே— மலைமீதே.

(கூ)

எழின்மானே! நெய்திகழ்வேள்வி மொய்ப்புகையென்னில் நிழன் மின்னும் பெய்மழையும் வில்லுமூறுமோ? பினும்பீலிமை மயிலாலுங் கொல்? வினா வெற்பார் மலைமீதே. (ஆதவில் இது மழைக்காலமே) என்னுபிரன்னுரென்னேயின் னு மெய்திலரென முடிக்க.

(இ-ள்.) எழில் மானே - அழகிய மான்விழிபோல மருண்ட பார்வையுடைய தோழில். (இது - ஆகாயத்திற் ரேன்றுமிது) நெய்திகழ்வேள்வி மொய்ப்புகையென்னில் - மறையவர் மந்திரத்தால் வகுத்த ஆச்சியாகுதியாலே விளங்குகின்ற யாக குண்டத்திலிருந்து ஆகாயத்து வந்து நிறைந்துள்ள தூமாகில். (அதில்) நிழன்மின்னும் - காந்தியையுடைய மின்னல்களும். பெய்மழையும்-பெய்துகொண்டிருக்கும் வருஷமூம். வீல்லும் - இந்திரதனுவும். உறுமோ - பொருந்தி யிருக்குமோ? (ஒருகாலத்துங்கண்டதில்லை) பினும் - இதுவுமல்லாமல். வின்வெற்பார் மலைமீதே - வியோமாத்திரீசரது திருமலையிலே. பிலி மைம்மயில்-தோகைகளையுடைய கருநிறமான மயில்கள். ஆலுங்கொல்நடிக்குமோ? நடிக்காது. (ஆதவிலிது கார்காலமே) (கார்காலம் வருமுன் வருவேணன்று சொல்விப் பிரிந்த) என் உயிர் அன்னர் - எனது

பிராணநாதர். (இன்னும்-இதுகாறும்). எய்திலர்-எழுந்தருளினுரில்லை. என்னே - வராததற்குக் காரணம் யாதோ? (ஒன்று மெனக்குத் தோன்றவில்லை) எ-று. (காங்)

(கவிவிருத்தம்).

(நாற்சீரடி நான்கு வருவது).

இதில் அடிக்கோறும் முதன் மூன்று சீர்கள் கூவிளங்காய்ச் சீர்களாகவும் நாலாவது சீர் தேமாவாகவும் வருதலறிக.

(தலைவியிரங்கல்).

அதாவது கூதிர்ப்பருவத்து வருவதாகச் சொல்லிக் காவற்குப் பிரிந்த தலைவன் வரானுகத் தலைவி வாடைபொருது வருந்தல்.

(பா) மீதிலகு——அவியதாமே. (காங்)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) மீது இலகு சோதிமதி வீசுதழலாலும் - ஆகாயத்தில் விளங்குகின்ற காந்தியையுடைய சந்திரன் மோதுகின்ற நிலவாகிய நெருப்பினாலும், தழுவ்போன்ற நிலவைத் தழுவிலன்ற தாகுபெயர். கூதிரென ஒத்து கொடுங்கடுவினாலும்-குளிரென்று சொல்லுங்கொடிய விடத்தினாலும். பாதியுயிராகும் - அரையுயிராயிருக்கிற. என் உபாதி அறியாத - என் னுடைய சங்கடத்தைத் தெரிந்துகொள்ளாத. ஆதி - சர்வலோக நாயகராகிய தெய்வநாயகரது. அவியும்-கிருபையும். அவி யதுஆமே-கிருபையென் னும் பெயருடையதாகுமோ ஆகாது. (எகாரத் திற்கு எதிர்மறைப்பொருள்) வன்கண்மையா மென்றவாறு. (காங்)

பதினாறு சீர்க்கழிநெடிலடியாகிரிய விருத்தம்.

இதில் ஒவ்வொரடியில் 1-2-5-6-9-10-13-14-வது சீர்கள் வெண்பா வரிச்சீர்களாகவும், 3-4-7-8-11-12-15-16 மாச்சீர்களாக வும் வந்தன காண்க.

களி—இது 18 உறுப்பிலொன்று.

களியாவது—கட்குடியர்கள் கள்ளீச் சிறப்பித்துக் கூறுவதாகச் செய்யுள்செய்வது. இதில் குந்தி, ஆம்பல், மாலி, மதுரை, முண்டகம், மாதவம், கள், சாலி, மேதை, மந்திரம் இவைகள் மதுவின் பெயராத வில் இப்புகழ் பொருளை யுணர்த்துஞ்சொற்களால் குறித்தற்குத் தகுதி யாகிய பொருள் கூறப்படுகிறது. ஆதலாலிது குறிநிலையணியின்பாற் படும். (இதனை வடநூலார் முத்திராலங்கார மென்பாற்.

(பா) அளிதழையும்—தேர்ந்துயவீரே.

(காச)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இள்.) அளிதழையும்-வண்டுகள் மொய்த்திருக்கும். கட்கடையில்-கள்ளஞ்சகடையிலே. நோக்கி - பரிவோடு பார்த்து. குந்தியனித்தகள் வார்த்த. மைந்தர் ஜிவரையும் - ஆண்பிள்ளைக் ளைந்துபேர்களையும். அமரில் - அக்கட்கடையிலுண்டான சண்டையிலே. ஒம்பி-துணையாய்நின்று காப்பாற்றி. அன்று - அக்காலத்து. இடங்கர்வாய்ப்படும் - மிடாவி லுள்ள. ஆம்பலை-கள்ளை. அளித்திட்டு - விலையில்லாமலாற்றி. அரனயன் ஆதியர்க்கு-அயன் அரன் என்னும் பெயர்களையுடையவர் முதலிய அடியார்களுக்கு. இறும்புது அடை - களிப்புண்டாகும்படி பண்ணி. களிதழையும்-களிப்பை மிகச்செய்யும். விப்பி முதலியவற்றை யேற்றுத் திரியாத பிறவினைப்பொருளது இங்கு தழையுமென்பது. உரைகல, காஷ்பாஷானை மென்பனவு மிப்பொருளவாம். மாலிதனை-கள்ளை. களஞ்செறித்திட்டு - கண்டமட்டுங்குடித்து. (அதனாலே) கவிஞ்மதுரை ஆர்பவர்கட்கு - அழகிய கட்குடியர்களுக்கு. ஒரு வேந்தாகி - ஒப்பற்ற தலைவனுய். கமழ்தரும் முண்டகவிருப்பார் தமை-மணம் ஹீசுகின்ற காள்ளிலே விருப்பமுடையவர்களையே. தனக்கு காதலன்-குமாரனாகவும். 'காதவி-மனைவியாகவும். மருகி-மகன்' மனைவியாகவும். கொண்ட-வைத்துக்கொண்ட. ஒளிதழையும்-புகழ் மிகுந்த-வானமலை-வானமாமலையிலிருக்கிற. மாதவன்றன்-பழையாரது. உபயவடிகளை - மேன்மைபெற்ற வடித்தெடுத்த கள்ளை. (வடி யென்னும் பெயரிய கள்ளை யென்றுமாம்). தினமும் உட்கொண்டு உய்ந்த - நாடோ

துங்குடித்துப் பிழைத்த. உண்மையுறு - மனதில் மயக்கம் மிகுந்த. களியேம்யாம் - சூழ்யர்கள் நாங்கள். உரிமை மக்காள் - எனக்குச் சொந்தமான பிள்ளைகளே. உரைக்குதும் - கட்குடியர்களுடைய பெருமைகளைச் சொல்லுகிறோம். சாலியின் - கள்ளினுடேல். வசிட்டன் - வசிட்ட மகாமுனிவன். உயர்வை யுற்றுன் - முனிவர்களுட் சிறந்தவுள்ளன. மேதையாலே - கள்ளினுடேல். மறையவர்கள் - வேதியர்கள். சுரர்களிலும் - கடவிடத்துண்டான சுரையென்று பெயரிய மதுவைப் பானம்பண்ணிய தேவர்களைக்காட்டி வரும். சிறப்பு உற்றூர் - மேன்மை யையடைந்தார்கள். சிறப்பு - மோட்சாந்தமென்பது. இந்த-இக்கட்குடியேயாம். ஏ-பிரிநிலைப்பொருளாத. மோக்ஷமென்று வேலெறுந்தில்லை யென்று வற்புறுத்தியது. சிறப்பு என்பது-மோக்ஷமென்னும் பொருளைத் தருமோவெனில், திருக்குறவில் அறன் வலியுறுத்தலென்னும் அதிகாரத்தில் “சிறப்பீனுஞ் செல்வமுமீனும், அறத்தினுாடங் காக்க வெவகேன வுயிர்க்கு” என்பதற்குப் பரிமேலழகியார் எல்லாப்பேற்றி னும் வீடுபேறு சிறந்ததாதலீல் வீடு சிறப்பெனச் சொல்லப்பட்ட தென்றூர். சிறப்புனன் னும் பண்புப்பெயர் ஆகுபெயராய் பரமபதத்தை யுணர்த்திற்று. ஆல் - ஆகையாலே. தீசுமிகும்-மகத்துவம் மிகுந்த. சான்றூர்கள்-சான்றூர்கள். (இவர்கள் கள் விற்குமோர் சாதியார்) செவியின் நல்கும்-நன்றாக வாக்குகின்ற. திருமந்திரத்தைத் தேர்ந்து - மேன்மையான கள்ளைக்குடித்து. உயவீர் - உஜ்ஜீவியுங்கள் எ-று.

இதன் சவாபதேசார்த்தம் வருமாறு. .

(இ-ள்.) அளித்தழையும் - சருணை தழைக்கின்ற. கட்கடையின்-கடைக்கண்களாலே. நோக்க-கடாஷ்வித்து. குந்தி அளித்த னமந்தர்யீவ ரையும்-பாண்டுவின்மணைவியாகிய பிரதையென்பாள்பெற்ற பாண்டவர் ஐவர்களையும். அமரில்-பாரதயுத்தத்தில். ஓம்பி-அழியாமற்காப்பாற்றி அன்று-பூர்வகாலத்திலே. இடங்கர் வாய்ப்படுடி- முதலைவாயினகப்பட்டுக்கதறின. ஆம்பலை- கஜேந்திரன். அளித்தித்டி : அத்துண்பத்தைப் போக்கிரக்ஷித்து. அயனரதுதியர்க் கிறும்புது அடையச்செய்து - பிரமருத்திராதியர்களுக்கு மிகுந்த ஆநந்தமுண்டாகும்படி பண்ணி. களித்தழையும் மாவிதனை - செருக்கு மிக்க மாவியென்னு மரக்களை. களஞ் செறித்து-யுத்தகளத்திலே கொன்று. கவின் மதுரையார் பவர்கட்கு -

அழகிய வடமதுரைமா நகரத்துண்ணார்க்கு. ஒரு வேந்தாகி - ஒப்பற்ற மன்னவனுகி. கமழுதரு - பரிமளிக்கின்ற. முண்டக இருப்பார்தமை-செந்தாமரை வெண்டாமரை மலர்களை இருப்பிடமாகக் கொண்டிருக்கும் பிரமா, பெரியபிராட்டியார், சரஸ்வதியாகிய இவர்களை முறையே, காதலன் காதலி மருகிகளாககொண்ட - மகன், மனைவி, மருமகளாகச் செய்துகொண்ட. ஒளிதழையும் - கீர்த்தி அல்லது காந்தி மிகுந்த. வானமலை மாதவன்றன் - வானமாமலையிலெழுந்தருளியிருக்கிற ஸ்ரீய: பதியான தெய்வநாயகன்து. உபயதுகளை-இரண்டு திருவடிகளையும். தினமும் உட்கொண்டு அநவரதமும் தியானித்து. உயந்த-உஜ்ஜீவித்த. உண்மையுறு - வாய்மை வாய்ந்த. களியே யாம் - ஆநந்தமுடையேமநாங்கள். உரிமை மக்காள் - மேரட்சாபேட்சையுடைய பாலர்களே. மேதயாலே - பெரிய திருமந்திரார்த்தஞ்சூனத்தாலே. சாலியின் வசிட்டன் - அருந்தத்தீகாந்தனுன வசிட்டபகவான். உயர்வையுற்றுன்-ஸ்ரீவைணவர்களுட் சிறந்தவளைனன். தெளிதழையும் - ஆசார்ய பரி சர்யைகளாலே தெளிவு மிகுந்த. மறையவர்கள்-வேதயர்களும். மேதயாலே-அந்தப் பெரியதிருமந்திரார்த்தஞ்சூனத்தாலே. சரர்களிலும்-தேவர்களிலும். சிறப்பு உற்றார்-மேன்மையை யடைந்தார்கள். சிறப்பு-எம்பெருமான் யடைதற்குரிய மேலான உபாயம். இதே - இந்த மந்தி ரார்த்தஞ்சூனமே. ஆல்-ஆகையாலே. தீசுமிகும்-குலங் கல்வி யறிவு ஒழுக்கங்களாலே ஒளிதழைந்த. சாஞ்சோாகள் - ஆசார்யவர்யர்கள். செவியில் நல்கும் - காதிலுபதேசிக்கும். திறங்கொள்- தன்மைவாய்ந்த. திருமந்திரத்தை - திருவட்டாக்ஷரத்தை. தேர்ந்து - சிரவண மனன நிதித்தியாசனுதிகளாலே யதனுட்பொருஞ்சனர்ந்து. உய்வீர் - உஜ்ஜீவியுங்கள் எ-று.

(குச)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதிலடிகடோறும் ஆசிரியவுரிச்சிரெட்டு வந்தன காண்க.

(தன் னுட்கையாறைய்திடுங்கிளவி)

அதாவது தலைவி தனக்கு நேர்ந்த துண்பத்தையாற்றுமையாலே பிறிதொன்றனமேலேற்றிச்சொல்வது. இப்படிச்சொல்வதன் பயன், களவுப்புணர்ச்சியொழுக்கத்திலே நின்று சிறைப்புறத்தானுகிய தலை

வன் கேட்டு விரைவில் வெளிப்படையாக வந்து மணஞ்செய்து கூடுவ னென்பது. இத்துறை தோழி கூற்றுக் வருவதுமுண்டு.

(பா) வீரநேமி — போலுமே

(குரு)

(ஆற்றெழுதுக்காகவே பொருள் கொள்க)

(இ-ள்) வீரநேமி வலங்கொண்ட கொண்டவின் - வீரத்தைப் பொருந்திய சுதர்சனமென்னுங் திருவாழியாழ்வாளை வலக்கரத்துக் கொண்ட மேகவண்ணஞ்சிய தெய்வநாயகன் து. விளங்கு விண்மலை-பிரகாசிக்கின்ற தோதாத்திரியை. சூழந்திடும் - வளைந்துகொண்டிருக்கிற. மாம்பொழில்-ஆம்பிராரண்ணியத்தி தே. சேர்-சேர்ந்துள்ள. மூலைப்பூங் கொடிகாள்-அழகிய மூலைக்கொடிகளே. மூலை இடைக்குறை விகாரம். “மூலையனிந்த முறுவலாள் முற்பாணி தருவானோ” எனக்கவித்தொகையிலும்; “பயிற்சிபும் வனமுலைப்பாலே” என அழகர் கலம்பகத்தும் “மூலைக்கொடியாரலர் தூற்றவே” திருவேங்கடக் கலம்பகத்தி லும், “மூலையேயனிந்த முகிழந்கையி” ரென மதுரைக்கலம்பகத்தி லும், இவ்வாறு வருதல் காண்க. எனைச்சிவணவே-எனைப்போலவே. சிறுகாவின் அலைகின்றீர். (நான் எனது சிறியகாவினுலே நாயகன் வரும் வழியைப்பார்த்து அடிக்கடியலைகின்றேன்) நீர் மந்தமாருதத்தாலே அலைகிறீர். (நான்) கூரம் ஆம்-கொடுமையாகிய. அலர்கொண்டு பழியையடைந்து. கண்ணீரினை-கண்ணலத்தைக் கொட்டுகிறேன். நீர் கூர - மிகவும் அலர்கொண்டு மலர்களையுடையிராகி கண்ணீரினை-மகரந்ததாரையை. கொட்டினீர் - பெருக்குகிறீர். (நான்) அணிவண்டு வீழ்ந்திட - தரித்த வஜீயல்கள் நமுக்கிழி. போரஆகம் மெலியலுற் றேன். மிகவும் உடன் மெலிவுற்றிருக்கிறேன். (நீர்) அணிவண்டு வீழ்ந்திட-அணியனியாக வண்டுகள் வந்து மொய்க்க. போர-மிகவும். வாக - அழகிய. மெலியல் - மென்மைத்தன்மையை. உற்றீர்-அடைந் திருக்கிறீர். (ஆதலாலே) (நான்) பிரிபொற்பர் ஆகம்-என்னைப்பிரிந்த அழகிய நாயகரது மார்பை, விரும்பினேன். (நீர்) பிரி - கீழே சிந்திய. பொன் - பொன்னிறமான. பராகம் - மகரந்தத்தை. விரும்பினீர் போலும்-இச்சித்தீர் போன்றீர் எ-று.

(குரு)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதில் 1-2-5-6-வது சீர்கள் வெண்பா வரிச்சீர்களாகவும், 3-4-7-8-வது சீர்கள் மாச்சீர்களாவு மடிகடோறும் வந்தன.

நீடுநினைந்திரங்கல்.

அதாவது தலைவன் தலைவியின் கலவியெய்தாது கால நிட்டித் தலை நினைந்து அத்தலைவியை முன்னிலைப்படுத்தி விதியை நொந்து வருந்தலாம்.

(பா) மேலவர்வாழ்—கருத்தாலன்றே.

(குகு)

ஆழ்வெருமூக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) மேலவர்வாழ்-குலங்கல்வி யறிவொழுக்கம் முதலியவை களின் மேன்மையுற்றவர்களாகிய ஸ்ரீவைணவர்கள் வாசஞ்செய்தரு ஞம், விண்மலையின்-வானமாமலையென்னும் ஸ்ரீவரமங்கல நகரத்திலே. மேவும் கண்ணன்-திருவுள்ளமுவந்து வீற்றிருந்தருஞம் ஸ்ரீகிருஷ்ண னென்னுங் திருநாமத்தையுடையவனும். மேகவண்ணன் - நீருண்ட கரியமேகம்போன்ற திருச்சீமனி யழுகுடையவனும். அருட்கண்ணன்-கருணைபொழுதியுஞ் திருக்கண்களையுடையவனுமாகிய தெய்வநாயகன்து. வியங்கிலம்பில் - பெருமை பொருந்திய வரையிலே. கோலம் மலர்ப் பைங்கொடி - அழகிய புட்பங்களையுடைய பசுமையான வல்லியை யனையாய். நின்குழலை-உன்து கூந்தலையும். மெய்யை - மேனியையும். கொங்கைகளை-தனங்களையும். அங்கைகளை-அகங்கைகளையும். இதழூம்-அதரத்தையும். சொல்லை - மொழியையும். (முறையே) மால் அவிர் தண்டலை - மேகங்கள் புடிந்து விளங்குகின்ற பூஞ்சோலைபினுலும். தளிர் - மாந்தளிர் அஞ்சோகந் தளிர்களாலும். மெல்அரும்பு - மேன்மையான கோங்கமுகுளங்களாலும். தண்பூ - குளிர்ந்த செங்காந்தண் மலர்களாலும். வண்கனி - அழகிய கொவ்வைக்களியினுலும். தேன்கொடு-பூஞ்சேனினுலும். படைத்த - சிருட்டித்த. மல்தோன்-தாமரைமலரில் வீற்றிருப்பவனுகிய பிரம்மா. நீலவிழுகளை - உன்னுடையமையார் கருங்கண்களை. களையால் - அம்பினுலும். நெஞ்சை - உன்து மனதை.

சிலையான் - கல்வினாலும். என்னே நிருமித்தான் - எதற்காகப் படைத் தான். என்னை வருத்தும் கருத்தால்அன் தே-ஹழினைப்படி என்னைத் துன்புறச்செய்யவேண்டுமென்றும் அபிப்பிராயத்தினால்லவா எ-று கால நீடித்தலால் தளர்ந்து கலங்குவதை யருட்கண்ணாற் பார்த்து மனமிளகாததினாலே இவ்வாறுரைத்தானென்க. காரிகையார் கண் களில் நோய்தருநோக்கும் அந்நோய்க்கு மருந்தனைய நோக்குமுளவாத லாலும், அருணேக்குண்டாகுமேல் வாய்ச்சொற்களாற் சிறிதும் பய னில்லாமையாலும் இவ்வாறுரைத்தா னென்றுமாம். “இருநோக்கி வருண்களுள்ள தொரு நோக்கு, நோய் நோக்கொக்கன் நந்நோய் மருந்து” “கண்ணேடு கண்ணினை நோக்கொக்கில் வாய்ச்சொற்க, வென்ன பயனுமில்” என்ப தெய்வப்புலமையார். (காநா)

எழுசிர்க்கழி நெடிலடி யாசிரியச்சந்த விருத்தம்.

இதில் அடிக்கடோலும் முதலாறு சீர்களுங் கருவிளமாகவும் ஈற்றுச்சீரொன்றும். குறினெடிலினாந்த நிறையே சீராகவும் எது கைத்தொடையாகவும் வந்தன காண்க.

சந்தக்குழிப்பு.

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தனதன.

(பா) கருத்தினினினைத்தவை—நத்திலரோ. (காந)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்). கடைசிகணின்—கடைக்கண்ணியுடைய. அருட்கடல்—கருணையில் கடலையொத்தவனும். திருப்புய-திருத்தோள்களையுடைய. (திருநிறத்தில்) மணிப்புயல்—அழகிய முகிழியனையவனும். மணி—இரத்தினமயமான. ககனவெற்பில்—வானமாமலையில். இரவி—சூரியனை நிகர்த்தவனுமாகிய தெய்வநாயகன்து. தாள்-திருவடிகளை. அருத்தியொடிருத்திய-அண்புடனமுந்தருளியிருக்கசெய்த. துளக்குஅறு-சஞ்சல மில்லாத. மனத்தினர்-திருவுள்ளத்தையுடைய ஸ்ரீ பாகவதோத்தமர் களது. அடித்துளை-திருவடிகளிரண்டையும். பிடித்துளை-தஞ்சமாகப்

பற்றிய. நலோர்-சாத்திகர்கள். எருத்தினை அனத்தினை உகைப்பவர் தமை-இடபவாகனத்தையேறி நடத்துகின்ற தாமத சூணத்தவனை சங்கரணையும், அன்னவாகனத்தையிலவர்க்கு செலுத்துகின்ற இராசச் சூணத்தவனை நான்முககணையும். தினையின் அத்துணையும்-தினையளவு கூட. (அதாவது அற்பகாலமாவது) நத்திலர்-குத்திர புருடார்த்தா பேசையுடையவர்களால் விரும்பமாட்டார்கள். அரோ-அசை எ-று.

(கான)

உயிர்வருக்கமோனை நேரிசை யாசிரியப்பா.

உயிர்வருக்கமாவது—அகரமுதல் ஒளகார வீருகவிருக்கிற பன் னிரண்டெழுத்துக்கள். மோனை-அடிகடோறும் முதலீன் முறையே மோனையாக வருதல். நேரிசையாசிரியப்பாவாவது எல்லா வடிகளும் நாற்சிராய் ஈற்றயலடி முச்சிராய் வருவது.

(பா) அருமறை——தில்விய உலகே.

(கா)

ஆற்றெழுக்காகவே பொருள் கொள்க.

(இ-ன்.) (1) அருமையான வேதாந்தங்களிலே விளங்குகின்ற முநியப்பதியும், (2) பிரளயார்ணவத்திலே ஆலமரத்தினிலமையான அழகிய கிசலயத்திலே பிரகாசித்துக்கொண்டிருந்த பாலகளுனவனும், (3) இரணிய கசிபுவினது மார்பைப்பிளந்த வலியநகங்களையுடையவனும், (4) ஒத்தாரு மிக்காருமில்லாத பெருமையையுடையவனும், (5) சாத்வீக சூணத்தையுடைய அடியார்களி னிதயகமலத்தி விடை விடா தெழுந்தருளியிருப்பவனும், (6) (கோக்களும், கோபிகைகளும் களிக்கும்படி) இசைத்தருளிய புல்லாங்குழல்லையுடைய ஐகத்காரணவஸ்துவரன தேஜோரூப்யாயிருப்பவனும், (7) பிறரால்கடைதற்கரிய சூணகணங்களோடு கூடிய தெய்வத்தன்மை பொருந்திய சிந்தா மணியை யனையவனும், (8) இடபவாகனத்தையுடைய சங்கரன் முதலிய தேவர்கள் தமது இஷ்டசித்தியையெய்தி யஜ்ஜீவிக்க. இய அந்தனர்-அழகிய வேதாந்த பாரங்கதர்கள். துதிசெய்ய-பல்லாண்டு பாடவும். வீற்றிருக்கும்-வீற்றிருந்தருளும். ஒளிமணிவண்ணனை-காந்தியையுடைய நீ லரத்தினத்தை யொத்த திருமேனி யொளியை

யுடையவனுமான தெய்வநாயகனை. தெளிவொடும்—தேற்றத்தோடும். (அதாவது நிச்சந்ததேகமாய்) ஒருகால்—ஒருதடவை. ஓர்தியேல்—தியானிப்பாயானால். உளமே—என் மனமே. ஒளவியம் இலாத—பிரகிருதி சம்பந்தமான பொருமை முதலிய தூர்க்குணங்களைன்று நடையாடாத. திவ்விய உலகு—தேஜோமயமான திருமாமணிமண்டபத்தை. சேர்தி—அடைந்தாநந்திப்பாய் எ—து. (காசு)

(கவிநிலைவண்ணத்துறை).

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இதில் அடிகடோறும் முதனைஞ்கு சீர்களும் கருவிளமரகவும், இறுதிச்சிரோன்றும் புளிமாங்காயாகவும் வந்துளது காண்க.

வண்ணக்குழிப்பு.

தனதன தனதன தனதன தனதன தனதான.

(பா) உலகினில்——வீடே.

(காசு)

நபமலையிறைவர் மலரடியினைகளை நலமென நனுகாதார் இருவினையற இலகோளியுற எழில்வீடு அடைகிலர் என்க.

(இ-ள.) உலகினில் இலகிய—பலவகை யுலகத்திலுங் தோன்றிய. உயிர்தொறும்—சேதனுசேதனுத்மகமாக ஜீவராசிகடோறும். ஒழுயாமே—தவருமல்—நிலவிய—அந்தராத்மாவாய்ப் பிரகாசித்துக்கொண்டிருக்கிற. நெடுமாலார்—(அடியார்களை ஸம்ரட்சிக்கும் விஷயத்திலே) மிக்க வியாபோகத்தையுடையவரும். மறையவர்—வேதங்களாலே பிரதிபாதிக்கப்பட்டவருமானிய. நபமலையிறைவர்—வியோமாத்திரியில் வீற்றிருந்தருநும் தெய்வநாயகரது. மலரடியினைகளை—உபயசரனைரவிந்தங்களையே. நலமென—சித்தோபாயமென்று. நனுகாதார்—அடையாதவர்கள். இருவினையற—போயபிழையும் புகுதருவாங்கின்ற பிழையும் தீயினிற்றாசாக. இலகு ஒளி உற—இருசுடர்க்குமோகாத அஞ்ஞானந்தகாரத்தைப்போக்கி விளங்கும் ஞானச்சுடர் உதயஞ்செய்ய. எழில்வீடு—விலக்கண மோகாத்தை. அடைகிலர்—சாதனந்தரங்களாலே சுலபமாக அடையாட்டார்கள் எ—து. நனுகினூர் அடைவார்—அருத்தாபத்தி. (காசு)

பதினான்கு சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதில் அடிக்கோருமள்ள பதினான்கு சீர்களும் ஆசிரிய வரிச் சீராகவே வந்துள்ள காண்க.

(பா) எழிலிறை—பரதத்துவந்திடமே.

(எம்)

பெரும்பாலும் ஆற்றெழுமுக்காகவே பொருள்படும்.

(இ-ன்.) எழில் இறை - அழகிய தெய்வநாயகன். துயிலும் தானம் - அறிதுயிலமர்ந்தருஞ்சிடம். ஆம் அலையே - அழகிய திருப் பாற்கடலே யாம். ஆம் - அம் என்பதனீட்டம். (அம்-அழகு) அலை சினையாகுபெயர். ஆம்-பாங்கான என்றுமாம். இருப்பிடம்-வீற்றிருந்தருஞ்சலம். வானமாமலையே - வியோமாத்திரியேயாம். ஏந்து இரும் நிறம்-மிக விசாலமான திருமார்பு. இலக்குமியேந்தும்-பெரியபிராட்டி யாரை வகிக்கும். மேம்திருநிறம் - யாவரும் விரும்பும் அழகிய திருமேனியின் காந்தி. மேவும் என்னும் பெயரெச்சம் ஈற்றுயிர் மெய் கெட்டுவந்தது. திரு - அழகு. இது திருமேனிக்குப் பண்பாகு பெயர். எழிலிபோன்ம்-நீலமேகத்தைப்போலும். போலும் என்னும் செய்யுமென்முற்றிவிருக்கிற ஈற்றுயிர் கெட்டு அவ்வுகரமிருந்தலகரம் னகரமாகத்திரிந்து போன்மென வந்துளது. கொழும் திருக்கோதை - செழுமையான சிறந்த திருமாலை. கோலவண்துளவே - அழகிய வளம் பொருந்திய திருத்துழாயே யாம். குலவு ஆங்கு - விளங்குமத் திருமாலையிலே. ஒலவண்டுளா - முழங்கும் பிரமரகணங்களிருக்கின்றன. உந்தியம்புயம் - நாட்சிகமலம். குவலயம் பூக்கும் - கற்பங்தோறும் பூமிமுதலிய உலகங்களைப் படையாநிற்கும். அம்புயம் - அழகிய திருத்தோள்கள். குருந்து உந்தி அடும் - கஞ்சனை வேவப்பட்ட அசுராவேசமான. குருந்தவிருட்சத்தைக் காலால்மிதித்துத் தள்ளியழிக்கும். வழங்கிடும் திங்கள் மனத்து உதிப்பதுவே - உலகத் துதித்து ணிளங்கும் சந்திரன் திருவுள்ளத்துத் தோன்றுவதேயாகும். உந்தியுலகம் பூத்தலும் திருவுள்ளம் சந்திரனைத் தருவதும் கற்பங்தோறு மிடையரூது செய்வதாதவில் எதிர்காலத்தாற் சொல்லப்பட்டது. மலர் அடி - தாமரைப்புவைப்போலும் திருவடிகள். முனிவர் - யோகிகளது. வழுத்து-

துதிகளோடு. அவிர்ந்தன - விளங்குவதாகும். மலி புகழ் - நிரம்பிய கீர்த்தியோ. வழுதவிர்ந்தன - குற்றமற்றன. அழித்ததும்-சங்கரித்த தும். பொரவந்து இயங்கும் - போர்புரிதற்கு வந்தெதிர்த்த. மைவரையே - அஞ்சனுத்திரி போன்ற குவலயாபீடமென்னும் கஞ்சனுடைய யானையேயே. அளித்ததும் - சம்ரட்சித்ததும். தியங்கும் - ஆசிரியர் முதலியவர்களையும் பந்துக்களையுங்கொன்று நாம் மேற்கண்ட சபதத் தை எங்கனம்நிறைவேற்றுகின்றதென்று மனங்கலங்கும். ஐவரையே-பாண்டவரைவர்களையே. அரிவையர்செய் - (பிரமோபதேசத்தாலே ஆம்பிரவனத்து வந்து தபத்திற் சித்திபெற்று சாமரகண்ணிகைகள் நடித்த. பரதத்து - பரத சாஸ்திரக்கிரக கிரமம் தவறுத நடனத்திலே. உவந்திடு - திருவுள்ள முவந்தருளிய. அமேவன் - மேலே காட்டிய குணசேஷ்டிதங்களோடு கூடிய தெய்வநாயகனே. பரதத்துவம் - சர்வேச்சுரன். திடம் - நிச்சயம் எ-று. (எம்)

கட்டளைக்கலித்துறை.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(பா) திடம்படுசந்தியில்—மாகத்துமே. (ஏக)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) திடம்படுசந்தியில்-(சேதனைசேதனங்களான சகல வஸ்துகளிலு மந்தராத்மாவாய் ஒழிவற நிறைந்து நிற்றலென்னுஞ்) சம்பந்தத்தாலே. தோன்றல் கெடுதல் திரிதலிலான்-இல்லாததொன்று தோன்றுதலும், இருப்பதொன்று அழிதலும், உள்ளதிலொன்று திரிந் தொன்றுதலும் இல்லாதவனும். உடம்படுமெய்யின்றியே - உடன் படுத்துதற்கு வரற்பாலதாகிய உடலொன்றுமில்லாம்பே. உயிர் ஒன்று உயிர்-ஆத்மாவுக்கும் ஆத்மாவாய் வியாபித்திருப்பில்லுமாகிய. விண்சயிலன் - தோதாத்திரிநாதனுகிய தெய்வநாயகனது. பதாம்புயமே-திருவடித்தாமரைகளே. மடம்படுவேற்கு - அறிவிவியாகிய வெனக்கு இம்மண்ணினும் இந்தப் பூவுகத்திலும், மாகத்தினும் வானுலகத் தினும். துணையாம் - இரட்சகமாகும் எ - ரு. (ஏக)

பன்னிரு சீர்க்கழிநெடி லடியாசிரிய விருத்தம்.

மடக்கு.

(காமமிக்க கழிப்பார் கிளவி).

இதில் அடிக்டோறும் 1-2-4-5-7-8-10-11-வது சீர்கள் ஆசிரிய வரிச்சீர்களாகவும், 3-6-9-12-வது சீர்கள் வெண்பா வரிச்சீர்களாகவும் வந்துள காண்க.

மடக்கு அடிக்டோறும் அரையடிகள் ஒரு நிகரான மடக்காக வும், மற்றை யரையடிகள் ஒரு நிகரான மடக்காகவும் வந்திருப்பன காண்க.

காமமிக்ககழிப்பார்கிளவி.

அதாவது காம மிகுதியாலே தாங்கமுடியாமல் வருந்துகின்ற தலைவி கழிக்கரையிலுள்ள பொருள்களை முன்னிலைப்படுத்தி அவைகளைக்கேட்குந்போலக் கருதித் தமதாற்றுமையைச் சொல்லுஞ்சொல்லாம்.

(பா) கத்துங்கடல்—மருவலரே.

(எல)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கூறவேணும்.

(இ-ள்) கத்தும் கடல் அமரும் திரையே-முழங்குகின்ற சமுத் திரத்திற் பொருந்தியிருக்கிற அலைகளே. கமழுகாற்கு-பரிமளிக்கின்ற தென் றலாகிய புலிக்கு. உடலம்-எனது மெய். அருந்துஇரை-உண் எனு முணவா யிராநின்றது. கரியநிறகாவிக்கண்டே - கருமையான வர்ணத் தையுடைய நீலோத்பலமலர்த் தொகுதிகளே. கணிப்பது உற - யான் கினித்த காரியம் 'சித்திக்கும்படி. இக்கணமே - இந்தக் கணத்திலே. கா - காப்பாய். நத்தும் - விரும்பும். போதாக்குஞ்சினமே - நாரைக் குஞ்சுகளின் கூட்டங்களே. நற்றுய் - எனது சொந்தத்தாய். சினம் மீதாக்கும் - கோபத்தை விருத்தி செய்வாள். நத்தம் மரும் தவள அனமே - சங்கங்களிலே பொருந்திய வெண்ணிறமான அஞ்சப் பறவைகளே. வள அனம்-கிணனத்துள்ள அழுதம். அருந்த-உண் எனுகிற

தற்கு. நஞ்சம் - விஷமாயிருக்கிறது. முத்துமண்ணே - தரளமயமான சைகதமே. கரும்பனையே - கருநிறமான பனைமரங்களே. அணலே-எனது தலைவரே. கரும்பனை - கருப்பு வில்லையுடைய மன்மதனை. மூட்டும் - போருக்கேவிவிடும். மோதக்கழுநீர்காள் நீரே - வாசனை பொருந்திய செங்கழுநீர் மலாகளே நீர். முன்னி - என்னை நினையாத தலைவனை நினைத்து. அழுமநீர் - அழுகின்ற கண்ணீரை. காணீரே - பார்க்கமாட்டார்களே. நித்தம் - தினமும். முருகு-தேன். வார்-பெருகும். இலையே - இலைகளே. நெஞ்சம் உருகுவார் இலையே - (யான்படுந் துயரத்தைக்கண்டு) மனம் இளகுவார்கள் இல்லையல்லவா? நிமலை - இலக்குமியும். கலைமான் - சரஸ்வதியும். மருவு-வீற்றிருக்கும். அலரே-செந்தாமரைமலர்களே, வெண்டாமரைமலர்களே. செடுவின்மலைமால்நீண்ட தோதாத்திரியில் வீற்றிருந்தருஞும் தெய்வநாயகன். மருவலரே - என்னை வந்து சேராரோ எ-று.

(எழு)

எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்.

இதில் அடிகடோறும் 1-3-வது சீர்கள் கருவிளங்கு சீர்களாகவும், 2-4-5-வது சீர்கள் கருவிளங்காய்ச்சீர்களாகவும், 6-வது சீர் தேமாவாகவும், 7-வது சீர் புளிமாவாகவும் வந்தன காண்க.

சந்தக்குழிப்பு.

தனதன தனத்தனன தனதன தனத்தனை தனதனைத்ததனஞு.

(அன்னவிடுதாது).

அதாவது தலைவனைப்பிரிந்த தலைவியிரங்கள். நெய்தனிலத்துக்குரிய தாதவினதிலுள்ள அன்னத்தை நோக்கி யவனுக்குத் தண்ணிலைமையைச் சாற்றும்படித் தூதுவிடுத்தலாம்.

(பா) மருவளர் — உரைத்திடுமினே.

(எங்க)

அனக்குருகுகாள் நபச்சயிலர் திருமுனம் என்மனத் துயரெலா முறைத்திடுமின் என்க.

(இ-ன்.) மருவளர் திருக்கமல மலர் அணி - வாசனை மிகுகின்ற சிறந்த தாமரைமலர்களின் வரிசைகளை. நணி - பொருந்தி. பயிலும் - பழுகுகின்ற. மடநடை - மந்தகமனத்தையுடைய. அனக்குருகுகாள். அன்னப்பறவைகளே. தருவளர் வனத்துவிசி - மரங்களோங்கிவளரும் காட்டிலே கட்டப்பட்டிருந்த. வலையிடையகப்படும் - கண்ணியிலே கட்டுண்ட. தழழுகின்ற-தழழுந்த தோகைகளையுடைய. மயிற்பெடை யில்-பெண்மயில்போல. வேள்-மன்மதனது. உருவளர்-அழகு மிகுந்த. மலர்க்கணையில் - புட்பாணத்தாலே. உடல் உயிர் - உடம்புமுயிரும். நடுக்கம் உற - நடுங்க. உளையும் - வருந்தும். என் மனத்துயரெலாம் - மனவேதனை யனைத்தையும். மருவும்-பொருந்தும். உவணக்கொடியர்-கருட கேதனத்தையுடையவராகிய. திருவளர்-இருவகைச் செல்வமும் விருத்தியடைகின்ற. நபச்சயிலர்-தோதாத்திரிநாதரது. திருமுனம்-திருமுன்பு - (சந்திதியிலே போய்) உரைத்திடுமின் - சொல்லுங்கள் எ-று.

(எந்)

எழுசீர்க்கழிந்திலடியாசிரியச்சந்த விருத்தம்.

இதில் அடிக்கோறும் முதலாறு சீர்கள் கருவிளஞ்சீர்களாகவும் இறுதிச்சீரொன்றும் குறினெடுவினைந்து ஒற்றுத்தும் அடாமலும் வந்த நிறையே ஒரு சீராகவும் வந்தன காண்க.

சந்தக்குழிப்பு.

தனத்தன குனத்தன தனத்தன தனத்தன தனத்தன தனத்தனதன).

பொய் பாராட்டல்.

அதாவது தலைவன் தலைமகள் மாட்டுள்ள அவயவவிசேடங்களையிறப்புகழித்தல். இங்கு கூந்தல் கொண்டாடப்பட்டது. (இறப்பப்புகழிதலாவது இல்லதுமுள்ளதுஞ் சேர்த்துக்கொண்டாடுதல்),

(பா) உரைத்திடு—ஒளித்திடுதலே.

(எச்)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்ளலாம்.

(இ-ன்.) உரைத்திடும் - பகவத் சொருப ரூபகுண விபூதிகளை உள்ளவாறு சொலும். மறைக்குலமுடித்தலமிசை-வேத சமூகங்களின்

உச்சியிலே. (வேதாந்தத்திலே) பொலி-விளங்குகின்ற. உலப்பருசடர்த் திகிரியான் - ஒருக்காலுங் குறைபடாதொளிரும் காந்தியையுடைய சுதாஞ்சனமென்னும் திருவாழியையுடையவனுகிய. வரைத்தடமதில்- மலையை யொத்த விசாலமான மதில்களாற் சூழப்பட்ட. நபச்சிலை நகர்க்கிறை-வானமாமலை யென்னும் திருநகரத்துக் கரசனுகிய தெய்வ நாயகனானது. மலைத்தலை - வெற்பிலுள்ள. மலர்க்கொடியனீர்-பூங்கொடி போன்றவரே. விரைக்குழல் - உமது இருவகை மணமுங்கொண்டுள கூந்தலினானது. வணத்து எழில் - நிறத்தின் அழகை. கண்ணுற்று- பார்த்ததினாலே. எழு - உண்டாகிய. முகிற்குலம் - மேகஜாலங்கள். மிகுத்திடு சமழ்ப்பினலவோ - மிக்க வெட்கத்தினால்லவா? நரைத் தெனை-பலிதமைய்கிறத்தோல். விளர்த்து - வெண்ணிறமெய்தி. மெவில் வுற்று - கொஞ்சங் கொஞ்சமாகக் கரைந்து. வலியற்று - ஓடித்திரியச் சத்தியில்லாததாய். நபத்திடை - ஆகாயத்திலேயே. ஒளித்திடுதல். மறைந்துவிடுதல் எ-று.

பருவகாலத்து ஆகாயத்துத் தோன்றிய மேகம் மழை பெய்து இயல்பாகவே வெளுத்து கூட்டங்குலைந்து வேறிடம் போகாமல் அங்கேயே இயல்பாய் மறைந்து விடுதலை தலைவியின் கூந்தலழகைக் கண்டு மிக நானி யவ்வாருகியதாகச் சம்பாவித்தலாலே ஏதுத்தற். குறிப்பு அணியாம். இதனை வடநூலார் ஹேதூத்திரேக்ஷாலங்கார மென்பர்.

(ஏச)

நேரிசை யாசிரியப்பா.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

பருவங்காட்டி வற்புறுத்தல்:

அதாவது தலைவன் பிரிவாற்றுது வருந்துங் தலைவிக்குக் கார்ப் பருவம் வந்துவிட்டது கண்டனை தலைவன் ரேவுருவது மிப்பொழுதே காண்பாய் கவலற்கவெனத் தோழி தலைவியை ஆற்றுவிப்பதாம்.

(பா) ஒளியணிவண்ணன்—மகிழுதி.

(ஏரு)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ன்.) ஒளிமணிவண்ணன், கொம்பரனையாய் - பூங்கொம்பு. போன்றவளே. நின்திருமுறவலில் - உனது அழகிய தந்தபந்திகளைப் போல. பொன்தளவு அரும்ப-அழகிய மூல்லைக்கொடிகளரும்பெடுக்க வும். நீல்உண்கணில்-கருமையான மையெழுதிய உன்கண்களைப்போல. நீலம்-நீலோத்பலம். வாய்விள்ள-மலரவும். ஏந்துள்ளில்-மேலாம் அழகு. காந்தள்-செங்காந்தள். கண்ணனும் அண்ணனுமென்றது பூரி கிருஷ்னையும் பலராமையும். காயா-நீலநிறமாக இலை தெரியாது நிரந்தரமாகப் பூக்குமோர் மரம். பிடா-மேற்கண்டபடி வெண்ணிறமாகப் பூக்குமரம், ஆப்பிகள்-வெண் காளான்கள். வந்தாங்கு-வந்ததுபோல, தவன்-தலைவன். தணந்து-பிரிந்து. தவமுயல்-நோன்பினை நோற்கும், அவன்-அந்தப்பிரிந்த தலைவன், இவ்விதமான பெண்களை வாசவச் சசிகை யென்பர். என்னை-“தானும் படுக்கைத் தலனு மணியிற்கை செய்திருப்போள் வாசவச்சசிகை” (சுவைக்கொத்து) தவனனுல்-சூரிய கிரணங்களாலே. நனைசெறிந்து-மலர்கள் நிறைந்து. குருகுகள்-பட்சிகள். குடம்பை-கூடு. வாளரி-சிங்கம். மலைமுழை-மலைக் குகை. இப்பி-முத்துச் சிப்பி. தரளச்சூல்- முத்தமாகியகருவை. பொறி அளி-புள்ளிகளையுடைய வண்டுகள். புறவு-புருக்கள். சாதகம்-மழைத் துளிகளையேயுண்னு மோர் பறவை. சகோரம் - நிலாவிழுங்கிப்புள். அரா-பாம்பு. மணியிற்கோபம்-பூமியிலே இந்திர கோபப்பூச்சிகள். விணியிற் கோள்கள் - ஆகாயத்துள்ள கிரகங்கள். குவலயம்-பூமி. கொங்கை-மடவார்தன தடங்கள் (ஆலமரத்து நிழல் கிணற்று நீர் தணங்கள் முதலிய சில சீதள காலத்தில் வெப்பமாகவும், வெய்யிற் காலத்திற் சீதளமாகவுமிருக்குமென்ப) வாடை-வடகாற்று. கோடை-மேல் காற்று (கால்தாறலாவது உலகத்து வீசாதொடுங்கல்) மனந் தார்-கலந்தார். தணந்தார்-பிரிந்தவர். உண்ணெங்கிழுதல்-மனம் வருந்தல். வரந்தி-ஆகாயகங்கை. வானதியாவன்-ஆகாயத்துப் பிரவகிக்குமோர் நதியாகக் கடவேணன்று. எழுந்து-மேல் நோக்கி. விண்படர்ந்து-ஆகாயத்திலே பிரவகித்து. ஒளிர் - விளங்கும். யமுனையோவெண்ண-யமுனைதியோ வென்னும்படி (இது தற்குறிப்பேற்றவணி) மாகம் அடங்கலும் - ஆகாயமுழுவதும். வளைந்து-பரவி (உவமை) மரகத

மணி-கலந்துமின்னி (இது பொருட்டற்குறிப்பணி) காருடன் மத்தகயம்-இடித்து (இதுவுமேற்கூறியவனியே) மின்னலாம் காதலி- (உருவகவனி) வானவில்லிட்டு (இதுவும்தற்குறிப்பு அணியேயாம் நிழல் வெண்மணி-காந்தியுடையவெண்முத்துக்கள். கரக்கணப்-ஆலங்கட்டியின் தொகுதிகள், இதுவந்தற்குறிப்பேற்றவனியே. கருதரும்-மனதினுலித்தன்மையானதென்று நினைத்தற்கும் அரிய. கார்-மேகம்; வரக்கண்டனை. ஒன்னலர்ச் செசுத்து-பகைவரையழித்து. வாகை மாலை-வெற்றிமாலை. ஓகை-உவகை. காதலர்-நாயகரது, தேர் வரக் காண்குவை. மறுகுதலொழிமதி - மனக்கலக்கத்தை விட்டொழி. மதிமுன்னிலையசை) மதிமகிழுதி-மனமகிழ்வாயென்றவாறு. (எஞு)

நேரிசை வெண்பா.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

செவிவியாற்றுத்தாயைத் தேற்றல்.

(வெளி)

(பா) மதிவாண்முதத்தாய்—தாயதன்ரேபார்

(ஏக)

மதிவாள் முகத்தாய், மதிதளரல் ஏதமொன்று வான் மலைமாலின் னருளால் நுதிவாள்விழியைத் தேடி நெர்டியிற்பதிகொணர்வல், பார். அவன் பாதமொன்றுற்றுயதன்ரே.

(இ-ள்.) மதிவாண்முகத்தாய்-பூர்ணசந்திரன் போன்ற ஒளியை யுடைய முகத்தையுடைய தாயே. மதிதளரல் - மனம் வருந்தற்க. ஏதம் ஒன்று - எவ்வகைக்குற்றமும் மனுகாத. வான்மலைமாலின் அருளால் - வானமாமலையில் வீற்றிருந்தருளும் தெய்வநாயகனது கிருபையாலே. தேடி - தேடிப்பார்த்து. நுதிவாள்விழியை- கூர்மை பொருங்கிய வாளாயுதம் போன்ற கண்களையுடைய நந்தமகளை. பதிகொணர்வல் - ஊருக்கு அழைத்துக்கொண்டு வருகிறேன். பார் - இந்தப் பூமி. அவன்-அந்தத் தெய்வநாயகனது. பாதம் ஒன்றால்-ஒரு திருவடியினால். தாயதன்ரே - அளந்துகொண்டதல்லவா? (எக)

கட்டளைக்கலித் துறை.

இதனிலக்கணம் முன்னாலே சொல்லப்பட்டது.

இகுளைக்கிறவி யிறையருளியம்பல்.

(வெளி).

(பா) பாரிற்பகர்ப—நிழலிட்டதே.

(என)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) பகர்ப-பெரியோர் சொல்லுவார். தழுவிற்றகித்த-நெருப் புப்போலச்சட்ட. நிழலிட்டது-குளிர்ச்சியைச் செய்தது. (என)

கலிச்சந்தவிருத்தம்.

கலிவிருத்தத்தி னிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இதில் அடிகடோறும் முதன் மூன்று சீர்கள் புளிமாங்கனிகளாக வும், இறதிச்சீர் புளிமாவாகவும் வந்தன காண்க.

சந்தக்குழிப்பு.

தனதானன தனதானன தனதானன தனதை.

(பா) நிழன்மேலிடு—வா னுலகுறுவார்.

(எஅ)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) நபூவரைமால் - தோதாத்திரியிலெழுந்தருளியிருக்கிற தெய்வநாயகன். மங்ரமலர் - தாமரைமலர். (முதற்குறை) கழன்மேல்-திருவடிகளின் மீது. 'மிகுபரிவால் - பேரன்பினாலே. வரகவிமாலைகள் புனோவார் - சிலாக்கியமாகிய பாமாலைகளைச் சூட்டுகின்றவர்கள். அழன் மேனியன்-சேந்திவண்ணாகிய நெற்றிக்கண்ணனும். அலர்மேலவன்-கமலமலரில் வீற்றிருக்கும் எண் கண்ணனும். அறியா-காணுத. ஒரு நெந்தோய்-ஒப்பற்ற அர்ச்சிராதி மார்க்கத்தாலே சென்று. தொழுல்

மேவிய - எக்காலமும் தொழுதலையே விரும்பிய. சுரர்வாழ் - நித்திய முத்தர்கள் வசிக்கும். சுடர்வானுவசு-தீதஜோமயமானபரமபதத்தை. உறவார் - அடைவார்கள்.

(எஅ)

குறளடிவஞ்சிப்பா.

அதாவது பெரும்பாலும் தன்றளையுஞ் சிறுபான்மை பிறதளை யுந்தமுவிக்கொண்டு இருசிரடியாலேனும், முச்சிரடியாலேனும்மூன்று முதலிய பல வடிகளைப் பெற்றுத் தனிச் சொல்லுற்று அகவற் சரித கத்தால் முடிவதாம். இதிலடிக்கேடாலும் முதற்சீர் நாலசைச்சீராகிய பொதுச் சீராகவும், இரண்டாவது சீர் முவசைச்சீராகிய வெண்பா வரிச்சீராகவும் வந்ததுகான்க. ஆதலாவிது குறளடிவஞ்சிப்பா.

(பா) வாரிதி—மோதமுற்பொருட்டே

(ஏக)

(ஆற்றிருமுக்காகவே பொருள் கொள்க)

(இ-ள்) வாரிதி-சமுத்திரம், வேரி-வாசனை, மலர் முடி-மலர் மாலையனிந்த கிரீடம். குணக்கடல். (உருவகம்) இழிவொழி-குற்ற மற்ற. தொழிலுயர்-விருத்திகளான்மேம்பட்ட. கடிமலர்-புதுமலர், வாசனை பொருந்திய மலருமாம். பல்லியம்-பலவகை வாத்தியங்கள். தழுங்க-முழுங்க. மந்திரம் வேள்வியர்-வேதியர் (உம்மைத் தொகை) மறை-இருவகை வேதங்களும். சந்தனம், நறுமலர், சசி (உம்மைத் தொகை) சசி-கற்பூரம், மன்றல்-வாசனை, இரட்ட-வீச, ஒழிவருபவம்-நீங்காதபிறவித் துன்பம். பாற்கடல்-திருப்பாற்கடலே. பங்கபங்கயமா-சேற்றுத்தாமரையாகவும். மாற்று இலா-சூற்றமற்ற. ஐங்தரு-பாரிஜாதம் முதலிய ஐங்குதேவதருக்களே. மாவனம் ஆ-ஆம் பிரவனமாகவும், தீர்த்தம் அனைத்தும்-உலகத்துள்ள புண்ணிய தீர்த்தங்கள்யாவுமே. செலாசயம் ஆ-குளம், கூபம் முதலிய நீர் நிலைகளா கவும், ஆர்த்தி கொள்சுரர்-விருப்பத்தையுண்டய தேவர்களெல்லாம். விருட்சாதிகளா, தருசெடி கொடிகளாகவும். வைகுந்தமே-ஸ்ரீவை குண்டலோகமே-வரமங்கையதா-ஸ்ரீவரமங்கலநகரமாகவும். வைகிட-வந்துதங்க. ஸ்ரீமியும்-ஸ்ரீமிதேவியும். மலர்மகளும்-திருமகளும். ஆவரம்-தகுதியாகிய அபிஷ்டங்களை, அடியார்க்களித்தருளும் சீவரமங்கைத்

திருமகஞம். கதிரவனும்-சூரியனும். கலாநிதியும்-சந்திரனும். கதிர் அவிர்-ஒளிவிசுக்கின்ற. மருகண்டுவின் காதலனும்-மார்க்கண்டேயனும். சேனப்பெருமானும் - சேனைத்தலைவரும். இருமருங்கெதிரி னும் - உபய பார்ச்சவங்களிலும் முன்புறத்திலும். இருமைமுகில் - பெருமை தங்கிய கருமேகம். ஏகாசனத்தில் - ஒரேயிருப்பிடத்தில். நாகாலயத் தோர்-தேவர்கள். நமர்காள் - நம்மவர்களே. மோதம் உறற்பொருட்டு நித்தியாநந்தத்தை யடையும்படி எ-று. (எக)

எழுசிர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன்னமே சொல்லப்பட்டது.

இதில் அடிக்கோறு மேழுசிர்களு மாசிரிய வுரிச்சீரானே வந்தன காண்க.

(பா) பொருளா—வேட்பவரே. (அய)

வேட்பவரே தஞ்சமென்றடைமின் வாழ்ந்திருப்பீர்.

(இ-ள்) பொருள் அலாதவற்றை - ஆத்மாஇல்லாத தேகத்தையு மதனைச்சார்ந்ததாரா புத்திராதிகளையும். பொருளென-ஆபத்திரவிய மென. உணர்ந்து - அறிந்து. புன்னெறியேயொழுகும் - கெட்டவழி யிலேயே நடக்கின்ற. மருளின்-அஞ்சானத்தாலே. ஆம் - உண்டாகு கின்ற. மானு-பெருமையடையாத. பிறப்பொழிந்து - பிறவி தீர்ந்து. வைகுந்தமீவி - திருமாமணி மண்டபத்தை யடைந்து. வாழ்ந்திருப்பீர் - நித்ய கைங்கர்ய யுக்தராயிருப்பீர்கள். சிறப்புறுந்திறனை வேட்பவரே - மேலான பதவியையடைய விரும்பியவர்களே எ-று. (அய)

கலிவிருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இதில் அடிக்கோறும் நாற்சிர்களும் ஆசிரிய வுரிச்சீராகவே வந்தன காண்க.

(பா) வேட்பவை—கிடைப்பதென்னரோ. (அக)

ஆற்றெழும்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) வேட்பவை - விரும்பிய பொருள்களை. சேட்படுவின் மலை - பெருமை தங்கிய வானமாமலையில் வீற்றிருந்ததருளும். தாள் பதுமம். (உருவகம்) பிறர் உழை - அயலாரிடத்தில். அரோ - அசை. (அக)

வெண்டாழிசை.

அதாவது வெண்பாவினம் மூன்றான்று. இது மூன்றாடி யாய் முதலிரண்டடியும் நாற்சீராயும், ஈற்றடியொன்றும் வெண்பாப் போல முச்சீராகவும் முடிவுபெற்று வேற்றுத்தனை விரவிவங்களுள்து காண்க.

(பா) எண்ணொட்கொள் — முதல்.

(அ2)

ஆற்றிருமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) இமையவர்தோமான்றன்னை - தெய்வநாயகனை. வான்மலை - வானமாமலை. முன்னைவாட்டேர் - நித்யசூரிகள். முதல் - முதல்வராவர் எ-று.

(அ2)

எழுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இதில் அடிக்டோறும் 1-3-5 புளிமாங்காய்ச் சீர்களாகவும், 2-4-6 தேமாச்சீராகவும், 7-வது சீர் புளிமாவாகவும் வந்துள்து காண்க.

..

(பா) முதன்மூவருக்குள் — வான்மலைக் கருசடை.

(அந)

மால் — வான்மலைக்கருசடை.

.. ..

(இ-ள்.) முதல்மூவர்-பிரம்ம விஷ்ணு நுத்திரர்கள். முதலாம் முதன் மையான விஷ்ணுவென் அரங் திருநாமத்தையுடைய. முகுந்தன்-இம்மை மறுமைப்பயனை யளிப்பவனும். முருகுஆர் துழாய்முடி யினுன் - தேன் பெருகு திருத்துழாய்மாலை சூடிய திருமுடியையுடையவனும். புதன்

முடுகானில் - செடிகொடிகள்டர்ந்த காட்டில். மின்னல் போன்ற திருமேனியையுடைய ஜானகிப்பிராட்டியாருடன். மேவு புயல் - அடைந்த மேகவண்ணாலும். ஆகிதேயர்பதியாம் - தேவேந்திர ஞகிய. சிதல் - கரையான். மூரிநாஜைஉண - பெரியபிராக மென்னாலும் வில்லின் நாஜைந்ததின்ன. நாண் இழந்த - திருமங்கிலிய நாஜையிழந்த. சிவை - உமாதேவியார். வாழு - பழையபடி திருமங்கிலியத்தோடு வாழும்படி. அருள் - (வின்னுளை நிமிர்ந்தத்தனால் துண்டிக்கப்பட்ட சிவ பெருமானது தலை மறுபடி முன்போலூன்றுகும்படி) யநுக்கிரஹித் தருளியவனுமாகிய. மால் - தெய்வநாயகன். நுதல் - ஆராய்ந்தறிந்து கொள்ளும். முதுவோர்கள் - பெரியோர்கள். மதியால்-தமது சிறந்த திருவுள்ளத்தாலே. மதித்து - கெளரவித்து. நுவல் - துதிக்கின்ற. வான்மலைக்கு அரசனே - தோதாத்திரிநாதனே யாம் எ-று. (அந)

எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன்னமே சொல்லப்பட்டது.

இதில் அடிகடோறும் ஏழு சிரும் இயற்சீராகவே வந்துள்ளான்க.

இளவேனிற்காலம். இரங்கல்.

சித்திரையும் வைகாசியுமாம். இதனை வசந்த இருது என்ப. இக்காலம் விருவதாகச் சொல்லிப் பொருள்மேற் பிரிந்த தலைவன் வரவு நீட்த தலைவி வருந்தல்.

(பா) அருளுறுகடைக்கண் — கன்றதையே.

(அச)

போனவர் முலைழிபொன்னும் மணிகளும் வழங்குகின்றதைக் கண்டின்போலு மெனக.

• • •

(இ-ள்) அம்புயைகொழுநன் - ஜிசவரியப்பிரதையாகிய லட்சமீ நாயகன்து. தோதாத்திரி யெருவி - பூஞ்சுமங்கல நகரத்தைசிட்டு. பொருள் உறுநசையால்-பொருளிலே மிகுந்த வாசையினுலே. எனை-அவரையே யுயிரென நம்பியிருக்கிற என்னை. போலும்-அசை. வெரு

ஞானத்து—மன நடுங்கச்செய்யும். அனலைவீசு—(அக்கினிச்)சுவாலையை வீசுகின்ற. தென்றலில்—மந்தமாருதமாகிய அக்கினியினுலே. மெய்·வெந்து—உடல் பொசுங்கி. மாங்குயிற்கு—மாங்குயில்களின் தீங்குரலாகிய காளத்துக்கு. இனைந்து—வருங்கி. மருஞ்ஞு—மனமயங்குகின்ற. எனது முலைவிழிடு—எனது தனங்களும் கண்களும். பொன்னும் மணி களும்—முறையே பொன்னையும் (தேமலையும்) முத்துக்களையும். (கண்ணீர்த்துளிகளையும்) வழங்குகின்றதை—கொடுப்பதை எ—று. (ஏச)

பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணப் முன்னே சொல்லப்பட்டது.

இதில் அடிகடோறும் 1-2-3-4-7-8-9-10-வது சீர்கள் ஆசிரிய வுரிச்சீராகவும், 5-6-11-12-வது சீர்கள் வெண்பா வுரிச்சீர்களாகவும் வருவது காண்க.

(மேகவிடுதாது—வெளி).

(டா) வழங்கு தென்றலை—யருள்வாடே

(ஏகு)

ஆற்றெழுமுக்காகவே பொருள்கொள்ளலாம்.

(இ-ள்) வழங்குதென்றலை-வீசுகின்ற மந்தமாருதத்தை. கிள் ளையை-கிளியை. சூபிலினை-கோகிலத்தை. பாங்கியை-தோழியை. மட நெஞ்சை- அறியாமையே யிலக்கணமான மனதை. (முறையே) மன்மதனது தேர். பரி-குதிரை, யயச்சின்னம்-சயகாகளம், வரி வில் நாண்-கட்டமைந்த வில்லினது நாரி. பழங்கண் ஆற்றிட தோற்று இடப்-துன்பத்தை விளைத்தற்குப்பிறக்குமிடப். எனப்பயமுற்றுப்-என்று பயந்தும். அனம்-அன்னப்பறவைப்பையும். பூவூநாகண வாய்ப்புள்ளையும். பயிலும் மாமயில்-பழசியக்கியமியிலையும், (முறையே) நடை-கமனத்துக்கும். மொழி-பேச்சுக்கும். சாயலின்-தோற்றத்திற்கும். பகையென்றுப்-விரோதிகளென்றும். பகராமல்-துது போகச்சொல்லாமல். முழங்கும் மங்குல்-கர்ச்சிக்கின்ற மேகமே. மொழியுஞ் சாதகமென்ன—யர்த்திச்சொல்லப்படும் சாதக பக்ஷியைப்

போல. (அநுகூலமான வார்த்தைகளையே சொல்லுமென்று என்னி யென்றுமாம்) நின்வரவையே நோக்கினன்—உன் னுடைய வருகையை யே யெதிர்பார்த்துக்கொண்டிருந்தனன். முன் னும் என்றனை—நின் னையே நினைத்துக்கொண்டிருக்குமென்னை. முன் னுற—முதலாவதாக, காத்திட முன்னிற்றல்—பாதுகாக்க எதிருந்துதல். முறையேயாம்—பிரதியுரகாரத்தை விரும்பாத வள்ளன்மையையுடைய உனக்குத்தகு தியேயாம். (ஆகையாலே) தழங்கு—முழங்குகின்ற. பேரலை—பெரிய அலைகளையுடைய. பங்கதாமரசம்—சேற்றுத்தாமரையேரியை. ஓர் சார்கொள்—வாமபார்சுவத்திலே கொண்டு விளங்குகின்ற. வான்சயிலத்தான்—தோதாத்திரிநாதனை தெய்வ நாயகனானது. சரணந்தாழந்து—திருவடிகளை வளங்கி. (என்இயல்பையியம்பி) அவன் றரு—அவ்வெம் பெருமான்கொடுத்தருளிய. துளவங் கொடுதந்து—திருத்துழாய் மாலை கொண்டுவந்து கொடுத்து. (என்னை) அருளாய்—கிருபை பாவிக்க யைக்கீவுணும் (ஏ-று). (அடு)

பதினெண்குசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இதில் பதினெண்குசீர்க்கழும் அடிகடோறும் ஆசிரியவுரிச் சீராகவே யமைந்துள காண்க.

(தலைவிபிரங்கல்-வெளி)

(பா) அருளினன் றிடும்—இருந்ததே

(அக)

ஆற்றெழுமுக்காகவே பொருள்கொள்க.

(இ-ள்) 1வது கோக்களையுங் கோபாலர்களையுங் காப்பதற்குக் கோவர்த்தனகிரியைப்படுத்துக் குடையாகப்பிடித்தவர், என்னைவருக்குந் தென்றற்புவிக்கிருப்பிடமாகிய மலைய மலையையெடுத்துக் கடவிலைதிலர்.

(2வது) ஜானகிப்பிராட்டியின் சிந்தை களிக்கும்படி சிவனது வில்லையொடுத்தவர், யான்மகிழும்படி என்னையடர்க்கின்றமன்மதனது கருப்பஞ்சிலையையொடுத்திலர்.

(3வது) முற்காலத்து யுத்தகளத்திலே தன்னையடைந்தஅருச்சனைக்காப்பதற்காகச் சூரியனை மறைத்தவர், மன்மதனது யுத்தகளத்திலே அணைந்த என்னைக்காப்பதற்குச் சந்திரனை மறைத்திலர்.

(4வது) காதலஞ்சிய சுக்ரீவனைச் சஞ்சலங் தீர்க்கும்பொருட்டுத் திண்மையாகிய சாலவிருட்சங்களைத் துளைத்தொழித்தவர், காதலியாகிய எனது சஞ்சலத்தைப் போக்குதற்கு மன்மதனது காகளமிருந்து கூப்பிடு மாமரங்களைத் துளைத்தொழித்திலர்.

(5வது) கோபாலர்களெல்லாம் நடுநடுங்குப்படி வளைந்துகொண்ட தாவாக்கினியை யவர்கண்மகிழும்படி தணித்தவர், யான்மகிழும்படி என் மனத்தெழுந்த விரகவெங்கணலைத்தணித்திலர்.

(வெது) கடலைக்கடைந்து அமுதமெடுத்து ஆர்த்தர்களான தேவர்களுக்குக் கொடுத்து அவர்களைக்காப்பாற்றியவர், ஆர்த்தியை யுற்ற எனக்கு விரும்புகின்ற அதராமிருத்தைத்தந்து என்னைக்காக்கிலர்.

திருச்சிலைக்கிய மார்பினூர்-திருமகளைப்பிரியாத மார்பினையடையவரும். வனத்தெரியலார்-திருத்துழாய் மாலையணிந்த திருத்தோன்களையடையவரும். வரமங்கையார் செய்ய சேவகர் - ஸ்ரீவரமங்கைநாய்ச்சியாரது அழகிய நாயகனுமாகிய தெய்வநாயகர். செய்யும் - செய்தருளும். ஆண்மை-பரீக்கிரமம். சிரிப்பதாக - (யாவருங்கண்டு) பரிசுத்து நகைக்கத்தக்கதாக. இருந்தது-இருக்கிறது என-று. (அசு)

பதினுண்கு சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதன் இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இதில் அடிக்கோறும் பதினுண்கு சீரும் ஆசிரிய விச்சிராகவே வந்தன காணக,

முதிர்வேணிற்காலம். ஆணியுமாடியும். (கீர්ஷமருது)

தோழி கூற்று.

(ஆற்றுத்தன்மையாற்றக்கூறல்).

தலைவியின் ஆற்றுத்தன்மையை யாற்றுதல் செய்யும்படி தோழி தலைவனுக்குக் கூறுதல்.

(பா) இருந்ததன்—— அச்சதனே.

(அன)

அச்சதனே சுரும்பர்புக்கிருப்ப, கோகம் ஒளிப்ப, மீனினம் மறைய, பிடித்தெரி முதிய வேணிலோடு கனவியுங்கனற்ற வருந்தி, விரும்பி, மறந்து, கசந்து, வெய்துயிர்த்து, வாய்வெரீஇ, பொருந்திய மாலையும் எரிக்குவ, புரமெலாம் வெந்து புலம்பு பூவையினைப் புர.

(இ-ள்.) ஓரீஇ-விட்டு. சுரும்பரினம்-வண்டுக்கூட்டம். புளினம்-மனைற்குன்று. கோகம்-சக்கரவாகப்புன். புண்ணைப்பொதும்பர்-புன்னை வனம். பினங்கு-நெருங்கிய. சைவலம் - பாசிக்கொத்துகள். கனவி-நெருப்பு. கனற்ற-சுட. வாய்வெரீஇ=வாய்வெவருவி-பயந்து கூப்பிட்டு. புழுகு-புனுகு. நானம்-கத்துரி. சாந்து-சந்தனம். எரிக்குவ-தீப்பற்றிக் கொள்ள. புரம்எலாம் - உடன் முழுவதும். பூவையினை - நாகணவாய்ப்புள்ளின் மொழிபோலும் இனிய மொழியினையுடைய தலைவைய. புர-காப்பாற்று. நபபொருப்பில்-வியோமாசலத்தில்(வீற்றிருந்தருளும்.) அச்சதனே - அடியார்களைக் கைநழுவவிடாத தெய்வநாயகனே எ-று.

(அன)

நேரிசை வெண்பா.

இதனிலைகணம் முன்னே சொல்லப்பட்டது.

(பா) அச்சதாநந்த——யாள்வாய்.

(அஅ)

வான்சைல! சரண்புக்கேளையாள்வாய்.

(இ-ள்.) அச்சதா - (அடியடைந்தவர்களை)க் கை நழுவ விடாத வனே. (அழிவில்லாதவனே யென்றுமாம்) அநந்த - முடிவில்லாத,

(எல்லையில்லாத) குணகணங்களையுடையவனே. அரி - பாபங்களைப் போக்குபவனே. மகாப் பிரளயகாலத்து எல்லாவற்றையுமிருவொழித் தொருவனையிருப்பவனே. முகுந்த - இம்மை மறுமைப்பயன்களையெல்லாமினி தருள்பவனே. சச்சிதாநந்த-தத்துவஞ்ஞாநாநந்தச்சொருபியே. தயாநிதியே - கருணைக்கிருப்பிடமானவனே. நச்சிலார் - உள்ளன்பிலாதார். நந்த-கொடுத்த. அர்த்தம்-எப்பொருளையும். நத்தாய்-விரும்பிக் கொள்ளாதவனே. வாண்சயில - வியோமாத்திரியில் வீற்றிருந்தருள் பவனே. நந்தவர்த்தநத்தாய் - (அவ்வியோமாத்திரி நியமத்துள்ள நந்தவர்த்தநமென்னும் திவ்விய விமானத்தை யுடையவனே. சரண்புக்கேளை - சரணம் புதுந்த அடியேனை. ஆள்வாய் - அடிமைகொண்டருள் வேணும் எ-று. (அஅ)

கட்டளைக்கலித்துறை.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

(நாரைவிடுதாது).

அதாவது ஒருவழித்தணந்த தலைவன் மாலைக்காலம் வரையும் வராமல் வரவு நீட்டித்தலால் காமமிகுந்து கழிக்கஷயிலுள்ள நாரைப் பறவையோ டிரங்கிக் கூறுதல்.

(பா) வாயுந்திரை — இயப்புதியே.

(ஏக)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்.) வாயுந்திரையுகளுங் கானல்மையமடக்குருகே - புணரியிற் பொருந்திய அலைகள்வந்து மோதுகின்ற புன்னையங்கானல் (அல்லது கைதையங்கானலிலே) வசிக்கின்ற இளமைப்பருவமுடைய நாரைப்பறவைகளே. ஆயும் நகராற்கு-முனிவர்களும் யோகிகளுமெக்காலமுந் தியானிக்கின்ற ஸ்ரீவரமங்கையில் வீற்றிருந்தருளுந் தெய்வநாயகனுக்கு. என் உள்ளும் - எனது மதைப்பீஷ்டத்தையும். நோயும்-அது கிட்டாமையாலே வந்துள்ள வருத்தத்தையும். தெரித்து - விண்ணப்பஞ்செய்து. அணிஅந்தாமங்கேள் - அவர் வருமளவுமாற்றியிருத் தற்குத் திருத்தோள்களிற் புனைந்தருளிய திருமாலையைக் கொடுக்கும்

படி கேளாம். தரனோக்கிலையேல் - (அம்மாலையை) தந்தருளுவதற்குத் திருவள்ளமில்லையானால். இன்று - இப்பொழுதே. நின்து அந்தாயம்-நின்து அழகிய பரமபதத்தை. ஏயும்-அடைவாள். திடம்-இது நிச்சயம். என்று இயம்புதி - என்று சொல்லாம் எ-று. (அக)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இதில் அடிக்கோறும் முதலைந்து சீர்களு மாசிரியவுரிச்சீராகவு மீற்றுச்சீரான்றுங் காய்ச்சீராகவும் வந்தது காண்க.

புகழார் கழவிணைக்கு எனையாட்கொண்டாறென முடிக்க.

(இ-ள்.) கயம்புணைந்த-தடாகங்களை யலங்கரிக்கின்ற. மலர்புரை-பூவைப்போன்ற. நயம்புணைந்தருள் - அடியார்களின் குற்றங்களையெல்லாங் தெரியவொட்டாமன் மறைத்து அவர்களினிடமுள்ள சூணங்களை ஒன்றுபத்தாகக் கற்பித்துச்சொல்லி யருள்கின்ற. வரமங்கைமேவிய-பூர்வமங்கலங்கரத் தெழுந்தருளியிருக்கிற. நங்கையாம் - சூணபரி பூர்ணையான. வரமங்கை - பூர்வமங்கைத்தாயாரது. சூயம்புணைந்திடு திண்புயர் - தனதடங்களாலே யலங்கரிக்கப்பட்ட (தனதடங்களை யலங்கரிக்கின்ற) திண்ணிய திருத்தோள்களை யுடையவராகிய. விண்புவி கூறு - விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவருங் கொண்டாடுகின்ற. பாம்புகழார் - பரஷிய கீர்த்தியையுடைய தெய்வநாயகர் எ-று. (கூ)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதில் அடிக்கோறு மாறுசீர்களும் ஆசிரிய வுரிச்சீராகவே வந்தன காண்க.

(சரத்திருது) கூதிர்காலம்: ஜிப்பசியுங் கார்த்திகைபும்.

தலைவியிரங்கல் - நாடு காவற்குப்பிரிந்த நாயகன் வருவதாகச் சொன்ன கூதிர்காலம் வந்தும் வரானுக மனம் வருந்தல்.

(பா) பாம்புகள்—போலுமன்றே.

(கக)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்ளலாம்.

(இ-ன.) பகழிகள் - பாணங்கள். வாம்புலி-பாயும் புலி. வாவும் எண்பதில் வு என் னும் பெயரெச்ச வீற்றுயிர் மெய் கெட்டது. மான-ஒப்ப. தீம்புனல் - மதுரமான தீர்த்தங்களையுடைய. வான்சிலம்பன்-தோதாத்திரிநாதனது. சிலம்பு அடி - நாடுமரமணிந்த திருவடிகளை. தொழும் - துதிக்கும் (வணக்கும்). சிலம்பர் - மலைநாட்டையுடைய தலைவர். தாம் புகுந்து - நாடு காத்தற்குத் தாமே சென்று. இயங்கும்-சஞ்சரிக்கும். தேயந்தன்னில் - நாட்டினிடத்தே. இலை - இல்லைப் போலும். அன்று ஏ அசைகள். (கக)

கலி விருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இதில் அடிக்கோறும் முதற்சிரோன்றுமாத்திரம் தேமாஞ்சிராகவும் மற்றைய மூன்றும் கூவிளஞ்சிர்களாகவும் வந்தன காண்க.

(பா) அன்றளித்திடு — குன்றமே.

(கல)

குணக்குன்றமேலீ எண்ணேனையும் என்றளித்து இசையெய்து வைத்தோ வென்றுமுடிக்க.

(இ-ன.) அன்று - சிருட்டிகாலத்தில். அளித்திடும்-நிர்தீவதுக பரமகிருபையாலே உய்யுமாறு வந்து தந்தருளிய. ஐவருக்கு-ஐம்புலன் களாகிய பெரியவர்களுக்கு. (குறிப்புமொழி) ஆட்பாடு - அடிமைப் பட்டு. நின்-உனது. தளிர்க்கழல்-மாந்தளிர்பொன்ற மெல்லிய (சிவந்த) திருவடிகளை. நெஞ்சில்-மனதில். எண்ணேனையும் - நினையாத எண்ணையும். என்று - எப்பொழுது. அளித்து - இரட்சித்து. இசை எய்து வைத்தோ - கீர்த்தியை யடைவாதோ. நபக்குன்று - வானமாம்லையை. அளிக்கும்-பரிபாலித்தருளும். குணக்குன்றமே - உத்தமகுணத்திலே உயர்ந்த மலைபோன்றவுடன் எ-று. (கல)

ஆசிரியத்தாழிசை.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

ஆனால் ஒரு பொருண்மேன் மூன்றுக்கி வந்தது. இதில் ஒவ்வொருக்கிலும் முதலடி மூன்றிலும், முதலிரண்டு சீர்கள் ஆசிரிய விரிச்சீராகவும், மூன்றஞ் சீர்கள் கருவிளங்காய்களாகவும், நாலாவது சீர்கள் தேமாங்காயாகவும், இரண்டாவது அடிகளில் மூன்றாவது சீர்கள் கூவிளங்காய்களாகவும், நாலாவது சீர்கள் புளிமாவாகவும், மூன்றாவது அடிகளில் மூன்றாவது சீர்கள் தேமாங்காயாகவும், நாலாவது சீர்கள் தேமாச்சீர்களாகவும் வந்தன காண்க.

(தலைவியிரங்கல்).

அதாவது துணைவயிற் பிரிந்த தலைவன் வினைமுற்றி மீண்டமையுணர்த்திய தோழிக்குத் தலைவியாற்றுகிறங்கிக் கூறுதல்.

(பா) குன்றுகுடையா——தோழிலீ.

(கூந)

ஆற்றிரூபுக்காகவே பொருள் கொள்க.

(இள்.) சுன்றுகுடையாக்கொடு— கோவர்த்தன பாவதத்தைக் குடையாகக்கொண்டு. புரந்த - கோக்களையும் கோபாலர்களையுக் காப்பாற்றிய. கோபாலர்-தெய்வநாயகர். இன்று - இப்பொழுது. நம்முரினில் - நம் நகரத்திற்கு. எய்தில் - வினைமுற்றி மீண்டுவந்தால். அவர் முழுக்கும். அவர் தொனிக்கின்ற. வென்றியஞ்சங்கொலி- விசயசங்கத் தொனி. மேவாதோ - நம் காதுகளிற் புகாதோ. கருவரை - பெரிய மந்தரமலையை. மத்தா-மத்தாக்கொண்டு. கடல் கடைந்த - சமுத்திரமதனஞ் செய்தருளிய. கார்வண்ணர் - நீருண்ட கரியமேகத்தின் றன்மைவாய்ந்த தெய்வநாயகர். திருமி-வினைமுற்றிமீண்டு. நம்முரினில் சேரில்-நம் நகரத்துக்குவந்தால். அவர் முழுக்கும், வெருவுழழி - அன்பாகள்தச்சத்தைப் போக்குகின்ற, சங்கொலிமேவாதோ தோழிலீ. கல்லினை-கருங்கல்லீ. பெண்ணு-அகவிகையென்னு மணங்காக. கடிது அருளும்-விரைவிற் செய்தருளிய. காகுத்தர் - ககுத்த வம்சோத்பவரான தெய்வநாயகர், செல்வம் நம்முரினில் - செல்வம் பொருந்திய நகரத்திற்கு. சேரில் - வினைமுற்றி மீண்டுவந்தால். அவர் முழுக்கும், வில்லிடு-ஒளியீசுகின்ற, சங்கொலிமேவாதோ தோழிலீ எ-று. (கூந)

நேரிசை வெண்பா.

இதன் இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

தலைவி தலைவரிக்கு தமை சாற்றல்.

அதாவது இறைவியிக்குளையைக்குறித்து இறைவன் தெய்வங்காட்டித் தெளித்தமையைக் கடந்துவிட்டனரென்று மனம் வருந்திக்கூறுதல்.

(பா) தோழி—களிறட்டகோ.

(கச)

என்றனக்காக்கோளைக்களிறட்டகோ தோதகிரிவாழ் இமையவர் கோளை வாழ்த்தி யன்று பாழியிற்செய் ஆளைக்கு அஞ்சாரென்பதா ரறிவார்? தோழி நினக்கு என்னை சொல்லுகேனென முடித்துக் கொள்க.

(இ.ங்.) என்றனக்கா - (மதயாளையைக்கண்டு வெருண்டு ஒடிய) என்னிமித்தம். கோளைக்களிறு - அந்தத் தீங்கிழைக்கும் ஆண்யாளையை. (வலிய யாளையை யென்றுமாம்) அட்ட-சங்கரித்த. கோ-தலைவர். தோதகிரி-வானமாமலை. இமையவர் கொன்-தெய்வநாயகன் து. பாழியினில் - கோயிலுக்கு முன்னே. அன்று - அக்காலத்து. செய்-செய்த. ஆளைக்கு-உறுதிமொழிக்கு. அஞ்சாரென்பது-பயப்படாமற் சொன்ன சொல் தவறிவிடுவாரென்பதை. யாரறிவார்-எவர் தாம் அறிய வல்லவர். (ஒருவருமிலர்) தோழி - பாங்கியே. நினக்கு - உனக்கு. என்னை சொல்லுகேன் - யாது சொல்வேன். (ஒன்றுந்தோன்றவில்லை) எ-று.

(கச)

கட்டளைக்கலீத்துறை.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

பாணை வெசுளால்.

இதனிலக்கணமும் முன்னே சொல்லப்பட்டது.

(பா) கோளைக்களிறு—நரப்பிசையே.

(கரு)

ஆற்றெழுமூக்காகவே பொருள்கொள்க.

(இ-ன்.) கோணக்களிறு - கொடிய சூவலயாபேடமென்னும் மத யானையை. அட்டகோ - சங்கரித்த இறையவனுகிய. தேவநாதன் - தெய்வநாயகன்து. சூலகிரியில் - சிறந்த தோதாத்திரியிலே. பாணப் பகர்ந்து-வீணையிசைத்து. பலிக்கு-பிச்சைக்கு. உழல் - ஊர்தோறுஞ் சென்று திரிந்துகொண்டிருக்கிற, பாணனே. நின்இசை-உன்னுவீணை கானம். இசையா - (நான்மறை யந்தனர்ந்து) லும் வேதகானத்தைக் கேட்ட எங்கள் செவிகளுக்கு) தகாததாம். (ஏனெனில்) பகல் நடுவே - நடுப்பகவிலே. இருள் - அந்தகாரம். ஏணப் பொருந்தி-வலிமையை யடைந்து. நிற்குமோ-தங்குமோ. (ஒருகாலும் தங்காது) (இது வேற்றுப்பொருள்வைப்பணி - அர்த்தாந்தர வியாசாலங்காரம்) பின்னே யாருக்கிசையுமெனில், நாணைத்தவிர்ந்த - (பெண்களுக்குரிய நால்வகைக் குணங்களுட் சிறந்ததாகிய) நாணைத்தை விட்ட. தனு வினர்க்கு - சரீரத்தையுடைய பொதுமகளிர்க்கு. இந்நரப்பிசை - இவ் வீணைகானம். ஆம் - தகுதியாம். (இதில் இந்நரப்பு - இந்த நாணி. நாணைத்தவிர்ந்த - நாணில்லாத. தனுவினர்க்கு - வில்லையுடையவருக்கு. ஆம் - சேரும். இசை அதிற்பூட்டென்றும் தொனிபாற் பொருள் படுதல் காண்க)

(கூரு)

பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இடைச்சியார்.

அதாவது தெருவிலே தயிர்விற்றுக்கொண்டு திரிகிற இடைச்சியை நோக்கிக் காதல் கொண்ட காமுகனிறுவன் தனது விருப் பத்தை வெளிப்படுத்தி யவனை முன்னிலையாக்கி மொழிந்ததாகச் செய்யுள் செய்வது. இதில் சிலேடையனிசிறந்து விளங்குதல் காண்க.

(பூ) இசையுறுவேயிசையின்—மேவுவீரே.

(கூகூ)

(இ-ன்) இசைநிறு-பொருத்தமான. வேயிசையின்-வேணுகானத் தினலே, நிரைபுரந்தருள்-பசுக்கூட்டங்களைப் பரிபாலித்தருஞும், எம்பெருமானுக்கு தெய்வநாயனுடைய திருவுள்ளத்துக்கு. இனிய தாய - பாங்காயிருக்கிற, எழில்-அழகிய, விண்மலை வீதியினில்-பூர்வர மங்கலங்கார்த் திருவீதியிலே. தயிரோடு தயிரோடு வென்றென்று-தயி

ரோதயிரென்று பலதடவைசொல்லி. எவர்க்குப் பெருங்கில்நசைபெருக்யாவருக்கு மனதிலாவல் மிகும்படி. பகர்ந்திடு-விற்றிடுகின்ற. சிற்றிடைச்சியாரே-சிறிய விடையையுடைய பெண்ணே. நுர்மை நாடினேர்கள்-நும்மைப் பார்த்தறிந்தவர்கள், (உம்மை விருப்பினவர்கள்) (உமக்கு) பேர் இடைச்சியாரென்பர்- (உமது இயற்பேர் தெரியாததினேலே) ஜாதியைப்பற்றி இடைச்சியாரென்று சொல்லுகின்றனர். என்னே-யாதுமது பெயர். என்பால் ஆநண்பால்வாரும், எனக்கு (வேற்றுமை மயக்கம்) பசுவினின்று கறந்த பாலை ஊற்றும். ஆநண்பால் - நீக்கப் பொருளதாகிய ஐந்தாம் வேற்றுமைத் தொகை. நண்பால்-வினைத்தொகை. வசை சிறிதும் இல்லாமல் தோய் ததியீதென்று அருஞும் - குற்றமில்லாமலுறைந்துள்ள தயிரிதுவென்று சொல்லிக்கொடும். வந்து மேவி-விருப்பமொவெந்து. மதிதரும் ஆன்நெய் நாழிகையிதனிலுதவும்- புத்தியை விருத்திசெய்கின்ற பசுவினெய் ஒருபடி கையிலே கொடும். மனமகிழ்-மனமுவக்கும்படி, மிசையும்-உண்ணத்தக்க. நவநிதம்-வெண்ணையை. பெறுவதற்கு-வாங்குகிறதற்கு. மிக விருப்பம்-நிரம்ப ஆசை. விலை வழங்கும்-அதன் கிறையத்தைச் சொல்லும் (சொன்னால்-சொன்னபடி.) வெண் பொன் னும் செம்பொன் னும்-வெள்ளி நாணயங்களையும், தங்க நாணயங்களையும், மிகத் தருவேன்சீர் கேட்பதற்கதிகமாகவே கொடுக்கின்றேன். மேன்மையினை மேவு வீரே-கெளரவத்தைப் பெற்று காலானடந்து திரிந்து வருந்தாமல் வாழ்வுற்றிருப்பிரென்றவாறு.

(உட்பொருள்)

என்பால் நண்பால்வாருப்-என்னிடத்து உள்ளன்போடு வந்து சேரும். வசைசிறுதுமில்லாமல் தோய்த்தி யீடுதன்றருஞும்ப்பிறர் சிறிதுங்குற்றங்கூருதபடி உண்ணையைன்காலமின்னுதென்றுவெளிப்படையாகச் சொல்லவேணும். வந்துமேவி - தென்றற்றேரிலேறிக் கொண்டு. மதிதருமான்-மனைவுக்கையமகான். எய்நாழிகையிதனில் புஷ்பாணங்களைப் பிரயோகிக்குமிச்சமயக்தில். உதவும்-தயைசெய்ய வேணும். மனமகிழ்-சிகூர் - உள்ளக்களிப்புறும்படி. மிசையும்-அநுபவிக்கும்-இர் நவநிதம். ஒப்பற்ற புதிய பாக்கியத்தை. பெறுவதற்கு மிக

விருப்பம்-அடைவதற்கு அதிக ஆசை. விலைவழங்கும் வெண்பொன் னும் செப்பென் னும்-ஒளியை வீசுகின்ற வெள்ளிக் குவியல்களையும் பொற்குவியல்களையும். மிகத்தருவேம்-வெறுக்கும்படி கொடுப்பேன். மேன்மையினை மேவுவீர்-தாரிக்காரியென்னு மிழிவொழிந்து இல்லக் கிழுத்தியெனும்படி பெருமையைப் பெறுவீர். எறு ஏ. அசை (கூகு)

பதினான்கு சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

இதன் இலக்கணம் முன்னே சொல்லப்பட்டது. இதில் 1-3-5-8-10-12-வது சீர்கள் தேமாவாகவும் 2-4-6-7-9-11-13 14-வது சீர்கள் கூவிளமாகவு மடிக்டோறும் வந்தன காண்க.

வலைச்சியார்.

அதாவது மீன்விற்கும் வலையர் மகளாரைக் கண்டு காழுற்ற ஒருவன் அவளை முன்னிலைப் படுத்தித் தன் னுட் குறிப்புணர்த்திய தாகச் செய்யுள் செய்வது.

(பா) மேன்மையார் — நலமாகவே.

(கன)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இ-ள்) மேன்மையார் - பெருமை பொருந்திய. ஒரு மீனமாய்-ஒப்பற்ற மச்சாருபியாய். முனம்-முற்காலத்து. வெய்யவன் றைன-கொடி யவனுகிய சோமுகாசரனை. வீட்டியே-சங்கரித்து. வேதம் நான்கையும் மீட்டு - அவனபகரித்துக்கொண்டுபோன இருக்கு, யஜாச, சாமம், அதர்வணமென்று பெயர் கொண்ட நான்கு வேதங்களையு மவனிட விருந்து கிரகித்து. ஸ்ரீகுபு-கொடுத்து. வேதன்-பிரமனது. வேதனை மாற்றிய - துன்பத்தை யொழித்த. கோண்மையார் - சர்வேச்சரனு யிருத்தலைப் பெரிருந்தியவராகிய. வரமங்கை மேவிய கொண்களூர்-ஸ்ரீவரமங்கை நாயகியாராலே விரும்பப்பட்ட) தெய்வநாயகரது. திருநாட்டினில் - திவ்யதேசத்திலே. கோள் - பெருமை பொருந்திய. முலைச்சியர் ஆம் - தனதடங்களை யுடையவராகிய, வலைச்சியர் கோல்

மேவிய - மீன் விற்கும் வலையர் மகளிரது வேடத்தைப் பூண்ட. கோதை - பூமாலீசீபால்பவளே. நும் - உமது. மான்மை ஆர் - பெருமையையும் கருமையையும் பொருந்திய. கண்கள் ஆம் வலை - கண்களோடு கூடிய வலையை. (கண்சளாகிய வலையை) வாயவீசி - அகப்படும்படி யெறிந்து. என் ஆவி ஆம் - எனது வாயியிலுண்டாகிய (எனதுபிராகிய, மச்சம்-மீன்களோ-(மீனை) நும்வயமாக்கொளற்கு-உம்மிடஞ் சேரும்படி பிடித்துக்கொள்வதற்கு (உமக்குச் சுவாதினமாகச் செய்துகொள்வதற்கு) இவண்வந்திரேல்-இங்கே வந்திரேயானால். கருப்பஞ்சிலை-சினையுற்ற பஞ்சிலை யென்னும் மீன்களும். நோன்மையார்-வலிமை தங்கிய அவரால்-அந்தவரான் மீன்களும், மலங்கு-மலங்கு என்னும் மீன்களும். உறல்-பொருந்தியிருத்தலே. நோக்கிலீர்-பார்க்கின்றீரில்லை. கலை-சூழ்மீன்களையும், கொள்கிலீர்-பிடிக்கின்றீரில்லை. நுங்கும்-புசிக்கத்தக்க. மெல்ல-மெதுவான். கவலைக்கு-கவலையென்னும் மீன்களுக்கும். இரங்கலீர்-நாம் கவனிக்காமையாலே தப்பியோடிக்கொண்டிருக்கின்றனவே யென்று மனம் வருந்துகின்றீரில்லை. (ஆதலாலே) நலமாக நோற்றிலீர் போலும்-காரிய சித்தியாகும்படியான நல்ல தவத்தைச் செய்திலிர்போலும். (எ-று) கருப்பஞ்சிலை நோன்மையாரவரால் மலங்குறல் நோக்கிலீர்-கருப்புவில்லை யேந்திய பராக்கிரமசாலியாரான அந்த மன்மதனராலேயான் கலங்குதலைக் கடாட்சிக்கின்றீரில்லை. கலை கொள்கிலீர் - (நீர் என் மீது கருணை வைத்திருக்கிறீ ரென்பதற் கடையாளமாக) யானன். டடன் கொடுக்கும் மேகலையை (சிறந்த ஆடையை) பெற்றுக்கொள்கின்றீரில்லை. நுங்கும் என் கவலைக்கு-என்னை யுயிரோடு ஸிமுங்கும் சிந்தாகுலத்தைப் பார்த்து. இரங்கிலீர்-உள்ள முருகுகின்றீரில்லை. (ஆதலாலே) நலம் ஆக நொற்றிலீர்போலும்- (இம்மையி வின்பமெய்துதற்கு முன் பறட்டிற்றவமுஞ்றிரீபோலும்.) . . . (கள)

(வஞ்சித்துறை)

அதாவது இருசீரடி நான்கு தனித்துவருவது. இதில் முதற் சீர்க்கவிளங்காயாகவும் இரண்டாவது சீர் தேமாவாகவுமடிகடோறும் வந்தன காணக.

(பா) மாகவரை—யார்மின்.

(கூடு)

ஆற்றெழுமுக்காகவே பொருள் கொள்க.

(இன்) மாகவரையார் - தோதாத்திரிநாதராகிய - பொன்நாகம் அரையார் முன்-சுவர்ன பிதாப் பரத்தையணிந்த திருவரையையுடையாரது சுஞ்சிதியிலே. ஏக-எய்தின்.(பரவசராக எய்தினாலும் என்ற படி) “சொற்றிரியினும் பொருடிரியா வினைக்குறை” என்ற விதியால் செயின் என்னும்வாய்ப்பாட்டுவினையெச்சம் செயவேனத் திரிந்திருக்கிறது. ஆதவில், ஏக-என்பதற்கு ஏகின் எனப் பொருள்கொள்ளப்பட்டது. வரையார் - தள்ளாதாட் கொண்டருளவர். (ஆதவின்) அன்பு ஆகு அவரை - அடைந்தாரை ஆட்கொள்வதி லவாவுடைய அந்தத் தெய்வநாயகரை. ஆர்மின் - அடைமின் எ-று. அன்பாக வவரை யென்பது அன்பாகவரையென ஈறுதொக்கதாகக்கொண்டு பத்தியோடு பணிமினென்றும் பொருள் கூறலாம். இது அத்துணை சிறப்புரூபம் அறிக.

(கூடு)

நிலைமண்டி ல ஆசிரியப்பா.

அதாவது எல்லாவடிகளும் அளவொத்த நாற்சீரடிகளாகவே வருவது.

வாடை: இது ஐப்பசி கார்த்திகை மாதங்களாகிய கூதிர்காலத்து (சரத்திருது) வடதிசையிலிருந்து கென்றிசைனோக்கிச் சீறியடிக்குங்காற்று. தலைமகன் நாடுகாவற்குப் பிரிந்துமித் தலைமகன் கூதிர்ப்பருவங்களுடு வருந்துதல். (பாங்கிவிடுதாது) வருந்திய தலைவிக்காறுதல் கூறிய பாங்கியை நோக்கி இவ்வாடை ஆற்றத்தக்கதன்று. அன்பரை பழைத்து வருகவேண்டுத் தாதுவிடுத்தது.

(பா) ஆர்வம்—நின்கடமையன்றே.

(கூகு)

ஆவிநாடனும், பெரும்புதூரனும் உலகோருணர்ந் துய்வதற்கா அருளின்படி ஆகி உவந்து எழுந்தருளி வென்று பிடித்து கலியன் இராமாநுஜன் என்னும் பெயர்கொள் சூணக்குன்றம் கல்விக்கடல், கனிஞர்கள் கற்பகம், காமதேனு, தெய்வம் சீறடிபணிந்து சிவிறிவீசி, இசைக்க, நடிக்க, கோயிலுள் தாலும்—கவிகளும் பொருவும் பங்காம்

புயமெனு மணித்தடம், குழல்பொலிய, முகமளர்ந்து, நோக்கி ஓர்ந்து, புரிந்து, இசைங்து, தாங்கி, படைத்து, வாய்ந்து, நுடங்க, வரமங்கை யாரின் ஓர் மருங்கினில் இலங்க, (இதனை நடிக்க வென்பதனே டொட்டுக.) வீற்றிருந்தருளி, புரக்கும் தெய்வாயகனை, திருவடிதொழாரென ஆர் அனுர் எய்தியென முடிக்க. வல்விலங்குகளுப், மருவ, வதிய, ஒடுங்க, நீட்ட, ஒழிய, தூற்ற, கவல, நிகர, அதிர்ந்து, சிறி, அடிக்கும் வாடைக்கலமந்தன்றே செந்தழுவுருவன், நுதற் கண்ணன் உடுத்து, போர்த்து ஏந்தியும், ஆட்டம் இன்னுந் தவிர்ந்தி வன்றே. அன்னதாம் வாடை அண்ணலாரகலமஜைந்தாலன்றி இவ் வாடையிலடங்குமோ, தோழீஇ, நின்னைக்காணில் நினைவுற்றுப சரித்து, விசாரித்து, உருகி, மேவி, அணைந்து, போக்கி, வாழ்விக்கும், இன்னை ஏருதி.

(இ-ள.) ஆர்வம் - சார்புபற்றுத் பேரன்பு. மாறன் - குருகைப் பிரான். மாமறை-பெருமைபெற்ற வேதங்கள். (அவை திருவிருத்தம், திருஆசிரியம், திருவாய்மொழி, திருவந்தாதி யாம்). இசை - பொருந்திய. ஆறங்கம்-சடங்கம். (அவை சிறியதிருமடல், பெரியதிருமடல், திருவெழுகுற்றிருக்கை, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், பெரியதிருமொழி யாம்). ஆவிநாடன் - கலியனும், அகவிடம்-ழுழி. தெருள்ளற - உணர்வடைய. சூத்திரம் - பிரம்ம சூத்திரம். உட்பொருள் - உண்மைப்பொருள். தோன்ற - விசதமாக விளங்கும்படி. விரித்தருள் - ஸ்ரீபாஷ்யத்தைச் செய்தருளிய. பெரும்பூதானும் - இராமா நுஜனும். பின்னும் - மறுபடியும். உலகோர் - சேதநர்கள். உபயதேவதாந்தழும் ஸம்ஸ்கிருதம், திராவிட மென்னும் இரண்டு வகைப்பட்ட உபநிடத்தில்பொருள்களையும். உணர்ந்து-உபதீச பூர்வக மாகத் தெளிந்து. உப்வதற்கா - உஜ்ஜீவிப்பதற்காக. ஐங்கோல்-பஞ்சபாணம். முக்கோல்-திரிதண்டம். முக்காலம்-திசிகாலம். பட்டார்சான் ஸ்வாமி - கலியன் இராமா நுஜஸ்வாமிக்கு ஆசாரியன். சுகுதியளித்த-ஆலோசித்துச் சாத்திய. பெயர்கொள் - கலியன் ராமா நுஜனெனன் னுங் திருநாமத்தை வகித்த. குணக்குன்றம், கல்விக்கருங்கடல், கனிஞர்கள் கற்பகம், இரவலர் காமதேனு, புரவலர் தெய்வம். (இவை உருவகம்) சிரடி-சிறந்த திருவடிகளோ. பணிந்து-சேவி-த்தெழுந்து நின்று. சிவிறி

வீசு-திருவாலவட்டஞ் சமர்ப்பிக்கவும். வீணை - யாழ். வேனு-புல்லாங் குழல். மிருதங்கம் - மத்தளம். பல்லியம் - பலவகை வாத்தியங்கள். பொன்மலை-மகாமேரு. மணிக்ஞோயில் - இரத்தின கசிதமான நியமம். சங்கு சக்கரம் - பாஞ்சசன்யம், சுதர்சகம். சங்கங்களும் சக்கரவாக பட்சிகளுமாம். தானும் - அவ்வெம்பெருமானும் என்றபடி. புவனம்-உலகம்; ஜலமுமாம். பூமிசையோன் - பிரம்மா. செங்கிடை - சிவந்த நெட்டிக்கொடி, சிவந்த ஜடையுமாம். வரநதி-சிறந்தநதி, கங்கையுமாம். எழுமலை-உயர்ப்பறந்து செல்லும்வரை, உயர்ந்து வீசும் அலைகளுமாம். எறிதல் - வீசுதல்; வெட்டுதலுமாம். இமையவர் தலைவன் - இந்திரன். நாகம் ஏய்ந்து ஆர்தவில் - பாம்புகள் பொருந்தியிருத்தலாலே. சுவர்க்க லோகத்துப் பொருந்தி வாழ்தலாலென்றுமாம். இமையோர் - தேவர்கள். வரம்பெற்றிடலால்-வரம்பு எற்றிடலால். மாண்பமை-மாட்சிமை தங்கிய. செந்தண்மை-செந்திறமுங் குளிர்ச்சியும். ஜீவகாருண்யமுமாம். அசங்கு அளைதலில், அச்சங்களைதலில். புரவலர் - அரசர். மச்சம்-மீன்கள். பொன்மச்சமுமாம். பொன்வணிகரும்-பொன்விலைஞரும். சொல்-நெல்-கீர்த்தியுமாம். மருபங்கயம்-வாசனையுடைய தாமரை. மருப்பு அம்கயம் - கோடுகளையுடைய அழகிய யானைகளுமாம். மாதேரை-கரிய தவளைகளை - குதிரைகளையும் தேர்களையும் மென்றுமாம். செருப்புரிதற்கு-பொர் செய்வதற்கு. போதம்-தொணி; ஞானமுமாம். குணம் மணி-நற்குணங்களையுடைய இரத்தினங்கள், செறிவு முதலிய குணங்களும் உவமை முதலிய அலங்காரங்களுமாம். பங்காம்புயம்-சேற்றுத்தாமரைக்குளம். (மணி-அழகு. தடம்-குளம்.) சைவலம்-பாசிக்கொத்து. ஆம்-ஆகிய. குழல்-கூந்தல். (உருவகம்) பின்வருவனவுமிது. செவ்விய-அழகிய. குழுதம்-செவ்வாம்பல். புனிதமுத்தம்-வெண்மையாகிய. முத்துக்கள். புன்னகை-மந்தகாசம். சுந்தரம்-அழகு. நந்தம்-சங்கம். கந்தரம்-கழுத்து. சீறலை-சிறிய அலைகள். திரிவெலி-வயிற்று மடிப்பு. நண்ணிய-பொருந்திய. சுழி-ஆவர்த்தம். நாபி-கொப்புழ். வஞ்சி-வஞ்சிக்கொடி. நுடங்க-ஒல்க. வரமங்கையாரின் - ஸ்ரீவரமங்கைத்தாயாரைப்போல. ஓர் மருங்கில்-ஒரு பார்க்காத்தில். ஆர்அஞர்-மிக்க துண்பம். ஆளரி-சிங்கம். மதமலை-யானை. வயப்புவி-வெற்றியையுடைய வேங்கை. வல்லிலங்கு-வலிய மிருகங்கள்.

குருளை-சூட்டி. கலாபம்-தோகை. கடம்-வழி. தண்டலையில்-சோலை
களில். கனற்றினன்-சுட்டனன். கதிர்க்கடவுள்-சூரியன். மொய்ம்பு-
தோள். அலமந்தன்றீரு - கலங்கியல்லவா. சிவை - உமாதேவியார்.
சிற்றம்பலவனுஞ் செந்தழுஹருவன்-நடேசன். புலி அதன்-புலி ததோல்.
புகர்முகம்-புள்ளியையு முகத்தையும். மருப்பு-கொம்புகளையுமுடைய.
பொருப்பு-மலையை யொத்த யானையினது. மழுவை-மழுப்படையை.
ஆட்டம்-உடனடுக்கம் (நடனம்). அன்னதாம்-அப்படிப்பட்டதாகிய.
வாடை-வாடைக்காற்றினாகிய துண்பம். எம் அண்ணலார்-எமது
தலைவரது. அகலம்-மார்பை. அலைந்தாலன்றி-சேர்ந்தால்லாமல்.
இ ஆடையில்-இந்தப் போர்வையினுடே. அடங்குமோ-மடங்குமோ.
(மடங்காது) ஆர் உயிரையை-அருமையான உயிரை யொத்த. ஆய்
வளை-ஆராய்ந்தணிந்த வளையல்களையுடைய. மாட்சிசால் - பெருமை
மிகுந்த. நினைவுற்று - பூர்வ ஞாபகமெய்தி. உபசரித்து - உபசாரஞ்சு
சொல்லி. என்னை விசாரித்து - என் னுடைய கேழமத்தையும் வினவி.
இதயம் உருகி-உள்ள நெகிழிந்து. விரைவொடு-தீவுகமாக. நின்னைடு
மேவி - உன்னேடு வந்து. என் உயிர் - என் பிராணநாதர். என்னை
யலைந்து-என்னை மருவி. இ இன்னைப்போக்கி - இத்துன்பத்தை
யொழித்து, இனிது வாழ்விக்கும். இன்னே-இப்பொழுதே. ஏகுதி-
அவரிடஞ் செல்லாய் எ-து. (கங்கை)

எழுசிர்க்கழி நடிலடியாகிறியச்சந்த விருத்தம்.

இகனிலக்கணம் முன்னே சொல்லப்பட்டது.

இதில் அடிக்கோறும் முதலீந்து சீர்கள் வெண்பா வரிச்சிராகிய காய்ச்சிர்களாகவும், ஆறு ஏழாவது சீர்களாய மற்றைய இரண்டும் புளிமாஞ்சிர்களாகவும் வந்தன காண்க.

(సంతకంకుమిప్ప).

துந்துதன துன னதன துந்துதன துன னதன துந்துதன துன னதன குனல்.

(பா) அண்றினரின் —— திருமதுவுமே.

(m)

இற்றெழுக்காகவே பொருள் கொள்க.

(இ-ன.) அன்றினரின் - பகைவரைப்போல. அடர் - வருத்து கின்ற. பொறிகள் வென்று-பஞ்சேந்திரிய நிக்கிரகஞ்செய்து. தவம் அயர்வது-தவம் புரிவது. எணிய அடைய - எண்ணிய எண்ணியாந் கெப்த. உயர்வு அன்று-சிறந்ததல்ல. நமர்காள் நம்மவர்களே. பொன் திகிரி-அழகிய சக்கிரம். தவளவளை - வெண்மையான சங்கம், நின் றிலகு-தங்கிவிளங்குகின்ற. கரகமலர்-திருக்கைகளாகிய செந்தாமரை மலர்களையுடையவராகிய தெய்வநாயகரது. பொன்ககனகிரியனுகவே-அழகிய வானமாமலையை யடைந்தவுடனே. மன்றுமதி-சபையிலுள் ளோர்கள் மெச்சும்படியான. கலைமருவும் - கலைஞரான மனீத்துஞ் சித்திக்கும். நன்றிவிளை - நன்மையை விளைக்கின்ற. மதிமருவும்-நற்புத்தியும் வரும். வண்டு உறல்இல்-குற்றமனுகாத. சரிதைமருவும்-ஒழுக்கமுழுண்டாகும். வென்றியுயர் புகழ் மருவும்-விஜயமும் சிறந்த கீர்த்தியும் உண்டாகும். மென்கமலை யருண்மருவும் - மிருதுவான செந்தாமரைமலரில் வீற்றிருந்தருஞம் பெரியபிராட்டியாரது கிருபா கடாக்கமும் கிடைக்கும். விஞ்சும் - எவற்றினும் மேலாகிய. ஒரு-ஒப்பற்ற. திரு-மோட்ச சாம்பிராஜ்யமும் - உம்மை விகாரத்தால் தொக்கது. மருவும்-கைக்கடும் எ-று.

(ஈ)

ஸ்ரீவரமங்கைத்தாயார் திருவடிகளே சரணம்.

ஸ்ரீவரமங்கைக் கலம்பகம் முற்றிற்று.



ஆக்கியோன் பேயர்.

ஆக்கியோன் பெயரென்பது நூலாசிரியர் பெயர்.

மின்னூர் தடமதில்—புனைந்தனனே.

நரசிம்மன்—தேவநாயகன் சேவடிமேல் கலம்பகமாலை வீணாந்து
புனைந்தனன் என முடித்துப் பொருள் கொள்க.

மின்னூர் தடமதில்—ஒளி பொருந்திய விசாலமான திருமதில்.
மின் என்பது சினையாகுபெயராய் மேகத்தை யுனர்த்துகின்ற
தென்றுகொண்டு மேகங்கள் படிந்துள்ள விசாலமான திருமதில்க
ளன்றுமாம்.

வில்லிபுத்தூர் வல்லி—ஸ்ரீவில்லிபுத்தூரிலே திருவவதரித்தருளிய
பூங்கொடி போன்ற கோதை சூடிக்கொடுத்தருள் நாய்ச்சியாரது.
வல்லி—உவமையாகு பெயர். மலர்த்தாள்—உவமைத் தொகை. தாள்—
திருவடி; வணங்கு மென்பதற்குச் செய்ப்படுபொருள். வணங்கு
நரசிம்மன்—ஊழுவாய். மாலை செய்ப்படுபொருள். புனைந்தனன் பயனிலே.

மன்-மிகுதி. ஆர்வம்-பத்தி. தென்-அழகு. பொன்-கலம்பகமாலை-
இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அணி நூலார் இதீனை உருவக
மென்பர். வீணாந்து—அலங்காரமாகத் தொடுத்து; இது தன் வினை;
முதல் வினையே கொண்டு முடிந்தது. புனைந்தனன்—சூட்டினனென்ற
வாறு.



பந்த:

பிழை திருத்தம்.

		பிழை.	திருத்தம்.
(பந்தமுகம்)		வேஷாந	வேஷாந
(பாயிரம்)		ஸயாஷிலி:	ஸயாஷிலி:
பக்கம். வரி.			
3	10	கிளர	கிளரப்
5	18	மென்று	மென்னு
4	11	சதபதி	சதிபதி
	22	பலோராடுங்கண்	பலரோடுங்கட்
		இண்டு	இண்டு
5	15	தகுவரிநுறவி	தகுவரிநுறவி
7	24	வெணியவனிடத்	வெணியவனிடத்
9	24	நோசெய்யொழி	நோயொழிசெய்
10	8	மன்றவார்	மன்றலார்
11	8	நாயக்னே	நாயக்னே
	24	தேகவம்	தேதவம்
13	25	கரம	வரம
14	319	இருளை	இருளை
	6	வரைவதற்கா	வரைவதற்கா
16	27	(நீக்கிவிடுக)
17	11	வயங்கு	மயங்கு
18	7	கிணருவார்	கிளருவார்
	9	பாவமும்	பாலமும்
	11	னேசிலென்	னேசிலென்

பக்கம்.	வரி.	பிழை.	திருத்தம்.
18	22	நீடுறுவன்	நீடுறுவன்
19	6	யாய்ந்துக்கி	யாய்ந்துக்கி
20		யணிரதபாதம்	பணிரதவாதம்
22		திற்கிறை	திற்கிறை
20	6	ருடையார்	ருடையார்
22	15	பொன்றும்	பொன் னும்
23	13	தேவராஜ்சே	தேவநாயகசே
	22	தோளிவர்	தோளினர்
24	8	கஞ்சிரும்	கஞ்சினும்
25	10	வீணை	வீணர்
27	10	கடலுழாய்	கடறுழாய்
	11	மணிபழுயன்	மணிப்புயன்
30	14	லொளிப்பூ	லொளிர்பூ
31	12	வாயல்	வீயல்
34	21	முருந்தனன்	முருந்தன்
36	9	விரை	வீரை
37	21	வாம்புவி	வாம்புவி
38	28	தயிரோஇ தயிரோஒ	தயிரோஒ தயிரோஒ
39	15	கொண்களூர்	கொண்களூர்
41	25	விலங்களும்	விலங்குகளும்
	27	திரண்டு	திருண்டு
42	15	நிசர்	நிகர்
	23	படுவை	மழுவை
43	7	தவமெயர்வது	தவமயர்வது
	9	தவளவைனை	தவளவளை

(குறிப்புரை)

பக்கம்.	வரி.	பின்டு.	திருத்தம்:
9	14	தணவாக	தணவாத
12	4	படுத்தி	படுத்தி
14	8	சந்திரிகை	சந்திரிகை
• 15	17	முனிபுல்	முனிபுல்
	26	கடுகு	கடுகு
16	22	வியவாகார	வியவகார
17	6	காலத்தலே	காலத்தாலே
38	14	காரென்று	காரென்று
39	21	மினிக்கி	மினுக்கி
	23	குற்றமதாமுள்ள	குற்றமுள்ள
44	10	நிலையும்	நினையும்
46	6	பிருங்காவனம்	பிருங்தாவனம்
55	25	நிரிம்மயராம்	(நிர்ப்பயராம்)
• 76	7	மருங்குல்	மங்குல்

32278

